



THE CEYLON GOVERNMENT GAZETTE

No 10,537 — FRIDAY, JUNE 12, 1953

Published by Authority

PART III—LANDS

(Separate paging is given to each Part in order that it may be filed separately)

	PAGE		PAGE
Land Settlement Notices —		Land Sales by the Settlement Officers —	
Preliminary Notices	1057	Western Province	—
Final Orders	1060	Central Province	—
		Southern Province	—
		Northern Province	—
		Eastern Province	—
		North Western Province	—
Land Sales by the Government Agents —		North Central Province	—
Western Province	—	Province of Uva	—
Central Province	—	Province of Sabaragamuwa	—
Southern Province	—	Land Acquisition Notices	1071
Northern Province	—	Notices under the Land Development Ordinance	1081
Eastern Province	—	Land Redemption Notices	1082
North Western Province	—	Land Resumption Notices	—
North Central Province	—	Miscellaneous Land Notices	1086
Province of Uva	1071	Lands under Peasant Proprietor Scheme	—
Province of Sabaragamuwa	—		

PART VI published with this Issue contains List of Jurors and Assessors

Preliminary Notices

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No 2,864 (Kurunegala)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to the land specified in the schedule hereto or to any share of or interest in the said land is made to the undersigned** within a period of three months from the 12th day of June 1953, the said land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown and will be dealt with on account of the Crown

Given at the Settlement Office, Colombo this 20th day of February, 1953

W A D A E S WANIGASEKERA,
Assistant Settlement Officer

**The words Settlement Notice Claim should be written clearly and visibly on the top left hand corner of envelopes containing claims in pursuance of the above notice

Note—(a) Any other information regarding the said land may be obtained from the Settlement Officer, and plans from the Surveyor General

(b) A claim to a right of way over the said land is a claim to an interest in the land

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified No claim need therefore be made regarding any such lot

SCHEDULE

The following lot situated in the village of Mirihambure (part of) in Mahagalbous Megoda Korale North of the Weudawili Hat Pattuwa of the Kurunegala District in the North Western Province and which lot falls within the boundaries —

North Lot 98 in P P A 409 (the village limit of Talwita)
T P 316944 (the village limit of Talwita) Gurunalawatta

East Paranagederawatta Hittinagederawatta Rupewatta
Paranagederawatta Lot 76 in P P A 409 (the village limit of Bamunapota),

1057—J N B 27313—848 (6/53)

E 1

South Lot 76 in P P A 409, T P 316892 and lot 80 in P P A 409 (the village limit of Bamunapota),

West The village limit of Hanwella and Lot 98 in P P A 409 (the village limit of Talwita)

Preliminary Plan No A 409

Lot No	Name of Land	Extent A B P
67	Yakdessakandemukulana (Kurunegala S O No 1—1953)	29 3 30

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No 2,865 (Kurunegala)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned** within a period of three months from the 12th day of June, 1953 such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown and will be dealt with on account of the Crown

Given at the Settlement Office, Colombo, this 20th day of February 1953

W A D A E S WANIGASEKERA,
Assistant Settlement Officer

**The words Settlement Notice Claim should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice

Note—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor General

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified No claim need therefore be made regarding any such lot

SCHEDULE

The following lot situated in the village of Goluwawa (part of) in Mahagalboda Megoda Korale North of the Weudawili Hat Pattuwa of the Kurunegala District in the North Western Province and which lot falls within the boundaries —

North Lot 7 in P P A 409 (the village limit of Bogahapelessa), Ela (dry),

East Bogahamulahena and Nagollehena (lot 10 in P P 4814) Ela (dry), Bogahamulahena and Nagollehena (lot 10 in P P 4814) Ela (dry), Bogahamulahena and Nagollehena (lot 10 in P P 4814),

South Lot 25 in P P A 409 (the village limit of Siradunna),

West The village limits of Beddegama and Galagedara in Kudagalboda Korale

Lot No	Name of Land	Extent A R P
24	Dummalakandamukalana, Yakdessakanda mukalana (Kurunegala S O No 2—1953)	54 2 12

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No 2,866 (Kurunegala)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned** within a period of three months from the 12th day of June, 1953 such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown and will be dealt with on account of the Crown

Given at the Settlement Office, Colombo this 20th day of February, 1953

W A D A E S WANIGASEKERA,
Assistant Settlement Officer

** The words Settlement Notice Claim should be written clearly and visibly on the top left hand corner of envelopes containing claims in pursuance of the above notice

Note—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer and plans of them from the Surveyor General

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified No claim need therefore be made regarding any such lot

SCHEDULE

The following lot situated in the village of Ratmale in Mahagalboda Megoda Korale North of the Weudawili Hat Pattuwa of the Kurunegala District in the North Western Province and which lot falls within the boundaries —

North Dangahamulahenyaya (lot 24 in P P 7260) Ratmale Ela

East Lot 2 in P P A 409 (the village limit of Batuwewa)

South Lot 7 in P P A 409 (the village limit of Bogahapelessa),

West The village limits of Pimburuwellegama and Helawa in Kudagalboda Korale

Lot No	Name of Land	Extent A R P
1	Ratmalemukalana, Yakdessakandemukalana, Dummalekandemukalana (Kurunegala S O No 3—1953)	36 1 1

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No 2,867 (Kurunegala)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned** within a period of three months from the 12th day of June, 1953, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown and will be dealt with on account of the Crown

Given at the Settlement Office, Colombo, this 20th day of February 1953

W A D A E S WANIGASEKERA,
Assistant Settlement Officer

** The words Settlement Notice Claim should be written clearly and visibly on the top left hand corner of envelopes containing claims in pursuance of the above notice

Note—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor General

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified No claim need therefore be made regarding any such lot

SCHEDULE

The following lots situated in the village of Batuwewa (part of) in Mahagalboda Megoda Korale North of the Weudawili Hat Pattuwa of the Kurunegala District in the North Western Province all of which lots fall within the boundaries —

North Ratmale Ela minor road from main road to Wellawa,

East Title Plan No 379503, lot 5 in P P A 409 (the village limit of Galweheragama)

South Lot 7 in P P A 409 (the village limit of Bogahapelessa),

West Lot 1 in P P A 409 (the village limit of Ratmale)

Preliminary Plan No A 409

Lot No	Name of Land	Extent A R P
2	Attukandamukalana Batuwewamukalana	34 2 5
3	Dummalekandemukalana	8 0 4
4	Kandabodahena (reservation along minor road)	0 1 14
Total		42 3 23

(Kurunegala S O No 4—1953)

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No 2,868 (Kurunegala)

NOTICE is hereby given under section 4 of the Land Settlement Ordinance that if no claim to the land specified in the schedule hereto or to any share of or interest in the said land is made to the undersigned** within a period of three months from the 12th day of June, 1953 the said land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown, and will be dealt with on account of the Crown

Given at the Settlement Office Colombo this 20th day of February 1953

W A D A E S WANIGASEKERA,
Assistant Settlement Officer

** The words Settlement Notice Claim should be written clearly and visibly on the top left hand corner of envelopes containing claims in pursuance of the above notice

Note—(a) Any other information regarding the said land may be obtained from the Settlement Officer, and plans from the Surveyor General

(b) A claim to a right of way over the said land is a claim to an interest in the land

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified No claim need therefore be made regarding any such lot

SCHEDULE

The following lot situated in the village of Senuwawa (part of) in Mahagalboda Megoda Korale North of the Weudawili Hat Pattuwa of the Kurunegala District in the North Western Province, and which lot falls within the boundaries —

North Lot 47 in P P A 409 (the village limit of Siradunna), lot 48 in P P A 409,

East Lot 48 in P P A 409, Pansalawatta (claimed on T P 97858), lot 49 in P P A 409, Kandubodawatta (T P 301227), lot 66 in P P A 409 (the village limit of Talwita),

South Lot 66 in P P A 409, (the village limit of Talwita, and the village limit of Minhetiya),

West The village limit of Minhetiya, lot 47 in P P A 409 (the village limit of Siradunna)

Preliminary Plan No A 409

Lot No	Name of Land	Extent A R P
50	Yakdessakandemukalana (Kurunegala S O No 5—1953)	78 1 13

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No 2,869 (Kurunegala)

NOTICE is hereby given under section 4 of the Land Settlement Ordinance that if no claim to the land specified in the schedule hereto or to any share of or interest in the said land is made to the undersigned** within a period of three months from the 12th day of June, 1953, the said land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown and will be dealt with on account of the Crown

Given at the Settlement Office Colombo this 20th day of February 1953

W A D A E S WANIGASEKERA,
Assistant Settlement Officer

** The words Settlement Notice Claim should be written clearly and visibly on the top left hand corner of envelopes containing claims in pursuance of the above notice

Note —(a) Any other information regarding the said land may be obtained from the Settlement Officer and plans from the Surveyor General

(b) A claim to a right of way over the said land is a claim to an interest in the land

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified No claim need therefore be made regarding any such lot

SCHEDULE

The following lot situated in the village of Galweheragama (part of) in Mahagalboda Megoda Korale North of the Weudawili Hat Pattuwa of the Kurunegala District in the North Western Province, and which lot falls within the boundaries —

North Lot 2 in P P A 409 (the village limit of Batuweya) Kandubodawatta and Battuwewawatta (T P 379503)

East Kandubodawatta *alias* Battuwewawatta (T P 379503) Ihahawatta kumbura Kiruwalagahawatta, T P 366518 (lot 3 in P P 5447), Karuwalagahawatta Pansalawatta lot 6 in P P A 409 (the village limit of Helabadagama),

South Lot 6 in P P A 409 (the village limit of Helabadagama) lot 7 in P P A 409 (the village limit of Bogahapelessa),

West Lot 7 in P P A 409 (the village limit of Bogahapelessa)

Preliminary Plan No A 409

Lot No	Name of Land	Extent		
		A	R	P
5	Attukandamukalana	54	2	26

(Kurunegala S O No 6—1953)

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No 2,870 (Kurunegala)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned** within a period of three months from the 12th day of June, 1953 such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown and will be dealt with on account of the Crown

Given at the Settlement Office Colombo this 20th day of February 1953

W A D A E S WANIGASEKERA
Assistant Settlement Officer

** The words Settlement Notice Claim should be written clearly and visibly on the top left hand corner of envelopes containing claims in pursuance of the above notice

Note —(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor General

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified No claim need therefore be made regarding any such lot

SCHEDULE

The following lots situated in the village of Balagahagama (part of) in Mahagalboda Megoda Korale North of the Weudawili Hat Pattuwa of the Kurunegala District in the North Western Province All of which lots fall within the boundaries —

North Lot 6 in P P A 409 (the village limit of Helabadagama), Kohombagollewatta (T P 261494), lot 21 in P P A 409 Kohombagollewatta (T P 261494), lot 26 in P P A 495, (the village limit of Helabadagama),

East Kohombagollewatta, (T P 261494), Gansabhawa road from Bogahapelessa to main road

South Abatugahamulawatta,
West Lots 16 and 7 in P P A 409 (the village limit of Bogahapelessa)

Note —Exclusive of Gansabhawa road passing through the land.

Preliminary Plan No A 409

Lot No	Name of Land	Extent		
		A	R	P
17	Attukandemukulana	4	1	0
18	Ehetugahamulahena	3	1	11
19	Ehetugahamulahena (reservation along Gansabhawa road)	0	0	5
20	Puwakollehena (reservation along Gansabhawa road)	0	0	24
22	Kohombagollewatta	0	0	34
23	Kohombagollewatta (reservation along Gansabhawa road)	0	0	14
Total		8	0	8

(Kurunegala S O No 7—1953)

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No 2,871 (Kurunegala)

NOTICE is hereby given under section 4 of the Land Settlement Ordinance that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned** within a period of three months from the 12th day of June, 1953, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown and will be dealt with on account of the Crown

Given at the Settlement Office, Colombo, this 20th day of February 1953

W A D A E S WANIGASEKERA,
Assistant Settlement Officer

** The words Settlement Notice Claim should be written clearly and visibly on the top left hand corner of envelopes containing claims in pursuance of the above notice

Note —(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer and plans of them from the Surveyor General

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified No claim need therefore be made regarding any such lot

SCHEDULE

The following lots situated in the village of Talwita (part of) in Mahagalboda Megoda Korale North of the Weudawili Hat Pattuwa of the Kurunegala District, in the North Western Province All which lots fall within the boundaries —

North Lot 50 in P P A 409 (the village limit of Seruwawa), T P P 323235 and 394029, Ambagahamulawatta,

East Ambagahamulawatta Palugederawatta, Hittinagederawatta, Hittinagederawatta, Hittinagederawatta, Kandewatta, Paranagederawatta, Kandewatta, Hittinagederawatta, Arambewatta, Ihahagederawatta, Ihahagederawatta, lot 97 in P P A 409, Hittinagederawatta, Hittinawatta, Gallindawatta, Galkotuwawatta, lot 65 in P P A 409 T P P 316944,

South Lot 67 in P P A 409 the village limit of Minhambure;

West The village limit of Hanwella in Kudagalboda Korale, the village limit of Minhettyia

Preliminary Plan No A 409

Lot No	Name of Land	Extent		
		A	R	P
51	Ambagahamulawatta	1	0	13
52	Kandewatta	0	3	26
53	Hittinagederawatta	0	1	28
54	Hittinagederawatta <i>alias</i> Kosagahamulawatta	1	2	12
55	Paranagedarahena <i>alias</i> Ihalahena	0	2	16
56	Peellagedarahena	0	1	12
57	Galkotuwehena	1	0	26
58	Kandewattehena	0	2	24
59	Peellawalahena	1	1	24
60	Peellawalchena	0	1	7
61	Ihahagederawatta	0	2	21
62	Gonnagahamulahena	1	2	18
63	Gonnagahamulahena	0	0	24
64	Gallindawattehena <i>alias</i> Gallindawatta	0	3	36
98	Yakdessakandamukulana	180	3	30
Total		192	2	37

(Kurunegala S O No 8—1953)

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No 2,872 (Kurunegala)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned** within a period of three months from the 12th day of June 1953, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown, and will be dealt with on account of the Crown

Given at the Settlement Office, Colombo, this 20th day of February, 1953

W A D A E S WANIGASEKERA,
Assistant Settlement Officer

**The words 'Settlement Notice Claim' should be written clearly and visibly on the top left hand corner of envelopes containing claims in pursuance of the above notice

Note—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor General

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot

SCHEDULE

The following lots situated in the village of Waraddana (part of) in Mahagalboda Megoda Korale North of the Weudawili Hat Pattuwa of the Kurunegala District in the North Western Province All of which lots fall within the boundaries —

North Lot 80 in P P A 409 (the village limit of Bamunapota), lot 84 in P P A 409, lot 80 in P P A 409 (the village limit of Bamunapota),

East Kandabodawatta Kandewatta Hittinagederawatta Paranagederawatta, Hittinawatta, Kiribamunalaragewatta, Hittinagederawatta Kandulawatta, Waliduewatta, lot 88 in P P A 409 Kandulawatta, Waliduewatta, lot 89 in P P A 409 Hittinagederawatta Divulgahamulawatta Dangahamulawatta, Galamunawatta, T P 319311

South Foot path from Galgomuwa to Rangama, (the village limit of Gumkarawa in Mahagalboda Megoda Korale North),

West The village limit of Galgomuwa in Kuda Galboda Korale

Preliminary Plan No A 409

Lot No	Name of Land	Extent		
		A	R	P
85	Yakdessakandamukalana	75	2	21
86	Kandehena	0	2	13
87	Bogahamulahena	0	3	14
87½	Bogahamulahena (Reservation for Road) (Foot path to conform with reservation)	0	1	11
90	Divulgahamulawatta	0	2	18
91	Divulgahamulawatta <i>alias</i> Dangahamulawatta	0	2	17
92	Hittinagederawatta	0	0	25
93	Gallamnehena	1	3	10
91	Yakdessakandamukalana (Reservation along path)	0	0	3½
Total		80	3	04

(Kurunegala S O No 9—1953)

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No 2,873 (Kurunegala)

NOTICE is hereby given under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned** within a period of three months from the 12th day of June 1953, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown, and will be dealt with on account of the Crown

Given at the Settlement Office, Colombo, this 20th day of February 1953

W A D A E S WANIGASEKERA,
Assistant Settlement Officer

**The words 'Settlement Notice Claim' should be written clearly and visibly on the top left hand corner of envelopes containing claims in pursuance of the above notice

Note—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor General

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot

SCHEDULE

The following lots situated in the village of Bogahapelessa (part of) in Mahagalboda Megoda Korale North of the Weudawili Hat Pattuwa of the Kurunegala District in the North Western Province all of which lots fall within the boundaries —

North Lot 1 in P P A 409 (the village limit of Ratmale) lot 2 in P P A 409 (the village limit of Batuwewa) and lot 5 in P P A 409 (the village limit of Galweheragama), and lot 6 in P P A 409 (the village limit of Helabadagama),

East Lots 17 and 18 in P P A 409 (the village limit of Balagahagama),

South Kagollewatta cart track from village to minor road Kala gollewatta lots 8 and 10 in P P A 409, Galpitakomegavahena (lot 1 in P P A 4814) Deralapotte Ela, Galpitakomegavahena (lot 1 in P P A 4814), Ela (dry) Meegahamulapillewa (Lot 1 in P P A 4814) Ela (dry) Bogahamulahena and Nagollehena (Lot 10 in P P A 4814) Ela (dry) lot 24 in P P A 409 (the village limit of Goluwawa),

West The village limits of Galagedara Rekowa, and Pimbuu wellegama

Preliminary Plan No A, 409

Lot No	Name of Land	Extent		
		A	R	P
7	Dummalakandemukalana Attukandamukalana Yakdessakandamukalana	238	3	09
9	Kalagollehenewatta (Reservation along Cart Track)	0	0	06
11	Kalagollewatta (Reservation along Cart Track)	0	0	05
12	Kalagollehena (Reservation for path)	0	0	20
13	Kalagollehena (Reservation along Cart Track)	0	0	13
14	Kalagollehena	2	2	35
15	Kalagollewatta (Reservation along Cart Track)	0	0	04
16	Kalagollewatta	1	3	36
Total		243	3	08

(Kurunegala S O No 10—1953)

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No 2,874 (Kurunegala)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned** within a period of three months from the 12th day of June, 1953 such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown and will be dealt with on account of the Crown

Given at the Settlement Office, Colombo, this 20th day of February, 1953

W A D A E S WANIGASEKERA,
Assistant Settlement Officer

**The words 'Settlement Notice Claim' should be written clearly and visibly on the top left hand corner of envelopes containing claims in pursuance of the above notice

Note—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor General

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot

SCHEDULE

The following lots situated in the village of Siradunna (part of) in Mahagalboda Megoda Korale North of the Weudawili Hat Pattuwa of the Kurunegala District in the North Western Province, all of which lots fall within the boundaries —

North Lot 24 in P P A 409 (the village limit of Goluwawa) lot 24 in P P A 4814, Ela (dry), lot 24 in P P A 4814, Gansabhawa road from Minhettya to Pubbowa, Kandahabadawatta, Ela (dry), Kandahabadawatta Ela (dry) lots 96, 45, 46, 45, 37, 96 and 95 in P P A 409, Gansabhawa road from Minhettya to Pubbowa

East Banasadalupotta Henayawewakumbura, Rukgahamulawatta lots 48 and 50 in P P A 409 (the village limit of Seruwawa),

South Lot 50 in P P A 409 (the village limit of Seruwawa),

West The village limits of Minhettya and Beddegama

Note—Exclusive of Gansabhawa road and Ela (dry) that come within the boundaries

Preliminary Plan No A 409

Lot No	Name of Land	Extent		
		A	R	P
25	Dummalakandamukalana, Yakdessakanda mukalana	73	1	39
26	Dummalakandamukalana (reservation along Gansabhawa road)	0	0	6
27	Dummalakandamukalana (reservation along Gansabhawa road)	0	0	8

Lot No	Name of Land	Extent		
		A	B	P
28	Dummalakandamukalana (reservation along Gansabhawa road)	0	0	8
29	Ratmalagahamulahena (reservation along Gansabhawa road)	0	0	31
30	Puhulhena (reservation along Gansabhawa road)	0	0	31
31	Ratmalagahamulawatta (reservation along Gansabhawa road)	0	0	29
32	Ratmalagahamulawatta	8	2	0
33	Polkotuwepitiya	3	1	21
34	Polkotuwepitiya (reservation along Gansabhawa road)	0	0	19
35	Bogahamulawatta (reservation along Gansabhawa road)	0	0	13
38	Bogahamulawatta (reservation along Gansabhawa road)	0	0	5
39	Bogahamulawatta (reservation along Gansabhawa road)	0	0	6
40	Bogahamulawatta	1	0	29
41	Banasaladalupottepillewa	0	3	35
42	Kahatagahamulahena, Walpilagahahena	6	3	26
43	—Tank, bund (abandoned)	0	0	15
44	Bogahamulahena (reservation for footpath) (path to conform with reservation)	0	0	25
47	Yakdessakandemukalana	103	2	31
Total		199	1	17

(Kurunegala S O No 11—1953)

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No 2,878 (Kurunegala)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned** within a period of three months from the 12th day of June 1953 such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown, and will be dealt with on account of the Crown

Given at the Settlement Office, Colombo, this 20th day of February, 1953

W A D A E S WANIGASEKERA,
Assistant Settlement Officer

** The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left hand corner of envelopes containing claims in pursuance of the above notice

Note—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor General

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified No claim need therefore be made regarding any such lot

SCHEDULE

The following lots situated in the village of Bamunapota (part of) in the Mahagalboda Megoda Korale North of the Weudawili Hat Pattuwa of the Kurunegala District in the North Western Province, all of which lots fall within the boundaries—

North Lot 67 in P P A 409 (the village limit of Mirhambura), T P 316392, lot 67 in P P A 409 (the village limit of Mirhambura) the village limit of Mirhambura Paranagedarawatta, the village limit of Mirhambura,

East V C road from Talwita to Rangama, Assadumekandewatta, Assadumewatta lot 74 in P P A 409, Polgahakotuekumbura, Hapugahakotuekumbura, Mala Dola, Gallindawatta, Gallindawatta lots 81, 82 83 in P P A 409, Kongahamulawatta, Muruthagahamulawatta, Galapitagederawatta, Hittinagederawatta Perawatta,

South Lots 85 and 84 in P P A 409 (the village limit of Waraddana),

West The village limits of Galgomuwa and Tisanpola in Kudagalboda Korale,

Note—Exclusive of T PP 138,237, 138,238, 138,236, 138,235, 138,234 and Mala Dola within these boundaries

Preliminary Plan No A 409

Lot No	Name of Land	Extent		
		A	B	P
68	Kandehena	0	1	4
69	Kandewatfehena	0	1	25
70	Asseddumekandehena	0	2	20
71	Asseddumekandehena	0	3	1
72	Asseddumehathahena	1	3	35
73	Asseddume ehelagahamulahena	1	0	28
76	Polgahakotuehena, Etambagahamulahena	2	2	16
77	Etambagahamulahena alias Pitihahena alias Nugagahamulahena	4	0	24
78	Yakdessakandamukalana	32	0	5
79	Gonamaditta (reservation for path)	0	0	30
80	Yakdessakandemukalana	53	3	21
Total		98	0	9

(Kurunegala S O No 12—1953)

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No 2,876 (Kurunegala)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned** within a period of three months from the 12th day of June, 1953, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown and will be dealt with on account of the Crown

Given at the Settlement Office, Colombo, this 20th day of February, 1953

W A D A E S WANIGASEKERA,
Assistant Settlement Officer

** The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left hand corner of envelopes containing claims in pursuance of the above notice

Note—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor General

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified No claim need therefore be made regarding any such lot

SCHEDULE

The following lots situated in the village of Panikkyagama (part of) in the Uduweriya Palata of the Pahalawisideke Korale of the Wannu Hat Pattuwa of the Kurunegala District in the North Western Province, all of which lots fall within the boundaries—

PART I

North Kudawewehalalshena,
East Pm para from Panikkayagama leading to Gansabhawa road from Tammitagama to main road,
South The village limit of Palamugedara,
West Gansabhawa road from Panikkyagama leading to Gansabhawa road from Tammitagama to main road

Preliminary Plan No A 601

Lot No	Name of Land	Extent		
		A	B	P
16	Kudawewehalalshena	0	1	0
18	Kudawewehalalshena	0	1	8
20	Kudawewehalalshena	0	0	33
22	Kudawewehalalshena	0	2	17
24	Kudawewehalalshena	0	2	2
Total		1	3	20

PART II

North Kudawewehalalshena,
East Gansabhawa road from Pannikkyagama leading to Gansabhawa road from Tammitagama to main road,
South The village limit of Palamugedara,
West Gansabhawa road from Mudattawagederawewa leading to Gansabhawa road from Tammitagama to main road

Preliminary Plan No A 601

Lot No	Name of Land	Extent		
		A	B	P
26	Kudawewehalalshena	0	1	20
28	Kudawewehalalshena	0	2	28
30	Kudawewehalalshena	0	2	37
Total		1	3	5

(Kurunegala S O No 13—1953)

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No 2,877 (Kurunegala)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned** within a period of three months from the 12th day of June, 1953, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown and will be dealt with on account of the Crown

Given at the Settlement Office, Colombo, this 20th day of February, 1953

W A D A E S WANIGASEKERA,
Assistant Settlement Officer

** The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left hand corner of envelopes containing claims in pursuance of the above notice

Note—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor General

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

SCHEDULE

The following lots situated in the village of Mudattogedarawewa (Palu) (part of) (Palamugedara) in Uduweriya Palata in the Pahalawisideke Korale of the Wannu Hat Pattuwa of the Kurune gala District in the North Western Province, all of which lots fall within the boundaries —

PART I

North Wewaihalahenyaya,
East Gansabhawa Road from Mudattawagedarawewa leading to Gansabhawa Road from Tammitagama to main road (the village limit of Panikkiyagama),
South The village limit of Palamugedara, lot 34 in P P A 601
village limit of Palamugedara lot 38 in P P A 601,
West Lot 40 in P P A 601, Wewaihalahenyaya

Lot No	Name of Land	Extent		
		A	R	P
31	Munhena	0	0	24
32	Munhena	0	3	15
33	Munhena	1	0	5
35	Wewaihalahena	0	3	17
36	Munhena <i>alias</i> Wewaihalahena	0	1	27
37	Wewaihalahenyaya	0	2	15
39	Wewaihalahenyaya	0	2	29
Total		4	2	12

PART II

North Lot 40 in P P A 601,
East The village limit of Palamugedara,
South Lot 1 in P P A 426,
West Wewaihalahenyaya

Lot No	Name of Land	Extent		
		A	R	P
41	Wewaihalahenyaya	0	2	21
42	Wewaihalahenyaya	0	0	10
Total		0	2	31

PART III

North Wewaihalahenyaya, lot 1 in P P A 426,
East Lot 1 in P P A 426, the village limit of Palamugedara,
South The village limit of Palamugedara, Wewaihalahenyaya,
West Wewaihalahenyaya

Lot No	Name of Land	Extent		
		A	R	P
47	Wewaihalahena	0	2	28
48	Wewaihalahena	0	3	0
Total		1	1	28

(Kurunegala S O No 14—1953)

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No 2,878 (Kurunegala)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to the land specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned** within a period of three months from the 12th day of June, 1953, the said land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown, and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office Colombo this 20th day of February, 1953

W A D A E S WANIGASEKERA,
Assistant Settlement Officer

** The words 'Settlement Notice Claim' should be written clearly and visibly on the top left hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

Note—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer and plans of them from the Surveyor General.

(b) A claim to a right of way over the said land is a claim to an interest in the land.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

SCHEDULE

The following lots situated in the village of Palamugedera (part of) in Uduweriya Palata of the Pahalawisideke Korale of the Wannu Hat Pattuwa of the Kurunegala District in the North Western Province, all of which lots fall, within the boundaries —

PART I

North Minipitiyahena (cemetery, abandoned),
East Lot 2 in P P A 601,
South Gansabhawa road, from Tammitagama to main road,
West Pin Para from Panikkiyagama to Gansabhawa road

Lot No	Name of Land	Extent		
		A	R	P
1	Minipitiyahena	0	0	36
14	Divulgahamulahena	0	3	7
Total		1	0	3

PART II

North Galahena,
East Kadurugahamulahena,
South Lots 12 and 13 in P P A 601,
West Lot 2 in P P A 601

Lot No	Name of Land	Extent		
		A	R	P
3	Galahena	0	2	0
4	Galahena	0	1	34
Total		0	3	34

PART III

North Kadurugahamulahena,
East Kadurugahamulahena,
South Gansabhawa road from Tammitagama to main road,
Kadurugahamulahena, Gansabhawa road from Tammitagama to main road,
West Lot 12 in P P A 601

Lot No	Name of Land	Extent		
		A	R	P
5	Galahena	0	0	20
6	Kadurugahamulahena	0	2	27
7	Kadurugahamulahena	0	1	26
8	Kadurugahamulahena	0	2	18
9	Kadurugahamulahena	0	1	39
10	Wewewanehena	0	3	19
11	Wewewanehena (reservation for a path)	0	0	12
Total		3	1	1

PART IV

North Lots 24, 22, 20, 18 in P P A 601 (the village limit of Panikkiyagama),
East Lot 15 in P P A 601,
South Gansabhawa road from Tammitagama to main road,
West Gansabhawa road from Panikkiyagama leading to Gansabhawa road from Tammitagama to main road

Lot No	Name of Land	Extent		
		A	R	P
17	Divulgahamulahena	0	2	30
19	Divulgahamulahena	0	3	4
21	Divulgahamulahena	0	1	23
23	Divulgahamulahena	0	1	38
Total		2	1	15

PART V

North Lot 30 in P P A 601 (the village limit of Panikkiyagama),
East Lot 27 in P P A 601
South Gansabhawa road from Tammitagama to main road,
West Gansabhawa road from Mudattogedarawewa to Gansabhawa road from Tammitagama to main road

Lot No	Name of Land	Extent		
		A	R	P
29	Welismattehena	0	1	2

PART VI

North Lot 38 in P P A 601 (the village limit of Mudattogedarawewa (Palu) (Palamugedara),
East Munhena,
South Gansabhawa road from Tammitagama to main road,
West Lot 44 in P P A 601

Lot No	Name of Land	Extent		
		A	R	P
43	Wewaihalahenyaya <i>alias</i> Wewaihalahena (reservation for path)	0	0	9

PART VII

North Lot 48 in P P A 601 (the village limit of Mudattogedarawewa (Palu) (Palamugedera), lot 50 in P P A 601,
East Lot 50 in P P A 601, Gansabhawa road from Tammitagama to main road,

South Gansabhawa road from Tammitagama to main road
Wewihalahenyaya,
West Wewihalahenyaya lot 48 in P P A 601 (the village
limit of Mudattawagederawewa (Palu) (Palamugedera)

Lot No	Name of Land	Extent		
		A	R	P
49	Wewihalahena	0	2	8

PART VIII

North Lot 51 in P P A 601,
East Cart track from Watupolagama leading to Gansabhawa
road, from Tammitagama to main road,
South Lot 53 in P P A 601,
West Palugahamulawewa (tank)

Lot No	Name of Land	Extent		
		A	R	P
52	Palugahamulawewapaulahena	0	2	34

PART IX

North Godawalahenyaya,
East Godawalahenyaya,
South The village limit of Watupolagama in Katuwana Korale,
West Godawalahenyaya

Lot No	Name of Land	Extent		
		A	R	P
54	Godawalahenyaya (Kurunegala S. O No 15—1958)	0	1	29

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No 2,879 (Kurunegala)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned** within a period of three months from the 12th day of June, 1953, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown and will be dealt with on account of the Crown

Given at the Settlement Office, Colombo this 20th day of February, 1953

W A D A E S WANIGASEKERA,
Assistant Settlement Officer

** The words 'Settlement Notice Claim' should be written clearly and visibly on the top left hand corner of envelopes containing claims in pursuance of the above notice

Note—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor General

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified No claim need therefore be made regarding any such lot

SCHEDULE

The following lots situated in the village of Katupotana in the Tambutta Palata of the Mioyen Egoda Korale in the Wann Hat Pattuwa of the Kurunegala District in the North Western Province, all of which lots fall within the boundaries—

PART I

North Amunalangayaya,
East Amunalangayaya,
South Lot 2 in P P A 628,
West Amunalangayaya

Lot No	Name of Land	Extent		
		A	R	P
1	Dangahawatta	0	2	2

PART II

North Lot 3 in Preliminary Plan No A 628,
East Lots 2 and 7 in Preliminary Plan No A 628,
South V C Road,
West Lot 24 and lot 4 in Preliminary Plan No A 628

Lot No	Name of Land	Extent		
		A	R	P
5	Divulgahahena (reservation for path)	0	0	8
6	Divulgahahena	0	0	18
Total		0	0	26

PART III

North V C Road,
East Lot 9 in P P A 628
South Lot 9 and 11 in P P A 628,
West Lot 11 in P P A 628

Lot No	Name of Land	Extent		
		A	R	P
10	Dewalewatta	0	0	7

PART IV

North V C Road,
East Lots 19 and 21 in P P A 628,
South V C Road,
West V C Road

Lot No	Name of Land	Extent		
		A	R	P
20	Mailagahawatta (reservation along V C road)	0	0	1
22	Divulgahawatta (reservation along V C road)	0	0	5
Total		0	0	6

PART V

North V C Road and lot 27 in P P A 628,
East Meneriyaya,
South Meneriyaya,
West V C Road.

Lot No	Name of Land	Extent		
		A	R	P
28	Divulgahawatta	0	1	24
29	Divulgahawatta (reservation along V C Road)	0	0	2
32	Divulgahawatta	0	1	7
33	Divulgahawatta	0	1	29
34	Mailagahawatta	0	0	25
38	Kohombagahawatta	0	0	38
39	Mailagahawatta	1	0	34
40	Mailagahawatta	0	1	5
Total		3	0	4

PART VI

North Lots 24 and 36 in P P A 628,
East V C Road,
South Lot 41 in P P A 628,
West Bund

Lot No	Name of Land	Extent		
		A	R	P
42	Kongahawatta (means of access to tank and bund)	0	0	15

PART VII

North Channel, lot 24 in P P A 628,
East Lot 24 in P P A 628,
South Bund,
West Bund, channel

Lot No	Name of Land	Extent		
		A	R	P
46	Halmillagahawatta (reservation for tank bund)	0	0	14

(Kurunegala S O No 16—1953)

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No 2,880 (Kurunegala)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned** within a period of three months from the 12th day of June, 1953, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown and will be dealt with on account of the Crown

Given at the Settlement Office, Colombo, this 20th day of February, 1953

W A D A E S WANIGASEKERA,
Assistant Settlement Officer

** The words 'Settlement Notice Claim' should be written clearly and visibly on the top left hand corner of envelopes containing claims in pursuance of the above notice

Note—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer and plans of them from the Surveyor General

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified No claim need therefore be made regarding any such lot

SCHEDULE

The following lots situated in the village of Polpitigama in the Tammitagama Palata of the Gantthe Korale in the Wann Hat Pattuwa of the Kurunegala District in the North Western Province, all of which lots fall within the boundaries—

Lot No	Name of Land	Extent		
		A	R	P
3	Maragahabena	1	3	16
4	Habayaychena	0	1	15
Total		2	0	31

(Kurunegala S O No 17—1953)

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No 2,881 (Kurunegala)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned** within a period of three months from the 12th day of June, 1953, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown, and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 20th day of February, 1953

W A D A E S WANIGASEKERA,
Assistant Settlement Officer

**The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left hand corner of envelopes containing claims in pursuance of the above notice

Note—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor General

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot

SCHEDULE

The following lots situated in the village of Madadombe in the Madadombe Palata of the Hatalaspaha Korale West in the Wannu Hat Pattuwa of the Kurunegala District in the North Western Province, all of which lots fall within the boundaries—

North Wekandapaulewatta, lots 10, 1, 3, 4 in P P A 739, Kudawela,
East Bund of Madadombewewa Tank,
South Bund of Madadombewewa Tank, Ela, Meegahakumbura,
West Meegahakumbura, lot 13 in P P A 739, Wekandapaulewatta

Lot No.	Name of Land	Extent A R P
2	Maragahawatta	0 1 33
5	Meegahawatta (reservation along tank bund)	0 1 0
6	Maragahawatta (reservation along tank bund)	0 0 20
7	Maragahahena (reservation along tank bund)	0 2 7
8	Maragahahena	0 1 34
9	Meegahahena, Maragahahena (reservation for path)	0 0 24
11	Meegahawatta	0 3 36
12	Meegahahena	1 0 9
14	Halembagahahena	0 1 4
15	Meegahahena (reservation along tank bund)	0 1 22
16	Meegahahena (reservation along tank bund)	0 0 16
	Total	4 3 5

(Kurunegala S O No 18—1953)

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No 2,882 (Kurunegala)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned** within a period of three months from the 12th day of June, 1953, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown, and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 20th day of February, 1953

W A D A E S WANIGASEKERA,
Assistant Settlement Officer

**The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left hand corner of envelopes containing claims in pursuance of the above notice

Note—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor General

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot

SCHEDULE

The following lots situated in the village of Talaotuwa, (part of) in the Talaotuwa Palata in the Mahagalboda Megoda Korale North of the Weudawali Hat Pattuwa of the Kurunegala District in the North Western Province, all of which lots fall within the boundaries—

North Deduru Oya,
East Deduru Oya,
South Gadolwalewatta,
West Ela.

Preliminary Plan No A 749

Lot No.	Name of Land	Extent A R P
1	Gadolwalewatta (reservation along Deduru Oya)	0 1 12
2	Gadolwalewatta (reservation along Deduru Oya)	0 3 11
	Total	1 0 23

(Kurunegala S O No 19—1953)

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No 2,883 (Kurunegala)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned** within a period of three months from the 12th day of June, 1953, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown, and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 20th day of February, 1953

W A D A E S WANIGASEKERA,
Assistant Settlement Officer

**The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left hand corner of envelopes containing claims in pursuance of the above notice

Note—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor General

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot

SCHEDULE

The following lots situated in the village of Kokmaduwa in the Giribawa Palata of the Miyoen Egoda Korale of the Wannu Hat Pattuwa of the Kurunegala District in the North Western Province, all of which lots fall within the boundaries—

PART I
North Horow Ela, Kokmaduwamukulana,
East Kokmaduwamukulana,
South Kokmaduwamukulana,
West Kokmaduwamukulana, lot 1 of P P A 801, Horow Ela

Preliminary Plan No A 801

Lot No.	Name of Land	Extent A R P
2	Kokmaduwamukulana (reservation along Horow Ela)	0 0 24
3	Kongahawatta alias Kokmaduwamukulana	1 2 37
	Total	1 3 21

PART II

North Kokmaduwamukulana,
East Kokmaduwamukulana,
South Bund of Kokmaduwawewa (tank), Kokmaduwamukulana,
West Kokmaduwamukulana,

Note—Exclusive of Horow Ela passing through the land.

Preliminary Plan No A 801

Lot No.	Name of Land	Extent A R P
4	Suriyagahakumbura alias Kokmaduwamukulana	6 1 36
5	Siyambalagahawatta alias Kokmaduwamukulana	0 3 36
6	Siyambalagahawatta alias Kokmaduwamukulana	0 1 22
7	Siyambalagahawatta alias Kokmaduwamukulana	0 0 20
8	Siyambalagahawatta alias Kokmaduwamukulana (reservation along Horow Ela)	0 0 5
9	Siyambalagahawatta alias Kokmaduwamukulana (reservation along Horow Ela)	0 0 4
10	Siyambalagahawatta alias Kokmaduwamukulana	2 0 16
11	Siyambalagahawatta alias Kokmaduwamukulana (reservation along Horow Ela)	0 0 29
12	Siyambalagahawatta alias Kokmaduwamukulana	1 1 4
13	Siyambalagahawatta alias Kokmaduwamukulana (reservation along Kokmaduwawewa (tank) bund and Horow Ela)	0 2 17
	Total	12 0 29

(Kurunegala S O No 20—1953)

Final Orders

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Order No 1,119 (Kurunegala)

WHEREAS a settlement notice under section 4 of the Land Settlement Ordinance, was duly published in the Gazette No 8,105 of February 15, 1935, and as otherwise required by the said section, in respect of the lands situated in the village of Malpano in the Magul Medagandahaye Korale West of the Wannu Hatpattuwa of the Kurunegala District, in the North Western Province, and described as lots 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 15, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 30, 31, 34, 35, 37, 38, 39, 40, 41, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 55, 56, 57, 58, 62, 63, 64, 65 and 66 in Block Survey Preliminary Plan No 2,895 (vide Settlement Notice No 1,011)

And whereas all claims received in pursuance of the said notice have been duly dealt with in accordance with the provisions of the said Ordinance

I, the undersigned, in pursuance of the powers conferred on me by section 5 (5) of the said Ordinance, do hereby make order that the said lands or portions thereof be settled as specified in the schedule to this order

Given at the Settlement Office, Colombo this 22nd day of October, 1952

CHARLES ABEYASEKERA,
Assistant Settlement Officer

SCHEDULE

Lot No	Sub divisional Lot No	Extent	No of Title Plan	Sub section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos of Reference Cases, &c)	Land Register Office at which registered	Volume No	Folio No
1	—	21 0 15	—	5 (1)	The Crown	—	—	—	—
2	96	63 0 28	—	5 (1)	The Crown	—	—	—	—
2	97	7 0 28	—	5 (1)	The Crown	—	—	—	—
2	98	0 0 17	—	5 (1)	The Crown	—	—	—	—
2	99	0 3 18	—	5 (1)	The Crown	—	—	—	—
2	100	0 1 36	—	5 (1)	The Crown	—	—	—	—
2	101	0 0 32	—	5 (1)	The Crown	—	—	—	—
2	102	1 0 14	S 25,329	5 (4) (c)	Adikari Mudiyansele Appu hamige Tikirala of Malpano	—	Kurunegala E	221	68
2	103	0 1 16	—	5 (1)	The Crown	—	—	—	—
2	104	0 0 6	—	5 (1)	The Crown	—	—	—	—
2	105	25 1 9	—	5 (1)	The Crown	—	—	—	—
2	106	1 0 5	S 25,330	5 (4) (c)	(1) Adikari Mudiyansele Appu hamige Tikirala and (2) Herat Mudiyansele Ausadahamige Kiri Etana, both of Malpano	Settled in undivided shares of one half each	Kurunegala E	221	69
2	107	0 2 21	S 25,331	5 (4) (c)	(1) Adikari Mudiyansele Ran Menikage Suddahamy, (2) Adikari Mudiyansele Ran Menikage Banda and (3) Adikari Mudiyansele Ran Menikage Ukkuhamy, all of Pinnapole gama	Settled in undivided shares of one third each	Kurunegala E	221	70
2	108	1 1 29	S 25,332	5 (4) (c)	Adikari Mudiyansele Ran hamige Kiri Banda of Malpano	—	Kurunegala E	221	71
2	109	1 0 4	S 25,333	5 (4) (c)	Adikari Mudiyansele Appu hamige Ranhamy of Malpano	—	Kurunegala E	221	72
2	110	0 0 32	—	5 (1)	The Crown	—	—	—	—
2	111	2 2 27	—	5 (1)	The Crown	—	—	—	—
2	112	4 0 0	S 25,334	5 (4) (c)	(1) Adikari Mudiyansele Ukku Bandage Mudalihamy, (2) Adikari Mudiyansele Ukku Bandage Appuhamy, (3) Adikari Mudiyansele Ukku Bandage Punchamy and (4) Adikari Mudiyansele Dingiri Bandage Ukkuhamy, all of Alankulama in Demala Hat pattu	Settled in undivided shares of one fourth each, subject to the the life interest of Dasmudiyansele Mohottihamy Veda ralage Ran Menika of Alankulama	Kurunegala E	221	73
2	113	1 2 5	—	5 (1)	The Crown	—	—	—	—
2	114	0 1 20	—	5 (1)	The Crown	—	—	—	—
2	115	1 0 29	—	5 (1)	The Crown	—	—	—	—
2	116	0 2 23	S 25,335	5 (4) (c)	Abeyratna Herat Mudiyansele Herathamige Mudiyanse of Darmapala in Demala Hatpattu	—	Kurunegala E	221	74
2	117	0 1 16	S 25,336	5 (4) (c)	(1) Abeyratna Herat Mudiyansele Appuhamige Ran Menika of Mariyagama and (2) Abeyratna Herat Mudiyansele Appuhamige Ranhamy of Talakolawewa	Settled in undivided shares of one half each	Kurunegala E	221	75
2	118	0 1 13	S 25,337	5 (4) (c)	(1) Abeyratna Herat Mudiyansele Herathamige Menikrala and (2) Abeyratna Herat Mudiyansele Herathamige Menikhamy, both of Darmapala	Settled in undivided shares of one half each	Kurunegala E	221	76
2	119	1 0 0	S 25,338	5 (4) (c)	Adikari Mudiyansele Punchi ralage Kaluhamy of Malpano	—	Kurunegala E	221	77
2	120	0 1 12	—	5 (1)	The Crown	—	—	—	—
2	121	0 1 18	—	5 (1)	The Crown	—	—	—	—
2	122	0 0 11	—	5 (1)	The Crown	—	—	—	—
2	123	0 3 22	S 25,339	5 (4) (c)	Adikari Mudiyansele Punchi ralage Appuhamy of Moragolla	—	Kurunegala E	221	78
2	124	1 0 3	S 25,340	5 (4) (c)	Adikari Mudiyansele Mal hamige Nambiralage Banda of Malpano	—	Kurunegala E	221	79
2	125	1 0 8	S 25,342	5 (4) (c)	Adikari Mudiyansele Nambiralage Menuhamy of Maha Kirinda	—	Kurunegala E	221	80
2	126	0 0 20	—	5 (1)	The Crown	—	—	—	—
3	—	0 0 19	—	5 (1)	The Crown	—	—	—	—
4	68	75 2 17	—	5 (1)	The Crown	—	—	—	—
4	69	10 2 3	—	5 (1)	The Crown	—	—	—	—
4	70	1 2 29	—	5 (1)	The Crown	—	—	—	—
4	71	12 0 20	—	5 (1)	The Crown	—	—	—	—
5	—	0 2 17	—	5 (1)	The Crown	—	—	—	—

Lot No	Sub divisional Lot No	Extent	No of Title Plan	Sub section under which settled	On whom settled	Remarks (shares interests, encumbrances, Nos of Reference Cases, &c)	Land Register Office at which registered	Volume No	Folio No
6	—	109 1 1	—	5 (1)	The Crown	—	—	—	—
7	—	2 1 34	—	5 (1)	The Crown	—	—	—	—
8	—	0 2 9	—	5 (1)	The Crown	—	—	—	—
9	182	2 3 9	S 25,461	5 (4) (c)	Rasnayaka Mudiyansele Banda Hitapu Korallage Punchu Banda of Halambe	—	Kurunegala E	221	81
9	183	2 3 10	S 25,462	5 (4) (c)	Rasnayaka Mudiyansele Punchu ralage Appuhamy of Halambe	—	Kurunegala E	221	82
9	184	2 3 21	S 25,463	5 (4) (c)	Rasnayaka Mudiyansele Appu hamy Korallage Sittamma of Halambe	—	Kurunegala E	221	83
9	185	0 3 34	S 25,464	5 (4) (c)	Adikari Mudiyansele Kiri hamige Menikhamy of Malpano	—	Kurunegala E	221	84
9	186	0 3 18	S 25,465	5 (4) (c)	Adikari Mudiyansele Tikiralage Menuhamy of Pinnapolegama	—	Kurunegala E	221	85
9	187	0 2 32	S 25,466	5 (4) (c)	Adikari Mudiyansele Punchu ralage Ran Banda of Pinna polegama	—	Kurunegala E	221	86
9	188	0 1 23	—	5 (1)	The Crown	—	—	—	—
9	189	2 3 14	S 25,467	5 (4) (c)	Rasnayaka Mudiyansele Banda Hitapu Korallage Dingiri Amma of Halambe	—	Kurunegala E	221	87
9	190	0 0 12	—	5 (1)	The Crown	—	—	—	—
9	191	1 3 2	S 25,468	5 (4) (c)	Adikari Mudiyansele alias Ras nayaka Mudiyansele Herat hamige Ranhamy of Malpano	—	Kurunegala E	221	88
9	192	1 0 2	S 25,470	5 (4) (c)	Adikari Mudiyansele Ran hamige Wannhamy of Malpano	—	Kurunegala E	221	89
9	193	0 3 4	S 25,471	5 (4) (c)	Adikari Mudiyansele Ran hamige Mudiyansele of Malpano	—	Kurunegala E	221	90
9	194	0 3 7	S 25,477	5 (4) (c)	Adikari Mudiyansele Ran hamige Appuhamy of Malpano	—	Kurunegala E	221	91
9	195	3 0 25	S 25,478	5 (4) (c)	Adikari Mudiyansele Punchu rala Vel Vidane of Malpano	—	Kurunegala E	221	92
9	196	0 3 27	S 25,479	5 (4) (c)	Adikari Mudiyansele Punchu ralage Banda of Ipalogama	—	Kurunegala E	221	93
9	197	1 0 12	S 25,480	5 (4) (c)	Herat Mudiyansele Appu hamige Banda of Malpano	—	Kurunegala E	221	94
9	198	22 1 17	—	5 (1)	The Crown	—	—	—	—
9	199	3 1 29	—	5 (1)	The Crown	—	—	—	—
9	200	1 0 3	S 25,481	5 (4) (c)	Adikari Mudiyansele Punchu ralage Dingiri Menika of Malpano	—	Kurunegala E	221	95
9	201	0 0 32	—	5 (1)	The Crown	—	—	—	—
9	202	0 2 6	S 25,482	5 (4) (c)	Adikari Mudiyansele Punchu ralage Menuhamy of Wambo tuwewa	—	Kurunegala E	221	96
9	203	1 2 15	S 25,483	5 (4) (c)	Herat Mudiyansele Mudala hamige Bandihamy of Malpano	—	Kurunegala E	221	97
9	204	0 1 5	—	5 (1)	The Crown	—	—	—	—
9	205	1 0 5	S 25,484	5 (4) (c)	Adikari Mudiyansele Ran hamige Herathamy of Malpano	—	Kurunegala E	221	98
9	206	1 0 3	S 25,485	5 (4) (c)	Adikari Mudiyansele Bandage Ausadahamy of Malpano	—	Kurunegala E	221	99
9	207	1 2 20	S 25,486	5 (4) (c)	Herat Mudiyansele Mudala hamige Kiri Etana of Malpano	—	Kurunegala E	221	100
9	208	1 2 17	S 25,487	5 (4) (c)	Herat Mudiyansele Mudala hamige Tikirhamy of Malpano	—	Kurunegala E	221	101
9	209	1 0 5	S 25,488	5 (4) (c)	Adikari Mudiyansele Appu ralage Ranhamy of Malpano	—	Kurunegala E	221	102
9	210	1 0 4	S 25,489	5 (4) (c)	Adikari Mudiyansele Punchu ralage Sirmalhamy of Malpano	—	Kurunegala E	221	103
9	211	1 0 9	S 25,490	5 (4) (c)	(1) Adikari Mudiyansele Appu ralage Ranhamy and (2) Manna peruma Mudiyansele Kaw ralage Ran Memka, both of Malpano	Settled in undivided shares of one half each	Kurunegala E	221	104
9	212	1 0 9	S 25,491	5 (4) (c)	Adikari Mudiyansele Punchu ralage Appuhamy of Malpano	—	Kurunegala E	221	105
9	213	2 2 0	S 25,492	5 (4) (c)	Adikari Mudiyansele Dingiri Bandage Appuhamy of Malpano	—	Kurunegala E	221	106
9	214	0 0 3	—	5 (1)	The Crown	—	—	—	—
9	215	4 0 13	S 25,540	5 (4) (c)	Herat Mudiyansele Appu hamige Memkhamy of Malpano	—	Kurunegala E	221	107
9	216	6 0 6	S 25,542	5 (4) (c)	Herat Mudiyansele Bandage Mudiyansele of Malpano	—	Kurunegala E	221	108
9	217	3 1 21	S 25,341	5 (4) (c)	Adikari Mudiyansele Malhamige Nambiralage Banda of Malpano	—	Kurunegala E	221	109
9	218	1 3 28	S 25,543	5 (4) (c)	Meera Pullege Segu Thamby Gurunnehe of Abokkagama	—	Kurunegala E	221	110
9	219	0 0 23	S 25,544	5 (4) (c)	Kachchi Thambige Asiya Umma of Abokkagama	—	Kurunegala E	221	111
9	220	0 3 8	—	5 (1)	The Crown	—	—	—	—
9	221	5 3 13	—	5 (1)	The Crown	—	—	—	—
9	222	1 0 35	S 25,545	5 (4) (c)	Adikari Mudiyansele Wann hamige Banda of Malpano	—	Kurunegala E	221	112
9	223	1 0 30	S 25,546	5 (4) (c)	Adikari Mudiyansele Wann hamige Mudiyansele of Malpano	—	Kurunegala E	221	113
9	224	0 2 30	S 25,547	5 (4) (c)	Adikari Mudiyansele Malhamige Ranhamy of Uguressewa	—	Kurunegala E	221	114
9	225	1 0 8	S 25,548	5 (4) (c)	Adikari Mudiyansele Malhamige Menuhamy of Malpano	—	Kurunegala E	221	115
9	226	1 0 6	S 25,549	5 (4) (c)	Adikari Mudiyansele Kiri hamige Appuhamy of Malpano	—	Kurunegala E	221	116
9	227	1 0 5	S 25,550	5 (4) (c)	Adikari Mudiyansele Kapuru hamige Ran Banda of Malpano	—	Kurunegala E	221	117

Lot No	Sub divisional Lot No	Extent	No of Title Plan	Sub section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos of Reference Cases, &c)	Land Register Office at which registered	Volume No	Folio No
		A R P							
9	228	1 0 4	S 25,551	5 (4) (c)	Adikari Mudiyansele Malhamige Tikirhamy of Malpano	—	Kurunegala E	221	118
9	229	0 3 38	S 25,552	5 (4) (c)	Adikari Mudiyansele Bandage Memkhamy of Malpano	—	Kurunegala E	221	119
9	230	1 0 4	S 25,553	5 (4) (c)	Adikari Mudiyansele Bandage Mudiyanse of Malpano	—	Kurunegala E	221	120
9	231	1 0 6	S 25,554	5 (4) (c)	(1) Adikari Mudiyansele Bandage Mudiyanse and (2) Ratna malala Irugal Bandaralage Menikralage Kiri Etana, both of Malpano	Settled in undivided shares of one half each	Kurunegala E	221	121
9	232	0 1 28	S 25,555	5 (4) (c)	Adikari Mudiyansele Bandage Menuhamy of Uguressewa	—	Kurunegala E	221	122
9	233	0 3 39	S 25,556	5 (4) (c)	Adikari Mudiyansele Bandage Tikirhamy of Malpano	—	Kurunegala E	221	123
9	234	2 1 20	S 25,557	5 (4) (c)	Irugal Bandaralage Ran Menika of Ipalogama	—	Kurunegala E	221	124
9	235	1 2 0	S 25,558	5 (4) (c)	Herat Mudiyansele Appuhamy of Talakolawewa	—	Kurunegala E	221	125
9	236	1 0 4	S 25,559	5 (4) (c)	(1) Adikari Mudiyansele Bandage Ausadahamy and (2) Wanmayaka Mudiyansele Kiri Bandage Ran Menika, both of Malpano	Settled in undivided shares of one half each	Kurunegala E	221	126
9	237	1 0 1	S 25,560	5 (4) (c)	Herat Mudiyansele Appuhamy Kuru Banda of Malpano	—	Kurunegala E	221	127
9	238	1 2 2	S 25,561	5 (4) (c)	(1) Herat Mudiyansele Ranhamige Ukku Banda, (2) Herat Mudiyansele Ranhamige Kiri Mudiyanse, (3) Herat Mudiyansele Ranhamige Menikhamy, (4) Herat Mudiyansele Ranhamige Pemadasa and (5) Herat Mudiyansele Ranhamige Wimaladasa, all of Talakolawewa	Settled in undivided shares of one fifth each	Kurunegala E	221	128
9	239	2 0 5	S 25,562	5 (4) (c)	(1) Herat Mudiyansele Bandage Ukku Banda and (2) Jayapatma Mudiyansele Bandage Ran Menika, both of Malpano	Settled in undivided shares of one half each	Kurunegala E	221	129
10	—	0 2 30	—	5 (1)	The Crown	—	—	—	—
11	—	0 0 26	—	5 (1)	The Crown	—	—	—	—
12	—	0 0 32	S 25,298	5 (4) (c)	(1) Adikari Mudiyansele Malhamige Ranhamy of Uguressewa, (2) Adikari Mudiyansele Malhamige Menuhamy, (3) Adikari Mudiyansele Malhamige Tikirhamy, (4) Adikari Mudiyansele Panchralage Appuhamy, (5) Adikari Mudiyansele Panchralage Dingiri Menika, (6) Adikari Mudiyansele Panchralage Sirmalhamy, all of Malpano and (7) Adikari Mudiyansele Panchralage Menuhamy of Wambotuwewa	Settled in undivided shares of one sixth each to (1), (2) and (3) and one eighth each to (4), (5), (6) and (7)	Kurunegala E	221	130
13	—	1 3 0	S 25,299	5 (4) (c)	(1) Herat Mudiyansele Appurage Ran Menika of Karihattukulama, (2) Herat Mudiyansele Appurage Banda of Malpano, (3) Herat Mudiyansele Appurage Menuhamy of Halmillewa, (4) Herat Mudiyansele Appurage Lama Etana of Wadatta and (5) Herat Mudiyansele Appurage Panchralage of Malpano	Settled in undivided shares of one fifth each	Kurunegala E	221	131
15	—	1 3 31	—	5 (1)	The Crown	—	—	—	—
17	—	0 1 30	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
18	—	0 0 13	—	5 (1)	The Crown	—	—	—	—
19	—	106 1 15	—	5 (1)	The Crown	—	—	—	—
20	—	0 1 1	—	5 (1)	The Crown	—	—	—	—
21	—	0 2 19	—	5 (1)	The Crown	—	—	—	—
22	—	0 0 31	—	5 (1)	The Crown	—	—	—	—
23	—	0 1 29	—	5 (1)	The Crown	—	—	—	—
24	—	0 0 9	—	5 (1)	The Crown	—	—	—	—
25	—	0 0 8	—	5 (1)	The Crown	—	—	—	—
26	—	3 3 38	—	5 (1)	The Crown	—	—	—	—
27	—	0 0 14	—	5 (1)	The Crown	—	—	—	—
28	—	0 2 28	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
30	—	0 0 31	S 25,351	5 (4) (c)	Adikari Mudiyansele Appuhamy Dingiri Banda of Malpano	—	Kurunegala E	221	132
31	—	0 1 27	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
34	—	0 2 10	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
35	—	0 1 12	—	5 (1)	The Crown	—	—	—	—
37	—	1 1 21	S 25,300	5 (4) (c)	(1) Adikari Mudiyansele Mudalhamy Vidanege Ranhamy, (2) Adikari Mudiyansele Mudalhamy Vidanege Appuhamy, (3) Adikari Mudiyansele Mudalhamy Vidanege Ran Menika, (4) Adikari Mudiyansele Mudalhamy Vidanege Panchramy and (5) Adikari Mudiyansele Mudalhamy Vidanege Kiri Menika, all of Malpano	Settled in undivided shares of one fifth each	Kurunegala E	221	133

Lot No	Sub divisional Lot No	Extent	No of Title Plan	Sub section under which settled,	On whom settled	Remarks (shares interests encumbrances, Nos of Reference Cases, &c)	Land Register Office at which registered	Volume No	Page No
38	—	0 3 31	S 25,301	5 (4) (c)	(1) Adikari Mudiyanse lalage Appuhamy, (2) Adikari Mudiyanse lalage Badderalage Ran Menika, both of Malpano, (3) Malpano Sirsumana Thero of Halambe Vihare, (4) Adikari Mudiyanse lalage Gunarathamy, (5) Adikari Mudiyanse lalage Tikiri Menika, (6) Adikari Mudiyanse lalage Mutu Menika, (7) Adikari Mudiyanse lalage Kapuru Banda and (8) Adikari Mudiyanse lalage Kapuru Menika, all of Malpano	Settled in undivided shares of one third each to (1) and (2) and one eighteenth each to (3), (4), (5), (6), (7) and (8)	Kurunegala E	221	134
39	—	0 1 36	S 25,541	5 (4) (c)	Herat Mudiyanse lalage Appuhamy of Malpano	—	Kurunegala E	221	135
40	—	0 3 19	S 25,302	5 (4) (c)	(1) Adikari Mudiyanse lalage Panchuralage Banda, (2) Adikari Mudiyanse lalage Panchuralage Appuhamy and (3) Adikari Mudiyanse lalage Panchuralage Mudiyanse, all of Malpano	Settled in undivided shares of one third each	Kurunegala E	221	136
41	—	3 0 32	S 25,303	5 (4) (c)	Adikari Mudiyanse lalage Banda of Malpano	—	Kurunegala E	221	137
44	—	1 2 15	S 25,304	5 (4) (c)	(1) Herat Mudiyanse lalage Mudalhamige Kiri Etana, (2) Herat Mudiyanse lalage Mudalhamige Tikirhamy and (3) Herat Mudiyanse lalage Mudalhamige Bandhamy, all of Malpano	Settled in undivided shares of one third each	Kurunegala E	221	138
45	—	0 3 2	S 25,469	5 (4) (c)	Adikari Mudiyanse lalage Rasnayaka Herathamige Ranhamy of Malpano	—	Kurunegala E	221	139
46	—	2 1 24	—	5 (1)	The Crown	—	—	—	—
47	72	28 0 17	—	5 (1)	The Crown	—	—	—	—
47	73	0 1 0	—	5 (1)	The Crown	—	—	—	—
47	74	2 0 5	S 25,305	5 (4) (c)	Malpanawa Adikari Mudiyanse lalage Namburalage Kapuruhamy of Wahantehera	—	Kurunegala E	221	140
47	75	1 0 6	S 25,306	5 (4) (c)	Adikari Mudiyanse lalage Appuhamy Kiri Menka of Tabbowa	—	Kurunegala E	221	141
47	76	1 0 4	S 25,307	5 (4) (c)	Adikari Mudiyanse lalage Kapuru hamy of Malpano	—	Kurunegala E	221	142
47	77	1 0 3	S 25,308	5 (4) (c)	(1) Adikari Mudiyanse lalage Kapuruhamy of Malpano and (2) Wannayaka Mudiyanse lalage Bandage Mutu Menika, both of Malpano	Settled in undivided shares of one half each	Kurunegala E	221	143
47	78	0 1 4	—	5 (1)	The Crown	—	—	—	—
47	79	1 0 6	S 25,320	5 (4) (c)	Herat Mudiyanse lalage Sudde hamy Wannhamy of Malpano	—	Kurunegala E	221	144
47	80	1 0 4	S 25,321	5 (4) (c)	Adikari Mudiyanse lalage Tikirralage Ranhamy of Malpano	—	Kurunegala E	221	145
47	81	1 2 8	S 25,446	5 (4) (c)	(1) Wannayaka Mudiyanse lalage Kirhamy Kalu Banda and (2) Abeysingha Herat Mudiyanse lalage Ran Menika, both of Malpano	Settled in undivided shares of one half each	Kurunegala E	221	146
47	82	15 0 7	—	5 (1)	The Crown	—	—	—	—
47	83	1 0 3	S 25,322	5 (4) (c)	(1) Adikari Mudiyanse lalage Panchuralage Appuhamy and (2) Herat Mudiyanse lalage Panchuralage Bandage Dingiri Menika, both of Malpano	Settled in undivided shares of one half each	Kurunegala E	221	147
47	84	1 0 8	S 25,323	5 (4) (c)	(1) Adikari Mudiyanse lalage Mudalhamy Hitapu Vidanege Appuhamy and (2) Ratnamalala Irugal Bandaralage Mudalhamy Ran Menika, both of Malpano	Settled in undivided shares of one half each	Kurunegala E	221	148
47	85	0 1 5	—	5 (1)	The Crown	—	—	—	—
47	86	2 2 6	—	5 (1)	The Crown	—	—	—	—
47	87	1 1 26	S 25,324	5 (4) (c)	Abeysingha Herat Mudiyanse lalage Kirhamy Kawrala of Malpano	—	Kurunegala E	221	149
47	88	1 2 6	S 25,325	5 (4) (c)	Adikari Mudiyanse lalage Herat hamy Ran Menika of Monne kulama	—	Kurunegala E	221	150
47	89	0 2 2	S 25,326	5 (4) (c)	Adikari Mudiyanse lalage Herat hamy Mudiyanse of Malpano	—	Kurunegala E	221	151
47	90	0 0 33	—	5 (1)	The Crown	—	—	—	—
47	91	2 0 8	S 25,327	5 (4) (c)	Herat Mudiyanse lalage Bandage Sellawannhamy of Malpano	Subject to the life interest of Herat Mudiyanse lalage Naidehamy Kiri Etana of Malpano	Kurunegala E	221	152
47	92	2 0 5	S 25,328	5 (4) (c)	Abeysingha Herat Mudiyanse lalage Bandi Etana of Karhatti kulama in Magul Medaganda the Korale East	—	Kurunegala E	221	153
48	—	0 0 32	—	5 (1)	The Crown	—	—	—	—
49	93	1 0 6	—	5 (1)	The Crown	—	—	—	—
49	94	0 1 1	—	5 (1)	The Crown	—	—	—	—
49	95	0 1 5	—	5 (1)	The Crown	—	—	—	—

Lot No	Sub divisional Lot No	Extent			No of Title Plan	Sub section under which settled	On whom settled	Remarks (shares, interests encumbrances Nos of Reference Cases, &c)	Land Register Office at which registered	Volume No	Folio No
		A	R	P							
50	—	1	0	2	S 25,326	5 (4) (c)	Adikari Mudiyanse Lage Herat hamige Mudiyanse of Malpano	—	Kurunegala E	221	151
51	127	0	0	13	—	5 (1)	The Crown	—	—	—	—
51	128	0	1	7	—	5 (1)	The Crown	—	—	—	—
51	129	1	0	2	S 25,343	5 (4) (c)	(1) Adikari Mudiyanse Lage Mudali hamy Vidanage Ranhamy and (2) Herat Mudiyanse Lage PUNCHIRALAGE MENKHAMY, both of Malpano	Settled in undivided shares of one half each	Kurunegala E	221	154
52	—	1	0	12	S 25,346	5 (4) (c)	Adikari Mudiyanse Lage Wannu hamige Heratham of Malpano	—	Kurunegala E	221	155
53	130	1	1	19	—	5 (1)	The Crown	—	—	—	—
53	131	0	0	23	—	5 (1)	The Crown	—	—	—	—
55	—	0	3	35	S 25,411	5 (4) (c)	Rajapaksa Mudiyanse Lage Kaw ralage Banda of Talakolawewa	—	Kurunegala E	221	156
56	—	0	0	10	—	5 (1)	The Crown	—	—	—	—
57	—	0	1	6	—	5 (1)	The Crown	—	—	—	—
58	132	0	0	4	—	5 (1)	The Crown	—	—	—	—
58	133	1	2	10	S 25,344	5 (4) (c)	(1) Tennakoon Ratnayaka Mudiyanse Lage Kumarihamy of Talakolawewa and (2) Tennakoon Ratnayaka Mudiyanse Lage Abeysingha Herat Banda Tennakoon of Talakolawewa	Settled in undivided shares of three fourths to (1) and one fourth to (2)	Kurunegala E	221	157
58	134	0	3	20	S 25,345	5 (4) (c)	Adikari Mudiyanse Lage Mudali hamy Vidanage PUNCHIRALAGE of Malpano	—	Kurunegala E	221	158
58	135	0	0	17	S 25,346	5 (4) (c)	Adikari Mudiyanse Lage Wannu hamige Heratham of Malpano	—	Kurunegala E	221	155
58	136	0	3	23	S 25,347	5 (4) (c)	Adikari Mudiyanse Lage Mudali hamy Vidanage Ranhamy of Malpano	—	Kurunegala E	221	159
58	137	0	0	35	—	5 (1)	The Crown	—	—	—	—
58	138	0	3	22	S 25,348	5 (4) (c)	Adikari Mudiyanse Lage Mudali hamy Vidanage Kiri Menika of Malpano	—	Kurunegala E	221	160
58	139	0	3	23	S 25,349	5 (4) (c)	Adikari Mudiyanse Lage Mudali hamy Vidanage Appuhamy of Malpano	—	Kurunegala E	221	161
58	140	0	3	16	S 25,350	5 (4) (c)	Adikari Mudiyanse Lage Appu hamige Dingiri Banda of Malpano	—	Kurunegala E	221	162
58	141	1	2	2	S 25,407	5 (4) (c)	Adikari Mudiyanse Lage Herat hamige Ukku Menika of Malpano	—	Kurunegala E	221	163
58	142	1	0	3	S 25,408	5 (4) (c)	Herat Mudiyanse Lage Kapuru hamige Herat Banda of Malpano	—	Kurunegala E	221	164
58	143	1	0	6	S 25,409	5 (4) (c)	Herat Mudiyanse Lage Mohotti hamige Mudiyanse of Maha kumbukkadawala in Raja kumara Wannu Pattu Korale	—	Kurunegala E	221	165
58	144	0	3	24	S 25,410	5 (4) (c)	Adikari Mudiyanse Lage Mudali hamy Vidanage Ran Menika of Malpano	—	Kurunegala E	221	166
58	145	2	1	15	S 25,411	5 (4) (c)	Rajapaksa Mudiyanse Lage Kaw ralage Banda of Talakolawewa	—	Kurunegala E	221	156
58	146	0	0	28	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
58	147	1	0	8	S 25,412	5 (4) (c)	(1) Wanninayaka Mudiyanse Lage Mudiyansege Dingiri Menika, (2) Wanninayaka Mudiyanse Lage Mudiyansege Kumahamy and (3) Wanninayaka Mudiyanse Lage Mudiyansege Guna rath Banda, all of Hulogedara	Settled in undivided shares of one third each, subject to the life interest of Wanninayaka Mudiyanse Lage PUNCHIRALAGE of Hulogedara	Kurunegala E	221	166A
58	148	1	0	3	S 25,413	5 (4) (c)	Adikari Mudiyanse Lage Kaw ralage Ran Banda of Ipalogama	—	Kurunegala E	221	166B
58	149	1	2	2	S 25,414	5 (4) (c)	Adikari Mudiyanse Lage PUNCHIRALAGE Appuhamy of Malpano	—	Kurunegala E	221	166C
58	150	1	0	3	S 25,415	5 (4) (c)	Adikari Mudiyanse Lage PUNCHIRALAGE Mudiyanse of Malpano	—	Kurunegala E	221	166D
58	151	0	1	25	—	5 (1)	The Crown	—	—	—	—
58	152	0	3	4	S 25,416	5 (4) (c)	Herat Mudiyanse Lage Appuralage Lama Etana of Wadatta	—	Kurunegala E	221	166E
58	153	0	3	13	S 25,417	5 (4) (c)	Herat Mudiyanse Lage Appuralage Menuhamy of Halmillewa	—	Kurunegala E	221	166F
58	154	1	0	4	S 25,418	5 (4) (c)	Herat Mudiyanse Lage Appuralage Banda of Malpano	—	Kurunegala E	221	166G
58	155	1	0	6	S 25,447	5 (4) (c)	Herat Mudiyanse Lage Appuralage PUNCHIRALAGE of Malpano	—	Kurunegala E	221	166H
58	156	0	3	9	S 25,448	5 (4) (c)	Herat Mudiyanse Lage Appuralage Ran Menika of Karhatikulama	—	Kurunegala E	221	166I
58	157	0	2	31	S 25,449	5 (4) (c)	(1) Rasnayaka Mudiyanse Lage Appuhamige Mudiyanse, (2) Rasnayaka Mudiyanse Lage Appuhamige Mutu Menika (3) Rasnayaka Mudiyanse Lage Appuhamige Dingiri Amma, (4) Rasnayaka Mudiyanse Lage Appuhamige Tikiri Menika and (5) Rasnayaka Mudiyanse Lage Appuhamige Ran Menika, all of Likolapitiya	Settled in undivided shares of one eighth each to (1), (2), (3) and (4), and one half to (5) The shares of (1), (2), (3) and (4) are subject to the life interest of Rasnayaka Mudiyanse Lage Banda Arachchilage Appuhamige Ran Menika of Likolapitiya	Kurunegala E	221	166J

Lot No	Sub-divisional Lot No	Extent	No of Title Plan	Sub section under which settled	On whom settled	Remarks (shares, interests encumbrances, Nos of Reference Cases, &c)	Land Register Office at which registered	Volume No	Folio No
58	158	0 0 12	—	5 (1)	The Crown	—	—	—	—
58	159	0 2 30	S 25,450	5 (4) (c)	(1) Rasnayaka Mudiyansele Kiri Banda, (2) Rasnayaka Mudiyansele Appuhame Mutu Menika and (3) Rasnayaka Mudiyansele Appuhame Tikiri Menika, all of Halambe	Settled in undivided shares of one half to (1) and one fourth each to (2) and (3)	Kurunegala E	221	166r
58	160	0 2 33	S 25,451	5 (4) (c)	(1) Rasnayaka Mudiyansele Banda of Halambe and (2) Rasnayaka Mudiyansele Punchi Banda of Mawatagama	Settled in undivided shares of one half each	Kurunegala E	221	166r
58	161	2 1 8	—	5 (1)	The Crown	—	—	—	—
58	162	0 2 38	S 25,452	5 (4) (c)	Adikari Mudiyansele Badde ralege Ran Menika of Malpano	—	Kurunegala E	221	166r
58	163	1 0 9	S 25,453	5 (4) (c)	(1) Adikari Mudiyansele Tikiri hamige Ranhamy and (2) Adikari Mudiyansele Tikiri hamige Ukku Menika both of Dullewa	Settled in undivided shares of one half each	Kurunegala E	221	166r
58	164	2 0 0	S 25,454	5 (4) (c)	Adikari Mudiyansele Punchi ralege Banda of Malpano	—	Kurunegala E	221	166o
58	165	0 2 36	S 25,455	5 (4) (c)	Adikari Mudiyansele Badde ralege Appuhamy of Malpano	—	Kurunegala E	221	166r
58	166	0 2 30	S 25,456	5 (4) (c)	(1) Malpano Srisumana Thero of Halambe Vihare, (2) Adikari Mudiyansele Gunarathamy, (3) Adikari Mudiyansele Tikiri Menika, (4) Adikari Mudiyansele Mutu Menika, (5) Adikari Mudiyansele Kapuru Banda and (6) Adikari Mudiyansele Kapuru Menika all of Malpano	Settled in undivided shares of one sixth each	Kurunegala E	221	166o
58	167	1 0 35	—	5 (1)	The Crown	—	—	—	—
58	168	0 1 15	—	5 (1)	The Crown	—	—	—	—
58	169	2 0 19	—	5 (1)	The Crown	—	—	—	—
58	170	2 0 9	S 25,457	5 (4) (c)	(1) Rasnayaka Mudiyansele Mudiyansele Dingiri Banda (2) Rasnayaka Mudiyansele Mudiyansele Appuhamy, (3) Rasnayaka Mudiyansele Mudiyansele Kiri Menika, (4) Rasnayaka Mudiyansele Mudiyansele Herat Banda Vidane, (5) Rasnayaka Mudiyansele Mudiyansele Tikiri Banda and (6) Rasnayaka Mudiyansele Mudiyansele Ran Banda all of Pahala Mawatagama	Settled in undivided shares of one sixth each	Kurunegala E	221	166r
58	171	1 2 11	S 25,458	5 (4) (c)	(1) Abeysingha Rasnayaka Herat Mudiyansele Mutu Menika Kumarihamy of Monnekulama, (2) Abeysingha Rasnayaka Herat Mudiyansele Kiri Mudiyansele of Wadigamangawa, (3) Abeysingha Rasnayaka Herat Mudiyansele Mayura wathie of Monnekulama and (4) Jayasekera Mudiyansele Nandawathie of Ambahera	Settled in undivided shares of one fourth each	Kurunegala E	221	166s
58	172	1 2 17	S 25,459	5 (4) (c)	Abeysingha Herat Mudiyansele Tikiri Banda Registrar of Anamaduwā	—	Kurunegala E	221	166r
58	173	4 2 18	S 25,460	5 (4) (c)	(1) Abeysingha Herat Mudiyansele Appuhamy Korallage Jinadasa of Wadigamangawa, (2) Abeysingha Herat Mudiyansele Appuhamy Korallage Mutu Menika of Beliwewa in Baladora Korale, (3) Abeysingha Herat Mudiyansele Appuhamy Korallage Mek kamma of Wadigamangawa, (4) Abeysingha Herat Mudiyansele Appuhamy Korallage Dingiri Amma of Wadigamangawa, (5) Abeysingha Herat Mudiyansele Seelawathie Abeysingha Kumarihamy, (6) Abeysingha Herat Mudiyansele Jayatissa Bandara Abeysingha and (7) Abeysingha Herat Mudiyansele Nandawathie Abeysingha Kumarihamy all of Kurunegala	Settled in undivided shares of one fifth each to (1), (2), (3) and (4) and one fifteenth each to (5), (6) and (7)	Kurunegala E	221	166v
58	174	0 2 28	—	5 (1)	The Crown	—	—	—	—
58	175	4 2 25	—	5 (1)	The Crown	—	—	—	—
58	176	0 1 16	—	5 (1)	The Crown	—	—	—	—
58	240	0 1 38	—	5 (1)	The Crown	—	—	—	—
62	241	0 2 36	—	5 (1)	The Crown	—	—	—	—
63	—	0 0 19	—	5 (1)	The Crown	—	—	—	—

Lot No	Sub divisional Lot No	Extent	No of Title Plan	Sub section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos of Reference Cases, &c)	Land Register Office at which registered	Volume No	Folio No
64	—	0 3 7	—	5 (1)	The Crown	—	—	—	—
65	180	8 1 30	—	5 (1)	The Crown	—	—	—	—
65	181	5 1 24	—	5 (1)	The Crown	—	—	—	—
66	177	0 1 5	—	5 (1)	The Crown	—	—	—	—
66	178	0 3 13	—	5 (1)	The Crown	—	—	—	—
66	179	1 0 16	—	5 (1)	The Crown	—	—	—	—

LAND SETTLEMENT ORDINANCE

Certificate

It is hereby certified that the Minister has consented to the settlements embodied in the above settlement order in so far as such settlements relate to any land or to any aggregate of lands exceeding ten acres in extent

Dated at Colombo, this 27th day of February, 1953

B MAHADEVA,
for Permanent Secretary
to the Ministry of Lands and Land Development

Land Sales by the Government Agents

PROVINCE OF UVA

Badulla, No 200 — The Government Agent, Province of Uva, will, on Monday, July 20, 1953, at 10 a m, at Badulla Kachcheri, put up for settlement or will otherwise dispose of, the under mentioned portions of Crown land, in accordance with the Regulations of Government regarding land sales

One allotment of land situated in the Udumkpa Division of the Badulla District

Lot No	Name of Land	Name of Applicant	Name of Claimant	Description	Extent	Upset Price per Lot
27	Udawalawatta	—	Crown	Tea, encroached by D A Seneviratne of Nuwara Eliya	1 2 7	638 0*

* For settlement under L O 383 (B)

Further information regarding this land may be obtained from the Government Agent, Uva (his ref No LB 241), and its plan from the Surveyor General

Office of the Land Commissioner,
P O Box 500,
Colombo, May 29, 1953

E K R ASERAFPA,
for Land Commissioner

Land Acquisition Notices

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, that the lands described below are needed for a public purpose and will be acquired under the provisions of that Act

The following allotments of land, situated in Gonagala and Mapitigama Villages in the Village Headman's Division of Mapitigama, O's Division of Dehigampala Korale and Lower Bulathgama, Kegalla District

- (1) A portion in extent about 0 A 0 R 6 60 P, out of the land called Ihalogoda Kumbura, bounded as follows —
North, South and West, by remaining portions of same land,
East by Pahalogoda Muthatuwa
- (2) A portion in extent 0 A 0 R 36 P, out of the land called Pahalogoda Muthatuwa, bounded as follows —
North and South by remaining portions of same land,
East by Godawathe Ela
West by Ihalogoda Kumbura
- (3) A portion in extent about 0 A 0 R 20 P, out of the land called Nagathiyee Bangada, bounded as follows —
North and East by remaining portions of same land,
South by P W D Road,
West by remaining portions of same land and Godawathe Ela
- (4) A portion in extent about 0 A 0 R 17 78 P out of the land called Galgoda Kele, bounded as follows —
North by the P W D Road,
South, East and the West by remaining portions of same land
- (5) A portion in extent about 0 A 0 R 18 91 P, out of the land called Galgoda Kele, bounded as follows —
North East, South and West by remaining portions of same land
- (6) A portion in extent about 0 A 0 R 6 45 P, out of the land called Galgoda Kele, bounded as follows —
North, East, South and West by remaining portions of same land
- (7) A portion in extent about 0 A 0 R 32 89 P, out of the land called Galgoda Kele bounded as follows —
North, East, South and West by remaining portions of same land
- (8) A portion in extent about 0 A 0 R 9 78 P, out of the land called Galgoda Kele, bounded as follows —
North, East and West by remaining portions of same land
South by boundary of Gonagala School

- (9) A portion in extent about 0 A 0 R 27 64 P, out of the land called Thigapothewatta, bounded as follows —
North by the boundary of Gonagala School,
South by Eptawatha,
East and West by the remaining portions of same land,
- (10) A portion in extent about 0 A 0 R 15 27 P, out of the land called Eptawatta, bounded as follows —
North by Thigapothawatta
South by Pothegeoda Owita,
East by remaining portions of same land,
West by remaining portion of Thigapothewatta
- (11) A portion in extent about 0 A 0 R 11 56 P, out of the land called Ellapitawatta, bounded as follows —
North and South by remaining portions of same land
East by the boundary of Godawatta,
West by the boundary of Eptawatta
- (12) A portion in extent about 0 A 0 R 16 P out of the land called Godawattewatta bounded as follows —
North, South and East by remaining portions of same land,
West by the boundary of Eptawatta
- (13) A portion in extent about 0 A 0 R 5 33 P out of the land called Cecilton Estate, bounded as follows —
North, South and East by remaining portions of same land,
West by Gonagal Oya

Signed by me
S F AMERASINGHE,
Permanent Secretary,

Ref No J/LLD/2800/LM 5513,
Colombo, April 9, 1953

P B BULANKULAME,
Minister of Lands and Land Development

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950

LP 6166

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

The land surveyed and described as lots 1, 2, 3, 4, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 15, 18, 22, 24 and 27 in preliminary plan A 1,322, in extent 0 A 0 R 4 P situated in the villages of Bataduwa and Kobeyituduwa, Wellaboda Pattu, Galle District

Ref No J/HLG/2245
Colombo, May 20, 1953

P B BULANKULAME,
Minister of Lands and Land Development

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950

Kachchen Ref No LA 3470

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

Five allotments of land out of Clodagh Estate, totalling in extent approximately 30 acres situated in Gurubabila Pallama and Metuhakka villages, Matale East Matale District, and bounded as follows —

- (1) north by lands belonging to temple,
east by paddy fields of Agalla,
south by lands belonging to Podisingho Perera,
west by lands belonging to Suppiah
- (2) north by stream and Clodagh Estate
east by Clodagh Estate,
south by Koya and Clodagh Estate,
west by stream and paddy fields
- (3) north by estate of late V C Charman
east by lands and paddy fields of villagers,
south by temple property and lands belonging to Suppiah
west by road leading to Loluwela
- (4) north by Bandamale Estate,
east by lands belonging to villagers
south and west by Bandamale Estate
- (5) north by Hapugahakotuwa Estate,
east by road leading to Loluwela
south by Clodagh Estate,
west by Hapugahakotuwa paddy fields and Crown lands

Signed by me
S F AMERASINGHE,
Permanent Secretary

Ref No J/LLD/157/53 (VE)
Colombo May 21, 1953

P B BULANKULAME,
Minister of Lands and Land Development

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950

L D 4603

Declaration under Section 5

I Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act No 9 of 1950 that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

A portion in extent, about 5 acres out of the land called Gonabil Estate alias Medina Tea Factory, situated in Wattedagama village, Pata Dumbara Division, Kandy District, and bounded as follows —

North, East, South and West by portions of the same land

Ref No J/AL/2275,
Colombo, May 13, 1953

P B BULANKULAME,
Minister of Lands and Land Development

L D 4707

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950

Declaration under Section 5

I PUNCHI BANDA BULANKULAME Minister of Lands and Land Development, hereby declare under sub section (1) of section 5 of the Land Acquisition Act No 9 of 1950 that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act —

All that land in extent approximately 0 A 1 R 16 P called and known as Rose Cottage, situated in Sangaraja Mawata, within the Municipal Limits of Kandy Kandy Gravets and Pata Hewaheta Division Kandy District, and bounded as follows —

North by Survey Superintendent's Bungalow
East by Superintending Engineer (C D)'s Bungalow,
South by Lake Road
West by School of Nursing premises

Ref No J/H/155/53
Colombo May 11 1953

P B BULANKULAME
Minister of Lands and Land Development

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950

Declaration under Section 5

I, PUNCHI BANDA BULANKULAME Minister of Lands and Land Development hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

All that land called Kotakimbulgahawatta in extent about 1½ acres and a portion in extent about 1½ acres from the land called Etambagahawatta situated at Talangama North Hewagama Korale, Colombo District and bounded as follows —

North by the land claimed by Hettiaratchige Abraham Appuhamy & Co.,
East by Athuruginya Borella P W D Road,
South by the land claimed by Mr W Simon Fonseka
West by the land claimed by Hettiaratchige Don Edwin & Co

Signified by me

S F AMERASINGHE,
Permanent Secretary

Ref No Q 4575/J/H/58/53
Colombo April 21 1953

P B BULANKULAME
Minister of Lands and Land Development

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950

Declaration under Section 5

I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950 that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

(1) A portion in extent about 3 7 perches out of the land called Maduyayawatta situated at Wellawilamulla in Hapitigam Korale, Colombo District, and bounded as follows —

North by the existing 12 feet wide approach to the metal quarry,
East by the P W D Road
South by the land called Maduyayawatta belonging to Mary Nona Dissanayake,
West by the land called Maduyayawatta belonging to Mr Sehali

(2) A portion in extent about 145 feet by 4 feet out of the land called Maduyayawatta situated at Wellawilamulla in Hapitigam Korale Colombo District and bounded as follows —

North by V C road leading from Medagampitiya to the quarry,
East by the land claimed by Mrs Mary Nona Dissanayake,
South by land claimed by Mr Sehu Ali,
West by land claimed by Mr J de Saram

(3) A portion in extent about 28 6 perches out of the land called Kahatagahawatta, situated at Wellawilamulla in Hapitigam Korale, Colombo District and bounded as follows —

North by the existing approach road to the metal quarry,
East by Kahatagahawatta belonging to G P Amaris Singho and Maduyayawatta belonging to Mr Sehali,
South by Kahatagahawatta Estate belonging to Mr John de Saram,
West by Kahatagahawatta belonging to Mr John de Saram

(4) A portion in extent about 4 6 perches out of the land called Kahatagahawatta, situated at Wellawilamulla in Hapitigam Korale, Colombo District, and bounded as follows —

North by Kahatagahawatta claimed by Amaris Singho
East by the existing footpath and Kahatagahawatta claimed by Mr Buhari and others,
South by Maduyayawatta claimed by Mr Buhari,
West by Kahatagahawatta belonging to Mr John de Saram

(5) A portion in extent about 6 4 perches out of the land called Kahatagahawatta situated at Wellawilamulla in Hapitigam Korale, Colombo District and bounded as follows —

North by Kahatagahawatta belonging to Mr Buhari and others
East by Kalehya Pallawala P W D Road
South by Maduyayawatta belonging to Mary Nona
West by Kahatagahawatta belonging to G P Amaris Singho

Ref Q 3973/J/TW/1204,
Colombo January 13 1953

P B BULANKULAME,
Minister of Lands and Land Development

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950

Declaration under Section 5

I PUNCHI BANDA BULANKULAME Minister of Lands and Land Development hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act No 9 of 1950 that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

(1) A portion in extent about 3 108 sq feet from the land called Koshenawatta, situated at Ratambale, Siyane Korale East Colombo District and bounded as follows —

North by Galabodawatta belonging to Rev R Gnanananda Thero,
South by portion of the same land,
East and West by road

- (2) Two portions totalling in extent about 3,576 sq feet of the land called Galabodawatta (3,519 sq feet) and Koshenawatta (57 sq feet), situated at Ratambale, Siyane Korale East Colombo District, and bounded as follows —
 North by a portion of the same land,
 East and West by road,
 South by Mr G Wijesinghe's land
- (3) A portion in extent about 3,060 sq feet from the land called Kahatagahawatta, situated at Ratambale, Siyane Korale East, Colombo District, and bounded as follows —
 North by a portion of the same land,
 South by K W Baronchi's land,
 East and West by road
- (4) A portion in extent about 276 sq feet from the land called Kahatagahawatta, situated at Ratambale, Siyane Korale East, Colombo District, and bounded as follows —
 North and South by portions of the same land,
 East and West by road
- (5) A portion in extent about 2,100 sq feet from the land called Kahatagahawatta, situated at Ratambale, Siyane Korale East, Colombo District, and bounded as follows —
 North and South by portions of the same land,
 East and West by road
- (6) A portion in extent about 6,000 sq feet from the land called Kalahugahawatta, situated at Ratambale, Siyane Korale East, Colombo District, and bounded as follows —
 North and South by portions of the same land,
 East and West by road
- (7) A portion in extent about 4,032 sq feet from the land called Ambangahawatta, situated at Ratambale, Siyane Korale East, Colombo District, and bounded as follows —
 North by portions of the same land,
 South by K R Albina's land,
 East and West by road
- (8) A portion in extent about 3,516 sq feet from the land called Polgaswatta, situated at Ratambale, Siyane Korale East, Colombo District, and bounded as follows —
 North by portion of the same land,
 South by R Gunasekera's land,
 East and West by road
- (9) A portion in extent about 1,680 sq feet from the land called Halgahawatta situated at Ratambale, Siyane Korale East Colombo District, and bounded as follows —
 North by R Alice Nona's land,
 South by a portion of the same land,
 East and West by road
- (10) A portion in extent about 7,092 sq feet from the land called Halgahawatta, situated at Ratambale, Siyane Korale East, Colombo District, and bounded as follows —
 North and South by portions of the same land,
 East and West by road
- (11) A portion in extent about 4,044 sq feet from the land called Thotupolawatta, situated at Ratambale, Siyane Korale East, Colombo District, and bounded as follows —
 North and South by road,
 East by K R Joice's land,
 West by a portion of the same land
- (12) A portion in extent about 7,200 sq feet from the land called Welabodawatta, situated at Ratambale, Siyane Korale East, Colombo District and bounded as follows —
 North and South by road,
 East by Rev R Gnanananda Thero's land,
 West by a portion of the same land
- (13) A portion in extent about 3,684 sq feet from the land called Welabodawatta and field situated at Ratambale, Siyane Korale East Colombo District, and bounded as follows —
 North and South by road,
 East by Rev R Gnanananda Thero's land,
 West by a portion of the same land

Ref Q 4437/T/LLD/2687,
 Colombo March 30, 1953

P B BULANKULAME,
 Minister of Lands and Land Development

LP 6518

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development hereby declare, under sub section (1) of section 5, of the Land Acquisition Act No 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

- (1) A portion in extent approximately 6 perches of the land called Munkanatte Wala, situated in Magedera, Talpe Pattu, Galle District, and bounded as follows —
 North and East by the land called Munkanattewatte,
 South by Magedera Ela
 West by the land called Pallekumbura
- (2) A portion in extent approximately 16 perches of the land called Pallekumbura, situated in Magedera, Talpe Pattu, Galle District and bounded as follows —
 North by P W D road,
 East by the land called Thalawilawala,
 South by the land called Munkanattewatta,
 West by remaining portion of the same land
- (3) A portion in extent approximately 20 perches of the land called Vilewela situated in Magedera, Talpe Pattu, Galle District and bounded as follows —
 North by P W D road
 East by remaining portion of the same land
 South by Magedera Ela,
 West by the land called Ladumulla

(4) A portion in extent approximately 24 perches of the land called Pallokumbura, situated in Magedera Talpe Pattu, Galle District, and bounded as follows —

North by P W D road
East and West by remaining portions of the same land,
South by Magedera Ela and remaining portion of the same land

(5) A portion in extent approximately 12 perches of the land called Ladumulla Wala situated in Magedera Talpe Pattu, Galle District, and bounded as follows —

North by P W D road
South East and West by the land called Pallokumbura

(6) A portion in extent approximately 20 perches of the land called Ladumulla Wala situated in Magedera, Talpe Pattu, Galle District, and bounded as follows —

North by P W D road
East by Pallokumbura and remaining portion of the same land
South by Magedera Ela,
West by the lands called Bogahagodella and Ambagahalyadda

(7) A portion in extent approximately 13 perches of the land called Pinkanatiya, situated in Magedera, Talpe Pattu Galle District, and bounded as follows —

North by P W D road,
East and South by the land called Ladumulla
West by the land called Bogahagodella

(8) A portion in extent approximately 10 perches of the land called Udakumbura, situated in Magedera, Talpe Pattu Galle District, and bounded as follows —

North and East by Magedera Ela
South by the land called Udalyadda
West by the land called Udalyadda and flank bund

Ref No J/AL/2248
Colombo, March 31, 1953

P B BULANKULAME,
Minister of Lands and Land Development

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950

Notice under Section 7

Reference No Q 3906/J/AL/1027

I hereby give notice, under sub section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, that the Government intends to acquire the following lands which are required for a public purpose —

Description of the lands to be acquired

Preliminary plan No A 3349 Village—Weragoda

Lots 1 to 9 at 9 30a m on August, 19, 1953

Lot	Name of Land	Description	Names of the Claimants	Extent	
				A	R P
1	Bulugahakumbura	Paddy field and channel	Edirisinghe Achchige Jeen Singho, Maddumage William Singho ditto Sai Nona, all of Weragoda, Maddumage Abiel Nona of Anuradhapura, Maddumage Podumona, Kalaeliya	0 0	17 6
2	Meegahawatta	Coconut garden and channel	Edirisinghe Achchige Jeen Singho, Weragoda	0 0	3
3	Pattawelakumbura	Paddy field and channel	Edirisinghe Achchige Jeen Singho ditto Martin Singho of Morugama, Bujgamuwa H A Pohorambege Soida Nona, Hapu Achchi Pohorambege Pablis Singho, Hapu Achchi Pohorambege John Singho, all of Weragoda Hapu Achchi Pohorambege Manga Nona of Rukgahawila, Hapu Achchi Pohorambege Pieris Appu, Hapu Achchi Pohorambege Podiappuhamy, Hapu Achchi Pohorambege Jayasekera, ditto Srisena, ditto Piyadasa, ditto Podihamme, all of Weragoda and Perambuli Achchige Jaane Nona of Weragoda	0 0	18 9
4	Delgahawatta	Open waste land	Hapu Achchi Pohorambege Soida Nona ditto Pablis Singho, ditto John Singho, ditto Enga Nona, all of Weragoda and Hapu Achchi Pohorambege Manga Nona Rukgahawila	0 0	0 5
5	Pattawelakumbura	Paddy field and channel	Loku Gona Duwage Seduis Perera of Midellawela Pallawela	0 0	8 1
6	Pattawelaowita	Owita and channel	Edirisingh Arachchige Charis Singho, ditto Pieris Singho, both of Kumbaloluwa Edirisingh Arachchige William Singho, ditto Jeen Singho, ditto Menthonis Singho, all of Weragoda and Edirisingh Arachchige Martin Singho Alawwa, Edirisingh Arachchige Bartin Singho of Mapitiya, Galgamuwa Edirisingh Arachchige Carolmahamy of Napagoda and Edirisingh Arachchige Belo Nona of Galgomuwa Veyangoda	0 0	8 9
8	Pattawelakumbura Pattawelawatta	Paddy field, waste land and channel	Edirisingh Achchige Gunasekera, Kumbaloluwa	0 0	19 7
9	Indurupatmulla kumbura	Paddy field and channel	Pasyale Acharige Madonachchile, Waturawadu Arachchige Sawial, ditto Pablis Singho ditto Sabo Naide, all of Kumbaloluwa Veyangoda	0 1	6 9
Preliminary Plan No A 3,350 Village—Weragoda					
Lot 1 to 5 at 2 30 p m on August 19, 1953					
1	Belgasmulla	Paddy field and bund	L G D Seduis Perera of Medellawela and R P Elpin Singho of Weragoda	0 0	8 6
2	Do	do	M Wilham Singho Weragoda	0 0	3 5
3	Kebellaowita	Owita and paddy field	R P Peter Singho Weragoda and E A Podihamy, Kumbaloluwa	0 0	16
5	Heen Elahena	Coconut garden	L A Podisingho and L A John Singho, Galgomuwa	0 0	6 9

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Colombo Kachcheri on the above given date and time, and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before August 5, 1953, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,
Colombo June 6, 1953

A ST V WIJEMANNE,
Assistant Government Agent

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950

Notice under Section 7

Reference No Q 3998/J/AL/1322

I hereby give notice, under sub section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, that the Government intends to acquire the following lands which are required for a public purpose —

Description of the lands to be acquired

Preliminary plan No A 3,395 Village—Essella

Lot	Name of Land	Description	Names of the Claimants	Extent		
				A	R	P
1	Wewaotekumbura and Wewakumbura	Paddy field and bund	D S Jayawardane, Nairwala Veyangoda	0	0	6 3'
2	Millagahakotuwa	Paddy field	K P Podisingho Essella, Mabodale	0	0	2 5
3	Wewaotekumbura and Wewakumbura	Ditto and bund	K A Dharmasena, Essella	0	0	1
4	Do	do	K A Gunasekera, Essella	0	0	4 1
5	Lndamulakumbura	do	K P Siriwardane, Essella	0	0	4 9
6	Kahatagahakumbura	do	K P Jinadasa Karunanayaka, Essella	0	0	2 1
7	Paragahakumbura	do	K P D Jams Karunanayaka of Vithanamulla	0	0	7 1
8	Dangahakumbura	do	L P Piyasoma, Essella	0	0	2 1
9	Delgahakumbura	do	S M D Abraham Siriwardane, L Brampy Singho and L Werathelis all of Essella	0	0	5 8
10	Idallagahapillewa and Idallagahakumbura	Coconut garden and field	L P Piyasoma of Essella	0	0	5 2

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Colombo Kachcheri, on August 10, 1953, at 2 30 p m, and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before July 27, 1953, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount

The Kacheheri,
Colombo, June 6, 1953

A ST V WIJEMANNE,
Assistant Government Agent

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950

Notice under Section 7

Reference No Q 3727/J/HLG/685

I hereby give notice, under sub section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, that the Government intends to acquire the following lands which are required for a public purpose —

Description of the lands to be acquired

Preliminary plan No. A 3 323 Village—Dehiwala

Lot	Name of Land	Description	Names of the Claimants	Extent		
				A	R	P
1	Apothecariyawatta, part of assessment No 28, Gregory Place	Garden	Cyril Jayawardena of Gregory Place, Dehiwala	0	0	3 6
2	Do	do	Crown and encroached by Cyril Jayawardena, Gregory Place Dehiwala	0	0	1 3
3	Gregory Place	Gravel Road	do	0	0	0 2
4	Apothecariyawatta, part of assessment No 28, Gregory Place	Garden	Cyril Jayawardena of Gregory Place, Dehiwala	0	0	0 8
5	Do	do	do	0	0	4 9
6	Gregory Place	Gravel Road	Ditto and disputed by Chairman, U C, Dehiwala Mt Lavina	0	0	0 7

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me, at the Colombo Kachcheri, on August 17, 1953, at 2 30 p m, and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before August 3, 1953, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount

The Kacheheri,
Colombo, June 6, 1953

A ST V WIJEMANNE,
Assistant Government Agent

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950

Notice under Section 7

Reference No Q 3789/J/HLG/791

I hereby give notice, under sub section (1) of section 7 of the Land Acquisition Act No 9 of 1950, that the Government intends to acquire the following lands which are required for a public purpose —

Description of the lands to be acquired

Preliminary plan No A 3,224 Village—Galgomuwa

Lot	Name of Land	Description	Names of the Claimants	Extent		
				A	R	P
1	Delgahawatta	Coconut garden	M Warliyanu Perera Galgomuwa	0	0	4
2	Do	do	M Ashu Nona, Galgomuwa	0	0	2 3
3	Do	do	M Peter Singho, Galgomuwa	0	0	2 2
4	Do	ditto and temporary house	A A Gustina Fonseka, ditto, disputed by M Jams Perera, Galgomuwa	0	0	9 2
5	Suttiyalagowatta	Coconut garden	M Mendis Perera, Galgomuwa	0	0	4 9

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agents duly authorized in writing, before me at the Colombo Kachcheri on August 7, 1953, at 3 30 p m, and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before July 24, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount

The Kacheheri,
Colombo, June, 6, 1953

A ST V WIJEMANNE
Assistant Government Agent

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950

Notice under Section 7

Reference No Q 4146/J/E/1873

I hereby give notice, under sub section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired

Preliminary Plan No A 3,472 Village—Kotahena East

Lot	Name of Land	Description	Name of Claimants	Extent		
				A	R	P
1	Premises bearing assessment Nos 69 and 69/2, Alwis Place	Coconut garden and buildings	F J Massalamany of No 3, Park Avenue, Borella and Edward Cassichetty of No 55, May Field Road, Kotahena	3	0	10 45

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Colombo Kachcheri, on August 11, 1953, at 9 30 a m, and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before July 28, 1953, the nature of their interests in the land the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,
Colombo, June 6, 1953

A ST V WIJEMANNE,
Assistant Government Agent

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950

Notice under Section 7

Reference No Q 4188/J/HLG/1975

I hereby give notice, under sub section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired

Preliminary Plan No A 3,463 Village—Radawana

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
1	Ritigahawatta	Coconut garden and the buildings	S M D Salamon Appuhami of Radawana	1	0	37

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Colombo Kachcheri, on August 17, 1953, at 9 30 a m and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before August 3, 1953 the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,
Colombo, June 6, 1953

A ST V WIJEMANNE,
Assistant Government Agent

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950

Notice under Section 7

Reference No Q 3706A/J/LSS/585

I hereby give notice, under sub section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired

Preliminary Plan No A 2,977 Village—Boralesgomuwa

Lot	Name of Land	Description	Name of Claimants	Extent		
				A	R	P
5	Kekunagaha watta	Coconut garden and R A F Camp Buildings	Don Charles Basil Talayarathne, Richard Talayarathne, Alexander Talayarathne, Lilian Charlotte Abeysekera, Don Benjamin Michael Talayarathne, Nellie Irene Talayarathne, Arthur Alexander Talayarathne, all of Gangodawila, Dona Nancy de Run, Kottawa, Soma Basnayake, 79, Nugegoda, Badhra Munasinghe, Pablis Jons Edirisinghe, Talagalage Don Alwis, Don Dias Talagalala, Talagalage Don Mudalhamy, ditto Don Cornelis <i>alias</i> Bathoris, ditto Don Thegis, ditto Dona Elisahamy, ditto Don Sarohamy, ditto Don Abilhon, ditto Don Martheis, ditto Don Sugathan, ditto Don Hendrick, Withanage David Perera and Allen Regina Talayarathne, all of Gangodawila, Nugegoda	4	0	11 4

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Colombo Kachcheri, on August 4, 1953, at 3 30 p m, and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before July 21, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount The *Government Gazette* Notification No 10,281 of August 10, 1951, issued in respect of this land is hereby cancelled

The Kachcheri,
Colombo, June 6, 1953

A ST V WIJEMANNE,
Assistant Government Agent

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950

Notice under Section 7

Reference No Q 3821/J/HLG/868

I hereby give notice, under sub section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired

Preliminary Plan No A 3,252 Village—Bollegala

Lot	Name of Land	Description	Name of the Claimant	Extent		
				A	R	P
1	Kongahawatta	Part of garden	Pelanda Appuhamilage Jeramius Samarakoon of Bollegala, Gonawala	0	0	0 3

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Colombo Kachcheri, on August 14, 1953, at 9 30 a m, and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before July 31, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,
Colombo, June 6, 1953

A ST V WIJEMANNE,
Assistant Government Agent

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950

Notice under Section 7

Reference No L H 704

I hereby give notice, under sub section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
Preliminary plan No A 2,943 Village—Kuda Heenatiyangala (within the U C limits of Kalutara), Kalutara District						
1	Digannawatta (no assessment No), Ward No 3	Garden contains 3 coconut trees 35-45 years	I L M Laila Umma, Mosque Street, Kalutara, S M Kahi Deen Marikkar and Abaul Rahuman Marikkar Salha Umma both of 68, Moors Street, Kalutara	0	0	3 2
2	Digannawatta, assessment No 97, Mosque Street, Ward No 3	Garden contains 39 coconut trees 35-45 years and 1 breadfruit tree 30 years	M Z M Madeen of Mosque Street, Kuda Heenatiyangala, Kalutara	0	1	31 8
3	Digannawatta, assessment No 103/1, Mosque Street, Ward No 3	Garden contains 12 coconut trees 35-45 years, 41 coconut trees 5-8 years, 1 breadfruit tree 15 years, 2 jak trees 5 years, 17 arecanut trees 4-10 years and 3 anoda trees 2-3 years	M L M Caffoor of 74, Mosque Street, Kuda Heenatiyangala, Kalutara	0	0	38
4	Digannawatta, assessment No 103, Mosque Street, Ward No 3	Garden contains 20 coconut trees 35-45 years, 7 anoda trees 1 to 5 years, 1 jak tree 50 years, 4 arecanut trees 4 to 10 years, 10 coconut trees 5 to 8 years, and a temporary building with mud walls and cadjan roof	A L M Niyas of Horetuduwa, Moratuwa	0	0	37 9
5	Digannawatta, assessment No 111, Mosque Street, Ward No 3	Garden contains 70 coconut trees 35-45 years, 2 mango trees 2-15 years, 1 arecanut tree 10 years, 1 jak tree 75 years, 1 manchadi tree 3 years, 1 godapora tree 30 years, 1 umbrella tree 8 years, 4 coffee trees 2-3 years, 1 guava tree 10 years, 1 mandarin tree 20 years, 3 anoda trees 2-4 years, 5 plantain bushes of 1 year and an earth well	M I N A Caffoor of 521, Main Street, Kalutara and A S Ismail of Jaleel Stores, Kalutara	0	3	30 9

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kachcheri, Kalutara, on July 28, 1953, at 3 p m, and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before July 20, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,
Kalutara, June 3, 1953

I L FERDINANDS,
Additional Assistant Government Agent

L H 344/4

HAVING been duly directed by the Executive Committee for Local Administration under a delegation from His Excellency the Governor, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap 203)", section 5, to take order for the acquisition of the following land, required for a public purpose, namely, for a Public Market for Katukurunda in Kalutara District, to wit —

Lot	Name of Land	Description and Name of Claimant	Extent		
			A	R	P
Preliminary Plan No A 1,860 Village—Katukurunda (within the U C limits of Kalutara),					
4	Kontheruparangiawatta, part of assessment No 239, Colombo	Garden contains 1 coconut tree 50 years, 1 coconut tree and 3 eramudu trees 15 years, said to be owned by Mr M S M Hadad, Mr M S M Omar, Mr M S M Hussain, and Mrs M S M Sittihajja Ummuisar, all of Katukurunda, Kalutara	0	0	7 5

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the land. All persons interested in the aforesaid land are hereby required to appear personally or by agent before me at the Kalutara Kachcheri, on July 15, 1953, at 10 a m, and to state the nature of their respective interests in the land, and the amount and particulars of their claims to compensation for such interests

The Kachcheri,
Kalutara, June 8, 1953

A E GOGGERLY MORAGODA,
Assistant Government Agent

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950

Notice under Section 7

Reference No LD 4384

I hereby give notice, under sub section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired

An allotment of land called Kukulalewatta in extent 1 A 2 R 25 3 P, situated in Dehianga village, Medapalata Korale (Yatnuwara) Udunuwara and Yatnuwara Division, Kandy District, Central Province, surveyed and more particularly described as lots 1 and 2 in preliminary plan No A 1,900

Name of Claimant

Lot 1 Habibu Lebbe and Hassana Lebbe, both of Dehianga
Lot 2 A Seiyadu Mohammedu of Dehianga

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kandy Kachcheri, on July 28, 1953, at 10 a m, and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before July 21, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,
Kandy, June 4, 1953

E E GRENIER,
Assistant Government Agent

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950

Notice under Section 7

Reference No L D 4480

I hereby give notice, under sub section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired

A portion of land called Malwanawatta in extent 0 A 1 R 05 5 P, situated in Malwanahinna village, Udagampaha Korale, Hanspattuwa Division, Kandy District, Central Province, surveyed and described as lots 1 and 2 in P P A 1,961

Names of Claimants

- Lot 1 K M Noor Mohamed, and
Lot 2 U M H Mohamed, both of 8th Mile, Alawatugoda

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kandy Kachcheri, on July 21, 1953, at 10 30 a m, and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before July 14, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,
Kandy, June 4, 1953

E E GRENIER,
Assistant Government Agent

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950

Notice under Section 7

Reference No LD 4378/J/HLC/1409.

I hereby give notice, under sub section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired

All that portion of land in extent 0 A 0 R 01 9 P, out of Pulewatta, situated in Pilgalla, Gangapalata Korale (Udunuwara), Ratamahatmaya's Division of Udunuwara and Yatnuwara, Kandy District and more particularly described as lot 1 in Preliminary plan No A 1,950

Claimed by Diwalagedara Appuwa of Pilgalla

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kandy Kachcheri, on July 21, 1953, at 3 p m, and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before July 14, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,
Kandy, June 9, 1953

E E GRENIER,
Assistant Government Agent

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950

Notice under Section 7

Reference No L 3416

I hereby give notice, under sub section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired

Preliminary plan No A 1,964 Village—Dombawela

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
1	Kosgaharuppewatta	Garden contains 8 arecanut trees, 5 to 25 years, 1 halmilla tree 10 years, 4 kapok trees 2 to 10 years and 14 pepper creepers 5 to 15 years	L M Mutubanda, L M Lokubanda and L M Heenbanda, all of Dombawela, Mahawela	0	0	12 8
Total				0	0	12 8

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me, at the Kachcheri, Matale, on July 23, 1953, at 10 a m, and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before July 16, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,
Matale, June 5, 1953

A R RATNAVALE,
Assistant Government Agent

Please quote reference to this number in all correspondence in this connection L D 626 (J/E/804)

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950

Notice under Section 7

I hereby give notice, under sub section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired —

Preliminary plan No A 1,673

Situation In Bulugolla village, Oyapalatha Korale, Walapone Division, Nuwara Eliya District, Central Province

Lot No 1

Name of Land Ankelipitiyehena

Description Chena contains 2 permanent buildings (abandoned), 1 temporary building, 2 Bo trees and 1 Burutha tree over 30 years

Name of Claimants B G Sudu Menika, B G Dingu Memka, B G Koin Menika, B G Ran Menika, B G Tikku Banda, B G Ran Banda, B G Nawaratne, B G Palngu Menika, B G Ukku Banda, B G Sudu Menika, B G Tikku Menika, B G Heen Menika, B G Appuhamy, B G Bandara Menika and B G Punchi Banda, all of Bulugolla, Wathumulla

All persons interested in the aforesaid land are hereby required to appear personally or by agents duly authorized in writing before me at the Circuit Bungalow, Nildandahinne on July 21 1953 at 10 30 a m, and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before July 11, 1953 the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri
Nuwara Eliya, June 3 1953

C J Seisighe,
Assistant Government Agent

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950

Notice under Section 7

Reference No LA 668

I hereby give notice, under sub section (1) of section 7 of the Land Acquisition Act No 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
Description of the land to be acquired						
Preliminary Plan No A 1,800 Village—Karampaikkurichchi						
1	Parthampulam alias Kunchanchaddy	Garden contains 34 palmyrah trees 50 years 44 palmyrah plants 10 years and 4 coconut trees 40 years	M Kandar, Idaikurichchi, Varany	0	2	9 6
2	Do	Garden	Kirshnar Rasa, Karampaikkurichchi, Varany	0	1	35 3
3	Do	Garden contains 2 coconut trees 40 years and 3 palmyrah trees 50 years	A Sinnathamby, Idaikurichchi, Varany	1	0	19 2
4	Do	Garden contains 38 palmyrah trees 50 years and 1 coconut tree 40 years	K Velupillai, Karampaikkurichchi, Varany and Mrs T Kathirgamar Misalai	0	3	24
5	Maodupati	Garden contains 3 palmyrah trees 50 years	Mr & Mrs M -Kandar, Karampaikkurichchi, Varany	1	1	1
6	Do	Garden	Mangalam, wife of Sithamparanathar, Karampakkurichchi, Varany	0	1	12 5
7	Parthampulam alias Kunchanchaddy	do	K Kirshnar, Karampaikkurichchi, Varany	0	1	14 7
8	Maodupati	do	K Velupillai, Karampaikkurichchi, Varany and Mrs T Kathirgamar, Misalai	0	2	39 2
				Total	5	2 35 5

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Jaffna Kachcheri on August 4, 1953, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before July 24, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,
Jaffna, June 4, 1953

P J HUDSON,
Government Agent

No LA/7582A/F 3999

HAVING been duly directed by the Executive Committee for Local Administration under a delegation from His Excellency the Governor, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap 203)", section 5, to take order for the acquisition of the following land required for a public purpose, namely, for the construction of the distributary and drainage system under R B Main Channel, Ridi Bendi Ela Scheme, to wit —

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
Supplement 1 to I S P P No 15 Village—Galapityagama						
510	Dammagahamulawatta	Coconut garden contains 3 lime, 3 orange, 3 mandarin 2 jak and 1 coconut tree, all 20 years and a tamarind tree 10 years	(1) B M Duncirhamy, (2) W M Guna Banda	0	1	36

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the land. All persons interested in the aforesaid land are hereby required to appear personally or by agent before me at Nikaweratiya Resthouse, on August 12, 1953, at 9 30 a.m., and to state the nature of their respective interests in the land, and the amount and particulars of their claims to compensation for such interests

The Kachcheri,
Kurunegala, June 1, 1953

N N D JILLA,
Assistant Government Agent

No LA/7283A/F 4000

HAVING been duly directed by the Executive Committee for Local Administration under a delegation from His Excellency the Governor, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap 203)", section 5, to take order for the acquisition of the following lands required for a public purpose, namely, for the construction of the distributary and drainage system under R B Main Channel, Ridi Bendi Ela Scheme, to wit —

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
Supplement 1 to I S P P No 12 Village—Hatigammana						
240	Karambehena	Chena	Semasinghe Navaratna Chandrasekera Wanninayake Mudiyansele Maccammah Kumarihami, Semasinghe Navaratne Chandrasekera Wanninayake Mudiyansele Dingiri Amma Kumarihami, Semasinghe Navaratne Chandrasekera Wanninayake Mudiyansele Ela Kumarihami, Semasinghe Navaratne Chandrasekera Wanninayake Mudiyansele Sittamma Kumarihami, Charlie Herat Palapattala Kavisena Herat Palapattala, Jayasena Mapitigama Somawathie Mapitigama, and Jinatissa Madawela, all of Hulugalla, Nikaweratiya, Mrs J H Illangantilake and Rupawathie Illangantilake Kumarihami, both of Nikaweratiya, and Douglas and Bryan Aluvihare, c/o Richard Aluvihare, G A, Anuradhapura	0	0	15
241	Wewehena	do	do	0	0	21
247	Do	do	do	0	0	31
248	Do	do	do	0	0	16
260	Do	do	do	1	2	14
261	Do	do	do	0	1	5
267	Do	do	do	0	1	37
268	Do	do	do	0	1	15
269	Do	do	do	0	1	9
270	Do	do	do	0	3	10
271	Hatigammanawewa	Bund	do	0	0	8
				4	1	21

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the lands. All persons interested in the aforesaid land are hereby required to appear personally or by agent before me at Nikaweratiya Resthouse, on August 12, 1953, at 9 30 a.m., and to state the nature of their respective interests in the land, and the amount and particulars of their claims to compensation for such interests

The Kachcheri,
Kurunegala, June 1, 1953

N N D JILLA,
Assistant Government Agent

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950

Notice under Section 7

Reference No LA/7546/J/HLG/2036 -

I hereby give notice, under sub section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired

An extent of 2 roods out of the land called Yakwila Estate, situated in Yakwila village, Medapattu Korale West, Katugampola Hatpattu, Kurunegala District and more particularly described as lot 22 in Supplement No 1 to Final Village Plan No 323

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kachcheri, Kurunegala, on August 6, 1953, at 9 30 a m, and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before July 31, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,
Kurunegala, June 5, 1953

N N D JILLA,
Assistant Government Agent

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950

Notice under Section 7

Reference No LA/7505/J/HLG/1911

I hereby give notice, under sub section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired

An extent of 2 A 2 R 28 4 P out of the land called Imbulgahumulawatta situated in Malgamuwa village, Meda Pattu East Korale, Katugampola Hatpattu, Kurunegala District and more particularly described as lot 14 in Supplement No 3 to Final Village Plan No 381

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kachcheri, Kurunegala, on August 6, 1953, at 9 30 a m, and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before July 31, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,
Kurunegala, June 5, 1953

N N D JILLA,
Assistant Government Agent

Notices under the Land Development Ordinance

NOTIFICATION OF LAND KACHCHERI TO SELECT A PERSON TO RECEIVE GRANT

NOTICE is hereby given that the Government Agent, Eastern Province, will hold a Land Kachcheri, under the Land Development Ordinance, at 10 a m, on July 1, 1953, at the Divisional Revenue Officer's Office at Kalmunai, Batticaloa, to select a person to receive a Grant for the Crown land, particulars of which are given below

2 The Grant will be subject to all the conditions contained in the First Schedule to the aforesaid Ordinance, as amended by section 5 (1) of the Land Redemption Ordinance, No 61 of 1942, and by Regulation 3 of the Land Redemption Regulations, 1948

3 Every applicant should attend the Land Kachcheri in person or depute some one to represent him

4 Inquiries with regard to the Land Kachcheri should be addressed to the Government Agent, Eastern Province

June 6, 1953
A C L ABAYESUNDERE,
Assistant Land Commissioner

Particulars of Land referred to above

Lot No	Name of Permit holder or Applicant	Extent A R P
2 and 4	Mrs Uthumankandu Pathumma, widow of Mohamed Cassim Lebbe, Division No 3, Nintavur	3 1 33

NOTIFICATION OF LAND KACHCHERI TO SELECT A PERSON TO RECEIVE GRANT

NOTICE is hereby given that the Government Agent, Eastern Province, will hold a Land Kachcheri, under the Land Development Ordinance, at 10 a m, on Wednesday, July 1, 1953, at the Office of the Divisional Revenue Officer of Sammanthurai Pattu, Sammanthurai, to select a person to receive a Grant for the Crown land, particulars of which are given below

2 The Grant will be subject to all the conditions contained in the First Schedule to the aforesaid Ordinance as amended by section 5 (1) of the Land Redemption Ordinance, No 61 of 1942, and by Regulation 3 of the Land Redemption Regulations, 1948

3 Every applicant should attend the Land Kachcheri in person or depute some one to represent him

4 Inquiries with regard to the Land Kachcheri should be addressed to the Government Agent, Eastern Province

June 6, 1953
A C L ABAYESUNDERE,
Assistant Land Commissioner

Particulars of Land referred to above

Lot No	Name of Applicant or Permit holder	Extent A R P
2 and 4	Thamby Marikkar Karder Meerasaibu, 7 2 2 Division No 1, Sammanthurai	7 2 2

Land Redemption Notices

L B 2194—LRO/APL/5607—J/LLD/317/53

DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No 61 of 1942,

Now, therefore, I PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No 9 of 1950, (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act) that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act

Signed by me

S F AMERASINGHE,
Permanent Secretary

Colombo, May 22, 1953

P B BULANKULAME,
Minister of Lands and Land Development

Schedule

Preliminary plan No A 1,443 Village—Hethiyawala

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
1	Atmagewatta	Garden contains coconut, jak, breadfruit and arecanut trees and a temporary building	Koralege Sityhami of Hethiyawala and Wanda nayaka Andarayas of Kirinda Magin Ihala	2	1	23
Total				2	1	23

L B 2193—LRO/APL 3491—J/LLD/309/53

DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance No 61 of 1942,

Now, therefore, I PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No 9 of 1950, (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act) that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act

Signed by me

S F AMERASINGHE
Permanent Secretary

Colombo, May 20, 1953

P B BULANKULAME,
Minister of Lands and Land Development

Schedule

Preliminary plan No A 1,429 Village—Kahagala

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
1	Warakagodakuttiya	Rubber	I L M Mohamed Ibrahim, 949, Kadeweediya, Matara	0	0	21
2	Do	Garden	do	0	1	5
3	Do	do	do	0	1	15
4	Do	Citronella 20 years	do	0	3	5
5	Do	Rubber, citronella, paddy field, garden contains a tiled masonry building, thatched mud shed tiled masonry building as a smoke room, tiled mud latrine and a masonry well	do	21	2	28
Total				23	0	34

G A's No LA 1060/LRO

My No LRO/APL 5276/J/LLD/211/53

DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No 61 of 1942,

Now, therefore, I PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No 9 of 1950, (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act) that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act

Colombo, April 6, 1953

By order of

P B BULANKULAME,
Minister of Lands and Land Development

S F AMERASINGHE,
Permanent Secretary.

Schedule

Preliminary plan No A 1,777 Village—Chulipuram

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
1	Endiran	Paddy field contains 39 palmyra trees and 3 palmyra plants	R Kunaratnam and Mrs Sellam, both of Chulipuram, Jaffna	1	0	4
Total				1	0	4

LA/3413/J/LLD/228/53

DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No 61 of 1942,

Now, therefore, I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No 9 of 1950, (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act) that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act

Colombo, April 6 1953

P B BULANKULAME,
Minister of Lands and Land Development

Schedule

Preliminary plan No A 1,229 Village—Morukkuliya

No	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
1	Katuwe Madangahahena and Katuwe Hikgahawatt	Coconut garden 30 years	Mrs Rita Fernandopulle, "Susilla Villa", Dankotuwa	0	3	27
Total				0	3	27

L D —B 49/50

Reference Q 4530/LRO/APL 5593

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950

I, A St V Wijemanne, Assistant Government Agent of the Colombo District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No 61 of 1942, the lands described in the Schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me, and
- (3) every person interested in such lands shall—
 - (a) appear, personally or by agent duly authorized in writing, before me at the Colombo Kachcheri, on August 7, 1953 at 2 30 p m, and
 - (b) notify to me in writing (in duplicate), on or before July 24, 1953, the nature of his interests in the lands, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,
Colombo, June 6, 1953A ST V WIJEMANNE,
Assistant Government Agent

Schedule

Preliminary plan No A 3,240 Village—Galudupita

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
1	Delgahawatta	Coconut garden	K D Charles Appu of Galudupita, Ragama	0	0	7
2	Do	do	do	0	0	10
3	Do	do	do	0	0	25
4	Do	Coconut garden and mud house	do	0	3	8
Total				1	0	10

L D —B 49/50

No LA 1038/LRO

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950

I, Philip James Hudson, Government Agent of the Northern Province, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No 61 of 1942, the lands described in the Schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me, and
- (3) every person interested in such lands shall—
 - (a) appear, personally or by agent duly authorized in writing, before me at the Jaffna Kachcheri on July 27, 1953, at 10 a m, and
 - (b) notify to me in writing on or before July 17, 1953, the nature of his interests in the lands, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,
Jaffna, May 30, 1953P J HUDSON,
Government Agent

Schedule

Preliminary plan No A 1,767 Village—Sillalā and Matakāl

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
1	Kallyampiddi	Paddy field	Nagammah, widow of E Manicam, Pannagam South, Chuhpuram, Pandattarippu	0	1	31
2	Do	do	do	0	2	12
3	Santhai	Palmyra garden contains palmyra trees and palmyra plants	Mrs Velupillai Kandiah, Mrs Vallipuram Subramaniam, Mrs Kanagar Kandiah and Mrs Kanagar Velayutham, all of Pannipulam, Chuhpuram, Pandattarippu	0	1	0
Total				1	1	3

L D—B 49/50

Reference Q 4561/LRO/APL 4443A

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950

I, A St V Wijemanne, Assistant Government Agent of the Colombo District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No 61 of 1942, the lands described in the Schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me, and
- (3) every person interested in such lands shall—

(a) appear, personally or by agent duly authorized in writing, before me at the Colombo Kachcheri, on August 7, 1953, at 9 30 a m, and

(b) notify to me in writing (in duplicate), on or before July 24, 1953, the nature of his interests in the lands, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,
Colombo, June 6, 1953

A. ST V WIJEMANNE,
Assistant Government Agent

Schedule

Preliminary plan No A 3,335 Village—Pohonnaruwa

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
1	Diyaellekanda <i>alias</i> Kahatagahalanda	Rubber garden	J M Wilham Singho of Kakkelle, Pallewela	3	1	7
2	Do	Coconut garden	do	1	3	24
3	Do	do	do	0	0	36
4	Do	Coconut garden and 2 temporary buildings	do	2	1	1
5	Do	Rubber garden	do	0	0	35
6	Do	do	do	6	1	4
7	Do	do	do	0	0	4
Total				14	0	31

L D—B 49/50

Q 4497/LRO/APL 2462

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950

I, A St V Wijemanne, Assistant Government Agent of the Colombo District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No 61 of 1942, the land described in the Schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such land may be made to me, and
- (3) every person interested in such land shall—

(a) appear, personally or by agent duly authorized in writing, before me at the Colombo Kachcheri, on August 6, 1953, at 2 30 p m, and

(b) notify to me in writing (in duplicate) on or before July 23, 1953, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,
Colombo, June 6, 1953

A. ST V WIJEMANNE,
Assistant Government Agent

Schedule

Preliminary plan No A 3,250 Village—Belumhara

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
1	Millagahawatta <i>alias</i> Halgahawatta	Coconut garden	J C Weerasekera of 2, Hewa Avenue, Colombo 7	3	0	11

L D—B 49/50

Q 4499/LRO/APL/5891

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950

I, A St V Wijemanne, Assistant Government Agent of the Colombo District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No 61 of 1942, the lands described in the Schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me, and
- (3) every person interested in such lands shall—
 - (a) appear, personally or by agent duly authorized in writing, before me at the Colombo Kachcheri, on August 6, 1953, at 3 30 p m, and
 - (b) notify to me in writing (in duplicate) on or before July 23, 1953, the nature of his interests in the lands, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,
Colombo, June 6, 1953

A ST V WIJEMANNE,
Assistant Government Agent

Schedule

Lot	Name of Land	Description	Preliminary plan No A 3,292 Village—Udugama Name of Claimant	Extent
1	Galakumbura	Paddy field	Chandrasekera Aratchiappuhamillage Nawala, Veyangoda	0 0 9
2	Do	do	do	1 1 6
Total.				1 1 15

L D—B 49/50

L B 2188-LRO/APL 5800-J/LLD/223/53.

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950

I, Edmund Mahinda Wijenaikie, Additional Assistant Government Agent of the Matara District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No 61 of 1942, the lands described in the Schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me, and
- (3) every person interested in such lands shall—
 - (a) appear, personally or by agent duly authorized in writing, before me at the Matara Kachcheri, on August 22, 1953, at 10 a m, and
 - (b) notify to me in writing on or before August 15, 1953, the nature of his interests in the lands, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,
Matara, June 5, 1953

E M WIJENAIKIE,
Additional Assistant Government Agent

Schedule

Lot	Name of Land	Description	Preliminary plan No A 1,427 Village—Millawewa Name of Claimant	Extent
1	Pansalagawawatta	Coconut garden about 30 years, contains one jak tree about 20 years	N A Priyadasa, N A Gnanawathie, N A Karunawathie, N A Kumarasena, all of Talpavila, Matara, as heirs of K G Darlina de Silva (deceased)	0 0 17 3
2	Do	Coconut garden about 30 years, contains 14 coconut trees and 5 jak trees 20–30 years, 7 coconut plants 2 arecanut trees, 1 teak and 1 domba tree 2–7 years	do	0 0 18 2
3	Do	Coconut garden about 30 years, contains 3 jak trees 20–30 years	do	0 2 39.2
Total				0 3 34 7

L D—B 49/50

No LA 1037/LRO

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

I, Philip James Hudson, Government Agent of the Northern Province, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No 61 of 1942, the lands described in the Schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me, and
- (3) every person interested in such lands shall—
 - (a) appear, personally or by agent duly authorized in writing, before me at the Jaffna Kachcheri, on July 27, 1953, at 10 a m, and
 - (b) notify to me in writing on or before July 17, 1953, the nature of his interests in the lands, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,
Jaffna, May 30, 1953

P J HUDSON,
Government Agent

Schedule

Preliminary plan No A 1,776 Village—Karampan

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
1	Kinattady Thanuvil and Thanuvil	Coconut garden contains a permanent building (incomplete) no roof, a stone well and portion of a cadjan shed and paddy field	P R Thambiayah of Raja Buildings, Grand Bazaar, Jaffna	19	1	18
2	Do	Open waste land contains seasonal crops, tobacco and onions &c, coconut garden and three stone wells	do	33	0	17
3	Do	Coconut garden	do	0	3	22
4	Do	Coconut garden contains a cadjan shed and portion of a cadjan shed	do	2	0	31
Total				55	2	8

L D —B 49/50

No LA 1045/LRO

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950

I, Philip James Hudson, Government Agent of the Northern Province, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No 61 of 1942, the lands described in the Schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me, and
- (3) every person interested in such lands shall—
 - (a) appear, personally or by agent duly authorized in writing, before me at the Jaffna Kachcheri, on July 27, 1953, at 10 a.m., and
 - (b) notify to me in writing on or before July 17, 1953, the nature of his interests in the lands, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,
Jaffna, June 3, 1953

P J HUDSON,
Government Agent

Schedule

Preliminary plan No A 1,802 Village—Velana West

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
1	Umkkodivayal and Vmasivagal	Paddy field	Kartheesu Ponniah and Kartheesu Sellathurai, both of Velana East, Velana	0	0	11
2	Do	do	do	0	3	3
Total				0	3	14

Miscellaneous Land Notices

TENDERS FOR THE LEASE OF THE RUBBER PLANTATION ON THE RESERVATION FOR THE BUND OF THE BOLGODA FLOOD PROTECTION SCHEME IN KALUTARA DISTRICT

THE Assistant Government Agent, Kalutara, will receive tenders up to 12 noon on July 20, 1953, for the right to take the produce of the rubber plantation on the reservation for the Bolgoda Flood Protection Scheme depicted as lots 39, 41 and 45 in P P A 2,003 and known as PORUWEDANDEMULLA alias BAKINIGAHA OWITA, Daddagodapitiya, in extent 13 A 0 R 2 P, situated in the village of Paaduwa, Kalutara District, for the period of August 1, 1953 to July 31, 1954, subject to the conditions *inter alia* hereinafter mentioned

2 Tenders on the prescribed form should be sent in sealed covers superscribed "Tender for the lease of the Rubber Plantation on the reservation for the bund of the Bolgoda Flood Protection Scheme" addressed to the Assistant Government Agent, Kalutara. Tender forms could be obtained from the Kachcheri, Kalutara, up till 12 noon on July 6, 1953, on a deposit of Rs 250. No tenders will be accepted unless they are on the prescribed form issued by the Kachcheri.

3 The successful tenderer will be informed in writing that his tender has been accepted. He should within three days of the receipt of the letter attend the Kachcheri and pay the full sum tendered for the lease and sign the lease. In failure thereof the

deposit of Rs 250 referred to in paragraph 2 above will be forfeited. He shall also deposit a sum of Rs 500 as security for the due fulfilment of the conditions of the lease. The sum of Rs 500 is inclusive of the Rs 250 deposited with his tender.

4 The Assistant Government Agent reserves to himself the right to reject any or all the tenders.

5 Any further information required may be obtained on application in writing to the Assistant Government Agent, Kalutara.

The Kachcheri,
Kalutara, June 8, 1953

J S FERNANDO,
for Assistant Government Agent

Conditions

1 The tapping must be so done as not to damage the trees and the trees shall not be tapped on rainy days until they are dry. No tapping will be permissible during the month of February, the wintering season.

2 The lease may be terminated on one month's notice being given in writing by either party to the other. In either event the lessor shall not be liable to pay any compensation.

3 The purchaser shall not assign, transfer or sub lease his rights without the written consent of the Assistant Government Agent, Kalutara.

4 The lessee shall repair any damage caused to the flood bunds of the departmental works to the satisfaction of the officer in charge of such bund or works.

ඉඩම් නිරවුල්කිරීම පිළිබඳ දැන්වීමයි

ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණතයි

නිරවුල්කිරීමේ දැන්වීම නො 2,864 (කුරුණෑගල)

මීට යාකර තිබෙන උප ලේඛනයෙහි විස්තරවෙන් ඉඩම හෝ ඒ ඉඩමේ යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජනයක් ගැන යම් කෙනෙකුට යම් අයිතිවාසිකමක් ඇත්නම් එය වම් 1953නේ ජුනි මස 12වෙනි දින පටන් තුන්මාසයක් ඇතුළත මෙහි පහත අත්සන්කරණ** මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම රාජසන්තක ඉඩමකැයි ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥා පණතේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශකරණු ලබන බවද රාජසන්තක ඉඩමක් වශයෙන් ගණන් ඊට කටයුතු කරණ බවද එකී ආඥාපණතේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දෙනු ලැබේ

වම් 1953නේ පෙබරවාරි මස 20වෙනි දින කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ කන්තෝරුවේදීය

බබ්ලිච් ඒ ඩී ඒ ඊ ඇස් වනිගසේකර,
නිරවුල්කිරීමේ සහකාර නිලධාරිතුමා

** “නිරවුල්කිරීමේ දැන්වීම යටතේ අයිතිවාසිකමක්” යන වචන ඉහතකී දැන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත් කරණ ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවල උඩ වම් කෙලවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන් කළ යුතුයි

(a) මෙම ඉඩම ගැන වැඩිදුර තොරතුරු ඉඩම් බේරුම් කරණ නිලධාරිතුමාගෙන්ද, එහි සිතියම් සර්වේයර් ජනරාල් තුමාගෙන්ද ලබාගත හැකි වේ

(b) මෙකී ඉඩම උඩින් යන යම් පාරකට අයිතිකම්කීම, ඒ ඉඩමට අයිතිකම්කීම හැටියට භාරගනු ලැබේ

(c) මෙම දැන්වීම යටතේ පලවෙන බිම්කට්ටි අඩංගු උප ලේඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කට්ටියක් පහත දැක්වෙන මායිම්වලට මැදිවූ නමුදු ඒ පිළිබඳව යථෝක්ත දැන්වීම යටතේ විභාගකරණු නොලැබේ එබඳු කිසිම බිම්කට්ටියකට අයිතිකම් කීයා සිටීම උවමනා නොවේ

උපලේඛනය

වයඹ පළාතේ කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ වැලඹවිලි හත්පත්තුවේ උතුරු මහගල්බොඩ මෙහෙය කෝරළේ මීරිහඬුරේ (කොටසක්) යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදිවූ පහත දැක්වෙන බිම්කට්ටිය, එනම් —

උතුරට P P නො A 409මේ නො 98වේ බිම්කට්ටිය (තල්විට ගමේ මායිම), T P නො 316,944 (තල්විට ගමේ මායිම) ගුරුතලවත්ත,

නැගෙනහිරට පරනගෙදරවත්ත, හිටිනගෙදරවත්ත, රුපේවත්ත, පරනගෙදරවත්ත, P P නො A 409මේ නො 76යේ බිම්කට්ටිය (බමුනපොත ගමේ මායිම),

දකුණට P P නො A 409මේ නො 76යේ බිම්කට්ටිය, T P නො 316,392 සහ P P නො A 409මේ නො 80වේ බිම්කට්ටිය (බමුනපොත ගමේ මායිම),

බස්නාහිරට හත්වැල්ල ගමේ මායිම සහ P P නො A 409මේ නො 98 බිම්කට්ටිය (තල්විට ගමේ මායිමද වේ)

මුල් සිතියම නො A 409

බිම්කට්ටිය ඉඩමේ නම ප්‍රමාණය, අ රු ප
67 යක්දෙස්සාකන්දේ මුකලාන 29 3 30
කුරුණෑගල නි නි 1—1953

ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණතයි

නිරවුල්කිරීමේ දැන්වීම නො 2,865 (කුරුණෑගල)

මීට යාකර තිබෙන උප ලේඛනයෙහි විස්තරවෙන් ඉඩම් වලින් කිසිවක හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජනයක් ගැන යම් කෙනෙකුට යම් අයිතිවාසිකමක් ඇත්නම් එය වම් 1953නේ ජුනි මස

12වෙනි දින පටන් තුන්මාසයක් ඇතුළත මෙහි පහත අත්සන්කරණ** මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම රාජසන්තක ඉඩමකැයි ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණතේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශකරණු ලබන බවද, රාජසන්තක ඉඩමක් වශයෙන් ගෙන ඊට කටයුතු කරණ බවද එකී ආඥාපණතේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දෙනු ලැබේ

වම් 1953නේ පෙබරවාරි මස 20වෙනි දින කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ කන්තෝරුවේදීය

බබ්ලිච් ඒ ඩී ඒ ඊ ඇස් වනිගසේකර,
නිරවුල්කිරීමේ සහකාර නිලධාරිතුමා

** “නිරවුල්කිරීමේ දැන්වීම යටතේ අයිතිවාසිකමක්” යන වචන ඉහතකී දැන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත් කරණ ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවල උඩ වම් කෙලවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන් කළ යුතුයි

(a) මෙම ඉඩම් ගැන වැඩිදුර තොරතුරු ඉඩම් බේරුම් කරණ නිලධාරිතුමාගෙන්ද, ඒවායේ සිතියම් සර්වේයර් ජනරාල් තුමාගෙන්ද ලබාගත හැකි වේ

(b) මෙකී ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උඩින් යන යම් පාරකට අයිතිකම්කීම, ඒ ඉඩමට නොහොත් ඉඩම් වලට අයිතිකම්කීම හැටියට භාරගනු ලැබේ

(c) මෙම දැන්වීම යටතේ පලවෙන බිම්කට්ටි අඩංගු උප ලේඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කට්ටියක් පහත දැක්වෙන මායිම්වලට මැදිවූ නමුදු ඒ පිළිබඳව යථෝක්ත දැන්වීම යටතේ විභාගකරණු නොලැබේ එබඳු කිසිම බිම්කට්ටියකට අයිතිකම් කීයා සිටීම උවමනා නොවේ

උපලේඛනය

වයඹ පළාතේ කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ වැලඹවිලි හත්පත්තුවේ උතුරු මහගල්බොඩ මෙහෙය කෝරළේ ගොඵවා (කොටසක්) යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදිවූ පහත දැක්වෙන බිම්කට්ටිය, එනම් —

උතුරට P P නො A 409මේ නො 7නේ බිම්කට්ටිය (බෝගහපැලැස්ස ගමේ මායිම) ඇල (හිදිවිට),

නැගෙනහිරට බෝගහමුලහේන සහ නාගොල්ලේහේන (P P නො 4,814රේ නො 10යේ බිම්කට්ටිය), ඇල (හිදිවිට) බෝගහමුලහේන සහ නාගොල්ලේහේන (P P නො 4,814රේ නො 10යේ බිම්කට්ටිය), ඇල (හිදිවිට) බෝගහමුලහේන සහ නාගොල්ලේහේන (P P නො 4,814රේ නො 10යේ බිම්කට්ටිය),

දකුණට P P නො A 409මේ නො 25නේ බිම්කට්ටිය (සිරදුන්න ගමේ මායිම),

බස්නාහිරට කුඩාගල්බොඩ කෝරළේ බැද්දේ ගම් සහ ගලගෙදර ගම්වල මායිම්ද වේ

මුල් සිතියම නො A 409

බිම්කට්ටිය ඉඩමේ නම ප්‍රමාණය, අ රු ප
24 දුම්මලකන්ද මුකලාන, යක්දෙස්සකන්ද මුකලාන 54 2 12
කුරුණෑගල නි නි 2—1953

ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණතයි

නිරවුල්කිරීමේ දැන්වීම නො 2,866 (කුරුණෑගල)

මීට යාකර තිබෙන උප ලේඛනයෙහි විස්තරවෙන් ඉඩම් වලින් කිසිවක හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් ප්‍රාග්ධන ප්‍රයෝජනයක් ගැන යම් කෙනෙකුට යම් අයිතිවාසිකමක් ඇත්නම් එය වම් 1953නේ ජුනි මස

12වෙනි දින පටන් තුන්මාසයක් ඇතුළත මෙහි පහත අන්සන්කරණ** මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම රාජසන්තක ඉඩමකැයි ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපනතේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශකරණු ලබන බවද, රාජසන්තක ඉඩමක් වශයෙන් ගෙන ඊට කටයුතු කරණ බවද එකී ආඥාපනතේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දෙනු ලැබේ

වම් 1953නේ පෙබරවාරි මස 20වෙනි දින කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ කාර්යාලයේදීය

බබ්ලිවි ඒ ඩී ඒ ඊ ඇස් වනිගසේකර,
ඉඩම් නිරවුල්කිරීමේ සහකාර නිලධාරීතුමා

*+ “ නිරවුල්කිරීමේ දැන්වීම යටතේ අයිතිවාසිකමක් ” යන වචන ඉහතකී දැන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත් කරණ ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවල උඩ වම් කෙළවරේ පැහැදිලිලෙස සහ පෙනෙන ලෙස සටහන් කළ යුතුයි

(a) මෙම ඉඩම් ගැන වැඩිදුර තොරතුරු ඉඩම් බේරුම් කරණ නිලධාරීතුමාගෙන්ද, ඒවායේ සිතියම් සර්වේයර් ජනරාල්තුමාගෙන්ද ලබාගත හැකිවේ

(b) මෙකී ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උඩින් යන යම් පාරකට අයිතිකම්කීම, ඒ ඉඩමට නොහොත් ඉඩම් වලට අයිතිකම්කීම හැටියට භාරගනු ලැබේ

(c) මෙම දැන්වීම යටතේ පලවෙන බිම්කවිටි අඩංගු උප ලේඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කවිටියක් පහත දැක්වෙන මායිම්වලට මැදිවූ නමුදු ඒ පිළිබඳව යථෝක්ත දැන්වීම යටතේ විභාගකරණු නොලැබේ එබඳු කිසිම බිම් කවිටියකට අයිතිකම් කියා සිටීම උවමනා නොවේ

උපලේඛනය

වයඹ පළාතේ කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ වැලඹවිලි හත්පත්තුවේ උතුරු මහගල බොඩ මෙහොඩ කෝරළේ රත්මලේ යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදිවූ පහත දක්වන බිම්කවිටිය, එනම් —

- උතුරට දංගනමුලහේන්තිය (P P නො 7,260වේ 24වෙනි බිම්කවිටිය) රත්මලේ ඇල,
- නැගෙනහිරට P P A 409යේ 2වෙනි බිම්කවිටිය (බටුචුව ගමේ මායිම),
- දකුණට P P A 409යේ 7වෙනි බිම්කවිටිය (බෝගහ පැලැස්ස ගමේ මායිම),
- බස්නාහිරට කුඩාගල්බොඩ කෝරළේ පිඬුරුවැල්ලේගම සහ හෙලාව යන ගම්වල මායිම්ද වේ

මුල් සිතියම නො A 409

බිම්කවිටිය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ රු ප
1	රත්මලේ මූකලාන, යක්දෙස්සාකන්දේ මූකලාන, දුම්මලෙකන්දේ මූකලාන	36 1 1

කුරුණෑගල නි නි 3—1953

ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපනතයි

නිරවුල්කිරීමේ දැන්වීම නො 2,867 (කුරුණෑගල)

මීට යාකර-තිබෙන උප ලේඛනයෙහි විස්තරවෙන ඉඩම් වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජනයක් ගැන යම් කෙනෙකුට යම් අයිති වාසිකමක් ඇත්නම් එය වම් 1953නේ ජූනි මස 12වෙනි දින පටන් තුන්මාසයක් ඇතුළත මෙහි පහත අන්සන්කරණ** මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම රාජසන්තක ඉඩමකැයි ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපනතේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශකරණු ලබන බවද රාජසන්තක ඉඩමක් වශයෙන් ගෙන ඊට කටයුතු කරණ බවද එකී ආඥාපනතේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දෙනු ලැබේ

වම් 1953නේ පෙබරවාරි මස 20වෙනි දින කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ කාර්යාලයේදීය

බබ්ලිවි ඒ ඩී ඒ ඊ ඇස් වනිගසේකර,
නිරවුල්කිරීමේ සහකාර නිලධාරීතුමා

** “ නිරවුල්කිරීමේ දැන්වීම යටතේ අයිතිවාසිකමක් ” යන වචන ඉහතකී දැන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත් කරණ ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවල උඩ වම් කෙළවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන් කළ යුතුයි

කරණ ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවල උඩ වම් කෙළවරේ පැහැදිලිලෙස සහ පෙනෙන ලෙස සටහන් කළ යුතුයි

(a) මෙම ඉඩම් ගැන වැඩිදුර තොරතුරු ඉඩම් බේරුම් කරණ නිලධාරීතුමාගෙන්ද, ඒවායේ සිතියම් සර්වේයර් ජනරාල්තුමාගෙන්ද ලබාගත හැකිවේ

(b) මෙකී ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උඩින් යන යම් පාරකට අයිතිකම්කීම, ඒ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිතිකම්කීම හැටියට භාරගනු ලැබේ

(c) මෙම දැන්වීම යටතේ පලවෙන බිම්කවිටි අඩංගු උප ලේඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කවිටියක් පහත දැක්වෙන මායිම්වලට මැදිවූ නමුදු ඒ පිළිබඳව යථෝක්ත දැන්වීම යටතේ විභාගකරණු නොලැබේ එබඳු කිසිම බිම් කවිටියකට අයිතිකම් කියා සිටීම උවමනා නොවේ

උපලේඛනය

වයඹ පළාතේ කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ වැලඹවිලි හත් පත්තුවේ උතුරු මහගල බොඩ මෙහොඩ කෝරළේ බටුචුව (කොටසක) යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදිවූ පහත දක්වන සියළුම බිම්කවිටි, එනම් —

උතුරට රත්මලේ ඇල, මහපාටේ සිට වැල්ලාවට යන සුළුපාර,

නැගෙනහිරට T P නො 379,503, P P නො A 409යේ 5වෙනි බිම්කවිටිය (ගල්වෙහෙරගම ගමේ මායිම),

දකුණට P P නො A 409යේ 7වෙනි බිම්කවිටිය (බෝගහපැලැස්ස ගමේ මායිම),

බස්නාහිරට P P නො A 409යේ 1වෙනි බිම්කවිටිය, (රත්මලේ ගමේ මායිමද වේ)

මුල් සිතියම නො A 409

බිම් කවිටිය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ රු ප
2	අත්තුකන්ද මූකලාන, බටුචුව මූකලාන, දුම්මලේකන්ද මූකලාන	34 2 5
3	කන්දබොඩහෙන	8 0 4
4	කන්දබොඩහෙන (සුළුපාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 1 14
මුළු ගණන		42 3 23

කුරුණෑගල නි නි 4—1953

ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපනතයි

නිරවුල්කිරීමේ දැන්වීම නො 2,868 (කුරුණෑගල)

මීට යාකර තිබෙන උප ලේඛනයෙහි විස්තරවෙන ඉඩම් හෝ ඒ ඉඩමේ යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජනයක් ගැන යම් කෙනෙකුට යම් අයිතිවාසිකමක් ඇත්නම් එය වම් 1953නේ ජූනි මස 12වෙනි දින පටන් තුන්මාසයක් ඇතුළත මෙහි පහත අන්සන් කරණ** මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම රාජසන්තක ඉඩමකැයි ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපනතේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශ කරණු ලබන බවද රාජසන්තක ඉඩමක් වශයෙන් ගෙන ඊට කටයුතු කරණ බවද එකී ආඥාපනතේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දෙනු ලැබේ

වම් 1953නේ පෙබරවාරි මස 20වෙනි දින කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ කාර්යාලයේදීය

බබ්ලිවි ඒ ඩී ඒ ඊ ඇස් වනිගසේකර,
නිරවුල්කිරීමේ සහකාර නිලධාරීතුමා

*+ “ නිරවුල් කිරීමේ දැන්වීම යටතේ අයිතිවාසිකමක් ” යන වචන ඉහතකී දැන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත් කරණ ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවල උඩ වම් කෙළවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන් කළ යුතුයි

(a) මෙම ඉඩම ගැන වැඩිදුර තොරතුරු ඉඩම් බේරුම් කරණ නිලධාරීතුමාගෙන්ද, එහි සිතියම් සර්වේයර් ජනරාල් තුමාගෙන්ද ලබාගත හැකිවේ

(b) මෙකී ඉඩම උඩින් යන යම් පාරකට අයිතිකම් කීම, ඒ ඉඩමට අයිතිකම් කීම හැටියට භාරගනු ලැබේ

(c) මෙම දන්වීම යටතේ පලවෙන බිම්කඩවි අඩංගු උප ලේඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කඩවියක් පහත දක්වෙන මායිම්වලට මැදිවූ නමුදු ඒ පිළිබඳව යථෝක්ත දන්වීම යටතේ විභාග කරනු නොලැබේ එබඳු කිසිම බිම්කඩවියකට අයිතිකම් කියා සිටීමට උවමනා නොවේ

උපලේඛනය

වයඹ පළාතේ කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ වැරැඹවිලිහත් පත්තුවේ උතුරු මහගල්බොඩ මෙහෙය කෝරළේ සේරුවාව (කොටසක්) යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදිවූ පහත දක්වන බිම්කඩවිය, එනම් —

උතුරට P P නො A 409යේ 47 වෙනි බිම්කඩවිය (සිරදුන්න ගමේ මායිම), P P නො A 409යේ 48 වෙනි බිම්කඩවිය,

නැගෙනහිරට P P නො A 409යේ 48 වෙනි බිම්කඩවිය, පත්සලවනන (T P නො 97,853 උඩ අයිතිකම් කියනු ලැබේ), P P A 409යේ 49 වෙනි බිම්කඩවිය, කඳු බොඩවත්ත (T P 301,227) P P නො A 409යේ 66වෙනි බිම්කඩවිය (තල්විට ගමේ මායිම),

දකුණට P P නො A 409යේ 66 වෙනි බිම්කඩවිය (තල්විට ගමේ මායිම) සහ මිත්තෙට්ටිය ගමේ මායිම,

බස්නාහිරට මිත්තෙට්ටිය ගමේ මායිම, P P A 409යේ 47 වෙනි බිම්කඩවිය (සිරදුන්න ගමේ මායිමද වේ)

මුල් සිතියම නො A 409

බිම්කඩවිය ඉඩමේ නම ප්‍රමාණය, අරු ප
50 යක්දෙස්සාකන්දෙ මුකලා 78 1 13

කුරුණෑගල නි නි 5—1953

ඉඩම් නිරවුල් කිරීමේ ආඥාපනතයි

නිරවුල්කිරීමේ දන්වීම උනා 2,869 (කුරුණෑගල)

මීට යාකර තිබෙන උප ලේඛනයෙහි විස්තරවන ඉඩම හෝ ඒ ඉඩමේ යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජනයක් ගැන යම් කෙනෙකුට යම් අයිතිවාසිකමක් ඇත්නම් එය වම් 1953නේ ජුනි මස 12වෙනි දින පටන් තුන්මාසයක් ඇතුළත මෙහි පහත අත්සන් කරන ** මා වෙත ඉදිරිපත් නොකළහොත් ඉඩම රාජසන්නක ඉඩමකැයි ඉඩම් නිරවුල් කිරීමේ ආඥාපනතේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශ කරනු ලබන බවද රාජසන්නක ඉඩමක් වශයෙන් ගෙන ඊට කටයුතු කරන බවද එකී ආඥාපනතේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දෙනු ලැබේ

වම් 1953නේ පෙබරවාරි මස 20වෙනි දින කොළඹ ඉඩම් නිරවුල් කිරීමේ කන්තෝරුවේ දීය

ඩබ්ලිව් ඒ ඩී ඒ ඊ ඇස් වනිගසේකර, නිරවුල්කිරීමේ සහකාර නිලධාරීතුමා

** 'නිරවුල් කිරීමේ දන්වීම යටතේ අයිතිවාසිකමක් යන වචන ඉහතකී දන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත් කරන ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවල උඩ වම් කෙළවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන් කළ යුතුයි

(a) මෙම ඉඩම ගැන වැඩිදුර තොරතුරු ඉඩම් බේරුම් කරන නිලධාරීතුමාගෙන්ද, එහි සිතියම් සර්වේයර් ජනරාල්තුමාගෙන්ද ලබාගත හැකි වේ

(b) මෙකී ඉඩම උඩින් යන යම් පාරකට අයිතිකම් කීම, ඒ ඉඩමට අයිතිකම් කීම හැටියට භාරගනු ලැබේ

(c) මෙම දන්වීම යටතේ පලවෙන බිම්කඩවි අඩංගු උප ලේඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කඩවියක් පහත දක්වෙන මායිම්වලට මැදිවූ නමුදු ඒ පිළිබඳව යථෝක්ත දන්වීම යටතේ විභාග කරනු නොලැබේ එබඳු කිසිම බිම්කඩවියකට අයිතිකම් කියා සිටීමට උවමනා නොවේ

උපලේඛනය

වයඹ පළාතේ කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ වැරැඹවිලි හත් පත්තුවේ උතුරු මහගල්බොඩ මෙහෙය කෝරළේ ගල් වෙහෙරගම (කොටසක්) යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදිවූ පහත දක්වන බිම්කඩවිය, එනම් —

උතුරට P P A 409යේ 2වෙනි බිම්කඩවිය (බටුවුව ගමේ මායිම), කඳුබොඩවත්ත සහ බටුවුවවත්ත (T P 379,503),

නැගෙනහිරට කඳුබොඩවත්ත නෙහොත් බටුවුවවත්ත (T P 379,503), ඉහලවත්තකුඹුර, කරුවලගහවත්ත, T P 386,518 (P P 5,447නේ 3වෙනි බිම්කඩවිය), කරුවලගහවත්ත, පත්සලවත්ත, P P A 409යේ 6වෙනි බිම්කඩවිය (හෙලබඩගම ගමේ මායිම),

දකුණට P P A 409යේ 6වෙනි බිම්කඩවිය (හෙලබඩ ගම ගමේ මායිම), P P A 409යේ 7වෙනි බිම්කඩවිය (බෝගහපැලැස්ස ගමේ මායිම),

බස්නාහිරට P P A 409යේ 7වෙනි බිම්කඩවිය (බෝගහපැලැස්ස ගමේ මායිමද වේ)

මුල් සිතියම නො A 409

බිම් කඩවිය ඉඩමේ නම ප්‍රමාණය, අරු ප
5 අත්තුකන්දමුකලාන 54 2 26

කුරුණෑගල නි නි 6—1953

ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපනතයි

නිරවුල්කිරීමේ දන්වීම උනා 2,870 (කුරුණෑගල)

මීට යාකර තිබෙන උප ලේඛනයෙහි විස්තරවන ඉඩම් වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජනයක් ගැන යම් කෙනෙකුට යම් අයිති වාසිකමක් ඇත්නම් එය වම් 1953නේ ජුනි මස 12වෙනි දින පටන් තුන්මාසයක් ඇතුළත මෙහි පහත අත්සන් කරන ** මා වෙත ඉදිරිපත් නොකළහොත් ඉඩම රාජසන්නක ඉඩමකැයි ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥා පනතේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශ කරනු ලබන බවද රාජසන්නක ඉඩමක් වශයෙන් ගෙන ඊට කටයුතු කරන බවද එකී ආඥාපනතේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දෙනු ලැබේ

වම් 1953නේ පෙබරවාරි මස 20වෙනි දින කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ කන්තෝරුවේ දීය

ඩබ්ලිව් ඒ ඩී ඒ ඊ ඇස් වනිගසේකර, නිරවුල්කිරීමේ සහකාර නිලධාරීතුමා

** 'නිරවුල්කිරීමේ දන්වීම යටතේ අයිතිවාසිකමක්' යන වචන ඉහතකී දන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත් කරන ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවල උඩ වම් කෙළවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන් කළ යුතුයි

(a) මෙම ඉඩම් ගැන වැඩිදුර තොරතුරු ඉඩම් බේරුම් කරන නිලධාරීතුමාගෙන්ද, ඒවායේ සිතියම් සර්වේයර් ජනරාල්තුමාගෙන්ද ලබාගත හැකි වේ

(b) මෙකී ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උඩින් යන යම් පාරකට අයිතිකම් කීම, ඒ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිතිකම් කීම හැටියට භාරගනු ලැබේ

(c) මෙම දන්වීම යටතේ පලවෙන බිම්කඩවි අඩංගු උප ලේඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කඩවියක් පහත දක්වෙන මායිම්වලට මැදිවූ නමුදු ඒ පිළිබඳව යථෝක්ත දන්වීම යටතේ විභාග කරනු නොලැබේ එබඳු කිසිම බිම් කඩවියකට අයිතිකම් කියා සිටීමට උවමනා නොවේ

උපලේඛනය

වයඹ පළාතේ කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ වැට්ටිවිලි හත් පත්තුවේ උතුරු මහගල්බොඩ මෙහෙය කෝරළේ බලගහගම (කොටසක්) යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදිවූ පහත දක්වන සියළුම බිම්කඩවිටි, එනම් —

උතුරට P P නො A 409යේ නො 05ේ බිම්කඩවිටිය (හෙලබඩගම ගමේ මායිම), කොහොඹගොල්ලේවත්ත (T P 2,61,494) P P නො A 409යේ නො 21කේ බිම්කඩවිටිය, කොහොඹගොල්ලේවත්ත (T P 2,61,494) P P A 495හේ නො 20යේ බිම්කඩවිටිය (හෙලබඩගම ගමේ මායිම),

නැගෙනහිරට කොහොඹගොල්ලේවත්ත (T P 2,61,494) බෝගහපැලැස්සේ සිට මහපාරට වැටී තිබෙන ගම්සහා පාර, දකුණට අහඹුගමුවත්ත,

බස්නාහිරට P P නො A 409යේ නො 10යේ සහ 7නේ බිම්කඩවිටි (බෝගහපැලැස්ස ගමේ මායිමද වේ)

(ඉඩම් තුළින් වැටී තිබෙන ගම්සහා පාර හැර)

මුල් සිතියම නො A 409

බිම්කඩවිටිය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ රූ ප්
17	අත්තකන්දේමුකලාන	4 1 0
18	ඇහැටුගහමුලහේන	3 1 11
19	එම (ගම්සහා පාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 5
20	පුටුකෝලේලේහේන (ගම්සහා පාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 24
22	කොහොඹගොල්ලේවත්ත	0 0 34
23	කොහොඹගොල්ලේවත්ත (ගම්සහා පාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 14
මුළු ගණන		8 0 8

කුරුණෑගල නි නි 7—1953

ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණතයි

නිරවුල්කිරීමේ දන්වීම නො 2,871 (කුරුණෑගල)

මීට යාකර තිබෙන උප ලේඛනයෙහි විස්තරවෙන ඉඩම් ඒලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජනයක් ගැන යම් කෙනෙකුට යම් අයිති වාසිකමක් ඇත්නම් එය වම් 1953නේ ජුනි මස 12වෙනි දින පටන් තුන්මාසයක් ඇතුළත මෙහි පහත අත්සන්කරණ ** මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම රාජසන්නක ඉඩමකැයි ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණතේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශ කරණ ලබන බවද රාජසන්නක ඉඩමක් වශයෙන් ගෙන ඊට කටයුතු කරණ බවද එකී ආඥාපණතේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දෙනු ලැබේ

වම් 1953නේ පෙබරවාරි මස 20වෙනි දින කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ කන්තෝරුවේදීය

බබ්ලිම් ඒ ඩී ඒ ඊ ඇස් වනිගසේකර,
නිරවුල්කිරීමේ සහකාර නිලධාරීතුමා

* “නිරවුල්කිරීමේ දන්වීම යටතේ අයිතිවාසිකමක්” යන වචන ඉහතකී දන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත් කරණ ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවල උඩ වම් කෙළවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන් කළ යුතුයි

(a) මෙම ඉඩම් ගැන වැඩිදුර තොරතුරු ඉඩම් බේරුම් කරණ නිලධාරීතුමාගෙන්ද, ඒවායේ සිතියම් සර්වේයර් ජනරාල්තුමාගෙන්ද ලබාගත හැකි වේ

(b) මෙහි ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උසින් යන යම් පාරකට අයිතිකම්කිම, ඒ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිතිකම්කිම හැරියට හරහනු ලැබේ

(c) මෙම දන්වීම යටතේ පළවෙන බිම්කඩවිටි අඩංගු උප ලේඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කඩවිටියක් පහත දැක්වෙන මායිම්වලට මැදිවූ නමුදු ඒ පිළිබඳව යටපත්ත දන්වීම යටතේ විභාග කරනු නොලැබේ එබඳු කිසිම බිම් කඩවිටියකට අයිතිකම් කියා සිටීම උවමනා නොවේ!

උපලේඛනය

වයඹ පළාතේ කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ වැට්ටිවිලි හත් පත්තුවේ උතුරු මහගල්බොඩ මෙහෙය කෝරළේ තල්විට (කොටසක්) යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදිවූ පහත දක්වන සියළුම බිම්කඩවිටි, එනම් —

උතුරට P P නො A 409යේ නො 50හේ බිම්කඩවිටිය (සෙරුවාව ගමේ මායිම) T P P 3,23,235 සහ 3,94,099, අඹගහමුවත්ත,

නැගෙනහිරට අඹගහමුවත්ත, පාළුගෙදරවත්ත හිටින ගෙදරවත්ත, හිටිනගෙදරවත්ත, කන්දේ වත්ත, පරණගෙදරවත්ත, කන්දේවත්ත, හිටිනගෙදර වත්ත, අරඹවත්ත, ඉහළගෙදරවත්ත, ඉහළගෙදරවත්ත, P P නො A 409යේ නො 97නේ බිම්කඩවිටිය, හිටිනගෙදර වත්ත, හිටිනවත්ත, ගල්ලිදවත්ත, ගල්කොටුවේවත්ත P P නො A 409යේ නො 65හේ බිම්කඩවිටිය T P P 3,16,944,

දකුණට P P නො A 409යේ නො 67නේ බිම්කඩවිටිය මිරිහඹුරේ ගම් මායිම,

බස්නාහිරට කුඩාගල්බොඩ කෝරළේ හන්වැල්ල ගමේ මායිම, මීන්හෙට්ටිය ගමේ මායිමද වේ

මුල් සිතියම නො A 409

බිම්කඩවිටිය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ රූ ප
51	අඹගහමුවත්ත	1 0 13
52	කන්දේවත්ත	0 3 26
53	හිටිනගෙදරවත්ත	0 1 28
54	හිටිනගෙදරවත්ත නොහොත් කොස්ගහ මුවත්ත	1 2 12
55	පරණගෙදරහේන නොහොත් ඉහළහේන	0 2 16
56	පිල්ලගෙදරහේන	0 1 12
57	ගල්කොටුවේහේන	1 0 26
58	කන්දේවත්තහේන	0 2 24
59	පිල්ලවලේහේන	1 1 24
60	එම	0 1 7
61	ඉහළගෙදරවත්ත	0 2 21
62	ගොන්නගහමුවත්ත	1 2 18
63	එම	0 0 24
64	ගල්ලිදවත්තහේන නොහොත් ගල්ලිදවත්ත	0 3 36
08	යක්දෙස්සාකන්දමුකලාන	180 3 30
මුළු ගණන		192 2 37

කුරුණෑගල නි නි 8—1953

ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණතයි

නිරවුල්කිරීමේ දන්වීම නො 2,872 (කුරුණෑගල)

මීට යාකර තිබෙන උප ලේඛනයෙහි විස්තරවෙන ඉඩම් ඒලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජනයක් ගැන යම් කෙනෙකුට යම් අයිති වාසිකමක් ඇත්නම් එය වම් 1953නේ ජුනි මස 12වෙනි දින පටන් තුන්මාසයක් ඇතුළත මෙහි පහත අත්සන්කරණ ** මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම රාජසන්නක ඉඩමකැයි ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණතේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශ කරණ ලබන බවද රාජසන්නක ඉඩමක් වශයෙන් ගෙන ඊට කටයුතු කරණ බවද එකී ආඥාපණතේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දෙනු ලැබේ

වම් 1953නේ පෙබරවාරි මස 20වෙනි දින කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ කන්තෝරුවේදීය

බබ්ලිම් ඒ ඩී ඒ ඊ ඇස් වනිගසේකර,
නිරවුල්කිරීමේ සහකාර නිලධාරීතුමා

* “නිරවුල්කිරීමේ දන්වීම යටතේ අයිතිවාසිකමක්” යන වචන ඉහතකී දන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත් කරණ ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවල උඩ වම් කෙළවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන් කළ යුතුයි

(a) මෙම ඉඩම් ගැන වැඩිදුර තොරතුරු ඉඩම් බේරුම් කරණ නිලධාරීතුමාගෙන් ද, එවැනි සිතියම් සර්වේයර් ජනරාල්තුමාගෙන් ද ලබාගත හැකි වේ

(b) මෙකී ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උඩින් යන යම් පාරකට අයිතිකම්කීම, එ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිතිකම්කීම හැටියට භාරගනු ලැබේ

(c) මෙම දැන්වීම යටතේ පළවෙන බිම්කවිටි අඩංගු උප ලේඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කවිටියක් පහත දක්වෙන මායිම්වලට මැදිවූ නමුදු ඒ පිළිබඳව යථෝක්ත දැන්වීම යටතේ විභාග කරනු නොලැබේ එබඳු කිසිම බිම් කවිටියකට අයිතිකම් කියා සිටීම උවමනා නොවේ

උපලෙඛනය

වයඹ පළාතේ කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ වැට්ටිවිලි හත් පන්තුවේ උතුරු මහගල්බොඩ මෙහෙය කෝරළේ වරද්දන (කොටසක්) යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදිවූ පහත දක්වන සියළුම බිම්කවිටි, එනම් —

උතුරට P P නො A 409යේ නො 80වේ බිම්කවිටිය, (බමුණපොත ගමේ මායිම), P P නො A 409යේ නො 84වේ බිම්කවිටිය, P P නො A 409යේ නො 80වේ බිම්කවිටිය (බමුණපොත ගමේ මායිම),

නැගෙනහිරට කන්දබොඩවත, කන්දේවත, හිටින ගෙදරවත්ත, පරනගෙදරවත්ත, හිටිනවත්ත, කිරිබමුන රාලගෙවත්ත, හිටිනගෙදරවත්ත, කන්දුලවත්ත, වලිදුවේ වත්ත, P P නො A 409යේ නො 88වේ බිම්කවිටිය, කන්දුලවත්ත, වලිදුවේවත්ත, P P නො A 409යේ නො 89යේ බිම්කවිටිය, හිටිනගෙදරවත්ත, දිවුල්ගහමුල්වත්ත, දන්ගහ මුල්වත්ත, ගල්අමුනවත්ත, T P 3,10,311,

දකුණට ගල්ගොමුවේ සිට රත්ගමට යන අඩි පාර, (උතුරු මහගල්බොඩ මෙහෙය කෝරළේ ගිනිකරුව ගමේ මායිම),

බස්නාහිරට කුඩාගල්බොඩ කෝරළේ ගල්ගොමුව ගමේ මායිමද වේ

මුල් සිතියම නො A 409

බිම්කවිටිය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අරු ප
85	යක්දෙස්සාකන දමුකලාන	75 2-21
86	කන්දේහේන	0 2 13
87	බෝගහමුල්හේන	0 3 14
87½	බෝගහමුල්හේන (පාරට ඉතුරුකර තිබෙන බිම) (අඩි පාර වෙනුවට වෙන් කරපු බිම)	0 1 11
90	දිවුල්ගහමුල්වත	0 2 18
91	දිවුල්ගහමුල්වත්ත නොහොත් දන්ගහ මුල්වත්ත	0 2 17
92	හිටිනගෙදරවත	0 0 25
93	ගල්අමුනේහේන	1 3 10
94	යක්දෙස්සාකන්දමුකලාන (පාර දිගේ ඉතුරු කර තිබෙන බිම)	0 0 35
මුළු ගණන		80 3 4

කුරුණෑගල නි නි 9—1953

ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණනයි

නිරවුල්කිරීමේ දැන්වීම නො 2,873 (කුරුණෑගල)

මිට යාකර තිබෙන උප ලෙඛනයෙහි විස්තරවෙන ඉඩම් වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජනයක් ගැන යම් කෙනෙකුට යම් අයිති වාසිකමක් ඇත්නම් එය වම් 1953නේ ජූනි මස 12වෙනි දින පටන් තුන්මාසයක් ඇතුළත මෙහි පහත

අත්සන්කරණ * * මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම රාජසන්නක ඉඩමකැයි ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥා පණතේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශ කරණු ලබන බවද රාජසන්නක ඉඩමක් වශයෙන් ගෙන ඊට කටයුතු කරණ බවද එකී ආඥාපණතේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දෙනු ලැබේ

වම් 1953නේ පෙබරවාරි මස 20වෙනි දින කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ කන්තෝරුවේදීය

සබ්ලිට් ඒ සී ඒ ර ජැස් වනිගසේකර,
නිරවුල්කිරීමේ සහකාර නිලධාරීතුමා

* * 'නිරවුල්කිරීමේ දැන්වීම යටතේ අයිතිවාසිකමක්' යන වචන ඉහතකී දැන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත් කරණ ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවල උඩ වම් කෙළවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන් කළ යුතුයි

(a) මෙම ඉඩම් ගැන වැඩිදුර තොරතුරු ඉඩම් බේරුම් කරණ නිලධාරීතුමාගෙන් ද, එවැනි සිතියම් සර්වේයර් ජනරාල්තුමාගෙන් ද ලබාගත හැකි වේ,

(b) මෙකී ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උඩින් යන යම් පාරකට අයිතිකම්කීම, එ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිතිකම්කීම හැටියට භාරගනු ලැබේ

(c) මෙම දැන්වීම යටතේ පළවෙන බිම්කවිටි අඩංගු උප ලේඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කවිටියක් පහත දක්වෙන මායිම්වලට මැදිවූ නමුදු ඒ පිළිබඳව යථෝක්ත දැන්වීම යටතේ විභාග කරනු නොලැබේ එබඳු කිසිම බිම් කවිටියකට අයිතිකම් කියා සිටීම උවමනා නොවේ

උපලෙඛනය

වයඹ පළාතේ කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ වැට්ටිවිලි හත් පන්තුවේ උතුරු මහගල්බොඩ මෙහෙය කෝරළේ බෝගහ පැලැස ස (කොටසක්) යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන මායිම්වලට මැදිවූ පහත දක්වන සියළුම බිම්කවිටි, එනම් —

උතුරට P P නො A 409යේ නො 1කේ බිම්කවිටිය (රත්මලේ ගමේ මායිම), P P A 409යේ නො 2කේ බිම් කවිටිය (බඳුවැව ගමේ මායිම) සහ P P නො A 409යේ නො 5හේ බිම්කවිටිය (ගල්වෙහෙරගම ගමේ මායිම) සහ P P නො A 409යේ නො 6යේ බිම්කවිටිය, (හෙලබඩගම ගමේ මායිම),

නැගෙනහිරට P P නො A 409යේ නො 17 සහ 18වේ බිම්කවිටිය (බලගහගම ගමේ මායිම),

දකුණට කාගොල්ලේවත්ත, ගමේ සිට සුළු පාරට වැටී තිබෙන කරත්ත පාර, කලගොල ලේවත්ත, P P නො. A 409යේ නො 8 සහ 10යේ බිම්කවිටි, ගල්පිටකොමේගාව හේන) P P නො 4,814වේ නො 1කේ බිම්කවිටිය, දෙරල පොත්තේඇල, ගල්පිටකොමේගාවහේන (P P නො 4,814වේ නො 1කේ බිම්කවිටිය), ඇල (හිදිව්ව), මීගහමුල් පිල්ලුව (P P නො 4,814වේ නො 1කේ බිම්කවිටිය) ඇල (හිදිව්ව), බෝගහමුල්හේන සහ නාගොල්ලේහේන, P P 4,814වේ නො 10යේ බිම්කවිටිය, ඇල- (හිදිව්ව), P P නො A 409යේ නො 24වේ බිම්කවිටිය (ගොළුවාව ගමේ මායිම),

බස්නාහිරට ගලගෙදර, රැකෝව සහ පිම්බුරුවැල්ලේ ගම යන ගම්වල මායිම්ද වේ

මුල් සිතියම නො A 409

බිම්කවිටිය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අරු ප
7	දුම්මලකන්දේමුකලාන, අත්තුකන්දමුකලාන, යක්දෙස්සාකන්දමුකලාන	238 3 9
9	කලගොල්ලේහේනේවත්ත (කරත්තු පාර දිගේ ඉතුරු කර තිබෙන බිම)	0 0 6
11	කලගොල්ලේවත්ත (එම)	0 0 5
12	කලගොල්ලේහේන (පාරට ඉතුරුකර තිබෙන බිම)	0 0 20

බිම්කර්ටිය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ රු ප
13	කලගොල්ලේහේන් (කරත්ත පාර දිගේ ඉතුරු කර තිබෙන බිම)	0 0 13
14	කලගොල්ලේහේන්	2 2 35
15	කලගොල්ලේවත්ත (කරත්ත පාර දිගේ ඉතුරු කර තිබෙන බිම)	0 0 4
16	කලගොල්ලේවත්ත	1 3 36
මුළු ගණන		243 3 8

කුරුණෑගල නි නි 10—1953

ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණතයි

නිරවුල්කිරීමේ දන්වීම නො 2,874 (කුරුණෑගල)

මීට යාකර තිබෙන උප ලේඛනයෙහි විස්තරවෙන් ඉඩම් ඒවා කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජනයක් ගැන යම් කෙනෙකුට යම් අයිති වැඩිකමක් ඇත්නම් එය වම් 1953නේ ජුනි මස 12වෙනි දින පටන් තුන්මාසයක් ඇතුළත මෙහි පහත අත්සන්කරණ ** මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම රාජසන්නක ඉඩමකැයි ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥා පණතේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශ කරණ ලබන බවද රාජසන්නක ඉඩමක් වශයෙන් ගෙන ඊට කටයුතු කරණ බවද එකී ආඥාපණතේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දෙනු ලැබේ

වම් 1953නේ පෙබරවාරි මස 20වෙනි දින කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ කන්තෝරුවේදීය

බබ්ලිට් ඒ ඩී ඒ ර ඈස් වනිගසේකර,

නිරවුල්කිරීමේ සහකාර නිලධාරිතුමා

* * * "නිරවුල්කිරීමේ දන්වීම යටතේ අයිතිවැඩිකමක්" යන වචන ඉහතකී දන්වීම පිළිබඳව අයිතිවැඩිකම් ඉදිරිපත් කරණ ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවල උඩ වම් කෙළවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන් කළ යුතුයි

(a) මෙම ඉඩම් ගැන වැඩිදුර තොරතුරු ඉඩම් බේරුම් කරණ නිලධාරිතුමාගෙන්ද, ඒවායේ සිතියම් සර්වේයර් ජනරාල්තුමාගෙන්ද ලබාගත හැකි වේ

(b) මෙකී ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උඩින් යන යම් පාරකට අයිතිකම්කීම, ඒ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිතිකම්කීම ගැටියට භාරගනු ලැබේ

(c) මෙම දන්වීම යටතේ පළවෙන බිම්කර්ටිය අඩංගු උප ලේඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කර්ටියක් පහත දැක්වෙන මායිම්වලට මැදිටු නමුදු ඒ පිළිබඳව යථෝක්ත දන්වීම යටතේ විභාග කරනු නොලැබේ එබඳු කිසිම බිම් කර්ටියකට අයිතිකම් කියා සිටීම උවමනා නොවේ

උපලේඛනය

වයඹ පළාතේ කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ වැලඹවිලි හත් පත්තුවේ උතුරු මහගල්බොඩ මෙහෙය කෝරළේ සිරදුන්න (කොටසක්) යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදිටු පහත දැක්වෙන සියළුම බිම්කර්ටි එනම් —

උතුරට P P නො A 409යේ නො 24රේ බිම්කර්ටිය (ගොලුවාව ගමේ මායිම), P P නො 4,814රේ නො 24රේ බිම්කර්ටිය, ඇල (හිදිව්ව), P P නො 4,814රේ නො 24රේ බිම්කර්ටිය, මීන්හෙට්ටියේ සිට පුඹිබෝවට යන ගම්සහා පාර, කන්දහබඩවත්ත, ඇල (හිදිව්ව), කන්දහබඩවත්ත ඇල (හිදිව්ව), P P නො A 409යේ නො 96, 45, 46, 45, 37, 96 සහ 95හේ බිම්කර්ටි, මීන හෙට්ටියේ සිට පුඹිබෝවට යන ගම් සහා පාර,

කැහෙනහිරට බනසලදළපොත, හේන්ගොලුවකුඹුර, රුක් ගහමුල්වත්ත, P P නො A 409යේ නො 48 සහ 50හේ බිම්කර්ටි (සේරුවාව ගමේ මායිම),

දකුණට P P නො A 409යේ නො 50හේ බිම්කර්ටිය (සේරුවාව ගමේ මායිම),

බස්නාහිරට මීන්හෙට්ටිය සහ බැද්දේගම යන ගම්වල මායිම්ද වේ

(මෙම මායිම්වලට ඇතුළත් ගම්සහා පාර සහ ඇල (හිදිව්ව) ඇතුළත් නොවේ)

බිම්කර්ටිය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ රු ප
25	දුම්මලකන්ද මූකලාන, යකදෙස්සකන්ද මූකලාන	73 1 39
26	දුම්මලකන්ද මූකලාන (ගම්සහා පාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 6
27	එම (එම)	0 0 8
28	එම (එම)	0 0 8
29	රත මලගහමුල්වත්ත (එම)	0 0 31
30	පුහුලහේන් (එම)	0 0 31
31	රත්මලගහමුල්වත්ත (එම)	0 0 29
32	එම	8 2 0
33	පොල්කොටුවේපිටිය	3 1 21
34	පොල්කොටුවේපිටිය (ගම්සහා පාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 19
35	බෝගහමුල්වත්ත (එම)	0 0 13
38	එම (එම)	0 0 5
39	එම (එම)	0 0 6
40	එම	1 0 29
41	බනසලදළපොතේපිලලාව	0 3 35
42	කහටගහමුල්වත්ත, වල පිලගහහේන්	6 3 26
43	වැව් කණ්ඩිය (අත්හැරපු)	0 0 15
44	බෝගහමුල්වත්ත (අභිපාරට ඉතුරු කරපු බිම) (පටුපාරට වෙනුවට වෙන්කර තිබෙන බිම)	0 0 25
47	යකදෙස්සකන්ද මූකලාන	103 2 31
මුළු ගණන		199 1 17

කුරුණෑගල නි නි 11—1953

ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණතයි

නිරවුල්කිරීමේ දන්වීම නො 2,875 (කුරුණෑගල)

මීට යාකර තිබෙන උප ලේඛනයෙහි විස්තරවෙන් ඉඩම් ඒවා කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජනයක් ගැන යම් කෙනෙකුට යම් අයිති වැඩිකමක් ඇත්නම් එය වම් 1953නේ ජුනි මස 12වෙනි දින පටන් තුන්මාසයක් ඇතුළත මෙහි පහත අත්සන්කරණ ** මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම රාජසන්නක බෙමකැයි ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥා පණතේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශ කරණ ලබන බවද රාජසන්නක ඉඩමක් වශයෙන් ගෙන ඊට කටයුතු කරණ බවද එකී ආඥාපණතේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දෙනු ලැබේ

වම් 1953නේ පෙබරවාරි මස 20වෙනි දින කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ කන්තෝරුවේදීය

බබ්ලිට් ඒ ඩී ඒ ර ඈස් වනිගසේකර,

නිරවුල්කිරීමේ සහකාර නිලධාරිතුමා

* * * "නිරවුල්කිරීමේ දන්වීම යටතේ අයිතිවැඩිකමක්" යන වචන ඉහතකී දන්වීම පිළිබඳව අයිතිවැඩිකම් ඉදිරිපත් කරණ ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවල උඩ වම් කෙළවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන් කළ යුතුයි

(a) මෙම ඉඩම් ගැන වැඩිදුර තොරතුරු ඉඩම් බේරුම් කරණ නිලධාරිතුමාගෙන්ද, ඒවායේ සිතියම් සර්වේයර් ජනරාල්තුමාගෙන්ද ලබාගත හැකි වේ

(b) මෙකී ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උඩින් යන යම් පාරකට අයිතිකම්කීම, එ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිතිකම්කීම ගැටියට භාරගනු ලැබේ

(c) මෙම දන්වීම යටතේ පළවෙන බිම්කර්ටිය අඩංගු උප ලේඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කර්ටියක් පහත දැක්වෙන මායිම්වලට මැදිටු නමුදු ඒ පිළිබඳව යථෝක්ත දන්වීම යටතේ විභාග කරනු නොලැබේ එබඳු කිසිම බිම් කර්ටියකට අයිතිකම් කියා සිටීම උවමනා නොවේ

අත්සන්කරණ ** මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම රාජසන්නක ඉඩමකැයි ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥා පනතේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශ කරණ ලබන බවද රාජසන්නක ඉඩමක් වශයෙන් ගෙන ඊට කටයුතු කරණ බවද එකී ආඥාපනතේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දෙනු ලැබේ

වම් 1953නේ පෙබරවාරි මස 20වෙනි දින කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ කන්තෝරුවේදීය

ඩබ්ලිව් ඒ ඩී ඒ ඊ ඇස් වනිගසේකර,
නිරවුල්කිරීමේ සහකාර නිලධාරීතුමා

** “නිරවුල්කිරීමේ දන්වීම යටතේ අයිතිවාසිකමක්” යන වචන ඉහතකී දන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත් කරණ ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවල උඩ වම් කෙළවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන් කළ යුතුයි

(a) මෙම ඉඩම් ගැන වැඩිදුර තොරතුරු ඉඩම් බේරුම් කරණ නිලධාරීතුමාගෙන්ද, ඒවායේ සිතියම් සර්වේයර් ජනරාල්තුමාගෙන්ද ලබාගත හැකි වේ

(b) මෙකී ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උඩින් යන යම් පාරකට අයිතිකම්කීම, ඒ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිතිකම්කීම හැටියට භාරගනු ලැබේ

(c) මෙම දන්වීම යටතේ පළවෙන බිම්කවිටි අඩංගු උප ලේඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කවිටියක් පහත දැක්වෙන මායිම්වලට මැදිවූ නමුදු ඒ පිළිබඳව යථෝක්ත දන්වීම යටතේ විභාග කරනු නොලැබේ එබඳු කිසිම බිම් කවිටියකට අයිතිකම් කියා සිටීම උවමනා නොවේ

උප ලේඛනය

වයඹ පළාතේ කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ වන හි හත් පත්තුවේ පහළ විසිදෙකේ කෝරළේ උඩුවේරිය පළාතේ මුඩන්තෝගෙදර වැව (පලු) (කොටසක්) (පලමුගෙදර) යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදිවූ පහත දක්වන සියළුම බිම්කවිටි, එනම් —

I වෙනි කොටස

උතුරට වැවඉහලහේන්යාය,
නැගෙනහිරට තම්මිටගම සිට මහපාරට එන ගම්සහා පාරට වැව් තිබෙන මුඩන්තෝගෙදරවැව, සිට එන ගම්සහා පාර (පතික්කියාගම ගම මායිම),
දකුණට පලමුගෙදර ගමේ මායිම, P P නො A 601කේ නො 34 වේ බිම්කවිටිය, පලමුගෙදර ගමේ මායිම, P P නො A 601කේ නො 38 වේ බිම්කවිටිය,
බස්නාහිරට P P නො A 601කේ නො 40 බිම්කවිටිය, වැව ඉහලහේන්යාය ද වේ

මුල් සිතියම නො A 601

බිම්කවිටිය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ රූ ප.
31	මුන්හේන	0 0 24
32	මුන්හේන	0 3 15
33	මුන්හේන	1 0 5
35	වැවඉහලහේන	0 3 17
36	මුන්හේන නොහොත් වැවඉහලහේන	0 1 27
37	වැවඉහලහේන්යාය	0 2 15
39	වැවඉහලහේන්යාය	0 2 29
මුළුගණන		4 2 12

II වෙනි කොටස

උතුරට P P නො A 601කේ නො 40 ගෙ බිම්කවිටිය,
නැගෙනහිරට පලමුගෙදර ගමේ මායිම,
දකුණට P P නො A 420යේ නො 1 කේ බිම්කවිටිය,
බස්නාහිරට වැවඉහලහේන්යායද වේ

මුල් සිතියම නො A 601

බිම්කවිටිය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ රූ ප.
41	වැවඉහලහේන්යාය	0 2 24
42	වැවඉහලහේන්යාය	0 0 10
මුළුගණන		0 2 34

III වෙනි කොටස

උතුරට වැවඉහලහේන්යාය, P P නො A 426යේ නො 1 කේ බිම්කවිටිය,
නැගෙනහිරට P P නො A 426යේ නො 1 කේ බිම් කවිටිය, පලමුගෙදර ගමේ මායිම,
දකුණට පලමුගෙදර ගමේ මායිම, වැවඉහලහේන්යාය,
බස්නාහිරට වැවඉහලහේන්යායද වේ

මුල් සිතියම නො A 601

බිම්කවිටිය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ රූ ප.
47	වැවඉහලහේන	0 2 28
48	වැවඉහලහේන	0 3 0
මුළුගණන		1 1 28

කුරුණෑගල නි නි 14—1953

ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපනතයි

නිරවුල්කිරීමේ දන්වීම නො 2,878 (කුරුණෑගල)

මීට යාකර තිබෙන උප ලේඛනයෙහි විස්තරවෙන ඉඩම් වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජනයක් ගැන යම් කෙනෙකුට යම් අයිති වාසිකමක් ඇත්නම් එය වම් 1953නේ ජූනි මස 12 වෙනි දින පටන් තුන්මාසයක් ඇතුළත මෙහි පහත අත්සන්කරණ ** මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම රාජසන්නක ඉඩමකැයි ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥා පනතේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශ කරණ ලබන බවද රාජසන්නක ඉඩමක් වශයෙන් ගෙන ඊට කටයුතු කරණ බවද එකී ආඥාපනතේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දෙනු ලැබේ

වම් 1953නේ පෙබරවාරි මස 20වෙනි දින කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ කන්තෝරුවේදීය

ඩබ්ලිව් ඒ ඩී ඒ ඊ ඇස් වනිගසේකර,
නිරවුල්කිරීමේ සහකාර නිලධාරීතුමා

** “නිරවුල්කිරීමේ දන්වීම යටතේ අයිතිවාසිකමක්” යන වචන ඉහතකී දන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත් කරණ ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවල උඩ වම් කෙළවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන් කළ යුතුයි

(a) මෙම ඉඩම් ගැන වැඩිදුර තොරතුරු ඉඩම් බේරුම් කරණ නිලධාරීතුමාගෙන්ද, ඒවායේ සිතියම් සර්වේයර් ජනරාල්තුමාගෙන්ද ලබාගත හැකි වේ

(b) මෙකී ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උඩින් යන යම් පාරකට අයිතිකම්කීම, ඒ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිතිකම්කීම හැටියට භාරගනු ලැබේ

(c) මෙම දන්වීම යටතේ පළවෙන බිම්කවිටි අඩංගු උප ලේඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කවිටියක් පහත දැක්වෙන මායිම්වලට මැදිවූ නමුදු ඒ පිළිබඳව යථෝක්ත දන්වීම යටතේ විභාග කරනු නොලැබේ එබඳු කිසිම බිම් කවිටියකට අයිතිකම් කියා සිටීම උවමනා නොවේ

උප ලේඛනය

වයඹ පළාතේ කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ වන්නි හත් පත්තුවේ පහල විසිදෙකේ කෝරළේ උඩුවේරිය පළාතේ පලමුගෙදර (කොටසක්) යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදිවූ පහත දක්වන සියළුම බිම් කවීම්, එනම් —

I වෙනි කොටස

උතුරට මිනිපිටියහේන (මිනිපිටිටනිය, අන්හැර දමන ලද),

නැගෙනහිරට P P A 601 කේ නො 2 කේ බිම්කවීරිය, දකුණට තම්මිටගම සිට මහාපාරට වැටී තිබෙන ගම්සභා පාර,

බස්නාහිරට පනිකිකියාගම සිට ගම්සභා පාරට වැටී තිබෙන පිත්පාර

මුල් සිතියම නො A 601

බිම්කවීරිය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ රූ ප
1	මිනිපිටියේහේන	0 0 36
14	දිවුල්ගහමුලහේන	0 3 7
මුළුගණන		1 0 3

II වෙනි කොටස

උතුරට ගලහේන, නැගෙනහිරට කදුරුගහමුලහේන, දකුණට P P A 601 කේ නො 12 සහ 13 නේ බිම් කවීම්,

බස්නාහිරට P P A 601 කේ නො 2 කේ බිම්කවීරිය

මුල් සිතියම නො A 601

බිම්කවීරිය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ රූ ප
3	ගලහේන	0 2 0
4	ගලහේන	0 1 34
මුළුගණන		0 3 34

III වෙනි කොටස

උතුරට කදුරුගහමුලහේන, නැගෙනහිරට කදුරුගහමුලහේන, දකුණට තම්මිටගම සිට මහාපාරට වැටී තිබෙන ගම්සභා පාර, කදුරුගහමුලහේන, තම්මිටගම සිට මහාපාරට වැටී තිබෙන ගම්සභා පාර,

බස්නාහිරට P P A 601 කේ නො 12 හේ බිම්කවීරියද වේ

මුල් සිතියම නො A 601

බිම්කවීරිය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ රූ ප
5	ගලහේන	0 0 20
6	කදුරුගහමුලහේන	0 2 27
7	කදුරුගහමුලහේන	0 1 26
8	කදුරුගහමුලහේන	0 2 18
9	කදුරුගහමුලහේන	0 1 39
10	වැවේවානේහේන	0 3 19
11	වැවේවානේහේන (පටුපාරකට වෙන්කර තිබෙන බිම)	0 0 12
මුළුගණන		3 1 1

IV වෙනි කොටස

උතුරට P P A 601 කේ නො 24, 22, 20 සහ 18 වේ බිම් කවීම් (පනිකිකියාගම ගම් මායිම),

නැගෙනහිරට P P A 601 කේ නො 15 වේ බිම්කවීරිය, දකුණට තම්මිටගම සිට මහාපාරට වැටී තිබෙන ගම්සභා පාර,

බස්නාහිරට තම්මිටගම සිට මහාපාරට එන ගම්සභා පාරට වැටී තිබෙන පනිකිකියාගම සිට එන ගම්සභා පාරද වේ

මුල් සිතියම නො A 601

බිම්කවීරිය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ රූ ප
17	දිවුල්ගහමුලහේන	0 2 30
19	එම	0 3 4
21	එම	0 1 23
23	එම	0 1 38
මුළුගණන		2 1 15

V වෙනි කොටස

උතුරට P P A 601 කේ නො 30 බිම්කවීරිය (පනිකි කියාගම ගමේ මායිම),

නැගෙනහිරට P P A 601 කේ නො 27 හේ බිම්කවීරිය, දකුණට තම්මිටගම සිට මහාපාරට එන ගම්සභා පාර,

බස්නාහිරට තම්මිටගම සිට මහාපාරට එන ගම්සභා පාරට වැටී තිබෙන මුදුන්තෝගෙදරවැව සිට එන ගම්සභා පාරද වේ

මුල් සිතියම නො A 601

බිම්කවීරිය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ රූ ප
29	වැලිස්මත්තේහේන	0 1 2

VI වෙනි කොටස

උතුරට P P නො A 601 කේ නො 38 වේ බිම්කවීරිය, (මුදුන්තෝගෙදරවැව (පලු) (පළමු ගෙදර) යන ගමේ මායිම),

නැගෙනහිරට මුංහේන, දකුණට තම්මිටගම සිට මහාපාරට එන ගම්සභා පාර,

බස්නාහිරට P P නො A 601 කේ නො 44 වේ බිම් කවීරියද වේ

මුල් සිතියම නො A 601

බිම්කවීරිය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ රූ ප
43	වැවඉහළහේන්යාය නොහොත් වැවඉහළ හේන (පටුපාරට ඉතුරු කරපු බිම)	0 0 9

VII වෙනි කොටස

උතුරට P P නො A 601 කේ නො 48 වේ බිම්කවීරිය, මුදුන්තෝගෙදරවැව (පලු) (පළමු ගෙදර) යන ගමේ මායිම, P P නො A 601 කේ නො 50 හේ බිම්කවීරිය,

නැගෙනහිරට P P A 601 කේ නො 50 හේ බිම්කවීරිය, තම්මිටගම සිට මහාපාරට එන ගම්සභාපාර,

දකුණට තම්මිටගම සිට මහාපාරට එන ගම්සභාපාර, වැව ඉහළහේන්යාය,

බස්නාහිරට වැවඉහළහේන්යාය, P P නො A 601 කේ නො 48 වේ බිම්කවීරිය (මුදුන්තෝගෙදරවැව (පලු) (පළමු ගෙදර) යන ගමේ මායිමද වේ)

මුල් සිතියම නො A 601

බිම්කවීරිය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ රූ ප
49	වැවඉහළහේන	0 2 8

VIII වෙනි කොටස

උතුරට P P නො A 601 කේ නො 51 කේ බිම්කවීරිය, නැගෙනහිරට තම්මිටගම සිට මහාපාරට එන ගම්සභා පාරට වැටී තිබෙන වතුපොලගම සිට එන කරත්ත පාර,

දකුණට P P නො A 601 කේ නො 53 හේ බිම්කවීරිය, බස්නාහිරට පලුගහමුල වැව (වැව) ද වේ

මුල් සිතියම නො A 601

බිම්කවීරිය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ රූ ප
52	පලුගහමුලවැවපාලහේන	0 2 34

IX වෙනි කොටස

උතුරට ගොඩවලහේන්ද්‍රියය,
නැගෙනහිරට ගොඩවලහේන්ද්‍රියය,
දකුණට කටුවන කෝරළේ වතුපොලගම ගමේ මායිම,
බස්නාහිරට ගොඩවලහේන්ද්‍රියයද වේ

මුල සිතියම නො A 601

බිම්කම්පිය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ රු ප
54	ගොඩවලහේන්ද්‍රියය	0 1 29

කුරුණෑගල නි නි 15—1953

ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපනතයි

නිරවුල්කිරීමේ දැන්වීම නො 2,879 (කුරුණෑගල)

මීට යාකර තිබෙන උප ලේඛනයෙහි විස්තරවෙන් ඉඩම් වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජනයක් ගැන යම් කෙනෙකුට යම් අයිති වාසිකමක් ඇත්නම් එය වසී 1953 නේ ජුනි මස 12 වෙනි දින පටන් තුන්මාසයක් ඇතුළත මෙහි පහත අත්සන් කරණ* මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම රාජසත්තක ඉඩමකැයි ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥා පනතේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශකරණු ලබන බවද රාජසත්තක ඉඩමක් වශයෙන් ගණන රට කටයුතු කරණ බවද එකී ආඥාපනතේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දෙනු ලැබේ

වසී 1953 නේ පෙබරවාරි මස 20 වෙනි දින කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ කන්තෝරුවේ දීය

බිලිවි ඒ ඩී ඒ ර ආඝ් වනිගසේකර,
නිරවුල්කිරීමේ සහකාර නිලධාරිතුමා

* “නිරවුල්කිරීමේ දැන්වීම යටතේ අයිතිවාසිකමක්” යන වචන ඉහතකී දැන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරි පත්කරණ ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවල උඩ වම් කෙලවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන් කළ යුතුයි

(a) මෙම ඉඩම් ගැණ වැඩිදුර තොරතුරු ඉඩම් බේරුම් කරණ නිලධාරිතුමාගෙන්ද, ඒවායේ සිතියම් සර්වේයර් ජනරාල්තුමාගෙන්ද ලබාගත හැකි වේ

(b) මෙකී ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උඩින් යන යම් පාරකට අයිතිකම්කීම ඒ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිතිකම්කීම හැටියට භාරගනු ලැබේ

(c) මෙම දැන්වීම යටතේ පලවෙන බිම්කම්පි අඩංගු උප ලේඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කම්පියක් පහත දක්වන මායිම්වලට මැදිවු නමුදු ඒ පිළිබඳව යථෝක්ත දැන්වීම යටතේ විනාශකරණු නොලැබේ එබඳු කිසිම බිම්කම්පියකට අයිතිකම් කියා සිටීම උචිත නොවේ

උපලේඛනය

වයඹ පළාතේ කුරුණෑගල දිස්ත්‍රික්කයෙ වන්නි හත් පත්තුවේ මීඹයෙන් එගොඩ කෝරළේ තඹුට්ට පළාතේ කටු පොත්ත යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදිවු පහත දක්වනා සියළුම බිම්කම්පි, එනම් —

I වෙනි කොටස

උතුරට අමුනලභ යාය,
නැගෙනහිරට අමුනලභයාය,
දකුණට P P නො A 628 වේ පිහිටි නො 2 බිම්කම්පිය,
බස්නාහිරට අමුනලභයායද වේ

මුල් සිතියම නො A 628

බිම්කම්පිය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ රු ප
1	දංගහවත්ත	0 2 2

II වෙනි කොටස

උතුරට P P නො A 628 වේ පිහිටි නො 3 බිම්කම්පිය;
නැගෙනහිරට P P නො A 628 වේ පිහිටි නො 2 සහ 7 නේ බිම්කම්පි,
දකුණට ගම්කාය්‍යී සහා පාර,
බස්නාහිරට P P නො A 628 වේ පිහිටි නො 24 සහ 4 ටේ බිම්කම්පි ද වේ

මුල් සිතියම නො A 628

බිම්කම්පිය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ රු ප
5	දිවුල්ගහහේන (පාරට ඉතුරු කරපු බිම)	0 0 8
6	දිවුල්ගහහේන	0 0 18
		0 0 26

III වෙනි කොටස

උතුරට ගම්කාය්‍යී සහා පාර,
නැගෙනහිරට නො A 628 දරණ මුල් සිතියමේ නො 9 යේ බිම්කම්පිය,
දකුණට නො A 628 දරණ මුල් සිතියමේ නො 9 යේ සහ 11 හේ බිම්කම්පි,
බස්නාහිරට නො A 628 දරණ මුල් සිතියමේ නො 11 හේ බිම්කම්පිය ද වේ

මුල් සිතියම නො A 628

බිම්කම්පිය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ රු ප
10	දේවාලෙ වත්ත	0 0 7

IV වෙනි කොටස

උතුරට ගම්කාය්‍යී සහා පාර,
නැගෙනහිරට නො A 628 දරණ මුල් සිතියමේ නො 19 යේ සහ 21 කේ බිම්කම්පිය,
දකුණට ගම්කාය්‍යී සහා පාර,
බස්නාහිරට ගම්කාය්‍යී සහා පාරද වේ

මුල් සිතියම නො A 628

බිම්කම්පිය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ රු ප
20	මයිලගහවත්ත (ගම්කාය්‍යී සහා පාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 1
22	දිවුල්ගහවත්ත (එම)	0 0 5
		0 0 6

V වෙනි කොටස

උතුරට ගම්කාය්‍යී සහා පාර සහ නො A 628 දරණ මුල් සිතියමේ නො 27 නේ බිම්කම්පිය,
නැගෙනහිරට මෙතෝරියාය,
දකුණට මෙතෝරියාය,
බස්නාහිරට ගම්කාය්‍යී සහා පාරද වේ

මුල් සිතියම නො A 628

බිම්කම්පිය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ රු ප
28	දිවුල්ගහවත්ත	0 1 24
29	එම (ගම්කාය්‍යී සහා පාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 2
32	දිවුල්ගහවත්ත	0 1 7
33	එම	0 1 29
34	මයිලගහවත්ත	0 0 25
38	කොහොඹගහවත්ත	0 0 38
39	මයිලගහවත්ත	1 0 34
40	එම	0 1 5
		3 0 4

VI වෙනි කොටස

උපලේඛනය

උතුරට නො A 628 දරණ මුල් සිතියමේ නො 24පේ සහ 36යේ බිම්කව්‍රිය,
නැගෙනහිරට ගම්කායාපි සහා පාර,
දකුණට නො A 628 දරණ මුල් සිතියමේ නො 41කේ බිම්කව්‍රිය,
බස්නාහිරට කණ්ඩියද වේ

වයඹ පළාතේ කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ වන්නි හත් පත්තුවේ ගන්නිසේ කෝරළේ තම්මිටගම පළාතේ පොල් පිටිගම යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම් වලට මැදිවූ පහත දක්වන සියළුම බිම්කව්‍රිය, එනම් —

මුල් සිතියම නො A 628

බිම්කව්‍රිය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ රූ ප
42 කෝන්ගහවත්ත (වැවට සහ කණ්ඩියට ශාම ඊම පිණිස වෙන්කරපු බිම)		0 0 15

උතුරට නො A 640 දරණ මුල් සිතියමේ නො 2කේ බිම්කව්‍රිය,
නැගෙනහිරට හෙලඹගහසේන, මනින්ගොමුව ගමේ මායිම,
දකුණට මනින්ගොමුව ගමේ මායිම,
බස්නාහිරට මනින්ගොමුව ගමේ මායිම, ලෝඳුගහ කුඹුර ද වේ

මුල් සිතියම නො A 640

බිම්කව්‍රිය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ රූ ප
3 මාරගහසේන		1 3 16
4 හඬයායේසේන		0 1 15
මුළු ගණන		2 0 31

VII වෙනි කොටස

උතුරට ඇල, නො A 628 දරණ මුල් සිතියම නො 24පේ බිම්කව්‍රිය,
නැගෙනහිරට නො A 628 දරණ මුල් සිතියමේ නො 24 පේ බිම්කව්‍රිය,
දකුණට කණ්ඩිය,
බස්නාහිරට කණ්ඩිය, ඇල ද වේ

බිම්කව්‍රිය

බිම්කව්‍රිය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ රූ ප
3 මාරගහසේන		1 3 16
4 හඬයායේසේන		0 1 15
මුළු ගණන		2 0 31

කුරුණෑගල නි කි 17—1953

මුල් සිතියම නො A 628

බිම්කව්‍රිය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ රූ ප
46 හල්මල්ලගහවත්ත (වැව් කණ්ඩියට ඉතුරු කරපු බිම)		0 0 14

කුරුණෑගල නි කි 16—1953

ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණතයි

ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණතයි

නිරවුල්කිරීමේ දන්වීම නො 2,881 (කුරුණෑගල)

මීට යාකර තිබෙන උප ලේඛනයෙහි විස්තරවන ඉඩම් වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජනයක් ගැන යම් කෙනෙකුට යම් අයිති වාසිකමක් ඇත්නම් එය වම් 1953නේ ජුනි මස 12වෙනි දින, පටන් තුන්මාසයක් ඇතුළත මෙහි පහත අන්සන්කරණ** මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම රාජසන්තක ඉඩමකැයි ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥා පණතේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශකරණු ලබන බවද රාජසන්තක ඉඩමක් වශයෙන් ගෙණ ඊට කටයුතු කරණ බවද එකී ආඥාපණතේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දෙනු ලැබේ

නිරවුල්කිරීමේ දන්වීම නො 2,880 (කුරුණෑගල)

මීට යාකර තිබෙන උප ලේඛනයෙහි විස්තරවන ඉඩම් වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජනයක් ගැන යම් කෙනෙකුට යම් අයිති වාසිකමක් ඇත්නම් එය වම් 1953නේ ජුනි මස 12වෙනි දින පටන් තුන්මාසයක් ඇතුළත මෙහි පහත අන්සන්කරණ** මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම රාජසන්තක ඉඩමකැයි ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥා පණතේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශකරණු ලබන බවද රාජසන්තක ඉඩමක් වශයෙන් ගෙණ ඊට කටයුතු කරණ බවද එකී ආඥාපණතේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දෙනු ලැබේ

වම් 1953නේ පෙබරවාරි මස 20වෙනි දින කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ කන්තෝරුවේ දීය

බබ්ලිවි ඒ ඩී ඒ ඊ ඇස් වනිගසේකර,
නිරවුල්කිරීමේ සහකාර නිලධාරීතුමා

වම් 1953නේ පෙබරවාරි මස 20වෙනි දින කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ කන්තෝරුවේ දීය

බබ්ලිවි ඒ ඩී ඒ ඊ ඇස් වනිගසේකර,
නිරවුල්කිරීමේ සහකාර නිලධාරීතුමා

** “නිරවුල්කිරීමේ දන්වීම යටතේ අයිතිවාසිකමක්” යන වචන ඉහතකී දන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරි පත්කරණ ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවල උඩ වම් කෙලවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන් කළ යුතුයි

“නිරවුල්කිරීමේ දන්වීම යටතේ අයිතිවාසිකමක්” යන වචන ඉහතකී දන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරි පත්කරණ ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවල උඩ වම් කෙලවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන් කළ යුතුයි

(a) මෙම ඉඩම් ගැණ වැඩිදුර තොරතුරු ඉඩම් බේරුම් කරණ නිලධාරීතුමාගෙන්ද, ඒවායේ සිතියම් සර්වේයර් ජනරාල්තුමාගෙන්ද ලබාගත හැකි වේ

(a) මෙම ඉඩම් ගැණ වැඩිදුර තොරතුරු ඉඩම් බේරුම් කරණ නිලධාරීතුමාගෙන්ද, ඒවායේ සිතියම් සර්වේයර් ජනරාල්තුමාගෙන්ද ලබාගත හැකි වේ

(b) මෙකී ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උඩින් යන යම් පාරකට අයිතිකම්කීම, ඒ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිතිකම්කීම හැටියට භාරගනු ලැබේ

(b) මෙකී ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උඩින් යන යම් පාරකට අයිතිකම්කීම, ඒ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිතිකම්කීම හැටියට භාරගනු ලැබේ

(c) මෙම දන්වීම යටතේ පලවෙන බිම්කව්‍රිය අඩංගු උප ලේඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කව්‍රියක් පහත දක්වෙන මායිම්වලට මැදිවූ නමුදු ඒ පිළිබඳව යථෝක්ත දන්වීම යටතේ විභාගකරණු නොලැබේ එබඳු කිසිම බිම්කව්‍රියකට අයිතිකම් කියා සිටීම උවමනා නොවේ

(c) මෙම දන්වීම යටතේ පලවෙන බිම්කව්‍රිය අඩංගු උප ලේඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කව්‍රියක් පහත දක්වෙන මායිම්වලට මැදිවූ නමුදු ඒ පිළිබඳව යථෝක්ත දන්වීම යටතේ විභාගකරණු නොලැබේ එබඳු කිසිම බිම්කව්‍රියකට අයිතිකම් කියා සිටීම උවමනා නොවේ

උපලේඛනය

වයඹ පළාතේ කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ වන්නි හත් පත්තුවේ බස්නාහිර හතළිස්පහ කෝරළේ මඩදොඹේ පළාතේ මඩදොඹේ යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදිවූ පහත දක්වන සියළුම බිම්කව්‍රිය, එනම් —

උතුරට වැකන්දෙපාර්ලේවත්ත, නො A 739 දරණ මුල් සිතියමේ නො 10, 1, 3, 4 යන බිම්කව්‍රිය, කුඩාවෙල;

නැගෙනහිරට මඩදොඹේ වැවේ කණ්ඩිය,
දකුණට මඩදොඹේ වැවේ කණ්ඩිය, ඇල, මීගහකුඹුර,
බස්නාහිරට මීගහකුඹුර, නො A 739 දරණ මුල්
සිතියමේ 13 දරණ බිම්කව්ටිය, වැකන්දපාලලේවත්ත ද වේ

මුල් සිතියමේ නො A 739

බිම්කව්ටිය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ රූ ප
2	මාරගහවත්ත	0 1 33
5	මීගහවත්ත (වැව් කණ්ඩිය දිගේ ඉතුරු කරපු බිම)	0 1 0
6	මාරගහවත්ත (එම)	0 0 20
7	මාරගහවත්ත (එම)	0 2 7
8	මාරගහවත්ත	0 1 34
9	මීගහවත්ත, මාරගහවත්ත (පාරට ඉතුරු කරපු බිම)	0 0 24
11	මීගහවත්ත	0 3 36
12	මීගහවත්ත	1 0 9
14	හැලගහවත්ත	0 1 4
15	මීගහවත්ත (වැව් කණ්ඩිය දිගේ ඉතුරු කරපු බිම)	0 1 22
16	මීගහවත්ත (වැව් කණ්ඩිය දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 16
මුළු ගණන		4 3 5

කුරුණෑගල නි 18—1953

ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණ්‍යයි

නිරවුල්කිරීමේ දැන්වීම නො 2,882 (කුරුණෑගල)

මීට යාකර තිබෙන උප ලේඛනයෙහි විස්තරවෙන් ඉඩම් වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජනයක් ගැන යම් කෙනෙකුට යම් අයිති වාසිකමක් ඇත්නම් එය වම් 1953නේ ජුනි මස 12වෙනි දින පටන් තුන්මාසයක් ඇතුළත මෙහි පහත අත්සන්කරණ** මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම රාජසත්තක ඉඩමකැයි ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥා පණ්‍යේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශ කරණු ලබන බවද රාජසත්තක ඉඩමක් වශයෙන් ගණන් ඊට කටයුතු කරණ බවද එකී ආඥාපණ්‍යේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දෙනු ලැබේ

වම් 1953නේ පෙබරවාරි මස 20වෙනි දින කොළඹ ඉඩම් නිරවුල් කිරීමේ කාර්යාලයේ දී

ඩබ්ලිව් ඒ ඩී ඒ ඊ ඇස් වනිගසේකර,
නිරවුල්කිරීමේ සහකාර නිලධාරීතුමා

** “නිරවුල්කිරීමේ දැන්වීම යටතේ අයිතිවාසිකමක්” යන වචන ඉහතකී දැන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරි පත්කරණ ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවල උඩ වම් කෙලවරේ පැහැදිලි උලඝ සහ පෙනෙන ලෙස සටහන් කළ යුතුයි

(a) මෙම ඉඩම් ගැණ වැඩිදුර තොරතුරු ඉඩම් බේරුම් කරණ නිලධාරීතුමාගෙන්ද, ඒවායේ සිතියම් සර්වේයර් ජනරාල්තුමාගෙන්ද ලබාගත හැකි වේ

(b) මෙකී ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උඩින් යන යම් පාරකට අයිතිකම්කීම, ඒ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිතිකම්කීම හැටියට භාරගනු ලැබේ

(c) මෙම දැන්වීම යටතේ පලවෙන බිම්කව්ටි අඩංගු උප ලේඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කව්ටියක් පහත දැක්වෙන මායිම්වලට මැදිවූ නමුදු ඒ පිළිබඳව යථෝක්ත දැන්වීම යටතේ විභාගකරණු නොලැබේ එබඳු කිසිම බිම්කව්ටියකට අයිතිකම් කියා සිටීම උවමනා නොවේ

උපලේඛනය

වයඹ පළාතේ කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ වැට්ටිවිලි ගත් පත්තුවේ උතුරු මහලේබොඩ මෙහෙය කෝරළේ තලමුවට පළාතේ තලමුවට (කොටසක්) යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදිවූ පහත දැක්වන සියළුම බිම්කව්ටි, එනම් —

උතුරට දුදුරු මය,
නැගෙනහිරට දුදුරු මය,
දකුණට ගඩොල්වලේවත්ත,
බස්නාහිරට ඇල ද වේ

මුල් සිතියම නො A 749

බිම්කව්ටිය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ රූ ප
1	ගඩොල්වලේවත්ත (දුදුරු මය දිගේ ඉතුරු කරපු බිම)	0 1 12
2	ගඩොල්වලේවත්ත (දුදුරු මය දිගේ ඉතුරු කරපු බිම)	0 3 11
මුළු ගණන		1 0 23

කුරුණෑගල නි 19—1953

ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණ්‍යයි

නිරවුල්කිරීමේ දැන්වීම නො 2,883 (කුරුණෑගල)

මීට යාකර තිබෙන උප ලේඛනයෙහි විස්තරවෙන් ඉඩම් වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජනයක් ගැන යම් කෙනෙකුට යම් අයිති වාසිකමක් ඇත්නම් එය වම් 1953නේ ජුනි මස 12වෙනි දින පටන් තුන්මාසයක් ඇතුළත මෙහි පහත අත්සන්කරණ** මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම රාජසත්තක ඉඩමකැයි ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥා පණ්‍යේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශ කරණු ලබන බවද රාජසත්තක ඉඩමක් වශයෙන් ගණන් ඊට කටයුතු කරණ බවද එකී ආඥාපණ්‍යේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දෙනු ලැබේ

වම් 1953නේ පෙබරවාරි මස 20වෙනි දින කොළඹ ඉඩම් නිරවුල් කිරීමේ කාර්යාලයේ දී

ඩබ්ලිව් ඒ ඩී ඒ ඊ ඇස් වනිගසේකර,
නිරවුල්කිරීමේ සහකාර නිලධාරීතුමා

** “නිරවුල්කිරීමේ දැන්වීම යටතේ අයිතිවාසිකමක්” යන වචන ඉහතකී දැන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරි පත්කරණ ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවල උඩ වම් කෙලවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන් කළ යුතුයි

(a) මෙම ඉඩම් ගැණ වැඩිදුර තොරතුරු ඉඩම් බේරුම් කරණ නිලධාරීතුමාගෙන්ද, ඒවායේ සිතියම් සර්වේයර් ජනරාල්තුමාගෙන්ද ලබාගත හැකි වේ

(b) මෙකී ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උඩින් යන යම් පාරකට අයිතිකම්කීම, ඒ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිතිකම්කීම හැටියට භාරගනු ලැබේ

(c) මෙම දැන්වීම යටතේ පලවෙන බිම්කව්ටි අඩංගු උප ලේඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කව්ටියක් පහත දැක්වෙන මායිම්වලට මැදිවූ නමුදු ඒ පිළිබඳව යථෝක්ත දැන්වීම යටතේ විභාගකරණු නොලැබේ එබඳු කිසිම බිම්කව්ටියකට අයිතිකම් කියා සිටීම උවමනා නොවේ

උපලේඛනය

වයඹ පළාතේ කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ වත්ති හත් පත්තුවේ මීඔයෙන් එහොඩි කෝරළේ ගිරිබව පළාතේ කොක්මඩුව යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදිවූ පහත දැක්වන සියළුම බිම්කව්ටි, එනම් —

I වෙනි කොටස

උතුරට හොරොවිඇල, කොක්මඩුව මුකලාන,
නැගෙනහිරට කොක්මඩුව මුකලාන,

දකුණට කොක්මඩුව මූකලාන,		මුල් සිතියම නො A 801			ප්‍රමාණය, අ රු ප
බස්නාහිරට කොක්මඩුව මූකලාන, නො A 801 දරණ මුල් සිතියමේ නො 1 කේ බිම්කවරිය, හොරොච්චි ඇල ද වේ	බිම්කවරිය	ඉඩමේ නම			
	4	සූරියගහකුඹුර නොහොත් කොක්මඩුව මූකලාන			6 1 36
	5	සියඹලාගහවත්ත මඩුව මූකලාන	නොහොත් කොක්		0 3 36
	6	එම	එම		0 1 22
	7	එම	එම		0 0 20
	8	එම	එම		
		(හොරොච්චි ඇල දිගේ ඉතුරු කරපු බිම)			0 0 5'
	9	සියඹලාගහවත්ත නොහොත් කොක් මඩුව මූකලාන (හොරොච්චි ඇල දිගේ ඉතුරු කරපු බිම)			0 0 4
	10	එම	එම	එම	2 0 16
	11	එම	එම	එම	
		(හොරොච්චි ඇල දිගේ ඉතුරු කරපු බිම)			0 0 29
	12	එම	එම	එම	1 1 4
	13	එම	එම	එම,	
		(කොක්මඩුව වැවේ (වැව) කණ්ඩිය සහ හොරොච්චි ඇල දිගේ ඉතුරු කරපු බිම)			0 2 17
			මුළු ගණන		12 0 29
II වෙනි කොටස					
උතුරට කොක්මඩුව මූකලාන,					
නැගෙනහිරට කොක්මඩුව මූකලාන,					
දකුණට කොක්මඩුව වැවේ කණ්ඩිය (වැව) කොක්මඩුව මූකලාන,					
බස්නාහිරට කොක්මඩුව මූකලාන ද වේ (ඉඩම මැදින් ගලායන හොරොච්චි ඇල හැර)					

කුරුණෑගල නි නි 20—1953

ආණ්ඩුවේ ඉඩම් විකිණීම හෝ බදුදීම සඳහා දැන්වීමයි

Badulla No 200—උතුර දිසාවේ ඒජන්ත උත්තාන්ගේ විසින් මෙහි පහත සඳහන්වේන ආණ්ඩුව සන්නය ඉඩම ආණ්ඩුවේ නියෝගවල ප්‍රකාරයට මි 1953ක්වූ 1ලී මස 20වන දින වූ අදාළ පෙරවරු 10ව බදුදු කවිවේරියේදී නිරවුල් කිරීමට නොහොත් වේන අන්දමින් නින්දකරණට යෙදෙනවා ඇත උතුර දිසාවේ බදුදු දිනක්කරේ උඩුකිද කොටසකේ පිහිටා තිබෙන බිම්කැබලි 1ක්

මුල් සිතියමේ නො F V P 71 ගම—පිඩකුඹුරේගම

නො	ඉඩමේ නම	ඉල්ලුම්කාරයා	අයිතිකමකියන්නා	අන්දම	අක්කරයක නක්සේරු ප්‍රමාණය, අ රු ප	මිල, රු
27	උඩවෙලවත්ත	—	ආණ්ඩුව	හි ඒ සෙනෙවිරත්න මහතා විසින් බලගන්කාරයෙන් වඩා තිබෙන හේ ඉඩම	1 2 7	638*

* අයුත්තේ අල්ලාගත් අයට නො 383 (B) දරණ ඉඩම් ආඥාව යටතේ නිරවුල්කිරීම පිණිසයි

මෙම ඉඩම් කවිට ත විකිණීම හෝ නින්දකරීම හැනත් දැනගැනීමට උවමනා වැඩිපුර කාරණ උතුර දිසාවේ ආණ්ඩුවේ ඒජන්ත උත්තාන්ගේගෙන් දැනගන්නට පුරවත් බවත් එහි පලුත් කඩදැසි කොළඹ සර්වේයර් ජනරාල් උත්තාන්ගේගෙන් ලබාගත හැකි වේ

මි 1953ක්වූ මැයි මස 29 වන දින කෙ ලුම් ඉඩම් පිලිබද කොමසාරිස්තුමාගේ කාර්යාලයේදී

ඒ කේ අර් අසරපසා, ඉඩම් පිලිබද කොමසාරිස්තුමා වෙනුවට

ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීම සම්බන්ධ දැන්වීමයි

L D 4603

සම්බන්ධ අංකය J/HLG/2245/LP 6166

1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, ඒය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිලිබද ඇමතිවරයා වූ ප්‍රංචි බණ්ඩාර මුලන්කුලමේ හැරුණු මෙම මෙයින් ප්‍රකාශ කරමි

යාලු දිනක්කරේ වැල්ලොඩ පත්තුවේ බවදුම් සහ කොට්ඨාසවූ යන ගමවල පිහිටි, හිඳිප්‍රලාණ අ 0, රු, 0, පා 30 4 ඇති, නම්වර A 1,322 දරණ මූලික සිතියමේ කැබලි නම්වර 1, 2, 3, 4, 6, 7, 8, 9, 10, 11 12 13, 15, 18, 22, 24 සහ 27 යනුවෙන් හැඳින්වෙන මෑත වෙන්කරනලද ඉඩම

පී බී මුලන්කුලමේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිලිබද ඇමතිතුමා

මි 1953ක්වූ මැයි මස 20වෙනි දින කොළඹදී

1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් පය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිලිබද ඇමතිවරයා වූ ප්‍රංචි බණ්ඩාර මුලන්කුලමේ හැරුණු මෙම මෙයින් ප්‍රකාශ කරමි

මහනුවර දිනක්කරේ පාහදුම්බර කොට්ඨාසයේ වත්තේගම පිහිටි හෝනාලිල්වත්ත නොහොත් මේඹිනා හේ ස්වෛරුම නමැති ඉඩමෙන් අක්කර 0 5ක් පමණ විශාල කොටසට මායිම් —

උතුරට, නැගෙනහිරට, දකුණට සහ බස්නාහිරට එම ඉඩමේ ඉතුරු කොටස් —

පී බී මුලන්කුලමේ, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිලිබද ඇමතිතුමා

අංකය J/AL/2275

මි 1953ක්වූ මැයි මස 13 වැනි දින කොළඹදී

අංකය J/LLD/2800/LM/5513

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත
5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට
උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ
ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950 අංක
9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ
(1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ
ඇමතිවරයා වූ ජු.චී බණ්ඩා මුලත්තුලමේ නමැති මම මෙයින්
ප්‍රකාශ කරමි

කාගලු දිසායකයන් දෙවියම්පල් කෝරළේ සහ පානමුල්ලත්තම
ආදියේ පාලක නිලධාරීන්ගේ කොටසෙහි ආවරණයට ගත්
මුලාදාහි වසමේ ගෝනාපල සහ මාපිටියම සහ ගමිනි පිහිටි මෙහි
පහත දැක්වෙන බිම්කඩයි

(1) ඉහලගොඩ නමැති කුඹුරෙන්, මෙහි පහත දැක්වෙන
මායිම්වලින් සීමාවන අං 0, රූ 0, ප 6 60ක් පමණ විශාල බිම්
කීරයක්—

උතුරට, දකුණට සහ බටහිරට එම ඉඩමේම ඉතිරි කොටස්,
නැගෙනහිරට පහලගොඩ මුත්තෙහිවූව

(2) පහලගොඩ මුත්තෙහිවූව නමැති ඉඩමෙන්, මෙහි පහත
දැක්වෙන මායිම්වලින් සීමාවන අං 0, රූ 0, ප 36ක් පමණ
විශාල බිම් කීරයක්—

උතුරට සහ දකුණට එම ඉඩමේම ඉතිරි කොටස්,
නැගෙනහිරට ගොඩවනේ ඇල,
බටහිරට ඉහලගොඩ කුඹුර

(3) නාගහියේ බත්තඩ නමැති ඉඩමෙන්, මෙහි පහත දැක්වෙන
මායිම්වලින් සීමාවන අං 0, රූ 0, ප 20ක් පමණ විශාල බිම්
කීරයක්—

උතුරට සහ නැගෙනහිරට එම ඉඩමේම ඉතිරි කොටස්,
දකුණට ප්‍රසිඬ මහපාර,
බටහිරට එම ඉඩමේම ඉතිරි කොටස් සහ ගොඩවනේ ඇල.

(4) ගල්ගොඩකැලේ නමැති ඉඩමෙන්, මෙහි පහත දැක්වෙන
මායිම්වලින් සීමාවන අං 0, රූ 0, ප 17 78ක් පමණ විශාල බිම්
කීරයක්—

උතුරට ප්‍රසිඬ මහපාර,
දකුණට, නැගෙනහිරට සහ බටහිරට එම ඉඩමේම ඉතිරි
කොටස්

(5) ගල්ගොඩකැලේ නමැති ඉඩමෙන්, මෙහි පහත දැක්වෙන
මායිම්වලින් සීමාවන අං 0, රූ 0, ප 18 91ක් පමණ විශාල බිම්
කීරයක්—

උතුරට, නැගෙනහිරට, බටහිරට සහ දකුණට එම ඉඩමේම
ඉතිරි කොටස්

(6) ගල්ගොඩකැලේ නමැති ඉඩමෙන්, මෙහි පහත දැක්වෙන
මායිම්වලින් සීමාවන අං 0, රූ 0, ප 6 45ක් පමණ විශාල බිම්
කීරයක්—

උතුරට, නැගෙනහිරට, බටහිරට සහ දකුණට එම ඉඩමේම
ඉතිරි කොටස්

(7) ගල්ගොඩකැලේ නමැති ඉඩමෙන්, මෙහි පහත දැක්වෙන
මායිම්වලින් සීමාවන අං 0, රූ 0, ප 32 89ක් පමණ විශාල බිම්
කීරයක්—

උතුරට, නැගෙනහිරට, දකුණට සහ බටහිරට එම ඉඩමේම
ඉතිරි කොටස්

(8) ගල්ගොඩකැලේ නමැති ඉඩමෙන්, මෙහි පහත දැක්වෙන
මායිම්වලින් සීමාවන අං 0, රූ 0, ප 9 78ක් පමණ විශාල බිම්
කීරයක්—

උතුරට, නැගෙනහිරට සහ බටහිරට එම ඉඩමේම ඉතිරි
කොටස්,
දකුණට ගෝනපල පාසල් ඉඩමේ මායිම

(9) දිගපොතේවත්ත නමැති ඉඩමෙන්, මෙහි පහත දැක්වෙන
මායිම්වලින් සීමාවන අං 0, රූ 0, ප 27 64ක් පමණ විශාල බිම්
කීරයක්—

උතුරට ගෝනපල පාසල් ඉඩමේ මායිම,
දකුණට එපිට වත්ත,
නැගෙනහිරට සහ බටහිරට එම ඉඩමේම ඉතිරි කොටස්

(10) එපිටවත්ත නමැති ඉඩමෙන්, මෙහි පහත දැක්වෙන මායිම්
වලින් සීමාවන අං 0, රූ 0, ප 15 27ක් පමණ විශාල බිම්
කීරයක්—

උතුරට දිගපොත වත්ත,
නැගෙනහිරට එම ඉඩමේම ඉතිරි කොටස,
දකුණට පොතේගොඩ මිටිට,
බටහිරට දිගපොතේ මිත්තේ ඉතිරි කොටස

(11) ඇල්ලපිටවත්ත නමැති ඉඩමෙන්, මෙහි පහත දැක්වෙන
මායිම්වලින් සීමාවන අං 0, රූ 0, ප 11 56ක් පමණ විශාල බිම්
කීරයක්—

උතුරට සහ දකුණට එම ඉඩමේම ඉතිරි කොටස්,
නැගෙනහිරට ගොඩවනේ ඉළ,
බටහිරට එපිටවත්තේ ඉළ

(12) ගොඩවත්තේ වත්ත නමැති ඉඩමෙන්, මෙහි පහත
දැක්වෙන මායිම්වලින් සීමාවන අං 0, රූ 0, ප 16ක් පමණ
විශාල බිම් කීරයක්—

උතුරට, නැගෙනහිරට සහ දකුණට එම ඉඩමේම ඉතිරි
කොටස්,
බටහිරට එපිටවත්තේ ඉඩම

(13) සිඳිල්වත්තේ වත්ත නමැති ඉඩමෙන් මෙහි පහත දැක්වෙන
මායිම්වලින් සීමාවන අං 0, රූ 0, ප 5 33ක් පමණ විශාල බිම්
කීරයක්—

උතුරට, දකුණට සහ නැගෙනහිරට එම ඉඩමේම ඉතිරි
කොටස්,
බටහිරට ගෝනපල මිස

පී බී මුලත්තුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි,
අත්සන්කළේ ආර්ඡ ඇෆ්ප් අමරසිංහ,
සාමාන්‍ය ලේකම්වරයා
වස 1953ක් වූ අප්‍රේල් මස 9 වෙනි දින
කොළඹදීය

LA 3470

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත
5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට
උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ
ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950 අංක
9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ
(1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ
ඇමතිවරයා වූ ජු.චී බණ්ඩා මුලත්තුලමේ නමැති මම මෙයින්
ප්‍රකාශ කරමි

මාතලේ දිසායකයන් නැගෙනහිර මාතලේ ගුරුබැඳිල
පල්ලම අහ මැරිහක්ක යන ගමිවල පිහිටි ක්‍රෝධාවත්තෙන්
මෙහි පහත සඳහන් මායිම් තුළ පිහිටි අක්කර 30ක පමණ ඇති
බිම් කැබලි පහ

(1) උතුරට විහාරයට අසත් ඉඩම්,
නැගෙනහිරට අහල්ලේ මඩකුඹුරු,
දකුණට පොඬිසෙසෙසෙ පෙරේරට අසිති ඉඩම්,
බස්නාහිරට සුප්පියාගේ ඉඩම්

(2) උතුරට දිගඇල සහ ක්‍රෝධාවත්ත,
නැගෙනහිරට ක්‍රෝධාවත්ත,
දකුණට කොය සහ ක්‍රෝධාවත්ත,
බස්නාහිරට දිගඇල සහ මඩකුඹුරු

(3) උතුරට නැසිගිය ගම්සොපකියේ මත්ත,
නැගෙනහිරට ගම්මුත්තේ ගොඩ සහ මිඩ දුබම්,
දකුණට විහාරයේ දේපොල සහ සුප්පියාගේ ඉඩම්,
බස්නාහිරට ලෝලුබෙලට වැටි ඇති පාර

(4) උතුරට බණ්ඩලේවත්ත,
නැගෙනහිරට ගම්මුත්තේ ඉඩම්
දකුණට සහ බස්නාහිරට බණ්ඩලේවත්ත

(5) උතුරට හපුගොකොටුව වත්ත,
නැගෙනහිරට ලෝලුබෙලට වැටි ඇති පාර,
දකුණට ක්‍රෝධාවත්ත,
බස්නාහිරට හපුගොටුව වත්ත, මඩකුඹුරු සහ රජගේ
ඉඩම්

පී බී මුලත්තුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි,
අත්සන්කළේ ආර්ඡ ඇෆ්ප් අමරසිංහ,
සාමාන්‍ය ලේකම්වරයා
වස 1953ක් වූ මැයි මස 21 වැනි දින
කොළඹදීය

ඇල් ඩී 4707

1950හේ අභ්‍යන්තර දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවින් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවින් 1950හේ අභ්‍යන්තර දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වෙනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා මූලාශ්‍රලේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

මහම පළාතේ මහනුවර දිස්ත්‍රික්කයේ පානගේචොලාට සහ මහනුවර කඩවිත්සාර කොට්ඨාසයේ මහනුවර නාගරික සීමා කුලුසංඝරජ මාවතේ පිහිටි "රෝස් කොට්ටි" නමැති රුබ් 1, පර්චස් 16 පමණ විශාල කොටසට මායිම් —

උතුරට මිනිස් පොරු "සුපිරිත් බෙන්ඩන්" මහතාගේ බංගලාව,

නැගෙනහිරට මහම කොට්ඨාසයේ ප්‍රසිද්ධ වැඩ පොළේ මහනුවර සුපිරිත් වැන්නන් වි ඉදිකර ඇති මහතාගේ බංගලාව,

දකුණට වැව මට පාර,

බස්නාහිරට සාන්තු සේවිකාවෝ පුහුණුකිරීමේ පාසල

පී බී මූලාශ්‍රලේ,
ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිතුමා
අංකය J/H/155/53
මිනි 1953ක්වූ මැයි මස 11 වැනි දින
කොළඹදීය

අභ්‍යන්තර Q 4575/J/H/58/53

1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවින් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවින් 1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා මූලාශ්‍රලේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

කොළඹ දිස්ත්‍රික්කයේ සේවාම කෝරළේ උතුරු කලාපයට පිහිටි අක්කර 1 1/2ක් පමණ විශාලකම ඇති කොටසිල්ලගඟවත්ත ගඟ ඉඩම සහ ඇටඹගඟවත්ත ගඟ ඉඩමෙන් අක්කර 1 1/2ක පමණ විශාල ප්‍රමාණය ඊට මායිම් —

උතුරට හෙවිආරච්චියේ ඒබ්‍රහම් අප්පුහාමි සහ කවිආය අයිතිකම් කිසිත ඉඩම,

නැගෙනහිරට අතුරුගිරි-බොරැල්ල ප්‍රසිද්ධ පාර,

දකුණට බිලිලි සබ්බන් 0.5 පාන්සේකා මහත්මයා අයිතිකම් කිසිත ඉඩම,

බස්නාහිරට හෙවිආරච්චියේ දෙව් ඇඩ්වින් සහ තව අය අයිතිකම් කිසිත ඉඩම

පී බී මූලාශ්‍රලේ,
ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි,
අත්සන්කළේ ඇස් ඇප් අමරසිංහ,
සාමාන්‍ය ලේකම්නැත
මිනි 1953ක්වූ අප්‍රේල් මස 21 වැනි දින
කොළඹදීය

අංකය Q 4437/J/LLD/2687

1950හේ අභ්‍යන්තර දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවින් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවින් 1950හේ අභ්‍යන්තර දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා මූලාශ්‍රලේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

(1) කොළඹ දිස්ත්‍රික්කයේ නැගෙනහිර සිසනා කෝරළේ රනම්ලේ පිහිටි කොස්සේනවත්ත ගඟ ඉඩමෙන් හතරැස් අඩි 3,108ක පමණ ප්‍රමාණය, ඊට මායිම් —

උතුරට ගරු ආර් ඥානානඤ්චරිතුවාට අයිති ගලබොඩ වත්ත,

දකුණට එම ඉඩමේම කොටසක්,
නැගෙනහිරට සහ බස්නාහිරට පාර

(2) කොළඹ දිස්ත්‍රික්කයේ නැගෙනහිර සිසනා කෝරළේ රනම්ලේ පිහිටි ගලබොඩවත්ත ගඟ ඉඩමෙන් හතරැස් අඩි 3,519 සහ කොස්සේනවත්ත ගඟ ඉඩමෙන් හතරැස් අඩි 57ක විශාලකම

ඇති ඉඩ කොටස දෙකක්වූ හතරැස් අඩි 3,576ක පමණ ප්‍රමාණය, ඊට මායිම් —

උතුරට එම ඉඩමේම කොටසක්,
නැගෙනහිරට සහ බස්නාහිරට පාර

දකුණට ඒ ඒ ජේසිංහ මහත්මයාගේ ඉඩම

(3) කොළඹ දිස්ත්‍රික්කයේ නැගෙනහිර සිසනා කෝරළේ රනම්ලේ පිහිටි කහටගඟවත්ත ගඟ ඉඩමෙන් හතරැස් අඩි 3,060ක පමණ ප්‍රමාණය, ඊට මායිම් —

උතුරට එම ඉඩමේම කොටසක්,
දකුණට කේ බිලිලි බාගේන්විගේ ඉඩම,

නැගෙනහිරට සහ බස්නාහිරට පාර

(4) කොළඹ දිස්ත්‍රික්කයේ නැගෙනහිර සිසනා කෝරළේ රනම්ලේ පිහිටි කහටගඟවත්ත ගඟ ඉඩමෙන් හතරැස් අඩි 276ක පමණ ප්‍රමාණය, ඊට මායිම් —

උතුරට සහ දකුණට එම ඉඩමේම කොටසක්,
නැගෙනහිරට සහ බස්නාහිරට පාර

(5) කොළඹ දිස්ත්‍රික්කයේ නැගෙනහිර සිසනා කෝරළේ රනම්ලේ පිහිටි කහටගඟවත්ත ගඟ ඉඩමෙන් හතරැස් අඩි 2,100ක පමණ ප්‍රමාණය, ඊට මායිම් —

උතුරට සහ දකුණට එම ඉඩමේම කොටසක්,
නැගෙනහිරට සහ බස්නාහිරට පාර

(6) කොළඹ දිස්ත්‍රික්කයේ නැගෙනහිර සිසනා කෝරළේ රනම්ලේ පිහිටි කලුගඟවත්ත ගඟ ඉඩමෙන් හතරැස් අඩි 6,000ක පමණ ප්‍රමාණය, ඊට මායිම් —

උතුරට සහ දකුණට එම ඉඩමේම කොටසක්,
නැගෙනහිරට සහ බස්නාහිරට පාර

(7) කොළඹ දිස්ත්‍රික්කයේ නැගෙනහිර සිසනා කෝරළේ රනම්ලේ පිහිටි අඹගඟවත්ත ගඟ ඉඩමෙන් හතරැස් අඩි 4,032ක පමණ ප්‍රමාණය —

උතුරට එම ඉඩමේම කොටසක්,
දකුණට කේ ආර් අල්ලිනාට අයිති ඉඩම,

නැගෙනහිරට සහ බස්නාහිරට පාර

(8) කොළඹ දිස්ත්‍රික්කයේ නැගෙනහිර සිසනා කෝරළේ රනම්ලේ පිහිටි පොල්ගඟවත්ත ගඟ ඉඩමෙන් හතරැස් අඩි 3,516ක පමණ ප්‍රමාණය, ඊට මායිම් —

උතුරට එම ඉඩමේම කොටසක්,
දකුණට ආර් ගුණසේකරගේ ඉඩම,

නැගෙනහිරට සහ බස්නාහිරට පාර

(9) කොළඹ දිස්ත්‍රික්කයේ නැගෙනහිර සිසනා කෝරළේ රනම්ලේ පිහිටි හල්ගඟවත්ත ගඟ ඉඩමෙන් හතරැස් අඩි 1,680ක පමණ ප්‍රමාණය, ඊට මායිම් —

උතුරට ආර් ඇලිස් නොනාගේ ඉඩම,
දකුණට එම ඉඩමේම කොටසක්,

නැගෙනහිරට සහ බස්නාහිරට පාර

(10) කොළඹ දිස්ත්‍රික්කයේ නැගෙනහිර සිසනා කෝරළේ රනම්ලේ පිහිටි හල්ගඟවත්ත ගඟ ඉඩමෙන් හතරැස් අඩි 7,092ක පමණ ප්‍රමාණය, ඊට මායිම් —

උතුරට සහ දකුණට එම ඉඩමේම කොටසක් —
නැගෙනහිරට සහ බස්නාහිරට පාර

(11) කොළඹ දිස්ත්‍රික්කයේ නැගෙනහිර සිසනා කෝරළේ රනම්ලේ පිහිටි නොටුලවත්ත ගඟ ඉඩමෙන් හතරැස් අඩි 4,044ක පමණ ප්‍රමාණය, ඊට මායිම් —

උතුරට සහ දකුණට පාර,
නැගෙනහිරට කේ ආර් ජොසිස්ගේ ඉඩම,

බස්නාහිරට එම ඉඩමේම කොටසක්

(12) කොළඹ දිස්ත්‍රික්කයේ නැගෙනහිර සිසනා කෝරළේ රනම්ලේ පිහිටි වෙලාබොඩවත්ත ගඟ ඉඩමෙන් හතරැස් අඩි 7,200ක පමණ ප්‍රමාණය, ඊට මායිම් —

උතුරට හ දකුණට පාර,
නැගෙනහිරට ගරු ආර් ඥානානඤ්චරිතුවාගේ ඉඩම,

බස්නාහිරට එම ඉඩමේම කොටසක්

(13) කොළඹ දිස්ත්‍රික්කයේ නැගෙනහිර සිසනා කෝරළේ රනම්ලේ පිහිටි වෙලාබොඩවත්ත ගඟ ඉඩමෙන් සහ කුඹුරෙන් හතරැස් අඩි 3 684ක පමණ ප්‍රමාණය, ඊට මායිම් —

උතුරට සහ දකුණට පාර,
නැගෙනහිරට ගරු ඥානානඤ්චරිතුවාට අයිති ඉඩම,

බස්නාහිරට එම ඉඩමේම කොටසක්

පී බී මූලාශ්‍රලේ,
ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිතුමා

මිනි 1953ක්වූ මාර්තු මස 30 වෙනි දින
කොළඹදීය

අංකය 3973/J/TW/1204

1950න් අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත
5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට
උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ
ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950න්
අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ
(1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ
ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින්
ප්‍රකාශ කරමි

(1) කොළඹ දිස්ත්‍රික්කයේ හාපිරිගම කෝරළේ වැල්ලවිලලේ
ගන ගමේ පිහිටි මවුයාය වත්ත යන ඉඩමෙන් පාර්චස් 3 7ක
පමණ ප්‍රමාණය, ඊට මායිම් —

උතුරට ගල්වැඩපොලට තිබෙන අඹ 12ක පලල පාර,
නැගෙනහිරට ප්‍රසිඬ පාර,
දකුණට මේරිනෝනා දිසානායකට අයිති මවුයාය වත්ත යන
ඉඩම,
බස්නාහිරට සෙහාලි මහත්මයාට අයිති මවුයාය වත්ත යන
ඉඩම

(2) කොළඹ දිස්ත්‍රික්කයේ හාපිරිගම කෝරළේ වැල්ලවිලලේ
පිහිටි මවුයාය වත්ත යන ඉඩමෙන් අඹ 145 X 4ක පමණ ප්‍රමාණය,
ඊට මායිම් —

උතුරට මදදගම පිරියේ සිට ගල්වැඩපොලට පැමිණෙන
ගමසහාපාර,
නැගෙනහිරට මේරිනෝනා දිසානායක අයිති කමිසියන ඉඩම,
දකුණට සෙහු අලි මහත්මයාට අයිති කමිසියන ඉඩම,
බස්නාහිරට ජේ ද සේරම් මහත්මයාට අයිති කමිසියන ඉඩම

(3) කොළඹ දිස්ත්‍රික්කයේ හාපිරිගම කෝරළේ වැල්ලවිල
ලේ පිහිටි කහටගහවත්ත යන ඉඩමෙන් පාර්චස් 28 6ක පමණ
ප්‍රමාණය, ඊට මායිම් —

උතුරට ගල්වැඩපොලට තිබෙන පාර,
නැගෙනහිරට ජී පී අමාරිස් සිසිසෙකුට අයිති කහටගහවත්ත
සහ සෙහාලි මහත්මයාට අයිති මවුයාය වත්ත,
දකුණට ජෝන් ද සේරම් මහත්මයාට අයිති කහටගහවත්ත
යන ඉඩම,
බස්නාහිරට එම, එම

(4) කොළඹ දිස්ත්‍රික්කයේ, හාපිරිගම කෝරළේ වැල්ලවිල
ලේ පිහිටි කහටගහවත්ත යන ඉඩමෙන් පාර්චස් 4 6ක පමණ
ප්‍රමාණය, ඊට මායිම් —

උතුරට අමාරිස් සිසිසෙකුට අයිති කමිසියන කහටගහවත්ත,
නැගෙනහිරට අඹපාර සහ බුහාරි මහත්මයා සහ හවත් අය
අයිති කමිසියන කහටගහවත්ත,
දකුණට බුහාරි මහත්මයාට අයිති කමිසියන මවුයාය වත්ත,
බස්නාහිරට ජෝන් ද සේරම් මහත්මයාට අයිති කහටගහ
වත්ත

(5) කොළඹ දිස්ත්‍රික්කයේ, හාපිරිගම කෝරළේ වැල්ලවිල
ලේ පිහිටි කහටගහවත්ත යන ඉඩමෙන් පාර්චස් 6 4ක පමණ
ප්‍රමාණය, ඊට මායිම් —

උතුරට බුහාරි මහත්මයාට සහ ජ එන් අයට අයිති කහටගහ
වත්ත,
නැගෙනහිරට කල්පිලුම - පල්ලෙවෙල ප්‍රසිඬ පාර
දකුණට මේරිනෝනාට අයිති මවුයාය වත්ත,
බස්නාහිරට ජී පී අමාරිස් සිසිසෙකුට අයිති කහටගහවත්ත

පී බී බුලත්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා

මි 1953ක් වූ ජනවාරි මස 13 වැනි දින
කොළඹ දිස්

අඩකය LP 6518

1950න් අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත
5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට
උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ
ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950න්

අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්
තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය
පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම
මෙයින් ප්‍රකාශ කරමි

(1) ගාලු දිස්ත්‍රික්කයේ කල්පෙ පන්තුවේ මාගෙදර නමැති
ගමෙහි පිහිටි මුත්තනත්තවල නමැති ඉඩමෙන් පර්චස් 6ක් පමණ
බිම් ප්‍රමාණය ඇති කැබැල්ලක්—

උතුරට සහ නැගෙනහිරට මුත්තනත්තවත්ත නමැති ඉඩම,
දකුණට මාගෙදර ඇල,
බස්නාහිර පල්ලෙකුඹුර නමැති ඉඩම

(2) ගාලු දිස්ත්‍රික්කයේ කල්පෙ පන්තුවේ, මාගෙදර නමැති
ගමෙහි පිහිටි පල්ලෙකුඹුර නමැති ඉඩමෙන් පර්චස් 16ක් පමණ
බිම් ප්‍රමාණය ඇති කැබැල්ලක්—

උතුරට ප්‍රසිඬ මහ පාර,
නැගෙනහිරට ඉහලවිලවල නමැති ඉඩම,
දකුණට මුත්තනත්ත වත්ත නමැති ඉඩම,
බස්නාහිරට එම ඉඩමේ ඉතිරි කොටස

(3) ගාලු දිස්ත්‍රික්කයේ කල්පෙ පන්තුවේ මාගෙදර නමැති
ගමෙහි පිහිටි පල්ලෙවල නමැති ඉඩමෙන් පර්චස් 20ක් පමණ
බිම් ප්‍රමාණය ඇති කැබැල්ලක්—

උතුරට ප්‍රසිඬ මහ පාර,
නැගෙනහිරට එම ඉඩමේ ඉතිරි කොටසක්,
දකුණට මාගෙදර ඇල,
බස්නාහිරට ලදුඹුල්ල

(4) ගාලු දිස්ත්‍රික්කයේ කල්පෙ පන්තුවේ මාගෙදර නමැති
ගමෙහි පිහිටි පල්ලෙකුඹුර නමැති ඉඩමෙන් පර්චස් 24ක් පමණ
බිම් ප්‍රමාණය ඇති කැබැල්ලක්—

උතුරට ප්‍රසිඬ මහ පාර,
නැගෙනහිරට සහ බස්නාහිරට එම ඉඩමෙන් ඉතිරි කොටස,
දකුණට මාගෙදර ඇල සහ එම ඉඩමෙන් ඉතිරි කොටසක්.

(5) ගාලු දිස්ත්‍රික්කයේ කල්පෙ පන්තුවේ මාගෙදර නමැති
ගමෙහි පිහිටි ලදුඹුල්ලවල නමැති ඉඩමෙන් පර්චස් 12ක් පමණ
බිම් ප්‍රමාණය ඇති කැබැල්ලක්—

උතුරට ප්‍රසිඬ මහ පාර,
දකුණට නැගෙනහිරට සහ බස්නාහිරට පල්ලෙකුඹුර

(6) ගාලු දිස්ත්‍රික්කයේ කල්පෙ පන්තුවේ මාගෙදර නමැති
ගමෙහි පිහිටි ලදුඹුල්ලවල නමැති ඉඩමෙන් පර්චස් 20ක් පමණ
බිම් ප්‍රමාණය ඇති කැබැල්ලක්—

උතුරට ප්‍රසිඬ මහ පාර,
නැගෙනහිරට පල්ලෙකුඹුර සහ එම ඉඩමෙන් ඉතිරි කොටස,
දකුණට මාගෙදර ඇල,
බස්නාහිරට බෝගහ ගොඩැල්ල සහ අම්බහලියද්ද

(7) ගාලු දිස්ත්‍රික්කයේ කල්පෙ පන්තුවේ මාගෙදර නමැති
ගමෙහි පිහිටි පිත්තනත්ත නමැති ඉඩමෙන් පර්චස් 13ක් පමණ
බිම් ප්‍රමාණය ඇති කැබැල්ලක්—

උතුරට ප්‍රසිඬ මහ පාර,
නැගෙනහිරට සහ දකුණට ලදුඹුල්ල,
බස්නාහිරට බෝගහ ගොඩැල්ල

(8) ගාලු දිස්ත්‍රික්කයේ කල්පෙ පන්තුවේ මාගෙදර නමැති
ගමෙහි පිහිටි උඩකුඹුර නමැති ඉඩමෙන් පර්චස් 10ක් පමණ බිම්
ප්‍රමාණය ඇති කැබැල්ලක්—

උතුරට සහ නැගෙනහිරට මාගෙදර ඇල.
දකුණට උඩලියද්ද,
බස්නාහිරට උඩලියද්ද සහ වේල්ල

පී බී බුලත්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා

මි 1953ක් වූ මාර්තු මස 31 වැනි දින
කොළඹ දිස්

අංකය Q 4188/J/HLG/1975

1950෧෦ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා ඉවත පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950෧෦ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

නො	ඉඩමේ නම	විස්තර	ප්ලාන් නො A 3,463 ගම්—රදවෘත	අයිතිකම්කීයන්හා	ප්‍රමාණය, අරූ ප
I	රිච්ගහවත්ත	පොල් ඉඩම සහ ගොඩනැගිලි		අූච් අූච් ඩී සලමොන් අප්පුහාම, රදවෘත	1 0 37

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සබඳකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1953ක්වූ අගෝස්තු මස 17 වැනි දින ප්‍රතිභාග 9 30෧෦ වේ වේලාවට කොළඹ කවිචේරියේදී මා සම්මුඛව පිය යුතුයි

තවද වම් 1953ක්වූ අගෝස්තු මස 3 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සබඳකමෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල ස්භාවයන්, එකී ඉඩම් ලබාගැනීම හැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිලිබඳ විස්තරත්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටින් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිලකින් දැනුම් දිය යුතුයි

වම් 1953ක්වූ ජූනි මස 6වෙනි දින කොළඹ කවිචේරියේදීය

ඒ සෙන්ටි ඩී විජේමාන්න, කොළඹ දිනත්තකයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා

අංකය Q 3706A/J/LSS/585

1950෧෦ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා ඉවත පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

නො	ඉඩමේ නම	විස්තර	ප්ලාන් නො A 2,977 ගම්—බොරලැස්ගමුව	අයිතිකම්කීයන්හා	ප්‍රමාණය, අරූ ප
5	කැකුණගහවත්ත	පොල් ඉඩම සහ කෑමිඳ ගොඩනැගිලි		බදුන් වාල්ස් බැසිල් නලයරත්න රිච් නලයරත්න, ඇලෙක්සන්ඩර් නලයරත්න, ලීලියන් වාලට් අබේසේකර, දෙත් බැන්ජමින් මයිකල් නලයරත්න, අනර් ඇලෙක්සන්ඩර් නලයරත්න, නෙලී අයිරිස් නලයරත්න, සියලුදෙනාම ගංගොඩවිල, දෙත් නැන්සි දරන්, සෝ ට බස්නායක, බදු මුනසිංහ, පබ්ලිස් ජෝර්ජ් ජේරිසිංහ, නලයරගේ දෙත් අල්විස්, දෙත් බයස් නලයර, නලයරගේ දෙත් මුදලිහාමි එම් එම් වාර්ලිස් නොහොත් බනෝරිස්, එම් දෙත් නේශිස්, එම් දෙත් එලිසාබ්, එම් එම් සරෝහාමි, එම් දෙත් අබිලිස්, එම් එම් මර්නේලිස්, එම් එම් සුගතන්, එම් එම් හෙය්ලිස්, විනානගේ වේ ඩී පෙරේරා, ඇලන් රෙජිනා නලයරත්න, සියලු දෙනාම ගංගොඩවිල, නුගේගොඩ	4 0 11 4

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සබඳකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1953ක්වූ අගෝස්තු මස 4 වැනි දින අපරභාග 3 30෧෦ වේ වේලාවට කොළඹ කවිචේරියේදී මා සම්මුඛව පිය යුතුයි

තවද වම් 1953ක්වූ ජූලි මස 21 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සබඳකමෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල ස්භාවයන් එකී ඉඩම් ලබාගැනීම හැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිලිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටින් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිලකින් දැනුම් දිය යුතුයි

තවද ඉහතකී ඉඩම් සම්බන්ධයෙන් වම් 1951 අගෝස්තු මස 10 දින ප්‍රතිභාග 10,281 දරණ ලංකාණ්ඩුවේ 'ගැසට්' පත්‍රයේ දැන්වීම මෙයින් ඉවලංගු කරනලද බවද දන්වා සිටිමි

වම් 1953ක්වූ ජූනි මස 6වෙනි දින කොළඹ කවිචේරියේදීය

ඒ සෙන්ටි ඩී විජේමාන්න, කොළඹ දිනත්තකයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා

No Q 3789/J/HLG/791

1950෧෦ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා ඉවත පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950෧෦ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර —

නො	ඉඩමේ නම	විස්තර	ප්ලාන් නො A 3,224 ගම්—ගල්ගමුව	අයිතිකම්කීයන්හා	ප්‍රමාණය, අරූ ප
1	දෙල්ගහවත්ත	පොල් ඉඩම		ඇම් වර්ලියානු පෙරේරා, ගල්ගමුව, වේයන්ගොඩ	0 0 4
2	එම	එම		ඇම් ඇස්ලිස් නෝනා, ගල්ගමුව, වේයන්ගොඩ	0 0 2 3
3	එම	එම		ඇම් පිටර් සිකෙසු, ගල්ගමුව, වේයන්ගොඩ	0 0 2 2
4	එම	එම සහ තාවකාලික ගෙය		ඒ ඒ ගුණතින පොත්සේනා, ගල්ගමුව සහ අරාච්චකරු ඇම් ජේමිස් පෙරේරා, ගල්ගමුව	0 0 9 2
5	සුවිසලගෙවත්ත	එම		ඇම් මැන්සිස් පෙරේරා, ගල්ගමුව, වේයන්ගොඩ	0 0 4 9

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සබඳකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1953ක්වූ අගෝස්තු මස 7 වැනි දින අපරභාග 3 30ට කොළඹ කවිචේරියේදී මා සම්මුඛව පිය යුතුයි

තවද වම් 1953ක්වූ ජූලි මස 24 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සබඳකමෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල ස්භාවයන්, එකී ඉඩම් ලබාගැනීම හැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිලිබඳ විස්තරත්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටින් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිලකින් දැනුම් දිය යුතුයි

වම් 1953ක්වූ ජූනි මස 6වෙනි දින කොළඹ කවිචේරියේදීය

ඒ සෙන්ටි ඩී විජේමාන්න, කොළඹ දිනත්තකයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා

අංකය Q 3998/J/AL/1322

1950ශ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950ශ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තු වන ඉඩම වර්ග —

නො	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීයන්ගේ	ප්‍රමාණය, අ රූ ප
1	වැව්ගොඩකුඹුර	කුඹුර සහ කන්තිය	ඩී ඇස් ජයවර්ධන, නයිවල	0 0 6 3
2	මිල්ලගොඩකොටුව	කුඹුර	කේ පී පොම්බිංකොඳු, එස්සැල්ල	0 0 2 5
3	වැව්ගොඩකුඹුර සහ වැව කුඹුර	කුඹුර සහ බැම්ම	කේ ජ බමිසේන, එස්සැල්ල	0 0 1
4	එම	එම	කේ ජ ගුණසේකර, එස්සැල්ල	0 0 4 1
5	මුදලකුඹුර	එම	කේ පී සිරිවර්ධන, එස්සැල්ල	0 0 4 9
6	කහවගොඩකුඹුර	එම	කේ පී ජිනදාස, එස්සැල්ල	0 0 2 1
7	පරගොඩකුඹුර	එම	කේ පී ඩී ජේම්ස් කරුණානායක, මිනානමුල්ල	0 0 7 1
8	දත්තකුඹුර	එම	ඇල් පී පියසෝම, එස්සැල්ල	0 0 2 1
9	දෙල්ගොඩකුඹුර	එම	ඇස් ඇම් ඩී ජ්‍යෝති සිරිවර්ධන, ඇල් මුම්පිංකොඳු සහ ඇල් වැරසෝම, එස්සැල්ල	0 0 5 8
10	ඉදල්ලගොඩපිල්ලැව් සහ පොල් ඉඩම් සහ කුඹුර ඉදල්ලගොඩකුඹුර		ඇල් පී පියසෝම, එස්සැල්ල	0 0 5 2

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා කීයා සිටින සියලුදෙනාම නම් කරමින් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලපත්‍රයක් අයවලුන් හෝ වම් 1953ක්වූ අගෝස්තු මස 10 වැනි දින අපරහාන 2 30ට ගොනු කළ කම්මේරියේ දී මා සම්මුඛව සිටිය යුතුයි

නවද මිසි 1953ක්වූ ජූලි මස 27 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල ස්භාවයන් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයන්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිවලින් දැනුම් දිය යුතුයි

මිසි 1953ක්වූ ජූනි මස 6 වෙනි දින කොළඹ කම්මේරියේදී ඒ සෙන්ටි වි මිලේමාන්ත, කොළඹ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා

අංකය Q 4146/J/E/1873

1950ශ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950ශ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තු වන ඉඩම විස්තර —

නො	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීයන්ගේ	ප්‍රමාණය, අ රූ ප
1	අල්විස් පෙදෙසේ පිහිටි වර්පනම් නො 69 සහ 69/2 දරණ ඉඩම්	පොල් ඉඩම් සහ ගොඩනැගිලි	ඇල් පී මසලමනි, නො 3, පාර්ක් ඇවිනි, බොරැල්ල සහ ඇඩ්විම් කාසිවෙලි, නො 55 මේවිල්ලි පාර, කොටගේන	3 0 10 45

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා කීයා සිටින සියලුදෙනාම නම් කරමින් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලපත්‍රයක් අයවලුන් හෝ වම් 1953ක්වූ අගෝස්තු මස 11 වෙනි දින පෙරවරු 9 30ට ගොනු කළ කම්මේරියේ දී මා සම්මුඛව සිටිය යුතුයි

නවද මිසි 1953ක්වූ ජූලි මස 23 වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල ස්භාවයන් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයන් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිවලින් දැනුම් දිය යුතුයි

මිසි 1953ක්වූ ජූනි මස 6 වෙනි දින කොළඹ කම්මේරියේදී ඒ සෙන්ටි වි මිලේමාන්ත, කොළඹ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා

අංකය Q 3821/J/HLG/868

1950ශ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 7 වෙනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950ශ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තු වන ඉඩම විස්තර —

නො	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීයන්ගේ	ප්‍රමාණය, අ රූ ප
1	කෝන්ගවත්ත	ඉඩමේ කොටසක්	පැලැන්ද අප්පහාම්ලාගේ ජෙරමිස් සමරකෝන්, බොල්ලැගල, හෝනවල	0 0 0 3

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා කීයා සිටින සියලුදෙනාම නම් කරමින් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලපත්‍රයක් අයවලුන් හෝ වම් 1953ක්වූ අගෝස්තු මස 14 වැනි දින පෙරවරු 9 30 වෙලාවට කොළඹ කම්මේරියේ දී මා සම්මුඛව සිටිය යුතුයි

නවද මිසි 1953ක්වූ ජූලි මස 31 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල ස්භාවයන් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයන්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිවලින් දැනුම් දිය යුතුයි

මිසි 1953ක්වූ ජූනි මස 6 වෙනි දින කොළඹ කම්මේරියේදී ඒ සෙන්ටි වි මිලේමාන්ත, කොළඹ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා

අංකය Q 3727/J/HLG/685

1950^{වන} අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා ආවේණික පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස්කරන බැව් 1950^{වන} අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර —

පලාත් නො A 3,323 ගම්—දෙහිවල .

යො	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීයත්තා	ප්‍රමාණය, අරු ප
1	ග්‍රැහර් පෙරදෙණ පිහිටි වර්පනම් නො 28 දරණ ඇපොසාක කාර්යා වත්තෙන් කොටසක්	ඉඩම	සිරිල් ජයවර්ධන, ග්‍රැහර් පෙරදෙණ, දෙහිවල	0 0 3 6
2	එම	එම	රජය	0 0 1 3
3	එම	පාර	එම	0 0 0 2
4	ග්‍රැහර් පෙරදෙණ පිහිටි වර්පනම් නො 28 දරණ ඇපොසාකීකාර්ය වත්තෙන් කොටසක්	ඉඩම	සිරිල් ජයවර්ධන, ග්‍රැහර් පෙරදෙණ, දෙහිවල	0 0 0 8
5	එම	එම		0 0 4 9
6	ග්‍රැහර් පෙරදෙණ	බොරැර් පාර	එම සහ දෙහිවල—ගල්කිස්ස පළාත් ආණ්ඩු සභාවේ සහාපතිකාරී	0 0 0 7

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම් අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම නමින් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවිලිත් බලය ලත් අයවලුන් හෝ වට 1953ක් වූ අගෝස්තු මස 17 වැනි දින අපරහාය 2,30^{වන} වේලාවට කොළඹ කවිචේරියේදී මා සම්මුඛව පෙනී සිටිය යුතුයි

තවද වට 1953ක් වූ අගෝස්තු මස 3 වැනි දිනට වත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල ස්ථානවශයෙන්, එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ප්‍රලිවට ඇති කරුණු පිළිබඳ විස්තරත්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳී ගැනීම මා වෙත (පිටපත් දෙකක් සහිතව) ලියවිලිවිලිත් දැනුම්දීම යුතුයි

වට 1953ක් වූ ජූනි මස 6 වැනි දින කොළඹ කවිචේරියේදී

ඒ සෙන්ටි වි විජේමාන්න, කොළඹ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

No Q 3906/J/AL/1027

1950^{වන} අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා ආවේණික පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස්කරන බැව් 1950^{වන} අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර —

පලාත් නො A 3,349 ගම්—මේරගොඩ සහ කුඹල්බර්පි ගන ගම් ඉඩම් කැබලි 1 සිට 9 දක්වා 19 8 53 දින පුළුභාය 9 30ට

යො	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීයත්තා	ප්‍රමාණය, අරු ප
1	ධුම්පහකුඹුර	කුඹුර සහ ඇඳ	එදිරිසිංහ ආචාර්ය ජීන් සිසිසේන, මද්දුමගේ පිලිමි සිසිසේන, මද්දුමගේ සසිනෝනා, සියර් දෙනාම මේරගොඩ, මද්දුමගේ අබිල්නෝනා, අනුරධර්ම, මද්දුමගේ පොඬිනෝනා, කලුඵලිය	0 0 17 4
2	මිහඳවත්ත	පොල් ඉඩම් සහ ඇඳ	එදිරිසිංහ ආචාර්ය ජීන් සිසිසේන, මේරගොඩ	0 0 3
3	පව්වමලකුඹුර	කුඹුර සහ ඇඳ	ඒ ඒ ජීන් සිසිසේන, මේරගොඩ, ඒ ඒ මාවන් සිසිසේන, හේරුගම, මුල්ගමුව, එම් ඒ පී සොසිදනෝනා, එම් ඒ පී පබ්ලිස් සිසිසේන, එම් ඒ පී ජෝන් සිසිසේන, මේරගොඩ, එම් ඒ පී මන්ගනෝනා, රුක්මනපිල, එම් ඒ පී පිරිස්සප්පු, එම් ඒ පී පොඬිඅප්පුගාමි, එම් ඒ පී ජයසේකර, එම් ඒ පී සිරිසේන, එම් ඒ පී පියදස, එම් ඒ පී පොඬිගාමිනේ, සියර්දෙනාම මුස් මේරගොඩ සහ පී ඒ ජෝන්නෝනා, මේරගොඩ	0 0 18 9
4	දෙල්ගඳවත්ත	මුහුම් බිම්	එම් ඒ පී සොසිදනෝනා, එම් ඒ පී පබ්ලිස් සිසිසේන, එම් ඒ පී ජෝන් සිසිසේන, එම් ඒ පී එන්ගනෝනා, සියර්දෙනාම මේරගොඩ සහ එම් ඒ පී මන්ගනෝනා, රුක්මනපිල	0 0 0 5
5	පව්වමලකුඹුර	කුඹුර සහ ඇඳ	ලොකු හෝනදුවගේ සේදිරිස් පෙරේරා, මිදල්ලවෙල, පල්ලවෙල	0 0 8 1
6	පව්වමලකුඹුර	මිහුම් සහ ඇඳ	ඒ ඒ මාවන් සිසිසේන, මේරගොඩ, කුඹල්බර්පි, ඒ ඒ පිලිමි සිසිසේන, ඒ ඒ ජීන් සිසිසේන, ඒ ඒ මන්ගනෝනා සිසිසේන, සියර්දෙනාම මේරගොඩ, ඒ ඒ මාවන් සිසිසේන, අලව්ව, ඒ ඒ මාවන් සිසිසේන, මාව්විය, ගල්ගමුව, ඒ ඒ කණලිනගාමි, නාපගොඩ සහ ඒ ඒ මේලෝනෝනා, ගල්ගමුව	0 0 8 9
8	පව්ව මෙලකුඹුර පව්ව මෙලවත්ත	කුඹුර, මුහුම් සහ ඇඳ	ඒ ඒ ගුණසේකර, කුඹල්බර්පි	0 0 19
9	ඉදුරු පත් මල්ල කුඹුර	කුඹුර සහ ඇඳ	පස්සාලෙ ආචාර්ය මංජුනාචාර්ය, චතුරවික්‍රම ආචාර්ය සාවිසේල්, චතුරවික්‍රම ආචාර්ය පබ්ලිස්ගාමි, චතුරවික්‍රම ආචාර්ය සබෝනසිද, සියර්දෙනාම කුඹල්බර්පි	0 1 6 9

පලාත් නො A 3,350 ගම්—මේරගොඩ

ඉඩම් කැබලි 1 සිට 5 දක්වා 19 8 53 දින අපරහාය 2 30ට

1	බඩලිගස් මුල්ල	කුඹුර සහ කන්ඩිය	ඇල් ඒ ඩී සේදිරිස් පෙරේරා, මැඩැල්ලවෙල, පල්ලවෙල සහ අර් පී ඇල්පිස් සිසිසේන, මේරගොඩ	0 0 8 6
2	එම	එම	ඇම් පිලිප්පි සිසිසේන, මේරගොඩ	0 0 3 5
3	කැබැල්ල මිහිට	කුඹුර සහ මිහිට	අර් පී පිරිස් සිසිසේන, මේරගොඩ සහ ඒ ඒ පොඬිගාමි, කුඹල්බර්පි	0 0 16 0
5	හීන් ඇඳ හේන	පොල් ඉඩම	ඇල් ඒ පොඬිසිසිසේන සහ ඇල් ඒ ජෝන් සිසිසේන, ගල්ගමුව	0 0 6 9

ඉහත සඳහන් ඉඩම්වලට, හිමිකම් අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම නමින් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවිලිත් බලය ලත් අයවලුන් හෝ ඉහත සඳහන් දින සහ වේලාවට කොළඹ කවිචේරියේදී මා සම්මුඛව පෙනී සිටිය යුතුයි

තවද වස 1953ක් වූ අගෝස්තු මස 5 වැනි දිනට වත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල ස්ථානවශයෙන්, එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ප්‍රලිවට ඇති කරුණු පිළිබඳ විස්තරත්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳී ගැනීම මා වෙත (පිටපත් දෙකක් සහිතව) ලියවිලිවිලිත් දැනුම්දීම යුතුයි

වස 1953ක් වූ ජූනි මස 6 වැනි දින කොළඹ කවිචේරියේදී

ඒ සෙන්ටි වි විජේමාන්න, කොළඹ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා

අනුමැති කටයුත්තකට, එනම්—කර්තෘ දිනුකකයේ කටයුතුන්දේ ප්‍රතිමා මාර්කට් එකක් සෑදීම පිණිස බෙහි පහත සඳහන්වන ඉඩම් ලබාගැනීම සඳහා ක්‍රියාකරන පිණිස “203 පරිච්ඡේදයේ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපත්‍රයේ” පස්වැනි කාණ්ඩයේ කරතිබෙන ප-ගාර්තුචල ප්‍රකාරයට පළාත් පාලක කාරක සභාවේ නියෝගය පරිදි උතුමාණන්වගන්සේසේගෙන් නිසිආකාර මට අණ ලැබී තිබේ ඒ ඉඩම නම්—

නො	ඉඩමේ නම	මිස්තර	අයිතිකම්කීයන්ගේ	ප්‍රමාණය, අරු ප
4	කොත්තේරු පර-භිගාවත්ත, කොළඹ පාංච් වර්ජනම් නො 239ක් කොටසක්	අවුරුදු 50ක් වයස පොල් ගසක්ද, අවුරුදු 15ක් වයසැති පොල් ගස් 1ක් සහ එරවුදු ගස් 3ක්ද තිබෙන වත්ත	කර්තෘ කටයුතුන්දේ පදිංචි ඇම් ඇස් ඇම් සමාච්චගතා, ඇම් ඇස් ඇම් ඔමාර් මහතා සහ ඇම් ඇස් ඇම් සිත්ති හාජිජා අයිසාර් හෝනාමහත්මිය යන අය විසින් අයිතිකම් කීයන වත්ත	0 0 7 5

එබැවින් ඉඩම් අයිතිකරගැනීමට අනුමැති කලාපාව තිබෙන බව පොදු ජනගාව දැනගැනීම සඳහා හසවෙහි වගන්තියේ ඕනෑකර තිබෙන හැටියට මෙසේ දැනුම් දෙමි

ඉහත කී ඉඩමට අයිතිවාසිකම් ඇත්තාවූ සෑමදෙනම තමුන්ම හොඳොත් තමුන් වෙනුවට ක්‍රියා කරන අය වම් 1953ක්වූ ජූලි මස 15වැනි දින උදේ 10ට කර්තෘ කව්චේරියේ දී මා ඉදිරිපිටට පැමිණ ඒ කොසි අන්දමේ අයිතිවාසිකම්ද කීයා, කීයා සිටින්නට ඕනෑවා සහ මෙම ඉඩම වෙනුවට ඉල්ලා සිටින මුදල් ගණනක්, ඊට ඇත්තාවූ තමුන්ගේ අයිතිකමේ තොරතුරුත්, කීයා සිටින්නට ඕනෑ බව මෙසින් දැනගත යුතුයි

වම් 1953ක්වූ ජනි මස 8 වැනි දින කර්තෘ කව්චේරියේ දීය ඒ ඒ ගොහර්ල මාර්ගගොඩ, කර්තෘ අනුමැති උප ඒජන්තතුමා

1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමකි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට අනුමැති අදහස් කරන බැවි 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙසින් දැනුම් දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල මිසාර —

නො	ඉඩමේ නම	මිස්තර	අයිතිකම්කීයන්ගේ	ප්‍රමාණය, අරු ප
1	දිගත්තෙවත්ත (වර්ජනම් නො රහිතයි), වෙර්ඩි නො 3	අවුරුදු 25-45ක් අතර වයස ඇති පොල් ගස් 3ක් තිබෙන වත්ත	කර්තෘ මොස්කට්ටේ අයි ඇල් ඇම් උසිලා උර්මා, කර්තෘ, නො 68 මුවර් විදිගේ ඇස් ඇම් කලිදීන් මරික්කාර් සහ අබ්දුල් රඹු මාන් මරික්කාර් සලාමා උර්මා	0 0 3 2
2	දිගත්තෙවත්ත, මොස්ක විදිගේ වර්ජනම් නො 97, වෙර්ඩි නො 3	අවුරුදු 35-45 අතර වයස ඇති පොල්ගස් 39ක්ද, අවුරුදු 30ක් වයස ඇති දෙල්ගසක්ද තිබෙන වත්ත	කර්තෘ කුඩා හිතවියන්ගල මොස්ක විදිගේ ඇම් ඉහැඩි ඇම් මාදීන්	0 1 31 8
3	දිගත්තෙවත්ත, මොස්ක විදිගේ මර්ජනම් නො 103/1, වෙර්ඩි නො 3	අවුරුදු 35-45ක් අතර වයස ඇති පොල්ගස් 12ක්ද, අවුරුදු 5-8ව වයස ඇති පොල් ගස් 41ක්ද, අවුරුදු 15ක් වයස ඇති දෙල්ගස් 1ක්ද, අවුරුදු 5ක් වයස ඇති කොස්ගස් 2ක්ද, අවුරුදු 4-10 අතර වයස ඇති පුවක්ගස් 17ක්ද, අවුරුදු 2-3ක් අතර වයස ඇති අනෝදගස් 3ක්ද තිබෙන වත්ත	කර්තෘ කුඩා හිතවියන්ගල, නො 74, මොස්ක විදිගේ ඇම් ඇල් ඇම් කපුර්	0 0 38
4	දිගත්තෙවත්ත, වර්ජනම් නො 103, මොස්ක විදිග, වෙර්ඩි නො 3	අවුරුදු 35-45ක් අතර වයස ඇති පොල්ගස් 20ක්ද, අවුරුදු 1-5ක් අතර වයස ඇති අනෝදගස් 7ක්ද, අවුරුදු 50ක් වයස ඇති කොස්ගස් 1ක්ද, අවුරුදු 4-10ක් අතර වයස ඇති පුවක්ගස් 4ක්ද, අවුරුදු 5-8ක් අතර වයස ඇති පොල්ගස් 10ක්ද, අනු සෙම්ලිකල මැටි බිත්ති සහිත තාවකාලික ගොඩ නැගිල්ලක්ද තිබෙන වත්ත	මොරටුවේ ගොරේතුමුමේ ඒ ඇල් ඇම් කීයාස්	0 0 37 9
5	දිගත්තෙවත්ත, වර්ජනම් නො 111, මොස්ක විදිග, වෙර්ඩි නො 3	අවුරුදු 35-45ක් අතර වයස ඇති පොල්ගස් 70ක්ද, අවුරුදු 2-15ක් අතර වයස ඇති අම්ගස් 2ක්ද, අවුරුදු 10ක් වයස ඇති පුවක්ගස් 1ක්ද, අවුරුදු 75ක් වයස ඇති කොස්ගස් 1ක්ද, අවුරුදු 3ක් වයස ඇති මොදිගස් 1ක්ද, අවුරුදු 30ක් වයස ඇති අමාර්පලාගසක්ද, අවුරුදු 8ක් වයස ඇති අමාර්පලාගසක්ද, අවුරුදු 2-3ක් අතර වයස ඇති කොස්ගස් 4ක්ද, අවුරුදු 10ක් වයස ඇති චේර ගස් 1ක්ද, අවුරුදු 20ක් වයස ඇති මන්දිරත්ගස් 1ක්ද, අවුරුදු 2 4ක් අතර වයස ඇති අනෝදගස් 3ක්ද, අවුරුදු 1ක් වයස ඇති කෙසෙල්පඳුරු 5ක් සහ ලීදක්ද තිබෙන වත්ත	කර්තෘ මහාවිදිගේ ජලල් - ස්ටෝර්කි ඒ ඇස් ඉස්මේදිල් සහ කර්තෘ නො 521 මහාවිදිගේ ඇම් අයි ඇන් ඒ කපුර්	0 3 30 9

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධ කීයා සිටින සියලුදෙනාම නම් තමන්ගේ බවුන්ගෙන් ලියවිලිවලින් බලාල ගත් අනවද්‍යත් හෝ වම් 1953ක්වූ ජූලි මස 28 වැනි දින අපරහාග 3ට කර්තෘ කව්චේරියේ දී මා සම්මුඛවම සිටිය යුතුයි

තවද වම් 1953ක්වූ ජූලි මස 20 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් බවුන්ගේ අයිතිවාසිකම්වල සම්භාවිතත්, එකී ඉඩම් ලබාගැනීම ගැන මන්දි ඉල්ලීම් ඇති කරුණු පිළිබඳ මිස්තරත්, මන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු හැටිත් මා වෙත (සිටපත් දෙකක් සහිතවූ) ලියවිල්ලකින් දැනුම් දිය යුතුයි

වම් 1953ක්වූ ජනි මස 3වැනි දින කර්තෘ කව්චේරියේ දීය අයි ඇල් ජර්ජින්ග්ස්, කර්තෘ දිනුකකයේ අනුමැති අතිරේක උප ඒජන්තතුමා

ඇල් ඩී 4480

1950ශේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ අඥපනත 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීම්

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට අණවූ අදහස් කරන බැව් 1950ශේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ අඥපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර —

මධ්‍යම පළාතේ මහනුවර දිස්ත්‍රික්කයේ භාරිස්පත්තුව නොවිධානයේ උඩමළුපහ කෝරළේ මල්වානෙහිත්ත ගම පිහිටි මල්වානවත්ත නමැති ඉඩමෙන් අක්කර 0, රූඹ 1, පර්චස් 5 5 විශාල ප්‍රාථමික ගැලැස්ම ඒ 1,961 ලොච් 1 සහ 2 නියා විස්තර කර තිබෙන ශතාවස

අයිතිකරුවන්ගේ නම—

ලොච් 1 අලවතුගොඩ, සැනැප්ම 8 කනුව අතල පදිංචි කේ. ඇම් නුර් මොහමඩ්
ලොච් 2 එම සානගෙහි පදිංචි යු ඇම් එච් මොහමඩ්

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා නිසා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලපලත් අයවලුන් හෝ වම් 1953ශේ ජූලි මස 21 වැනි දින පෙරවරු 10 30ට මහනුවර කවිචේරියේදී මා සම්මුඛව මා සම්මුඛව සිටිය යුතුයි

කවද වම් 1953 ජූලි මස 14 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සම්භාවයත්, එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ ගැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිලකින් දැනුම් දිය යුතුයි

වම් 1953ශේ ජූලි මස 4 වැනි දින

මහනුවර කවිචේරියේදී

ජ් ජ් ග්‍රෙහිගර්,
මහනුවර දිස්ත්‍රික්කයේ අණවූවේ උප ඒජන්තතුමා

LD 4378/J/HLG/1409

1950ශේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ අඥපනත 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීම්

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට අණවූ අදහස් කරන බැව් 1950ශේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ අඥපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර —

මධ්‍යම පළාතේ මහනුවර දිස්ත්‍රික්කයේ උඩුකුචර සහ යටිකුචර නොවිධානයේ, ගඟපළාත කෝරළේ (උඩුකුචර) පිලිගල්ල නමැති ගමෙහි පිහිටි මුල් පලාත් නො A 1950 ලොච් නො 1 දරන, පාර්චස් 1 9ක් වූ පුළුල්වත්තේ ශතාවස,

පිලිගල්ල පදිංචි දිවුලගෙදර අප්පුමා අයිතිවාසිකම් ශීයයි

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා නිසා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලපලත් අයවලුන් හෝ වම් 1953ශේ ජූලි මස 21 වැනි දින අපරහාය 3ට මහනුවර කවිචේරියේදී මා සම්මුඛව මා සම්මුඛව සිටිය යුතුයි

කවද වම් 1953ශේ ජූලි මස 14 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සම්භාවයත්, එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ ගැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිලකින් දැනුම් දිය යුතුයි

වම් 1953ශේ ජූලි මස 9 වැනි දින

මහනුවර කවිචේරියේදී

ජ් ජ් ග්‍රෙහිගර්,
මහනුවර දිස්ත්‍රික්කයේ අණවූවේ උප ඒජන්තතුමා

No LD 4384

1950ශේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ අඥපනත 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීම්

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට අණවූ අදහස් කරන බැව් 1950ශේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ අඥපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර —

මධ්‍යම පළාතේ මහනුවර දිස්ත්‍රික්කයේ උඩුකුචර සහ යටිකුචර නොවිධානයේ යටිකුචර මැදපළාත කෝරළේ දෙහිඅන්ගේ පිහිටි මුල් පලාත් නො A 1,900 ලොච් 1 සහ 2 යනුවෙන් හැඳින්වෙන අක්කර 1, රූඹ 2, පර්චස් 25 3 වූ කුකුලුලාවත්ත යන ඉඩම

අයිතිවාසිකම් නියන්තේ —

ලොච් 1 දෙහිඅන්ගේ හබ්බු ලෙඩ්ඩේ සහ හසන් ලෙඩ්ඩේ
ලොච් 2 දෙහිඅන්ගේ ඒ සෙසියගු මොහමඩ්

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා නිසා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලපලත් අයවලුන් හෝ වම් 1953ශේ ජූලි මස 28 වැනි දින පෙරවරු 10 වේලාවට මහනුවර කවිචේරියේදී මා සම්මුඛව මා සම්මුඛව සිටිය යුතුයි

කවද වම් 1953ශේ ජූලි මස 21 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සම්භාවයත්, එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ ගැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිලකින් දැනුම් දිය යුතුයි

වම් 1953ශේ ජූලි මස 4 වැනි දින

මහනුවර කවිචේරියේදී

ජ් ජ් ග්‍රෙහිගර්,
මහනුවර දිස්ත්‍රික්කයේ අණවූවේ උප ඒජන්තතුමා

මේ සම්බන්ධ සියලුම ලියුම්වල මේ අංකය සඳහන් කළ යුතුයි අංකය L D 626 (J/E/804)

1950ශේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ අඥපනත 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීම්

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට අණවූ අදහස් කරන බැව් 1950ශේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ අඥපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර —

මුල් පලාතේ අංකය පී පී ඒ 1,673

පිහිටීම මධ්‍යම පළාතේ නුවරඑළියේ වලපහේ නොවිධානයේ අගන් බග් පළාතේ කෝරළයේ බුලුගොල්ල නම් ගම
ලොච් අංකය 1

ඉඩමේ නම අත්කෙලිපිටියේපත්ත

විස්තර සිරි ගොඩනැගිලි දෙකක්ද, අත්තරිනලද නාවකාලික ගොඩනැගිලිල්ලක්ද, බඩ්ගස් දෙකක් සහ අවුරුදු 30කට වඩා පැරණි මුරුහ ගසක් සහිත පත්ත

30කට වඩා පැරණි මුරුහ ගසක් සහිත පත්ත

ඉල්ලුම්කරුවෝ බී ජී සුදුමැණිකා, බී ජී විංගිරිමැණිකා, බී ජී කොයින්මැණිකා, බී ජී රම්මැණිකා, බී ජී විකිරි මණ්ඩා, බී ජී රම්මණ්ඩා, බී ජී නවරත්න, බී ජී පලිගුමැණිකා, බී ජී උක්කුමණ්ඩා, බී ජී සුදුමැණිකා, බී ජී විකිරිමැණිකා, බී ජී හින්මැණිකා, බී ජී අප්පුහාමි, බී ජී බණ්ඩාරමැණිකා, බී ජී පුංචිමණ්ඩා සියලුදෙනාම පදිංචිය මුද්‍රාගොල්ල, මතුමුල්ල

ප්‍රමාණය අක්කර 0, රූ. 2, පර්චස් 19 8

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම් අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතම් කිසිවක් සිටින සියලුදෙනාම තම නමින් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලයලත් අයවලුන් හෝ වම් 1953ක්වූ ජූලි මස 21 වැනි දින උදේ 10 30හේ මේලාවට නිල්දන්ධානීන්ගේ ගමන් බාගලාම සානසේදී මා සම්මුඛවීය යුතුයි

තවද වම් 1953ක්වූ ජූලි මස 11 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහායයන්, එක් ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණ පිළිබඳ විස්තරත්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳූ හැටිත් මා මේක (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිලකින් දැනුම්දිය යුතුයි

වම් 1953ක්වූ ජූලි මස 3 වැනි දින මානලේ කවිචේරියේදීය.

බී ජේ ජේරසිංහ, ඉවරපලමු දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා

අංකය L 3416

1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩු අදහස්කරන බැව් 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තු වන ඉඩමේ විස්තර —

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීයන්ගේ	ප්‍රමාණය, අ රූ ප
1	කොස්ගහරජපව්ව	අවුරුදු 5 සිට 25 දක්වා ඇති පුමුක්ගස් 8යි, අවුරුදු 10කට වඩා වැඩි වූ පුමුක්ගස් 1යි, අවුරුදු 2 සිට 10 දක්වා ඇති කොව්ටගස් 4යි සහ අවුරුදු 5 සිට 15 දක්වා ඇති ගම්මිරිස්වැල් ඇති ඉඩම	අයිතිකම්කීයන්ගේ	0 0 12 8
			එකතුව	0 0 12 8

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම් අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතම් කිසිවක් සිටින සියලුදෙනාම තම නමින් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලයලත් අයවලුන් හෝ වම් 1953ක්වූ ජූලි මස 23 වැනි දින පෙරවර 10හේ මේලාවට මානලේ කවිචේරියේදී මා සම්මුඛවීය යුතුයි

තවද වම් 1953ක්වූ ජූලි මස 16 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහායයන්, එක් ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණ පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳූ හැටිත් මා මේක (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිලකින් දැනුම්දිය යුතුයි

වම් 1953ක්වූ ජූලි මස 5 වැනි දින මානලේ කවිචේරියේදීය

ඒ අර් රත්නචේල්, මානලේ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා

අංකය L A 668

1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩු අදහස්කරන බැව් 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තු වන ඉඩමේ විස්තර —

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීයන්ගේ	ප්‍රමාණය, අ රූ ප
1	පර්නානිපුලම් නොහොත් කුන්වත්වඩ්ඩි	අවුරුදු 50හේ කල්ගස් 34ක්ද, අවුරුදු 10හේ කල්පැල 44ක් සහ අවුරුදු 40හේ පොල් ගස් 4ක්ද ඇති වත්ත	ඇම්. කන්දර් ඉඩසිකුර්ච්චි, වරුනි	0 2 9 6
2	එම	වත්ත	ක්‍රිස්තියානි කාරම්පසිකුර්ච්චි, වරුනි	0 1 35 3
3	එම	අවුරුදු 40හේ පොල්ගස් 2ක් සහ අවුරුදු 50හේ කල්ගස් 3ක් ඇති වත්ත	ඒ. සින්නනම්බි ඉඩසිකුර්ච්චි, වරුනි	1 0 19 2
4	එම	අවුරුදු 50හේ කල්ගස් 38ක් සහ අවුරුදු 40හේ පොල්ගස් එකක් ඇති වත්ත	කේ චේලපිල්ලේ, කරම්පසිකුර්ච්චි, වරුනි සහ ටී කදිරගමර් නෝනා මහත්මයා, මීආලයි	0 3 24
5	මාබදුපාරි	අවුරුදු 50හේ කල්ගස් 3ක් ඇති වත්ත	ඇම්. කන්දර් මහත්මයා සහ නෝනා මහත්මයා, කරම්පසිකුර්ච්චි, වරුනි	1 1 1
6	එම	වත්ත	සින්නම්පලනාහර්ගේ සිරිද මංගලම් කරම්පසිකුර්ච්චි, වරුනි	0 1 12 5
7	පර්නානිපුලම් හෙවත් කුන්වත්වඩ්ඩි	එම	කේ ක්‍රිස්තියානි කාරම්පසිකුර්ච්චි, වරුනි	0 1 14 7
8	මාබදුපාරි	එම	කේ චේලපිල්ලේ කරම්පසිකුර්ච්චි, වරුනි සහ ටී කදිරගමර් නෝනා මහත්මයා, මීආලයි	0 2 39 2
			එකතුව	5 2 35 5

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම් අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතම් කිසිවක් සිටින සියලුදෙනාම තම නමින් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලයලත් අයවලුන් හෝ වම් 1953ක්වූ අගෝස්තු මස 4 වැනි දින උදේ 10ට පහත සඳහන් සානසේදී මා සම්මුඛවීය යුතුයි

තවද වම් 1953ක්වූ ජූලි මස 25 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහායයන්, එක් ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණ පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳූ හැටිත් මා මේක (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිලකින් දැනුම්දිය යුතුයි

වම් 1953ක්වූ ජූලි මස 4 වැනි දින සාපයේ කවිචේරියේදීය

බී ජේ. ගඩ්ගන්, උතුරු පලාතේ ආණ්ඩුවේ ඒජන්තතුමා

අංකය LA/7546/J/HLG/2036.

1950 වසරේ ආක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමකි

පොදු කටයුත්තක් සඳහා ඉඩම පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට අණුව ආදායකරන බැව් 1950 වසරේ ආක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

සුරැණියල දිස්ත්‍රික්කයේ කටුගමපොලොන්නරුවේ මැදපත්තුව බස්නාහිර කොරළේ යක්විල නම් ගමේ පිහිටි යක්විල වත්තෙන් රු. 2 ක පිලිවෙලක් ඇති හෝ 323 දරණ ආවසාන ගම් මැණීමේ සැලැස්මේ 1 වෙනි අතිරේකයේ හෝ 22 දරණ බිම් කැබැල්ල

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම් අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා කිසිවක් සිටින සියලුදෙනාම තමන්ගේ හෝ ඔවුන්ගේ ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1953 වසරේ අගෝස්තු මස 6 වෙනි දින ප්‍රථමය 9 30 ට සුරැණියල කවිච්චියේදී මා සම්මුඛව පෙනී සිටිය යුතුයි

තවද මේ 1953 වසරේ ජූලි මස 31 වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සම්බන්ධයන් එකී ඉඩම් ලබාගැනීම ගැන මත්දී ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයන් මත්දී මුදල හා ඒ මුදල ගණන් බැඳු හැරීන් මා වෙත (පිටපත් දෙකක් සහිතව) ලියවිලිවලින් දැනුම් දිය යුතුයි

මේ 1953 වසරේ ජූලි මස 5 වෙනි දින සුරැණියල කවිච්චියේදී

ඇන් ඇන් ඩී ජිල්ලා, සුරැණියල අණුවේ උප ඒජන්තතුමා

අංකය LA 7505/J/HLG/1911

1950 වසරේ ආක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමකි

පොදු කටයුත්තක් සඳහා ඉඩම පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට අණුව ආදායකරන බැව් 1950 වසරේ ආක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

සුරැණියල දිස්ත්‍රික්කයේ කටුගමපොලොන්නරුවේ මැදපත්තුව නැගෙනහිර කොරළේ මල්ගමුම් නම් ගමේ පිහිටි ඉඩුල් ගමුල්ලවත්ත නමැති හෝ 381 දරණ ආවසාන ගම් මැණීමේ සැලැස්මේ 3 වෙනි අතිරේකයේ 14 වෙනි කැබැල්ලක මා වෙත විස්තරයන් පලාත්වන අං 2, රු. 2, ප. 28. 4 ක පිලිවෙලක් ඇති බිම් කැබැල්ල

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා කිසිවක් සිටින සියලුදෙනාම තමන්ගේ හෝ ඔවුන්ගේ ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1953 වසරේ අගෝස්තු මස 6 වෙනි දින ප්‍රථමය 9 30 වේලාවට සුරැණියල කවිච්චියේදී මා සම්මුඛව පෙනී සිටිය යුතුයි

තවද මේ 1953 වසරේ ජූලි මස 31 වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සම්බන්ධයන් එකී ඉඩම් ලබාගැනීම ගැන මත්දී ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයන්, මත්දී මුදල හා ඒ මුදල ගණන් බැඳු හැරීන් මා වෙත (පිටපත් දෙකක් සහිතව) ලියවිලිවලින් දැනුම් දිය යුතුයි

මේ 1953 වසරේ ජූලි මස 5 වෙනි දින සුරැණියල කවිච්චියේදී

ඇන් ඇන් ඩී ජිල්ලා, සුරැණියල අණුවේ උප ඒජන්තතුමා

අංකය LA/7283 A/F/4000

අණුවේ කටුගමුත්තට එනම් රිද්බැදි ඇල විකපාරයේ වතුර බෙදීමේ ඇලවල්කැපීම පිණිස මෙහි පහත සඳහන්වෙන ඉඩම් ලබාගැනීම සඳහා ක්‍රියාකරන පිණිස "203 පරිච්ඡේදයේ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ" පස්වෙනි කොටසේ කර්තව්‍ය පාලනවල ප්‍රකාරයට පළාත් පාලන කාරක සභාවේ නියෝගය පරිදි උතුරු මහා විශ්වවිද්‍යාලයේ නිසි ආකාර මට අණ ලැබී තිබේ ඒ ඉඩම් නම් —

පිහිටීමේ හෝ 1, I. S P P 12, හෝ 1 දරණ අතිරේකය ගම—භාතිගමුව

අංකය	ඉඩමේ නම	විස්තර	අයිති කම්හිසුන්හා	ප්‍රමාණය, අරු ප
240	කරවේ හේන	හේන	සුලුගල්ලේ සේමසිංහ නමැති වතුර බෙදීමේ ආදායකර මත්තිනායක මුදියන්සේලාගේ මැක්කම්මා කුමාරිගම, එම සිංහිඳ් අම්මා කුමාරිගම, එම එල කුමාරිගම, එම සිරිවම්මා කුමාරිගම, වාලී හේරත් පලාපත්තල, කම්මේන හේරත් පලාපත්තල, ජයසේන මාපිටියම, සෝමාවතී මාපිටියම සහ ජිනතිස්ස මඩවල, නිකවැරියේ ජේ එච් ඉලන්තේ නිලක මැතිනිය සහ රූපාවතී ඉලන්තේ නිලක කුමාරිගම සහ අනුරාධපුරේ ඒජන්ත තැන්පත් රිචඩ් අර්චිතාරේ මහතා හාරේ බ්ලැස් සහ මුයන් අර්චිතාරේ	0 0 15
241	වැවේහේන	එම	එම	0 0 21
247	එම	එම	එම	0 0 31
248	එම	එම	එම	0 0 16
260	එම	එම	එම	1 2 14
261	එම	එම	එම	0 1 5
267	එම	එම	එම	0 1 37
268	එම	එම	එම	0 1 15
269	එම	එම	එම	0 1 9
270	එම	එම	එම	0 3 10
271	භාතිගමුව නවැව	වැව්බැවීම	එම	0 0 8
එකතුව				4 1 21

එබැවින් ඉඩම් අයිතිකර ගැනීමට අණුවේ කලානාම තිබෙන බව පොදු ජනයාට දැනගැන්ම සඳහා හඟවෙන වගන්තියේ ඔහු කර තිබෙන හැරියට මෙයින් දැනුම් දෙමි

ඉහතකී ඉඩම්වලට අයිතිවාසිකම් ඇත්තාවූ සෑමදෙනම කමුත්තේ නොහොත් කමුත්තේ වෙනුවට ක්‍රියාකරන අය වම් 1953 වසරේ අගෝස්තු මස 12 වෙනි දින ප්‍රථමය 9 30 ට නිකවැරියේ කානාගම්පොලේදී මා ඉදිරිපිටට පැමිණ ඒ කොසි අණුවේ අයිතිවාසිකම්ද කිසිවක් සිටින්නට ඔහු වා සහ මෙම ඉඩම් වෙනුවට ඉල්ලා සිටින මුදල් ගණනක් ඒට ඇත්තාවූ කමුත්තේ අයිතිකම් කොරතුරුත් කිසිවක් සිටින්නට ඔහු බව මෙයින් දැනගත යුතුයි

මේ 1953 වසරේ ජූලි මස 1 වෙනි දින සුරැණියල කවිච්චියේදී

ඇන් ඇන් ඩී ජිල්ලා, සුරැණියල දිස්ත්‍රික්කයේ අණුවේ උප ඒජන්ත තුමා

අණවුම් කටයුත්තකට, එනම් —රිද්මැදි ඇල විකපාරයේ වතුර බෙදීමේ ඇලවිල් කැවීම පිණිස මෙහි පහත සඳහන්වන ඉඩම් ලබාගැනීම සඳහා ක්‍රියාකරනු පිණිස “ 203 පරිච්ඡේදයේ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ ” පස්වැනි කාණ්ඩයේ කර්තව්‍ය පංතියට අයත්ව ප්‍රකාරයට පළාත් පාලන කාරක සභාවේ නියෝගය පරිදි උතුරුමුණින් වගන්සේගෙන් නිසිආකාර මට අණ ලැබී තිබේ ඒ ඉඩම් නම් —

නො	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීයත්තා	ප්‍රමාණය, අරූ ප
510	දම්නගහමුල්ලවිත්ත	මියස අවුරුදු 10ක් පමණ ඇති සියලුම ගසක්ද, අවුරුදු 20ක් (1) හි ඇති ඕනෑම ගසක්ද, පමණක් පොල් ගසක්ද, කොස් ගස 2ක්ද, ජම්නාරන් ගස 3ක්ද, දෙබම් ගස 3ක්ද, දෙති ගස 3ක්ද ඇති පොල් වත්ත	අයිතිකම්කීයත්තා	0 1 36

එබැවින් ඉඩම් අයිතිකරුවන්ට අණවුම් කල්පනාව තිබෙන බව පොදු ජනයාට දැනගැනීම සඳහා ගස්වෙති වගන්තියේ වින්‍යාකර තිබෙන හැරියට මෙයින් දැනුම් දෙමි

ඉහත කී ඉඩමට අයිතිවාසිකම් ඇත්තාවූද සෑමදෙනම නමුත්ම නොහොත් නමුත් වෙනුවට ක්‍රියාකරන අග වැසි 1953ක් ඉදිරිපත් කළ 12 වැනි දින පූ හා 9 30 ව නිකවැරවියේ තානාප්පොලේදී මා ඉදිරිපිටට පැමිණ ඒ කොසි අන්දමේ අයිතිවාසිකම්ද කිසි කිසිසිවක් වී නැතැ යන මෙම ඉඩම් වෙනුවට ඉල්ලා සිටින මුදල් ගණනක් ඊට අත්නාඩු නමුත්ගේ අයිතිකමේ නොරතුරුත් කිසිසිවක් වී නැතැ බව මෙයින් දැනගත යුතුයි

වම් 1953ක් ඉදිරිපත් කළ 1 වැනි දින
 කුරුණෑගල කම්මෙරියේදීය

අත් ඇත් හි ජිල්ලා,
 කුරුණෑගල දිසායතනයේ අණවුම් උප ඒජන්තතුමා

**නිදහස්කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවත් සඳහා
 ආණ්ඩුවට ඉඩම් ගැනීම**

LA 3413/J/LLD/228/53

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මට යාකොට ඇති උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නියෝගකර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තියෙන් සංශෝධනය වූ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමග කියවා තෝරා ගත යුතු වූ) 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එහි ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍ය වී තිබෙන බවත්, එහි ආඥාපනත යටතේ අත්පත්කරගනු ලබන බවත්, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ ප්‍රාච් බණ්ඩාර ඉලන්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

වම් 1953ක් ඉදිරිපත් කළ 6 වැනි දින
 කොළඹදීය

පී. හී. මුලන්කුලමේ,
 ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා

උපලේඛනය

නො	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීයත්තා	ප්‍රමාණය, අරූ ප
1	කටුවමාදත්ගහනේ සහ නික්ගහවත්ත	අවුරුදු 30ක් වයස ඇති පොල් වත්ත	ඊටා ප්‍රනාඥ පුල්ලෙගහන්මිය, “සුසිරා විලා” දත්කොටුව	0 3 27
				එකතුව 0 3 27

අංකය /LRO/APL/3491-J/LLD/309/53 L B 2193

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මට යාකොට ඇති උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නියෝගකර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තියෙන් සංශෝධනය වූ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමග කියවා තෝරා ගත යුතු වූ) 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එහි ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍ය වී තිබෙන බවත්, එහි ආඥාපනත යටතේ අත්පත්කරගනු ලබන බවත්, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ ප්‍රාච් බණ්ඩාර ඉලන්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

වම් 1953ක් ඉදිරිපත් කළ 20 වැනි දින
 කොළඹදීය

පී. හී. මුලන්කුලමේ,
 ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා

උපලේඛනය

නො	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීයත්තා	ප්‍රමාණය, අරූ ප
1	මරකාගොඩකුච්චිය	රබර්	අයි ඇල් ඇම් මොහමඩ් ඉබ්‍රහිම්, නො 949, කබේවිදිය, මාතර	0 0 21
2	එම	වත්ත	එම	0 1 5
3	එම	එම	එම	0 1 15
4	එම	අවුරුදු 20ක් වූ පැහිරි ගස්	එම	0 3 5
5	එම	රබර්, පැහිරි, වී කුඹුරක් සහ බදුම ද සාදනු ලබන ගෙවිල් කළු ගොඩනැගිල්ලක්ද, පොල් අතු ගෙවිල් කළු වඩම්වියක්ද, දුමකාමරයක් මගයෙන් පාවිච්චි කරන බදුම ද සාදනු ලබන ගෙවිල් කළු ගොඩනැගිල්ලක්ද, රබර් ගෙවිල් කළු වැසිකිලියක්ද, බදුම ද සාදනු ලබන කුටියක්ද තිබෙන වත්තක්	එම	21 2 28
				එකතුව 23 0 34

GA's No LA 1060/LRO

No LRO/APL 5276/J/LLD/211/53

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මීට යාකොට ඇති උපලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නිකුත් කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තියෙන් සංශෝධිතවූ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමග කියවා තේරුම් ගත යුතු වූ) 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍ය වී තිබෙන බවත්, එකී ආඥාපනත යටතේ අත්පත් කරගනු ලබන බවත්, ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිවරයා වූ පූ.වී බණ්ඩා මූලාශ්‍රලේඛන නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

වම් 1953 ක්වූ අප්‍රේල් මස 6 වැනි දින කොළඹ දිග		පි.බී. මූලාශ්‍රලේඛන, ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිතුමා,	
උපලේඛනය			
නො	ඉඩමේ නම	මුල් ප්ලාන් නො A 1,777 ගම—වූලිපුරම් විස්තර	අයිතිකම්කීයත්තා
1	එන්දිරන්	තල්ගස් 39 කින් සහ තල්පැල 3 කින්ද යුක්ත වූ යාපනේ වූලිපුරමිහි, අර් කරුණරත්නම් සහ සෙල්ලම් මහත්මිය යන දෙදෙන	ප්‍රමාණය, අරු ප 1 0 4
			එකතුව 1 0 4

අංකය LRO/APL 5607—J/LLD/317/53 LB 2194

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මීට යාකොට ඇති උපලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නිකුත් කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තියෙන් සංශෝධිතවූ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමග කියවා තේරුම් ගත යුතු වූ) 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍ය වී තිබෙන බවත්, එකී ආඥාපනත යටතේ අත්පත් කරගනු ලබන බවත්, ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිවරයා වූ පූ.වී බණ්ඩා මූලාශ්‍රලේඛන නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

වම් 1953 ක්වූ මැයි මස 22 වැනි දින කොළඹ දිග		පි.බී. මූලාශ්‍රලේඛන, ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිතුමා,	
උපලේඛනය			
නො	ඉඩමේ නම	මුල් ප්ලාන් නො A 1,443 ගම—ගෙවිටියවෙල විස්තර	අයිතිකම්කීයත්තා
1	අත්මගේවත්ත	පොල්, කොස්, දෙල් සහ පුවක්ගස්ද, කෝරලයේ සිව්නාමි, ගෙවිටියවෙල සහ වත්දනායක, නාවකාලික ගොඩනැගිල්ලක්ද අන්දරුස්ස, කිරිදමහින් ඉහල තිබෙන වත්තක්	ප්‍රමාණය, අරු ප. 2 1 23
			එකතුව 2 1 23

L, D —B 49/50

අංකය Q 4561/LRO/APL/4443 A

1950 අංක 9 දරණ ආණ්ඩුවට ඉඩම් ගැනීමේ පනතේ 7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

කොළඹ විස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්ත තැන්පත් ඒ සෙන්ට්‍රි වි විජේමාත්තා වන මම, 1950 අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවට ගැනීමේ පනතේ 7 වැනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල් දෙමි —

- (1) මෙහි සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහතකී පනත යටතේ 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරුණු ලැබේ,
- (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් වෙනුවෙන් මින්දි ලබාගැනීම සඳහා මා වන අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය,
- (3) එසේ හත්ව යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—
 (අ) මිඹි 1953 ක්වූ අගෝස්තු මස 7 වැනි දින ප්‍රචාරය 9 30ට කොළඹ කවුචර්ගට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනීසිටිය යුතුය නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙනලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එමිය යුතුයි,
 (ආ) තවද එසේ පෙනී සිටින තැනැත්තා විසින් 1953 ක්වූ ජූලි මස 24 වැනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ කමාගේ අයිතිවාසිකම්වල ස්ථාවර මින්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර ඉල්ලන දිනේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත (පිටපත් දෙකක්) ලියවිල්ලකින් දැනුදී සිටිය යුතුයි

වම් 1953 ක්වූ ජූනි මස 6 වැනි දින කොළඹ කවුචර්ගේදිග		ඒ සෙන්ට්‍රි වි විජේමාත්තා, කොළඹ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා,	
උප ලේඛනය			
නො	ඉඩමේ නම	මූලික ප්ලාන් නො A 3,335 ගම—පොහොන්නරුව විස්තර	අයිතිකම්කීයත්තා
1	දිගආල්ලෙකන්ද නොහොත් කහටහලුන්ද	රඹර් ඉඩම	ඒ ඇමි විලියම්සිසෙසෙ, කාක්කාලේ, පල්ලෙමිල 3 1 7
2	එම	පොල් ඉඩම	එම
3	එම	එම	1 3 24
4	එම	එම සහ නාවකාලික ගොඩනැගිලි 2	0 0 36
			2 1 1
5	එම	රඹර් ඉඩම	එම
6	එම	එම	0 0 35
7	එම	එම	6 1 4
			0 0 4
			එකතුව 14 0 31

L D —B 49/50

අංකය Q 4499/LRO/APL/5891

1950 අංක 9 දරණ ආණ්ඩුවට ඉඩම් ගැනීමේ පනතේ 7වෙනි වගන්තිය යටතේ දැන්වීමකි

කොළඹ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්ත තැන්පත් ඒ සෙන්ට්‍රි වි විජේමාන්න වන මම, 1950 අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවට ගැනීමේ පනතේ 7වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල් දෙමි —

- (1) මෙහි සඳහන් උපලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, ඉහත කී පනත යටතේ, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරනු ලැබේ,
- (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුයි
- (3) එසේ ගත්ට යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—
 - (අ) මිසි 1953ක්වූ අගෝස්තු මස 6වෙනි දින අපරහාය 3 30ට කොළඹ කවිචේරියට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙන ලද නමුත් ඒ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එමිය යුතුයි,
 - (ආ) නවද එසේ පෙනී සිටින නැතහොත් විසින් මිසි 1953ක්වූ ජූලි මස 23වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ කමාගේ අයිතිවාසිකම්වල සහිතව, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විසාර ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුයි

මිසි 1953ක්වූ ජූලි මස 6වෙනි දින කොළඹ කවිචේරියේදීය ඒ සෙන්ට්‍රි වි විජේමාන්න, කොළඹ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා

උපලේඛනය

නො	ඉඩමේ නම	විස්තර	මුල් ප්ලානයේ නො A 3,292 ගම—උඩුගම අයිතිකමකියන්තා	ප්‍රමාණය අරු ප
1	ගලකුඹුර	කුඹුර	වසුසෙකර ආරම්භි අප්පුකාමිල්ලාගේ සියලුදේස් අප්පුකාමි, නයිවල, මේයන්ගොඩ	0 0 9
2	එම	එම	එම	1 1 6
එකතුව				1 1 15

L D B 49/50

අංකය Q 4530/LRO/APL 5593

1950 අංක 9 දරණ ආණ්ඩුවට ඉඩම් ගැනීමේ පනතේ 7වෙනි වගන්තිය යටතේ දැන්වීමකි

කොළඹ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්ත තැන්පත් ඒ සෙන්ට්‍රි වි විජේමාන්න වන මම, 1950 අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවට ගැනීමේ පනතේ 7වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල් දෙමි —

- (1) මෙහි සඳහන් උපලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත කී පනත යටතේ, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරනු ලැබේ,
- (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුයි
- (3) එසේ ගත්ට යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—
 - (අ) මිසි 1953ක්වූ අගෝස්තු මස 7වෙනි දින අපරහාය 2 30ට කොළඹ කවිචේරියට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙන ලද නමුත් ඒ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එමිය යුතුයි,
 - (ආ) නවද එසේ පෙනී සිටින නැතහොත් විසින් මිසි 1953ක්වූ ජූලි මස 24වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ කමාගේ අයිතිවාසිකම්වල සහිතව, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විසාර ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුයි

මිසි 1953ක්වූ ජූලි මස 6වෙනි දින කොළඹ කවිචේරියේදීය ඒ සෙන්ට්‍රි වි විජේමාන්න, කොළඹ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා

උපලේඛනය

නො	ඉඩමේ නම	විස්තර	මුලික ප්ලානයේ නො A 3,240 ගම—ගල්උඩුපිට අයිතිකම කියන්තා	ප්‍රමාණය අරු ප
1	දෙල්ගහ වත්ත	පොල් ඉඩම	කේ බී වාර්ලිස් අප්පු, ගල්උඩුපිට, රගම	0 0 7
2	එම	එම	එම	0 0 10
3	එම	එම	එම	0 0 25
4	එම	එම සහ ගෙය	එම	0 3 8
එකතුව				1 0 10

L D —B 49/50

අංකය Q 4497/LRO/APL/2462

1950 අංක 9 දරණ ආණ්ඩුවට ඉඩම් ගැනීමේ පනතේ 7වෙනි වගන්තිය යටතේ දැන්වීමකි

කොළඹ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්ත තැන්පත් ඒ සෙන්ට්‍රි වි විජේමාන්න වන මම, 1950 අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවට ගැනීමේ ආඥාපනතේ 7වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල් දෙමි —

- (1) මෙහි පහත සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත කී පනත යටතේ, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරනු ලැබේ,
- (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුයි.

(3) එසේ ගත්ව යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙකුට—

- (අ) වම් 1953ක්වූ අගෝස්තු මස 6වෙනි දින අපරහාය 2 30ට කොළඹ කවිචේරියට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුයි නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙනලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවය යුතුයි,
- (ආ) තවද එසේ පෙනී සිටින නැතහොත් ඔසින් වම් 1953ක්වූ ජූලි මස 23වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිලිබඳ කමාගේ අයිතිවාසිකම්වල ස්වභාව, වන්දි ඉල්ලා සිටීම පිලිබඳ විස්තර, ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැඳු පිලිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුයි.

වම් 1953ක්වූ ජූනි මස 6වෙනි දින
කොළඹ කවිචේරියේදීය

ඒ සෙන්ට්‍රි වි විලියම්සන්,
කොළඹ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා

උප ලේඛනය

නො	ඉඩමේ නම	විස්තර	මුල් ජලයෙන් නො A 3,250 ගම—බැඳුම්වල	අයිතිකම්කරුන්ගේ	ප්‍රමාණය, අ රූ ප
1	මිල්ලගහවත්ත නොගොත් හල්ගහවත්ත	පොල්ඉඩම	ජේ සී විරසේකර, නො 2, හේව ඇමිනිවි, කොළඹ 7		3 0 11

L D—B 49/50

No LB 2188/LRO/APL 5800/J/LLD/123/53

1950 අංක 9 දරණ ආණ්ඩුවට ඉඩම් ගැනීමේ පනතේ 7වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි

මාතර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ අතිරේක උප ඒජන්ත තැන්පත් එඩ්මන්ඩ් මහින්ද විජේනායක මහ මම, 1950 අංක 9 දරණ ආණ්ඩුවට ගැනීමේ පනතේ 7වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙසින් කල් දෙමි —

- (1) මෙහි සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත කී පනත යටතේ 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරනු ලැබේ,
- (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත 'අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය',
- (3) එසේ ගත්ව යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙකුට—
(අ) වම් 1953ක්වූ අගෝස්තු මස 22වෙනි දින පෙරවරු 10ට මාතර කවිචේරියට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුයි නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙනලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවය යුතුයි,
(ආ) තවද එසේ පෙනී සිටින නැතහොත් ඔසින් වම් 1953ක්වූ අගෝස්තු මස 15වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිලිබඳ කමාගේ අයිතිවාසිකම්වල ස්වභාව, වන්දි ඉල්ලා සිටීම පිලිබඳ විස්තර, ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැඳු පිලිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුයි

වම් 1953ක්වූ ජූනි මස 5වෙනි දින
මාතර කවිචේරියේදීය

ඒ ඇම් විජේනායක,
මාතර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ අතිරේක උප ඒජන්තතුමා

උප ලේඛනය

නො	ඉඩමේ නම	විස්තර	මුලික ජලයෙන් නො A 1,427 ගම—මිල්ලවැව	අයිතිකම් කිරුණා	ප්‍රමාණය, අ රූ ප
1	පත්සලයාවවත්ත	අවුරුදු 30ක් කල්වූ පොල්වත්තක්, අවුරුදු 20ක් විතර කල්වූ එක කොස්ගහක් තිබේ		ඇන් ඒ පියදස, ඇන් ඒ ඥානවිති, ඇන් ඒ කරුණවති, ඇන් ඒ කුමාරසේන, තල්පාවිල, මාතර මිහිඟිය කේ ඒ බාර්ලිනා, ඩී සිල්වාගෝන් අයිතිවිය යුත්තේ ඉහත කී අයටයි	0 0 17 3
2	එම	අවුරුදු 30ක් කල්වූ පොල්වත්තක්, පොල්ගස් 14ක්ද, අවුරුදු 20-30ක් කල්වූ කොස්ගස් 5ක්ද, පොල්පැල 7ක්ද පුවක්ගස් 2ක්ද, හේක්ක ගහක්ද, අවුරුදු 2-7ක් කල්වූ දෙමඟහක්ද තිබේ		එම	0 0 18 2
3	එම	අවුරුදු 30ක් කල්වූ පොල්වත්තක්, අවුරුදු 20-30ක් කල්වූ කොස්ගස් 3ක් තිබේ		එම	0 2 39 2
එකතුව					0 3 34 7

L D—B 49/50

නො LA 1037/LRO

1950 අංක 9 දරණ ආණ්ඩුවට ඉඩම් ගැනීමේ පනතේ 7වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි

උතුරු පළාතේ ආණ්ඩුවේ ඒජන්ත තැන්පත් ෆිසල් ජේම්ස් හබ්සන් මහ මම, 1950 අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවට ගැනීමේ පනතේ 7වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙසින් කල් දෙමි —

- (1) මෙහි සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, ඉහත කී පනත යටතේ 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරනු ලැබේ
- (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත 'අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය'
- (3) එසේ ගත්ව යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙකුට—
(අ) වම් 1953ක්වූ ජූලි මස 27වෙනි දින පෙරවරු 10ට මාතර කවිචේරියට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුයි නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙනලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවය යුතුයි,
(ආ) තවද එසේ පෙනී සිටින නැතහොත් ඔසින් වම් 1953ක්වූ ජූලි මස 17වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිලිබඳ කමාගේ අයිතිවාසිකම්වල ස්වභාව, වන්දි ඉල්ලා සිටීම පිලිබඳ විස්තර, ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැඳු පිලිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුයි

වම් 1953ක්වූ මැයි මස 30වෙනි දින
මාතර කවිචේරියේදීය

ජී ජේ හබ්සන්,
උතුරු පළාතේ ආණ්ඩුවේ ඒජන්තතුමා

උපලේඛනය

මූලික පලයේ නො. A 1,776 ගම්—කරම්පත්

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීයත්තා	ප්‍රමාණය, අරූප
1	කින්නන්කඩිතානුවිල්, සහ නාංකුවිල්	පොල්වත්ත, වගල, නැති (අවසන්තොඩු) ගොඩනැගිල්ල, ගලින් බැන්ද ශ්‍රීද, පොල්අතුමලින් කොටසක් සහ කුඹුර	පී. ආර්. තම්බසිංහ රජවිල්සිංහ, පෙරියකඩේ, පොළොන්නරුව	19 1 18
2	එම	විටින් මිර දුම්කල සහ දුඹු ආදිය වචන මුඩුබිම්, පොල් වත්ත සහ ගල් ශ්‍රී. තුනක්	එම	33 0 17
3	එම	පොල්වත්ත	එම	0 3 22
4	එම	එම, පොල්අතු පැලක් සහ පොල්අතු පැලකින් කොටසක්	එම	2 3 31
				එකතුව 55 2 8

L D—B 49/50

No LA 1038/LRO

1950 අංක 9 දරණ ආණ්ඩුවට ඉඩම් ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි

උතුරු පළාතේ ආණ්ඩුවේ ඒජන්ත තැන්පත් පිලිප් ජේම්ස් හබ්සන් වන මම, 1950 අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවට ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල් දෙමි—

- (1) මෙහි සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත කී පනත යටතේ 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාවෙන් අවසානවත් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරනු ලැබේ.
- (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුයි.
- (3) එසේ ගත්ව යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—
 (අ) වම් 1953 ක්‍රි. මස 27 වෙනි දින ප්‍රථිභාග 10ට යාපහක් කවිච්චිට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුයි නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙන ලද කමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි.
 (ආ) තවද එසේ පෙනී සිටින තැනැත්තා විසින් 1953 ක්‍රි. මස 17 වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ කමාගේ අයිතිවාසිකම්වල සහාය වන්දි ලැබීම සිටිම පිළිබඳ විස්තර ලැබීමෙන් ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලීම පිළිබඳව විස්තර ගත මෙවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුයි.

වම් 1953 ක්‍රි. මස 30 වෙනි දින
යාපහේ කවිච්චිගේ දිස

පී ජේ හබ්සන්,
උතුරු පළාතේ ආණ්ඩුවේ ඒජන්තතුමා

උප ලේඛනය

මූලික පලයේ නො. A 1,767 ගම්—සිල්ලොයි සහ මානකල්

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීයත්තා	ප්‍රමාණය, අරූප
1	කල්ලියම්පිඬි	කුඹුර	ඊ. මානික්කම්ගේ මැන්දමු නාගම්මා, සුන්නගම්, දකුණ, මුලිපුරම්, පත්බත්තරිප්පු	0 1 31
2	එම	එම	එම	0 2 12
3	සන්තායි	කල්වත්ත, කල්ගස් සහ කල්පැල	වේලපිල්ලේ කන්දසියා මහත්මි, වල්ලිපුරම් සුමුමානියම් මහත්මි, කනගාර් කන්දසියා මහත්මි සහ කනගාර් වේලාසනම් මහත්මි, පත්තිපුරම්, මුලිපුරම්, පත්බත්තරිප්පු	0 1 0
				එකතුව 1 1 3

L D—B 49/50

No LA 1045/LRO

1950 අංක 9 දරණ ආණ්ඩුවට ඉඩම් ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි

උතුරු පළාතේ ආණ්ඩුවේ ඒජන්ත තැන්පත් පිලිප් ජේම්ස් හබ්සන් වන මම, 1950 අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවට ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල් දෙමි—

- (1) මෙහි සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත කී පනත යටතේ 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාවෙන් අවසානවත් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරනු ලැබේ.
- (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුයි.
- (3) එසේ ගත්ව යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—
 (අ) වම් 1953 ක්‍රි. මස 27 වෙනි දින ප්‍රථිභාග 10ට යාපහක් කවිච්චිට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුයි නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙන ලද කමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි.
 (ආ) තවද එසේ පෙනී සිටින තැනැත්තා විසින් වම් 1953 ක්‍රි. මස 17 වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ කමාගේ අයිතිවාසිකම්වල සහාය වන්දි ලැබීම සිටිම පිළිබඳ විස්තර ලැබීමෙන් ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලීම පිළිබඳව විස්තර ගත මෙවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුයි.

වම් 1953 ක්‍රි. මස 30 වෙනි දින
යාපහේ කවිච්චිගේ දිස

පී ජේ හබ්සන්,
උතුරු පළාතේ ආණ්ඩුවේ ඒජන්තතුමා

උප ලේඛනය

මූලික සිතියමේ නො. A 1,802 ගම්—වෙලනායි බස්නාහිර

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීයත්තා	ප්‍රමාණය, අරූප
1	උම්කාඩුවාදල් සහ විනසිවායල්	කුඹුර	කාර්තිගේ සුපාන්තසියා සහ කාර්තිගේ සු නැගෙනහිර, වෙලනායි	0 1 11
2	එම	එම	එම	0 3 3
				එකතුව 0 3 14

அட்டவணை

வடமேல் மாகாணம், குருநாகல் டிஸ்ட்ரிக்ட், வேடவிலி ஹத்தபுத்துவ, வடக்கு மஹாகல்பொட மெகொட கோறணையச் சேர்ந்த நத்தமலே கிராமத்தி ழுள்ள பீழக்காணும் காணித்துண்டு இக்காணித்துண்டு பீழக்காணு மெல்ல கருவிகளின்றது —

வடக்கு கனகஹமுலேறையாய (பிரதமப்படம் இல 7,260 ல் உள்ள காணித் துண்டு இல 24) நத்தமலே எல்

பீழக்கு பிரதமப்படம் இல A 409 ல் உள்ள காணித் துண்டு இல 2 (பற்று வெவ கிராமத்தின் எல்லை)

தெற்கு பிரதமப்படம் இல A 409 ல் உள்ள காணித் துண்டு இல 7 (போகறபொலெல்ல கிராமத்தின் எல்லை)

மேற்கு குடாகல்பொட கோறணையச் சேர்ந்த பிம்புறுவெல்லேகம, பெல்லா கிராமங்களின் எல்லைகள்

பிரதமப்படம் இல A 409

காணித் துண்டு	காணியின் பெயர்	விசாலம் ஏ ரு பே
1	நத்தமலேமுககலான, யகடெல்லகனடேமுககலான, மமலேகனடேமுககலான	36 1 1/2

குருநாகல் தி உ 3—1953

காணியுரிமை நிர்ணயச் சட்டம்

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்
தி 2,807 (குருநாகல்)

இதனோடணைத்திருக்கும் அட்டவணையில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அகல எப்பங்குகேனும் அதில் எச்சோநதைக்கேனும் கமக்கு மரிக்கமுண்டென்று 1953 ம் ஆண்டு (ஜூன்) ஆனி மாதம் 12 ம தேதி யிலிருந்து மூன்று மாச காலத்துக்குள் இதனடியிற கையொப்பமிட வகுக்கு** ஒருவரும் அறிவியாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம பிரிவினாபடி அக்காணியை முடிக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன் விஷயத்திற செயலவேண்டியன செயல முடிக்கப்படுமென்று மேற்சொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவினாபடி இதனால் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது

1953 ம் ஆண்டு (பெரவரி) மாசி மாதம் 20 ந தேதியிலன்று கொழும்பி ழுள்ள காணியுரிமை நிர்ணயப்பகுதிக் கந்தோறிற கொடுக்கப்பட்டது

டபிளபு ஏ டி ஏ ஈ எஸ் வணிகசேகரா, காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகத்தா

**மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரித்துகளைக்கொண்ட காசித ளைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் நிர்ணய அறிவித்தல் உரிமை” என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்

குறிப்பு—(அ) இக்காணிகளைப் பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செற்றில்மென ரெயிசர்) காணி நிர்ணய உத்தியோகத்தரிடமும் அமைக்கின்ற அளவைப்பட்டங்கள் (சர்வேயர் ஜெனரல்) நில அளவைக் காரியகர்த்தரிடமும் பெற்றுக்கொள்ளலாம்

(b) இக்காணிகளெவற்றிலேமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்ள

(c) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணையில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லகட்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின் கீழ விசாரணை பண்ணப்பட மாட்டா அவ்வித காணித் துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை

அட்டவணை

வட மேல் மாகாணம், குருநாகல் டிஸ்ட்ரிக்ட், வேடவிலி ஹத்தபுத்துவ வடக்கு மஹாகல்பொட மெகொட கோறணையச் சேர்ந்த பற்று வெவ (பகுதி) கிராமத்திலுள்ள பீழக்காணும் காணித்துண்டு இக்காணித்துண்டு பீழக்காணுமெல்லகருவிகளின்றது —

வடக்கு நத்தமலே எல், மெயின் ரோட்டிலிருந்து வெல்லாவைக்குச் செல்லும் மைனர் ரோட்டு

பீழக்கு உரிமைப்படம் நிர் 379,503, பிரதமப்படம் நிர் A 409 ல் உள்ள காணித்துண்டு நிர் 5 (கல்வெற்றெகம கிராமத்தின் எல்லை),

தெற்கு பிரதமப்படம் நிர் A 409 ல் உள்ள காணித்துண்டு நிர் 7 (போகறபொலெல்ல கிராமத்தின் எல்லை)

மேற்கு பிரதமப்படம் நிர் A 409 ல் உள்ள காணித்துண்டு நிர் 1 (நத்தமலே கிராமத்தின் எல்லை)

பிரதமப்படம் நிர் A 409

காணித் துண்டு	காணியின் பெயர்	விசாலம் ஏ ரு பே	
2	அத்துகனடேமுககலான, பற்று வெவமுககலான, மலே கனடே முககலான	34 2 5	
3	கனடபொடவேண	8 0 4	
4	ஷெ (மைனா ரோட்டுடன் சேமிப்பு)	0 1 14	
		மொத்தம்	42 3 23

குருநாகல் தி உ 4—1953

காணியுரிமை நிர்ணயச் சட்டம்

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்
தி 2,868 (குருநாகல்)

இதனோடணைத்திருக்கும் அட்டவணையில் விவரித்துள்ள காணியில் எப்பங்குகேனும் அதில் எச்சோநதைக்கேனும் தமக்கு உரித்துண்டென்று 1953 ம் ஆண்டு (ஜூன்) ஆனி மாதம் 12 ம தேதி யிலிருந்து மூன்று மாச காலத்துக்குள் இதனடியிற கையொப்பமிட வகுக்கு** ஒருவரும் அறிவியாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம பிரிவினாபடி அக்காணியை முடிக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன் விஷயத்திற செயலவேண்டியன செயல முடிக்கப்படுமென்று மேற்சொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவினாபடி இதனால் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது

1953 ம் ஆண்டு (பெரவரி) மாசி மாதம் 20 ந தேதியிலன்று கொழும்பி ழுள்ள காணியுரிமை நிர்ணயப்பகுதிக் கந்தோறிற கொடுக்கப்பட்டது

டபிளபு ஏ டி ஏ இ எஸ் வணிகசேகரா, காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகத்தர்

**மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரித்துகளைக்கொண்ட காசித ளைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் 'நிர்ணய அறிவித்தல் உரிமை” என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்

குறிப்பு—(அ) இக்காணியைப் பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செற்றில்மென ரெயிசர்) காணி நிர்ணய உத்தியோகத்தரிடமும் அது அளவைப்பட்டங்கள் (சர்வேயர் ஜெனரல்) நில அளவைக் காரியகர்த்தரிடமும் பெற்றுக்கொள்ளலாம்

(b) இக்காணியிலுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்ள

(c) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணையில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லகட்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின் கீழ விசாரணை பண்ணப்பட மாட்டா அவ்வித காணித் துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை

அட்டவணை

வட மேல் மாகாணம், குருநாகல் டிஸ்ட்ரிக்ட், வேடவிலி ஹத்தபுத்துவ வடக்கு மஹாகல்பொட மெகொட கோறணையச் சேர்ந்த சேறுவாவ (பகுதி) கிராமத்திலுள்ள பீழக்காணும் காணித்துண்டு இக்காணித்துண்டு பீழக்காணுமெல்லகருவிகளின்றது —

வடக்கு பிரதமப்படம் நிர் A 409 ல் உள்ள காணித்துண்டு நிர் 47, (சிறுதுளை கிராமத்தின் எல்லை) பிரதமப்படம் நிர் A 409 ல் உள்ள காணித்துண்டு நிர் 48

பீழக்கு பிரதமப்படம் நிர் A 409 ல் உள்ள காணித்துண்டு நிர் 48 பசைலவத்த (உரிமைப்படம் நிர் 97,853 ல் உரிமைக்கொள்ளப்பட்ட) பிரதமப்படம் நிர் A 409 ல் உள்ள காணித் துண்டு நிர் 49 கனடபொட வத்த (உரிமைப்படம் நிர் 301,227) பிரதமப்படம் நிர் A 409 ல் உள்ள காணித்துண்டு நிர் 66 (தல்விற கிராமத்தின் எல்லை)

தெற்கு பிரதமப்படம் நிர் A 409 ல் உள்ள காணித்துண்டு நிர் 66 (தல்விற கிராமத்தின் எல்லை) மினஹெற்றிய கிராமத்தின் எல்லை

மேற்கு மினஹெற்றிய கிராமத்தின் எல்லை, பிரதமப்படம் நிர் A 409 ல் உள்ள காணித்துண்டு நிர் 47 (சேறுதுளை கிராமத்தின் எல்லை)

பிரதமப்படம் நிர் A 409

காணித் துண்டு	காணியின் பெயர்	விசாலம் ஏ ரு பே
50	யகடெல்லகனடேமுககலான	78 1 13

குருநாகல் தி உ 5—1953

காணியுரிமை நிர்ணயச் சட்டம்

1953 ம் ஆண்டு (பெப்ரவரி) மாதம் 20 ந்த தேதியில் நன்று கொழும்பி டுள்ள காணியுரிமை நிர்ணயப்பகுதிக் கந்ததோற்றி கொடுக்கப்பட்டது

2,889 (குருநாகல்)

இதன்கீழ்க்கண்ட விவரம் காண்க. இது 1953 ம் ஆண்டு (பெப்ரவரி) மாதம் 20 ந்த தேதியில் நன்று கொழும்பி டுள்ள காணியுரிமை நிர்ணயப்பகுதிக் கந்ததோற்றி கொடுக்கப்பட்டது

டபிள்யூ ஏ டி ஏ டி எஸ் வணிகசேகரா
காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகத்தார்

*மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரித்துகளைக்கொண்ட காசித் துறைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் "நிர்ணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விழக்கமாகவும் எழுதவும்

குறிப்பு—(அ) இக்காணியை பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (சென்றில்மென் ரெபிசர்) காணி நிர்ணய உத்தியோகத்தாரிடமும் அந்த அளவைப்படங்கள் (சர்வேயர் ஜெனரல்) நில அளவைக் காரிய கர்த்தரிடமும் பெற்றுக்கொள்ளலாம்

(ஆ) இக்காணியிடுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தா மென்பதை அறிந்துகொள்ள

(ச) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணியில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைகளுள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின் கீழ் விசாரணை பண்ணப்பட மாட்டா அவ்வித காணித் துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை

அட்டவணை

வட்டமேல் மாகாணம் குருகூல் டிஸ்திரிக் வேடவிலி றுறப்பத்துவ, வடக்கு மஹாகல்பொட மெகொட கோறணையைச்சேர்ந்த கல்வெறோரகம் (பகுதி) கிராமத்திலுள்ள கீழ்க்காணும் காணித்துண்டு இக்காணித்துண்டு கீழ்க்காணும் மெல்லகட்குளிருக்கின்றன —

வடக்கு பிரதமப்படம் இல் A 409 ல் உள்ள காணித்துண்டு இல் 2, (பற்று வெவ கிராமத்தின் எல்லை) கண்டுபொடவத்தவும் பற்று வெவவத்த (உரிமைப்படம் 379 503)

கீழ்க்கு கண்டுபொடவத்த அல்லது பற்று வெவவத்த, (உரிமைப்படம் இல் 379,503) இறுவத்த கும்புற கறுவலகஹாவத்த, உரிமைப்படம் இல் 366 518 (பிரதமப்படம் இல் 5,447 ல் உள்ள காணித் துண்டு இல் 3 அறுவலகஹாவத்த பணசலவத்த, பிரதமப்படம் இல் A 109 ல் உள்ள காசித்துண்டு இல் 6 (பொகஹாபெலெஸை கிராமத்தின் எல்லை)

தெற்கு பிரதமப்படம் இல் A 409 ல் உள்ள காணித்துண்டு இல் 6 (பொகஹாபெலெஸை கிராமத்தின் எல்லை) பிரதமப்படம் இல் A 409 ல் உள்ள காணித்துண்டு இல் 7 (பொகஹாபெலெஸை கிராமத்தின் எல்லை)

மேற்கு பிரதமப்படம் இல் A 409 ல் உள்ள காணித் துண்டு இல் 7 (பொகஹாபெலெஸை கிராமத்தின் எல்லை)

பிரதமப்படம் இல் A 409	
காணித் துண்டு	விசாலம் ஏ றுர பெ
5 அததுகண்டமூக்கலான	54 2 26

குருநாகல் டி 2 6—1953

காணியுரிமை நிர்ணயச் சட்டம்

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல் டி 2,870 (குருநாகல்)

இதன்கீழ்க்கண்ட விவரம் காண்க. இது 1953 ம் ஆண்டு (ஜூன்) ஆனி மாதம் 13 ம் தேதி யிலிருந்து மூன்று மாத காலத்துக்குள் இதனடியிற் கையொப்பமிட வகுக்கு* ஒருவரும் அறிவியாமலிருக்குமிடத்து காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம் பிரிவினப்படி அக்காணியை முடிக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன் விஷயத்திற் செய்யவேண்டியன செய்து முடிக்கப்படுமென்று மேற்கொல்லிய சட்டத்தின் 4 ம் பிரிவினப்படி இத்தலை அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது

1953 ம் ஆண்டு (பெப்ரவரி) மாதம் 20 ந்த தேதியில் நன்று கொழும்பி டுள்ள காணியுரிமை நிர்ணயப்பகுதிக் கந்ததோற்றி கொடுக்கப்பட்டது

டபிள்யூ ஏ டி ஏ ஈ எஸ் வணிகசேகரா,
காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகத்தார்

*மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரித்துகளைக்கொண்ட காசித் துறைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் "நிர்ணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விழக்கமாகவும் எழுதவும்

குறிப்பு—(அ) இக்காணியை பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (சென்றில்மென் ரெபிசர்) காணி நிர்ணய உத்தியோகத்தாரிடமும் அந்த அளவைப்படங்கள் (சர்வேயர் ஜெனரல்) நில அளவைக் காரியகர்த்தரிடமும் பெற்றுக்கொள்ளலாம்

(ஆ) இக்காணிகளெவற்றிலெவற்றுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்ள

(ச) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணியில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைகளுள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின் கீழ் விசாரணை பண்ணப்பட மாட்டா அவ்வித காணித் துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை

அட்டவணை

வட்டமேல் மாகாணம், குருகூல் டிஸ்திரிக், வேடவிலி றுறப்பத்துவ, வடக்கு மஹாகல்பொட மெகொட கோறணையைச்சேர்ந்த பலகஹாகம் (பகுதி) கிராமத்திலுள்ள கீழ்க்காணும் காணித்துண்டுகள் இக்காணித் துண்டுக ளெல்லாம் கீழ்க்காணும் மெல்லகட்குளிருக்கின்றன —

வடக்கு பிரதமப்படம் இல் A 409 ல் உள்ள காணித் துண்டு இல் 6 (பொகஹாபெலெஸை கிராமத்தின் எல்லை) கொஹொம்பகொல்லேவத்த (உரிமைப படம் 261,494) பிரதமப்படம் இல் A 409 ல் உள்ள காணித் துண்டு இல் 21, கொஹொம்பகொல்லேவத்த (உரிமைப்படம் 261,494) பிரதமப்படம் இல் A 495 ல் உள்ள காணித்துண்டு இல் 26 (பொகஹாபெலெஸை கிராமத்தின் எல்லை)

கீழ்க்கு கொஹொம்பகொல்லேவத்த (உரிமைப்படம் 261,494) போகஹா பெலெஸைலிலிருந்து மெயின் ரேட்டுககுச் செல்லும் கணசபாவ ரேட்டு

தெற்கு அஹற்றுக்கஹாமுலவத்த
மேற்கு பிரதமப்படம் இல் A 109 ல் உள்ள காணித்துண்டுகள் இல் 16 ம் 7 ம் (போகஹாபெலெஸை கிராமத்தின் எல்லை)

குறிப்பு—காணியினூடாகச் செல்லும் கணசபாவ ரேட்டு நீங்கலாக

பிரதமப்படம் இல் A 409	
காணித் துண்டு	விசாலம் ஏ றுர பெ
17 அததுகண்டமூக்கலான	4 1 0
18 எஹற்றுக்கஹாமுலவத்த	3 1 11
19 ஹை (கணசபாவ ரேட்டுடன் சேமிப்பு)	0 0 5
20 புவக்கொல்லேவத்த (கணசபாவ ரேட்டுடன் சேமிப்பு)	0 0 24
22 கொஹொம்பகொல்லேவத்த	0 0 34
23 ஹை (கணசபாவ ரேட்டுடன் சேமிப்பு)	0 0 14
	மொத்தம் 8 0 8

குருநாகல் டி 2 7—1953

காணியுரிமை நிர்ணயச் சட்டம்

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல் டி 2,871 (குருநாகல்)

இதன்கீழ்க்கண்ட விவரம் காண்க. இது 1953 ம் ஆண்டு (ஜூன்) ஆனி மாதம் 13 ம் தேதியில் நன்று கொழும்பி டுள்ள காணியுரிமை நிர்ணயப்பகுதிக் கந்ததோற்றி கொடுக்கப்பட்டது

1953 ம் ஆண்டு (பெப்ரவரி) மாதம் 20 ந்த தேதியில் நன்று கொழும்பி டுள்ள காணியுரிமை நிர்ணயப்பகுதிக் கந்ததோற்றி கொடுக்கப்பட்டது

டபிள்யூ ஏ டி ஏ ஈ எஸ் வணிகசேகரா,
காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகத்தார்

*மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரித்துகளைக்கொண்ட காசித் துறைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் "நிர்ணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விழக்கமாகவும் எழுதவும்

குறிப்பு—(அ) இக்காணியை பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (சென்றில்மென் ரெபிசர்) காணி நிர்ணய உத்தியோகத்தாரிடமும் அளவைப்படங்கள் (சர்வேயர் ஜெனரல்) நில அளவைக் காரியகர்த்தரிடமும் பெற்றுக்கொள்ளலாம்

(b) இக்காணிகளெவற்றிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்க

(c) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணியில் சொல்லப்படாதிருக்கும் காணித் துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைகளுள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகள்பற்றி மேற்கூறிய அறிவித்தலின் கீழ் விசாரணை பண்ணப்பட மாட்டா அவ்வித காணித் துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை

அட்டவணை

வடமேல் மாகாணம், குருகுலை டிஸ்திரிக்ட், வேஉடவெலி ஹத்பதவ வடக்கு மஹாகல்பொட மெகொட கோறணையசேராத தலவிறை (பகுதி) கிராமத்திலுள்ள கீழ்க்காணும் காணித்துண்டுகள் இக்காணித்துண்டுகளெல்லாம் கீழ்க்காணும்எல்லைகளுக்குள் இருக்கின்றன —

வடக்கு பிரதமப்படம் இல A. 409 ல் உள்ள காணித் துண்டு இல 50, (செருவாவ கிராமத்தின் எல்லை) உரிமைப்படங்கள் 323,235 394,029, அமபகஹ முலவத்த

கீழ்க்கு அமபகஹமுலவத்த, பாஹுகெதர்வத்த, ஹிறினைகெதர்வத்த, ஹிறினைகெதர்வத்த, ஹிறினைகெதர்வத்த, கனடேவத்த, பறனகெதர்வத்த, கனடேவத்த, ஹிறினைகெதர்வத்த, அறம்பேவத்த, இஹலகெதர்வத்த, இஹலகெதர்வத்த, பிரதமப்படம் இல A 409 ல் உள்ள காணித் துண்டு இல 97, ஹிறினைகெதர்வத்த, ஹிறினைவத்த, கலலினடவத்த, கலகொறறுவேவத்த பிரதமப்படம் இல A 409 ல் உள்ள காணித் துண்டு இல 65, உரிமைப்படம் 316,944

தெற்கு பிரதமப்படம் இல A 409 ல் உள்ள காணித்துண்டு இல 67, மிறிஹம்புர கிராமத்தின் எல்லை

மேற்கு குடாகல்பொட கோறணையசேராத றுலாவெல்ல கிராமத்தின் எல்லை, மினஹெறறிய கிராமத்தின் எல்லை

பிரதமப்படம் இல A 409

காணித் துண்டு	காணியின் பெயர்	விசாலம் ஏ ரு பே
51	அமபகஹமுலவத்த	1 0 13
52	கனடேவத்த	0 3 26
53	ஹிறினைகெதர்வத்த	0 1 28
54	டிடி அல்லது கொல்கஹாமுலவத்த	1 2 12
55	பறனகெதர்வத்த அல்லது இஹலகெதர்வத்த	0 2 16
56	பீலகெதர்வத்த	0 1 12
57	கலகொறறுவேவத்த	1 0 26
58	கனடேவத்ததேஹென	0 2 24
59	பீலகெதர்வத்த	1 1 24
60	டிடி	0 1 7
61	இஹலகெதர்வத்த	0 2 21
62	கொளனகஹாமுலவத்த	1 2 18
63	டிடி	0 0 24
64	கலலினடவத்ததேஹென அல்லது கலலினடவத்த	0 3 36
98	யக்டெலஸ்கனடமுககலான	180 3 30
மொத்தம்		192 2 37

குருநாகல் நி உ 8—1953

காணியுரிமை நிர்ணய சட்டம்

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்
நி 2,872 (குருநாகல்)

இக்கோடணைத்திருக்கும் அட்டவணியில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குகேனும் அதில் எச்சேராதகேனும் தமக்கு உரித்தானதென்று 1953 ம் ஆண்டு (ஜூன்) ஆனி மாதம் 12 ம் தேதியிலிருந்து மூன்று மாத காலத்துக்குள் இதனடியிற கையொப்பமிட்ட வருக்கு* ஒருவரும் அறிவியாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம பிரிவினப்படி அக்காணியை முடிக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன் விஷயத்திற செய்யவேண்டியுள்ள செய்து முடிக்கப்படுமென்று மேற்கொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவினப்படி இத்தலை அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது

1953 ம் ஆண்டு (பெப்ரவரி) மாதம் 20 ந் தேதியிலன்று கொழும்பி லுள்ள காணியுரிமை நிர்ணயப்பகுதிக் கர்தோறிற கொடுக்கப்பட்டது

டபிள்யூ ஏ டி ஏ ஈ எஸ் வணிகசேகரா,
காணியுரிமை நிர்ணய உதவி, உத்தியோகத்தர்

**மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரித்துகளைக்கொண்ட காணிக் கெளகலின இடது கைப்பக்க மேல் பூலையில் நிர்ணய அறிவித்தல் உரிமை” என்ற சொற்கள் தெளிவாகவும், விழக்கமாகவும் எழுதவும்

குறிப்பு —(A) இக்காணிகளைப் பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செறநிலமென ரெப்பிசா) காணி நிர்ணய உத்தியோகத்தரிடமும் அவைகளின் அளவைப்பட்டுகள் (சர்வேயர் ஜெனரல்) நில அளவைக் காரியகாத்தரிடமும் பெற்றுக்கொள்ளலாம்

(b) இக்காணிகளெவற்றிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்க

(c) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணியில் சொல்லப்படாதிருக்கும் காணித் துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைகளுள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகள்பற்றி மேற்கூறிய அறிவித்தலின் கீழ் விசாரணை பண்ணப்பட மாட்டா அவ்வித காணித் துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை

அட்டவணை

வடமேல் மாகாணம், குருகுலை டிஸ்திரிக்ட், வேஉடவெலி ஹத்பதவ வடக்கு மஹாகல்பொட மெகொட கோறணையசேராத வறட்டன (பகுதி) கிராமத்திலுள்ள கீழ்க்காணும் காணித்துண்டுகள் இக்காணித்துண்டுகளெல்லாம் கீழ்க்காணும்எல்லைகளுக்குள் இருக்கின்றன —

வடக்கு பிரதமப்படம் இல A 409 ல் உள்ள காணித்துண்டு இல 80, (பமுறப்பொத்த கிராமத்தின் எல்லை) பிரதமப்படம் இல A 409 ல் உள்ள காணித்துண்டு இல 84, பிரதமப்படம் இல A 409 ல் உள்ள காணித் துண்டு இல 80 (பமுறப்பொத்த கிராமத்தின் எல்லை)

கீழ்க்கு கனடபொடவத்த, கனடேவத்த, ஹிறினைகெதர்வத்த, பறன கெதர்வத்த ஹிறினைவத்த, கிறிபமுறாலகேவத்த ஹிறினைகெதர்வத்த, கனடேவத்த, வலிவேவத்த, பிரதமப்படம் இல A 409 ல் உள்ள காணித் துண்டு இல 88, கனடேவத்த, வலிவேவத்த, பிரதமப்படம் இல A 409 ல் உள்ள காணித்துண்டு இல 89, ஹிறினைகெதர்வத்த, டிவல்கஹாமுல வத்த, தனகஹாமுலவத்த, கலஅமுனவத்த, உரிமைப்படம் 319 311

தெற்கு கலகொமுலவிலிருந்து றுனக்மலிறகுப்போகும் அடிப்பாகை, (வடக்கு மஹாகல்பொட மெகொட கோறணையசேராத கினிகரவ கிராமத் தின் எல்லை)

மேற்கு குடாகல்பொட கோறணையசேராத கலகொமுல கிராமத்தின் எல்லை

பிரதமப்படம் இல A 409

காணித் துண்டு	காணியின் பெயர்	விசாலம் ஏ ரு பே
85	யக்டெலஸ்கனடமுககலான	75 2 21
86	கனடேஹென	0 2 13
87	போகஹாமுலஹென	0 3 14
87 1/2	போகஹாமுலஹென (ரேட்டக்காள் சேமிப்பு) (சேமிப்புக் கேற்ற அடிப்பாகை)	0 1 11
90	டிவல்கஹாமுலவத்த	0 2 18
91	டிடி அல்லது தனகஹாமுலவத்த	0 2 17
92	ஹிறினைகெதர்வத்த	0 0 25
93	கலலமுனஹென	1 3 10
94	யக்டெலஸ்கனடமுககலான (பாக்கையுள் சேமிப்பு)	0 0 35
மொத்தம்		80 3 4

குருநாகல் நி உ 9—1953

காணியுரிமை நிர்ணய சட்டம்

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்
நி 2,873 (குருநாகல்)

இக்கோடணைத்திருக்கும் அட்டவணியில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குகேனும் அதில் எச்சேராதகேனும் தமக்கு உரித்தானதென்று 1953 ம் ஆண்டு (ஜூன்) ஆனி மாதம் 12 ம் தேதியிலிருந்து மூன்று மாத காலத்துக்குள் இதனடியிற கையொப்பமிட்ட வருக்கு* ஒருவரும் அறிவியாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம பிரிவினப்படி அக்காணியை முடிக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன் விஷயத்திற செய்யவேண்டியுள்ள செய்து முடிக்கப்படுமென்று மேற்கொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவினப்படி இத்தலை அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது

1953 ம் ஆண்டு (பெப்ரவரி) மாதம் 20 ந் தேதியிலன்று கொழும்பி லுள்ள காணியுரிமை நிர்ணயப்பகுதிக் கர்தோறிற கொடுக்கப்பட்டது

டபிள்யூ ஏ டி ஏ ஈ எஸ் வணிகசேகரா,
காணியுரிமை நிர்ணய உதவி, உத்தியோகத்தர்

**மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரித்துகளைக்கொண்ட காணிக் கெளகலின இடது கைப்பக்க மேல் பூலையில் “நிர்ணய அறிவித்தல் உரிமை” என்ற சொற்கள் தெளிவாகவும், விழக்கமாகவும் எழுதவும்

குறிப்பு —(A) இக்காணிகளைப் பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செறநிலமென ரெப்பிசா) காணி நிர்ணய உத்தியோகத்தரிடமும் அவைகளின் அளவைப்பட்டுகள் (சர்வேயர் ஜெனரல்) நில அளவைக் காரியகாத்தரிடமும் பெற்றுக்கொள்ளலாம்

(b) இக்காணிகளெவற்றிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்க

(a) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணியில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைகளுள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின் கீழ் விசாரணை பண்ணப்பட மாட்டா அவ்வித காணித் துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை

அட்டவணை

வடமேல் மாகாணம், குருநாகல் டிஸ்திரிக், வேடவிலி ஹற்பத்தவட வடக்கு, மஹாகலப்பொட மெகொட கோறணையச சோந்த போகஹா பெலெலை (பாகம்) கிராமத்திலுள்ள கீழ்க்காணும் காணித்துண்டுகள் இக்காணித்துண்டுகளெல்லாம் கீழ்க்காணும்மேல்வகட்டுவகளுக்கிற்றான —

வடக்கு பிரதமப்படம் A 409 ல் உள்ள காணித்துண்டு இல 1 (நறமலே கிராமத்தின் எல்லை) பிரதமப்படம் இல A 109 ல் உள்ள காணித்துண்டு இல 2 (பறறுவெவ கிராமத்தின் எல்லை) பிரதமப்படம் இல A 409 ல் உள்ள காணித்துண்டு இல 5 (கலவெஹேரகம் கிராமத்தின் எல்லை), பிரதமப்படம் இல A 409 ல் உள்ள காணித்துண்டு இல 6 (ஹெலபடகம் கிராமத்தின் எல்லை)

கிழக்கு பிரதமப்படம் A 409 ல் உள்ள காணித்துண்டுகள் இல 17 ம் 18 ம் (பல்கஹாகம் கிராமத்தின் எல்லை)

தெற்கு காக்கொல்லேவத்த, கிராமத்திலிருந்து மைனா ரோட்டிற்குச் செல்லும் வண்டிப்பாதை, கல்கொல்லேவத்த பிரதமப்படம் இல A 409 ல் உள்ள காணித்துண்டுகள் இல 8 ம், 10 ம் கல்பிறற்கொமேகாவஹேன (பிரதமப்படம் இல 4,814 ல் உள்ள காணித் துண்டு இல 1), டெறல் பொத்தே எல், கல்பிறற்கொமேகாவஹேன (பிரதமப்படம் இல 4,814 ல் உள்ள காணித்துண்டு இல 1), எல் (வறறிய) மீகஹாமுலபிலாவ (பிரதமப்படம் 4,814 ல் உள்ள காணித்துண்டு இல 1) எல் (வறறிய) போகஹாமுல ஹேனவும், நாகொல்லேஹேனவும் (பிரதமப்படம் இல 4 814 ல் உள்ள காணித்துண்டு இல 10) எல் (வறறிய) பிரதமப்படம் இல A 409 ல் உள்ள காணித்துண்டு இல 24, (கொலுவாவ கிராமத்தின் எல்லை)

மேற்கு கல்கெத்த, நெகோவ, பிம்புறுவெல்லேகம் கிராமங்களின் எல்லைகள்

(b) இக்காணிகளெவற்றிலேமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்க

(c) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணியில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைகளுள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின் கீழ் விசாரணை பண்ணப்பட மாட்டா அவ்வித காணித் துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை

அட்டவணை

வட மேல் மாகாணம், குருநாகல் டிஸ்திரிக், வேடவிலி ஹற்பத்தவட வடக்கு மஹாகலப்பொட மெகொட கோறணையச சோந்த சிறுதுண்ட (ஓரா பகுதி) கிராமத்திலுள்ள கீழ்க்காணும் காணித்துண்டுகள் இக்காணித்துண்டுகளெல்லாம் கீழ்க்காணும்மேல்வகட்டுவகளுக்கிற்றான —

வடக்கு பிரதமப்படம் நிர A 409 ல் உள்ள காணித்துண்டு நிர 24 (கொலுவாவ கிராமத்தின் எல்லை) பிரதமப்படம் நிர 4814 ல் உள்ள காணித்துண்டு நிர 24, எல் (வறறிய) பிரதமப்படம் நிர 4814 ல் உள்ள காணித்துண்டு நிர 24, மினஹேறறியவிலிருந்து புப்போவவிற்குப் போகும் கனசபாவ ரோட்டு, கனடஹபடவத்த, எல் (வறறிய) கனடஹபடவத்த, எல் (வறறிய) பிரதமப்படம் A 409 ல் உள்ள காணித்துண்டுகள் 96, 45, 46, 45, 37, 96, 95 மினஹேறறியவிலிருந்து புப்போவவிற்குப் போகும் கனசபாவ ரோட்டு,

கிழக்கு பனசலடலுப்பொத்த, ஹேனையாவெவகுமபுற, ருகஹமுலவத்த பிரதமப்படம் நிர A 409 ல் உள்ள காணித்துண்டுகள் 48, 50 (சேறுவாவ கிராமத்தின் எல்லை),

தெற்கு பிரதமப்படம் நிர A 409 ல் உள்ள காணித்துண்டு நிர 50 (சேறுவாவ கிராமத்தின் எல்லை),

மேற்கு மினஹேறறியவினதும் பெட்டேகமவினதும் கிராம எல்லைகள் குறிப்பு எல்லைகளுக்குள்ளிருக்கும் கனசபாவ ரோட்டும், எல் (வறறிய) வும் நீங்கலாக

பிரதமப்படம் இல A 409

காணித் துண்டு	காணியின் பெயர்	விசாலம் ஏ ரு பே
7	மேல்மேல்கண்டேமூக்கலான, அத்தகண்டமூக்கலான, யக் டெலைகண்டமூக்கலான	238 3 9
9	கல்கொல்லேஹேனேவத்த (வண்டிப்பாதையுடன்சேமிப்பு)	0 0 6
11	கல்கொல்லேவத்த (ஷே)	0 0 5
12	கல்கொல்லேஹேன (பாகைக்கென சேமிப்பு)	0 0 20
13	கல்கொல்லேஹேன (வண்டிப்பாதையுடன் சேமிப்பு)	0 0 13
14	ஷே	2 2 35
15	கல்கொல்லேவத்த (வண்டிப்பாதையுடன் சேமிப்பு)	0 0 4
16	ஷே	1 3 36
மொத்தம்		243 3 8

குருநாகல் நி உ, 10—1953

காணியுரிமை நிர்ணய சட்டம்

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்
நி 2,874 (குருநாகல்)

இதனோடணைத்திருக்கும் அட்டவணியில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குகேனும் அதில் எச்சோந்தகேனும் தமக்கு உரித்துண்டென்று 1953 ம் (ஓ) (ஜூன்) ஆனி மாதம் 12 ம் தேதியிலிருந்து மூன்று மாச காலத்துக்குள் இதனடியிற கையொப்பமிட்ட வருக்கு** ஒருவரும் அறிவியாமலிருக்குமிடத்து காணியுரிமை நிர்ணய சட்டத்தின் 5 (1) ம் பிரிவினாடி அக்காணியை முடிக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன் விஷயத்திற செய்யவேண்டியன செயது முடிக்கப்படுமென்று மேற்கொல்லிய சட்டத்தின் 4 ம் பிரிவினாடி இதனால் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது

1953 ம் (ஓ) (பெரவரி) மாசி மாதம் 20 ந் தேதியிலன்று கொழும்பி லுள்ள காணியுரிமை நிர்ணயப்பகுதிக் கந்தோறிற கொடுக்கப்பட்டது

டபிளயு ஏ டி ஏ இ எஸ் வளிக்சேகரா,
காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகத்தார்

**மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரித்துகளைக்கொண்ட காசித் உறைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் நிர்ணய அறிவித்தல் உரிமை என்ற சொற்களை தெளிவாகவும் விழக்கமாகவும் எழுதவும்

குறிப்பு—(a) இக்காணிகளைப் பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செறறிலெமென் ரொபிசா) காணி நிர்ணய உத்தியோகத்தாரிடமும் அவைகளின் அளவைப்பாடகன் (சாவேயா ஜெனரல்) நில அளவைக் காரியகார்தாரிடமும் பெற்றுக்கொள்ளலாம்

பிரதமப்படம் நிர A 409

காணித் துண்டு	காணியின் பெயர்	விசாலம் ஏ ரு பே
25	மேமல்கண்டமூக்கலான, யக்டெல்லைகண்ட மூக்கலான	78 1 39
26	ஷே (கனசபாவ ரோட்டுடன் சேமிப்பு)	0 0 6
27	ஷே (ஷே)	0 0 8
28	ஷே (ஷே)	0 0 8
29	நறமல்கஹாமுலஹேன (ஷே)	0 0 31
30	புஹூல ஹேன் (ஷே)	0 0 31
31	நறமல்கஹாமுலவத்த (ஷே)	0 0 29
32	ஷே	8 2 0
33	பொல்கொறறுவேபிறறிய	3 1 21
34	ஷே (கனசபாவ ரோட்டுடன் சேமிப்பு)	0 0 19
35	போகஹாமுலவத்த (ஷே)	0 0 13
38	ஷே (ஷே)	0 0 5
39	ஷே (ஷே)	0 0 6
40	ஷே	1 0 29
41	பனசலடலுப்பொத்தே பிலலேவ	0 3 35
42	கஹறகஹாமுலஹேன, வல்பில்கஹாஹேன	6 3 26
43	—குள்ககட்டு (கைவிடப்பட்ட)	0 0 15
44	போகஹாமுலஹேன (அடிப்பாதைக்கென சேமிப்பு) (சேமிப்புக்குள் அடங்கக்கூடிய பாதை)	0 0 25
47	யக்டெல்லைகண்டமூக்கலான	103 2 31
மொத்தம்		199 1 17

குருநாகல் நி உ 11—1953

காணியுரிமை நிர்ணய சட்டம்

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்
நி 2,875 (குருநாகல்)

இதனோடணைத்திருக்கும் அட்டவணியில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குகேனும் அதில் எச்சோந்தகேனும் தமக்கு உரித்துண்டென்று 1953 ம் (ஓ) (ஜூன்) ஆனி மாதம் 12 ம் தேதியிலிருந்து மூன்று மாச காலத்துக்குள் இதனடியிற கையொப்பமிட்ட வருக்கு** ஒருவரும் அறிவியாமலிருக்குமிடத்து காணியுரிமை நிர்ணய சட்டத்தின் 5 (1) ம் பிரிவினாடி அக்காணியை முடிக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன் விஷயத்திற செய்யவேண்டியன செயது முடிக்கப்படுமென்று மேற்கொல்லிய சட்டத்தின் 4 ம் பிரிவினாடி இதனால் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது

1953 ம் (ஓ) (பெரவரி) மாசி மாதம் 20 ந் தேதியிலன்று கொழும்பி லுள்ள காணியுரிமை நிர்ணயப்பகுதிக் கந்தோறிற கொடுக்கப்பட்டது

டபிளயு ஏ டி ஏ இ எஸ் வளிக்சேகரா,
காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகத்தார்

****மேற்காணும் அறிவித்தலின்படி** வரும் உரித்துகளைக்கொண்ட காசித உறைகளின் இடது கைப்பக்க மேல் முலையில் "நிரணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும் விழக்கமாசவும் எழுதவும் குறிப்பு—(அ) இக்காணிக்கைப் பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செறறிலிமென் ரெப்பிசா) காணி நிர்ணய உத்தியோகத்தரிடமும் அவைகளின் அளவைப்படிக்களை (சர்வேயர் ஜெனரல்) நில அளவைக் காரியகாத்தரிடமும் பெற்றுக்கொள்ளலாம்

(b) இக்காணிக்கொவற்றிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிக்களுக்குள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்க

(c) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணியில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகள்பற்றி மேற்கூறிய அறிவித்தலின் கீழ் விசாரணை பண்ணப்பட மாட்டா அவ்வித காணித் துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை

அட்டவணை

வட்டமேல் மாகாணம், குருநாகல் டிஸ்திரிக், வேடவிலி ஹற்பத்தல், வடக்கு மஹாகல்பொட மெகொட கோறணியைச் சேர்ந்த பழுதொபத்த (ஓரா பகுதி) கிராமத்திலுள்ள கீழ்க்காணும் காணித்துண்டுகள் இக்காணித்துண்டுகளெல்லாம் கீழ்க்காணும்மெல்கட்குள்ளிருக்கின்றன —

வடக்கு பிரதமப்படம் நிர A 409 ல் உள்ள காணித்துண்டு நிர 67, (மிறிஹம்புரே கிராமத்தின் எல்லை) உரிமைப்படம் 316 392, பிரதமப்படம் நிர A 409 ல் உள்ள காணித்துண்டு நிர 67, (மிறிஹம்புரே கிராமத்தின் எல்லை) மிறிஹம்புரே கிராமத்தின் எல்லை, பறனகெதற வத்த, மிறிஹம்புரே கிராமத்தின் எல்லை,

கிழக்கு தலவிறறவிலிருந்து நனகமவிறகு போகும் கிராமச் சங்க வீதி அலகெடுமே கனடேவத்த, அலகெடுமேவத்த, பிரதமப்படம் நிர A 409 ல் உள்ள காணித்துண்டு நிர 74 பொலகஹாவகொற்றுலகுமபுற ஹம்பு கஹாகொற்றுலகுமபுற மலடொல, கலலினடவத்த, கலலினவத்த, பிரதமப்படம் நிர A 409 ல் உள்ள காணித்துண்டு நிர 81, 82, 83 கேவனகஹாமுலவத்த, முறுக்கஹாமுலவத்த, கலபிறறகெதறவத்த, ஹிறறிகெதறவத்த, பேறவத்த,

தெற்கு பிரதமப்படம் A 409 ல் உள்ள காணித்துண்டுகள் நிர 85, 84 (வறட்டன் கிராமத்தின் எல்லை)

மேற்கு குடாகல்பொட கோறணியில் உள்ள கலகொழுவ திவநன் பொல கிராமங்களின் எல்லைகள்

குறிப்பு—இந்த எல்லைகளுக்குள்ளாக இருக்கும் உரிமைப்படங்கள் நிர 138, 237, 138, 238, 138, 236, 138, 235 138, 234 ம் மல டொலவும் நீங்கலாக,

பிரதமப்படம் நிர A 409		
காணித்துண்டு	காணியின் பெயர்	விசாலம் ஏ று ப
68	கனடேஹேன்	0 1 4
69	கனடேவத்தேஹேன்	0 1 25
70	அலகெடுமே கனடேஹேன்	0 2 20
71	ஷே	0 3 1
72	அலகெடுமே இஹத்தேஹேன்	1 3 35
73	அலகெடுமே-எஹெலகஹாமுலஹேன்	1 0 28
76	பொலகஹாகொடுவேஹேன் எறறம்பகஹாமுலஹேன்	2 2 16
77	எறறம்பகஹாமுலஹேன் அல்லது பிறறியேஹேன் அல்லது நுக்கஹாமுலஹேன்	4 0 24
78	யகடெலலகனடமூக்கலான்	32 0 5
79	கோனமடிற்ற (பாதைக்கு சேமிப்பு)	0 0 30
80	யகடெலலகனடமூக்கலான்	53 9 21
மொத்தம்		98 0 9

குருநாகல் நி உ 12—1953

காணியுரிமை நிர்ணயச் சட்டம்

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்
நி 2,876 (குருநாகல்)

இதனோடணைத்திருக்கும் அட்டவணியில் விவரித்துள்ள காணிகளில் எதற்கெனும் அதன் எப்பங்குகளேனும் அதில் எச்சேர்ந்ததைக்கேனும் தமக்கு உரித்தானுடென்று 1953 ம் (ஆ) ஜூன் ஆனி மாதம் 12 ம் தேதியிலிருந்து மூன்று மாத காலத்துக்குள் இதனடியிற் கையொப்பமிட்டவருக்கு** ஒரவரும் அறிவியாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிர்ணயச்

சட்டத்தின் 5 (1) ம் பிரிவின்படி அக்காணியை முடிக்கூரிய காணியென வெளிப்படுத்தி முடிக்கூரிய காணியாக அதன் விஷயத்திற் செய்யவேண்டியன செய்து முடிக்கப்படுமென்று மேற்சொல்லிய சட்டத்தின் 4 ம் பிரிவின்படி இத்தலை அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது

1953 ம் (ஆ) (பெப்ரவரி) மாத மாதம் 20 ந் தேதியிலென்று கொழும்பிலுள்ள காணியுரிமை நிர்ணயப்பகுதிக்கு கந்தோறற் கொடுக்கப்பட்டது

பிளபு ஏ டி ஏ இ எஸ் வணிகசேகரா
காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகத்தார

****மேற்காணும் அறிவித்தலின்படி** வரும் உரித்துகளைக்கொண்ட காசித உறைகளின் இடது கைப்பக்க மேல் முலையில் "நிரணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும் விளக்கமாகவும் எழுதவும்

குறிப்பு—(அ) இக்காணிக்கைப் பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செறறிலிமென் ரெப்பிசா) காணி நிர்ணய உத்தியோகத்தரிடமும் அவைகளின் அளவைப்படிக்களை (சர்வேயர் ஜெனரல்) நில அளவைக் காரியகாத்தரிடமும் பெற்றுக்கொள்ளலாம்

(b) இக்காணிக்கொவற்றிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிக்களுக்குள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்க

(c) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணியில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகள்பற்றி மேற்கூறிய அறிவித்தலின் கீழ் விசாரணை பண்ணப்பட மாட்டா அவ்வித காணித் துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை

அட்டவணை

வட்டமேல் மாகாணம், குருநாகல் டிஸ்திரிக், வளனிஹற்பத்தல் பஹல் கிசிடெகே கோறணியில் உடுவேரிய பலாததவைச்சேர்ந்த பனிககியாகம் (ஓரா பாகம்) கிராமத்தின் உள்ள கீழ்க்காணும் காணித்துண்டுகள் இக்காணித்துண்டுகளெல்லாம் கீழ்க்காணும் மெல்கட்குள்ளிருக்கின்றன —

பாகம்—I

வடக்கு குடாவெவே இஹலஹேன்
கிழக்கு தமமிறறாகமலிலிருந்து பிரதான வீதிகுப் போகும் கனசபாவ ரேட்டை நோக்கிச் செல்லும் பனிககியாகமலிலிருந்து தொடங்கும் 'பின் பார'

தெற்கு பலமுக்கெதற கிராமத்தின் எல்லை

மேற்கு தமமிறறாகமலிலிருந்து பிரதான வீதிகுப்போகும் கனசபாவ ரேட்டை நோக்கிச் செல்லும் முட்டத்தாவகெதறவெவலிலிருந்து தொடங்கும் கனசபாவ ரேட்டை

பிரதமப்படம் இல A 601		
காணித்துண்டு	காணியின் பெயர்	விசாலம் ஏ று ப
16	குடாவெவே இஹலஹேன்	0 1 0
18	ஷே	0 1 8
20	ஷே	0 0 33
22	ஷே	0 2 17
24	ஷே	0 2 2
மொத்தம்		1 3 20

பாகம்—II

வடக்கு குடாவெவேஇஹலஹேன்
கிழக்கு தமமிறறாகமலிலிருந்து பிரதான வீதிகுப் போகும் கனசபாவ ரேட்டை நோக்கிச் செல்லும் பனிககியாகமலிலிருந்து தொடங்கும் கனசபாவ ரேட்டை

தெற்கு பலமுக்கெதற கிராமத்தின் எல்லை

மேற்கு தமமிறறாகமலிலிருந்து பிரதான வீதிகுப்போகும் கனசபாவ ரேட்டை நோக்கிச் செல்லும் முட்டத்தாவகெதறவெவலிலிருந்து தொடங்கும் கனசபாவ ரேட்டை

பிரதமப்படம் இல A 601		
காணித்துண்டு	காணியின் பெயர்	விசாலம் ஏ று ப
26	குடாவெவேஇஹலஹேன்	0 1 20
28	ஷே	0 2 28
30	ஷே	0 2 37
மொத்தம்		1 3 5

குருநாகல் நி உ 13—1953

காணியுரிமை நிர்ணயச் சட்டம்

காணியுரிமை நிர்ணய விஷய அறிவிக்கல்
நி 2 877 (குருநாகல்)

இதனோடணைத்திருக்கும் அட்டவணையில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குகேனும் அந்நிலை எச்சோந்தக்கேனும் தமக்கு உரித்துண்டென்று 1953 ம் ஆண்டு (ஜூன்) ஆனி மாதம் 12 ம் தேதியிலிருந்து மூன்று மாத காலத்துக்குள் இக்காணியை கையொப்பமிட்டவருக்கு** ஒருவரும் அறிவியாமலிருக்குமிடத்து காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம் பிரிவினாடி அக்காணியை முடிக்கூடிய காணியென வெளிப்படுத்தி முடிக்கூடிய காணியாக அதன் விஷயத்திற்கு செய்யவேண்டியன செய்து முடிக்கப்படுமென்று மேற்சொல்லிய சட்டத்தின் 4 ம் பிரிவினாடி இதனால் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது

1953 ம் ஆண்டு (பெப்ரவரி) மாதம் 20 ந் தேதியிலுள்ள கொழும்பிலுள்ள காணியுரிமை நிர்ணயப்பகுதிக் கந்தோரிற் கொடுக்கப்பட்டது

டபிள்யூ ஏ டி ஏ இ எஸ் வணிகசேகரா,
காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகத்தார்

**மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரித்துகளைக்கொண்ட காசீத உறைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் 'நிர்ணய அறிவித்தல் உரிமை' என்ற சொற்களை தெளிவாகவும் விளக்கமாகவும் எழுதவும்

குறிப்பு—(அ) இக்காணிகளைப் பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செற்றிலமென ரெப்பிசா) காணி நிர்ணய உத்தியோகத்தாரிடமும அமைவகளின் அளவைப்படங்கள் (சாவேயா ஜெனரல்) நில அளவைக காரியகாத்தாரிடமும பெற்றுக்கொள்ளலாம்

(b) இக்காணிகளெவற்றிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்க

(c) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணையில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைகட்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின் கீழ் விசாரணை பண்ணப்பட்ட மாட்டா அவ்வித காணித் துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை

அட்டவணை

வட்டமேல் மாகாணம், குருநாகல் டிஸ்திரிக், வன்னிஹற்பத்தவ, பஹல் விவரித்தே கோறனை, உடுவேறிய பலாத்தலைச்சோந்த முடத்தொகெதற வெவ (பாஹு) (ஜா பாகம்) பழமுக்கெதற கிராமத்திலுள்ள கீழ்க்காணும் காணித் துண்டுகள் இக்காணித் துண்டுகளெல்லாம் மேற்காணும் மெல்லகட்கு ளிருக்கின்றன —

பாகம்—I

வடக்கு வெவ இஹலஹேனயாய

கீழ்க்கு நமபிறகமலிலிருந்து மெயின ரேட்டககுச் செல்லும் கன சபாவ ரேட்டை நோக்கிச் செல்லும் முடத்தவாகெதறவெவலிலிருந்து தொடங்கும் கனசபாவ ரேட்டு (பனிககியாகம் கிராமத்தின் எல்லை)

தெற்கு பலமுக்கெதற கிராமத்தின் எல்லை, பிரதமப்படம் இல A 601, ல் உள்ள காணித் துண்டு இல 34 பலமுக்கெதற கிராமத்தின் எல்லை, பிரதம படம் இல A 601 ல் உள்ள காணித்துண்டு இல 38

மேற்கு பிரதமப்படம் இல A 601 ல் காணித்துண்டு இல 40, வெவ இஹலஹேனயாய

பிரதமப்படம் இல A 601

காணித் துண்டு	காணியின் பெயர்	விசாலம் ஏ ரூ ப
31	முனஹேன	0 0 24
32	ஷே	0 3 15
33	ஷே	1 0 5
35	வெவஇஹலஹேன	0 3 17
36	முனஹேன அல்லது வெவஇஹலஹேன	0 1 27
37	வெவ இஹலஹேனயாய	0 2 15
39	ஷே	0 2 29
மொத்தம்		4 2 12

பாகம்—II

வடக்கு பிரதமப்படம் இல A 601 ல் உள்ள காணித் துண்டு இல 40 கீழ்க்கு பலமுக்கெதற கிராமத்தின் எல்லை
தெற்கு பிரதமப்படம் இல A 426 ல் உள்ள காணித் துண்டு இல 1
மேற்கு வெவ இஹலஹேனயாய

பிரதமப்படம் இல A 601

காணித் துண்டு	காணியின் பெயர்	விசாலம் ஏ ரூ ப
41	வெவ இஹலஹேனயாய	0 2 21
42	வெவ இஹலஹேனயாய	0 0 10
மொத்தம்		0 2 31

பாகம்—III

வடக்கு வெவஇஹலஹேனயாய, பிரதமப்படம் இல A 426 ல் உள்ள காணித்துண்டு இல 1

கீழ்க்கு பிரதமப்படம் இல A 426 ல் உள்ள காணித் துண்டு இல 1 பலமுக்கெதற கிராமத்தின் எல்லை

தெற்கு பலமுக்கெதற கிராமத்தின் எல்லை, வெவ இஹலஹேனயாய
மேற்கு வெவ இஹலஹேனயாய

பிரதமப்படம் இல A 601

காணித் துண்டு	காணியின் பெயர்	விசாலம் ஏ ரூ ப
47	வெவஇஹலஹேன	0 2 28
48	ஷே	0 3 0
மொத்தம்		1 1 28

குருநாகல் நி 2 14—1953

காணியுரிமை நிர்ணயச் சட்டம்

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்
நி 2,878 (குருநாகல்)

இதனோடணைத்திருக்கும் அட்டவணையில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குகேனும் அந்நிலை எச்சோந்தக்கேனும் தமக்கு உரித்துண்டென்று 1953 ம் ஆண்டு (ஜூன்) ஆனி மாதம் 12 ம் தேதியிலிருந்து மூன்று மாத காலத்துக்குள் இக்காணியை கையொப்பமிட்டவருக்கு** ஒருவரும் அறிவியாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம் பிரிவினாடி அக்காணியை முடிக்கூடிய காணியென வெளிப்படுத்தி முடிக்கூடிய காணியாக அதன் விஷயத்திற்கு செய்யவேண்டியன செய்து முடிக்கப்படுமென்று மேற்சொல்லிய சட்டத்தின் 4 ம் பிரிவினாடி இதனால் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது

1953 ம் ஆண்டு (பெப்ரவரி) மாதம் 20 ந் தேதியிலுள்ள கொழும்பிலுள்ள காணியுரிமை நிர்ணயப்பகுதிக் கந்தோரிற் கொடுக்கப்பட்டது

டபிள்யூ ஏ டி ஏ இ எஸ் வணிகசேகரா,
காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகத்தார்

**மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரித்துகளைக்கொண்ட காசீத உறைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் 'நிர்ணய அறிவித்தல் உரிமை' என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்

குறிப்பு—(அ) இக்காணிகளைப் பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செற்றிலமென ரெப்பிசா) காணி நிர்ணய உத்தியோகத்தாரிடமும அமைவகளின் அளவைப்படங்கள் (சாவேயா ஜெனரல்) நில அளவைக காரியகாத்தாரிடமும பெற்றுக்கொள்ளலாம்

(b) இக்காணிகளெவற்றிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்க

(c) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணையில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைகட்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின் கீழ் விசாரணை பண்ணப்பட்ட மாட்டா அவ்வித காணித் துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை

அட்டவணை

வட்டமேல் மாகாணம், குருநாகல் டிஸ்திரிக், வன்னிஹற்பத்தவ, பஹல் விவரித்தே கோறனை, உடுவேறிய பலாத்தலைச்சோந்த பலமுக்கெதற (பகுதி) கிராமத்தில் உள்ள கீழ்க்காணும் காணித் துண்டுகள் இக்காணித்துண்டுக ளெல்லாம் கீழ்க்காணும்மெல்லகட்கு ளிருக்கின்றன —

பாகம்—I

வடக்கு மினிபிறறியேறேன (சவக்காலை, கைவிடப்பட்ட)
கீழ்க்கு பிரதமப்படம் இல A 601 ல் உள்ள காணித் துண்டு இல 2
தெற்கு தமபிறகமலிலிருந்து மெயின ரேட்டடிற்றும் போகும் கனசபாவ ரேட்டு
மேற்கு பனிககியாகமலிலிருந்து கனசபாவ ரேட்டடிற்றும் போகும் பிள பா

பிரதமப்படம் இல A 601

காணித் துண்டு	காணியின் பெயர்	விசாலம் ஏ ரூ ப
1	மினிபிறறியேறேன	0 0 36
14	டிவுலகறமுலஹேன	0 3 7
மொத்தம்		1 0 3

பாகம்—II

வடக்கு கலேனேன
கிழக்கு கடுறுகஹாமுலவேன
தெற்கு பிரதமப்படம் இல A 601 ல் உள்ள காணித் துண்டு 12, 13
மேற்கு பிரதமப்படம் இல A 601 ல் உள்ள காணித் துண்டு 2

பிரதமப்படம் இல A 601
காணித் துண்டு காணியின் பெயர் விசாலம் எ று ப
43 வெவ்இஹலவேனையய அல்லது வெவ் இஹலவேன (பாஸ்தககென சேமிப்பு) 0 0 9

பிரதமப்படம் இல A 601

காணித் துண்டு	காணியின் பெயர்	விசாலம் எ று ப
3	கலேனேன	0 2 0
4	கலேனேன	0 1 34
மொத்தம்		0 3 34

பாகம்—VII

வடக்கு பிரதமப்படம் இல A 601 ல் உள்ள காணித் துண்டு இல 48, (முடத்தவாகெற்றவெவ கிராமத்தின் எல்லை) (பாலு) (பலமுக்கெற) பிரதமப்படம் இல A 601 ல் உள்ள காணித் துண்டு இல 50
கிழக்கு பிரதமப்படம் இல A 601 ல் உள்ள காணித் துண்டு இல 50, தமமிறகமவிலிருந்து மெயின் ரேட்டிற்குச் செல்லும் கனசபாவ ரேட்டு தெற்கு தமமிறகமவிலிருந்து மெயின் ரேட்டிற்குச் செல்லும் கனசபாவ ரேட்டு வெவ்இஹலவேனையய
மேற்கு வெவ்இஹலவேனையய, பிரதமப்படம் இல A 601 ல் உள்ள காணித் துண்டு இல 48, (முடத்தவாகெற்றவெவ கிராமத்தின் எல்லை) (பாலு) (பலமுக்கெற)

பிரதமப்படம் இல A 601
காணித் துண்டு காணியின் பெயர் விசாலம் எ று ப
49 வெவ்இஹலவேன 0 2 8

பாகம்—III

வடக்கு கடுறுகஹாமுலவேன
கிழக்கு கடுறுகஹாமுலவேன
தெற்கு தமமிறகமவிலிருந்து மெயின் ரேட்டிற்குச் செல்லும் கனசபாவ ரேட்டு, கடுறுகஹாமுலவேன, தமமிறகமவிலிருந்து மெயின் ரேட்டிற்குச் செல்லும் கனசபாவ ரேட்டு
மேற்கு பிரதமப்படம் இல A 601 ல் உள்ள காணித் துண்டு இல 12

பிரதமப்படம் இல A 601

காணித் துண்டு	காணியின் பெயர்	விசாலம் எ று ப
5	கலேனேன	0 0 20
6	கடுறுகஹாமுலவேன	0 2 27
7	ஷெ	0 1 28
8	ஷெ	0 2 18
9	ஷெ	0 1 39
10	வெவ்வொனேவேன	0 3 19
11	ஷெ (பாஸ்தககென சேமிப்பு)	0 0 12
மொத்தம்		3 1 1

பாகம்—VIII

வடக்கு பிரதமப்படம் இல A 601 ல் உள்ள காணித் துண்டு இல 51
கிழக்கு தமமிறகமவிலிருந்து மெயின் ரேட்டிற்குச் செல்லும் கனசபாவ ரேட்டை நோக்கிச் செல்லும் வற்றுப்பொல்கமவிலிருந்து தொடங்கும் வண்டிப்பாதை
தெற்கு பிரதமப்படம் இல A 601 ல் உள்ள காணித் துண்டு இல 53
மேற்கு பளுக்கஹாமுலவேன (குளம்)

பிரதமப்படம் இல A 601
காணித் துண்டு காணியின் பெயர் விசாலம் எ று ப
52 பளுக்கஹாமுலவேன 0 2 34

பாகம்—IV

வடக்கு பிரதமப்படம் இல A 601 ல் உள்ள காணித் துண்டு இல 24, 22, 20, 18 (பனிகசியாகம் கிராமத்தின் எல்லை)
கிழக்கு பிரதமப்படம் இல A 601 ல் உள்ள காணித் துண்டு 15
தெற்கு தமமிறகமவிலிருந்து மெயின் ரேட்டிற்கு போகும் கனசபாவ ரேட்டு
மேற்கு தமமிறகமவிலிருந்து மெயின் ரேட்டிற்கு போகும் கனசபாவ ரேட்டை நோக்கிச் செல்லும் பனிகசியாகமவிலிருந்து தொடங்கும் கனசபாவ ரேட்டு

பிரதமப்படம் இல A 601

காணித் துண்டு	காணியின் பெயர்	விசாலம் எ று ப
17	டிவுக்கஹாமுலவேன	0 2 30
19	ஷெ	0 3 4
21	ஷெ	0 1 23
23	ஷெ	0 1 38
மொத்தம்		2 1 15

பாகம்—IX

வடக்கு கொடவலவேனையய
கிழக்கு கொடவலவேனையய
தெற்கு கறறுவான கோறையில் உள்ள வற்றுப்பொல்கம கிராமத்தின் எல்லை
மேற்கு கொடவலவேனையய

பிரதமப்படம் இல A 601
காணித் துண்டு காணியின் பெயர் விசாலம் எ று ப
54 கொடவலவேனையய 0 1 29

குருநாகல நி உ 15—1953

காணியுரிமை நிர்ணய சட்டம்

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்
நி 2 879 (குருநாகல)

இதன்கீழ்க் கீழ்க்கண்ட அடவணையில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பாகங்களும் அதில் எச்சேற்றைக்கேனும் தமக்கு உரித்துண்டென்று 1953 ம் ஆண்டு (ஜூன்) ஆனி மாதம் 12 ம் தேதியிலிருந்து மூன்று மாத காலத்துக்குள் இதனடியிற கையொப்பமிட்ட வருக்கு** ஒருவரும் அறிவிக்காமலிருக்கமீதது காணியுரிமை நிர்ணய சட்டத்தின் 5 (1) ம பிரிவினாபடி அக்காணியை முடிக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன் விஷயத்திற்கு செயல்படும் செயது முடிக்கப்படுமென்று மேற்சொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவினாபடி இதனால் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது
1953 ம் ஆண்டு (பெப்ரவரி) மாதம் 20 ந் தேதியிலிருந்து கொழும்பினிலுள்ள காணியுரிமை நிர்ணயப்பகுதிக் கந்தோறிக் கொடுக்கப்பட்டது

டபிள்யு ஏ டி ஏ இ எஸ் வணிகசேகரா,
காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகத்தா

**மேற்காணும் அறிவித்தலின்படி ஒருவரும் உரித்துக்களிக்கொண்ட காணிகளை இடது கைப்பக்க மேல் மூலையில் 'நிர்ணய அறிவித்தல் உரிமை' என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்
குறிப்பு—(அ) இக்காணிகளைப் பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செறிலமென ரெபிசா) காணி நிர்ணய உத்தியோகத்தரிடமும் அவைகளின் அளவைப்பக்கள் (சாவேயுர் இணரல்) நில அளவைக் காரியகாத்தரிடமும் பெற்றுக்கொள்ளலாம்.
(b) இக்காணிகளெவற்றிலேயுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்ள

பாகம்—V

வடக்கு பிரதமப்படம் இலககம் A 601 ல் உள்ள காணித் துண்டு இல 30 (பனிகசியாகம் கிராமத்தின் எல்லை)
கிழக்கு பிரதமப்படம் இல A 601 ல் உள்ள காணித் துண்டு இல 27
தெற்கு தமமிறகமவிலிருந்து மெயின் ரேட்டிற்குச் செல்லும் கனசபாவ ரேட்டு
மேற்கு தமமிறகமவிலிருந்து மெயின் ரேட்டிற்குச் செல்லும் கனசபாவ ரேட்டை நோக்கிச் செல்லும் முடத்தோக்கெற்றவெவிலிருந்து தொடரும் கனசபாவ ரேட்டு

பிரதமப்படம் இல A 601

காணித் துண்டு	காணியின் பெயர்	விசாலம் எ று ப
29	வெலிஸ்தத்தேவேன	0 1 2

பாகம்—VI

வடக்கு பிரதமப்படம் இல A 601 ல் உள்ள காணித் துண்டு இல 38 முடத்தொக்கெற்றவெவ கிராமத்தின் எல்லை (பாலு), (பலமுக்கெற)
கிழக்கு முனவேன
தெற்கு தமமிறகமவிலிருந்து மெயின் ரேட்டிற்குச் செல்லும் கனசபாவ ரேட்டு
மேற்கு பிரதமப்படம் இல A 601 ல் உள்ள காணித் துண்டு இல 44

(c) இவ்விதித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணையில் சொல்லப்படாதிருக்கும் காணித் துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின் கீழ் விசாரணை பண்ணப்பட மாட்டா அவ்வித காணித் துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை

அட்டவணை

வடமேல் மாகாணம், குருணாகல் டிஸ்திரிக், வன்னி ஹற்பத்தலம், மீடியென் எகொட கோறணை, கம்புட்ட பலாத்தகைவைச்சேர்ந்த கற்றுப்பொதன கிராமத்தில் உள்ள கீழ்க்காணும் காணித்துண்டுகள் இக்காணித்துண்டுகளெல்லாம் கீழ்க்காணும்மெல்லகட்குளிருக்கின்றன —

பாகம் I

வடக்கு அமுனலங்கயாய்,
கிழக்கு அமுனலங்கயாய்,
தெற்கு பிரதமபட்டம் A 628 ல் உள்ள காணித்துண்டு நிர 2,
மேற்கு அமுனலங்கயாய்

பிரதமபட்டம் நிர A 628

காணித் துண்டு	காணியின் பெயர்	விசாலம் ஏ றா ப
1	டனகஹாவத்த	0 2 2

பாகம் II

வடக்கு பிரதமபட்டம் நிர A 628 ல் உள்ள காணித்துண்டு நிர 3
கிழக்கு பிரதமபட்டம் நிர A 628 ல் உள்ள காணித்துண்டுகள் நிர 2 ம 7 ம
தெற்கு கிராமச்சங்க ரேட்டே,
மேற்கு பிரதமபட்டம் நிர A 628 ல் உள்ள காணித்துண்டுகள் நிர, 24 ம 4 ம

பிரதமபட்டம் நிர A 628

காணித் துண்டு	காணியின் பெயர்	விசாலம் ஏ றா ப
5	டிவுல்கஹேன (பாதைக்காக சேமிப்பு)	0 0 8
6	ஷெ	0 0 18
மொத்தம்		0 0 26

பாகம் III

வடக்கு கிராமச்சங்க ரேட்டே,
கிழக்கு பிரதமபட்டம் நிர A 628 ல் உள்ள காணித்துண்டு நிர 9,
தெற்கு பிரதமபட்டம் நிர A 628 ல் உள்ள காணித்துண்டுகள் நிர 9 ம 11 ம,

மேற்கு பிரதமபட்டம் நிர A 628 ல் உள்ள காணித்துண்டு நிர 11

பிரதமபட்டம் நிர A 628

காணித் துண்டு	காணியின் பெயர்	விசாலம் ஏ றா ப
10	தேவாலேவத்த	0 0 7

பாகம் IV

வடக்கு கிராமச்சங்க ரேட்டே,
கிழக்கு பிரதமபட்டம் நிர A 628 ல் உள்ள காணித்துண்டுகள் நிர 19 ம 21 ம,
தெற்கு கிராமச்சங்க ரேட்டே,
மேற்கு கிராமச்சங்க ரேட்டே

பிரதமபட்டம் நிர A 628

காணித் துண்டு	காணியின் பெயர்	விசாலம் ஏ றா ப
20	மைலகஹவத்த (கிராமச்சங்க ரேட்டேன சேமிப்பு)	0 0 1
22	டிவுல்கஹவத்த (கிராமச்சங்க ரேட்டேன சேமிப்பு)	0 0 5
மொத்தம்		0 0 6

பாகம் V

வடக்கு கிராமச்சங்க ரேட்டே, பிரதமபட்டம் நிர A 628 ல் உள்ள காணித்துண்டு நிர 27,
கிழக்கு மெனேரியாய்
தெற்கு மெனேரியாய்
மேற்கு கிராமச்சங்க ரேட்டே

பிரதமபட்டம் நிர A 628

காணித் துண்டு	காணியின் பெயர்	விசாலம் ஏ றா ப
28	டிவுல்கஹவத்த	0 1 24
29	ஷெ (கிராமச்சங்க ரேட்டேன சேமிப்பு)	0 0 2
32	ஷெ	0 1 7
33	ஷெ	0 1 29
34	மைலகஹவத்த	0 0 25
38	கொஹொம்பகஹவத்த	0 0 38
39	மைலகஹவத்த	1 0 34
40	ஷெ	0 1 5
மொத்தம்		3 0 4

பாகம் VI

வடக்கு பிரதமபட்டம் நிர A 628 ல் உள்ள காணித்துண்டுகள் நிர 24 ம 36 ம, 0
கிழக்கு கிராமச்சங்க ரேட்டே,
தெற்கு பிரதமபட்டம் நிர A 628 ல் உள்ள காணித்துண்டு நிர 41,
மேற்கு அணைக்கட்டு

பிரதமபட்டம் நிர A 628

காணித் துண்டு	காணியின் பெயர்	விசாலம் ஏ றா ப
42	கோனகஹவத்த (குளத்துக்கும் அணைக்கட்டுக்கும் போகும் வழி)	0 0 15

பாகம் VII

வடக்கு வாயக்கால், பிரதமபட்டம் நிர A 628 ல் உள்ள காணித்துண்டு நிர 24,
கிழக்கு பிரதமபட்டம் நிர A 628 ல் உள்ள காணித்துண்டு நிர 24,
தெற்கு அணைக்கட்டு,
மேற்கு அணைக்கட்டு, வாயக்கால்

பிரதமபட்டம் நிர A 628

காணித் துண்டு	காணியின் பெயர்	விசாலம் ஏ றா ப
46	ஹல்லிலகஹவத்த (குளத்தின் அணைக்கட்டுக்களை சேமிப்பு)	0 0 14

குருநாகல் நிர 2,880 (குருநாகல்)

காணியுரிமை நிர்ணய சட்டம்

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல் நிர 2,880 (குருநாகல்)

இதனோடணைத்திருக்கும் அட்டவணையில் விவரித்துள்ள காணிகளில் எத்தனைகளுக்கும் அதன் எப்பங்குகளேனும் அதில் எச்சேர்ந்ததைக்கேனும் தமக்கு உரித்துடைந்து 1953 ம் ஆண்டு (ஜூன்) ஆகி மாதம் 12 ம் தேதியிலிருந்து மூன்று மாத காலத்துக்குள் இதனடியிற கையொப்பமிட்ட வருக்கு** ஒருவரும் அறிவியாமலிருக்கமிடத்து காணியுரிமை நிர்ணய சட்டத்தின் 5 (1) ம பிரிவினபடி அக்காணியை முடிக்குரிய காணியென் வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன் விஷயத்திற செய்யவேண்டியன செய்து முடிக்கப்படுமென்று மேற்சொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவினபடி இதனால் அறிவித்தல் கொடுக்கப்படுகிறது

1953 ம் ஆண்டு (பெரவரி) மாதம் 20 ந் தேதியிலன்று கொழும்பிலுள்ள காணியுரிமை நிர்ணயப்பகுதிக் கந்தோறிற கொடுக்கப்பட்டது

டபிள்யூ ஏ டி ஏ இ ன்ஸ் வளிக்சேசரா, காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகத்தா

**மேற்காணும் அறிவித்தலினபடி வரும் உரித்துகளைக்கொண்ட காணிக் உறைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் 'நிர்ணய அறிவித்தல் உரிமை' என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்

குறிப்பு—(a) இக்காணிகளைப் பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செற்றிலமென் ரெப்பிசா) காணி நிர்ணய உத்தியோகத்தரிடமும் அவைகளின் அளவைப்பட்டங்கள் (சர்வேயர் ஜெனரல்) நில அளவைக் காரியகாததரிடமும் பெற்றுக்கொள்ளலாம்

(b) இக்காணிகளெவற்றிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்க

(c) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணைமில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின் கீழ் விசாரணை பண்ணப்பட மாட்டா அவ்வித காணித் துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை

அட்டவணை

வடமேல் மாகாணம் குருனாகல் டிஸ்திரிக், வனனி ஹற்பத்து, கனத்திஹே கோறனை தமமிட்டகம் பாஸ்தத்தைச்சேர்ந்த பொலபிறற்கும கிராமத்திலுள்ள கீழ்க்காணும் காணித்துண்டுகள் இக்காணித்துண்டுகள் களெல்லாம் கீழ்க்காணும் மெல்லக்கருவிகளினரான —

வடக்கு பிரதமபடம் A 640 ல் உள்ள காணித்துண்டு நி 2
கிழக்கு ஹெலம்பகஹேன, மானினகொழும்பி கிராமத்தின் எல்லை,
தெற்கு மானினகொழும்பு கிராமத்தின் எல்லை,
மேற்கு மானினகொழும்பு கிராமத்தின் எல்லை, லோலுக்கொழும்பு

பிரதமபடம் நி A 640

காணித் துண்டு	காணியின் பெயர்	விசாலம் ஏ ரு ப
3	மாற்கஹேன	1 3 16
4	ஹயாயேன	0 1 15
மொத்தம்		2 0 31

குருநாகல் நி உ 17—1953

காணியுரிமை நிரணயச் சட்டம்

, காணியுரிமை நிரணய விஷய அறிவித்தல்
நி 2,881 (குருநாகல்)

இதனோடணைத்திருக்கும் அட்டவணையில் விவரித்துள்ள காணிகளில் எதற்கு மேலும் அதன் எப்பங்குகளையும் அதில் எச்சோதனைகளையும் தமக்கு உரித்துண்டென்று 1953 ம் ஆண்டு (ஜூலை) ஆனி மாதம் 12 ம் தேதியிலிருந்து மூன்று மாத காலத்துக்குள் இதனடியிற் கையொப்பமிட்டவருக்கு** ஒருவரும் அறிவியாமலிருக்கும்படித்து காணியுரிமை நிரணயச் சட்டத்தின் 5 (1) ம பிரிவினப்படி அக்காணியை முடிக்கூறிய காணியென வெளியிட்டுத்தி முடிக்கூறிய காணியாக அதன் விஷயத்திற் செய்யவேண்டியன செய்து முடிக்கப்படுமென்று மேற்கொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவினப்படி இதனால் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது

1953 ம் ஆண்டு (பெப்ரவரி) மார்ச் மாதம் 20 ந் தேதியிலுள்ளது கொழும்பிலுள்ள காணியுரிமை நிரணயப்பகுதிக் கந்தோறற் கொடுக்கப்பட்டது

டபிள்யூ ஏ டி ஏ இ எஸ். வணிகசேகரா,
காணியுரிமை நிரணய உதவி உத்தியோகத்தார்

**மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரித்துக்களைக்கொண்ட காசித் உறைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் “நிரணய அறிவித்தல் உரிமை” என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்

குறிப்பு —(அ) இக்காணிகளைப் பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செற்றிலமென ரெயிசர்) காணி நிரணய உத்தியோகத்தாரிடமும் அவைகளின் அளவைப்பட்டிகள் (சாவேயர் ஜெனரல்) நில அளவைக் காரியகாதாரிடமும் பெற்றுக்கொள்ளலாம்

(b) இக்காணிகளெவற்றிலேயுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்க

(c) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணைமில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின் கீழ் விசாரணை பண்ணப்பட மாட்டா அவ்வித காணித் துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை

அட்டவணை

வடமேல் மாகாணம், குருனாகல் டிஸ்திரிக், வனனி ஹற்பத்துவ, ஹத்தலிப்பை கோறனை மேற்கு, மட்டொம்பே பலாதத்தைச்சேர்ந்த மட்டொம்பே கிராமத்திலுள்ள கீழ்க்காணும் காணித்துண்டுகள் இக்காணித்துண்டுகளெல்லாம் கீழ்க்காணும் எல்லைக்குவருகின்றன —

வடக்கு வேகந்த பாடலேவத்த, காணித்துண்டுகள், பிரதமபடம் A 739 ல் உள்ள காணித்துண்டுகள் நி 10, 1, 3, 4 குடாவெல்,
கிழக்கு மட்டொம்பேவெல் குளத்தின் அணைக்கட்டு,
தெற்கு மட்டொம்பேவெல் குளத்தின் அணைக்கட்டு, எல், மீகஹு குழம்புற,
மேற்கு மீகஹு குழம்புற, பிரதமபடம் A 739 ல் உள்ள காணித்துண்டு நி 13, வேகந்தபாடலேவத்த

குருநாகல் நி உ 18—1953

பிரதமபடம் நி A 739

காணித் துண்டு	காணியின் பெயர்	விசாலம் ஏ ரு ப
2	மாற்கஹாவத்த	0 1 33
5	மீகஹாவத்த (அணைக்கட்டுடன் சேமிப்பு)	0 1 0
6	மாற்கஹாவத்த (அணைக்கட்டுடன் சேமிப்பு),	0 0 20
7	மாற்கஹாவேன (அணைக்கட்டுடன் சேமிப்பு)	0 2 7
8	மாற்கஹாவேன	0 1 34
9	மீகஹாவேன மாற்கஹாவேன (பாகையுடன் சேமிப்பு)	0 0 24
11	மீகஹாவத்த	0 3 36
12	மீகஹாவேன	1 0 9
14	ஹெலம்பகஹாவேன	0 1 4
15	மீகஹாவேன (அணைக்கட்டுடன் சேமிப்பு)	0 1 22
16	மீகஹாவேன (அணைக்கட்டுடன் சேமிப்பு)	0 0 16
மொத்தம்		4 3 5

குருநாகல் நி உ 18—1953

காணியுரிமை நிரணயச் சட்டம்

காணியுரிமை நிரணய விஷய அறிவித்தல்
நி 2,882 (குருநாகல்)

இக்கோணத்திருக்கும் அட்டவணையில் விவரித்துள்ள காணிகளில் எதற்கு மேலும் அதன் எப்பங்குகளையும் அதில் எச்சோதனைகளையும் தமக்கு உரித்துண்டென்று 1953 ம் ஆண்டு (ஜூலை) ஆனி மாதம் 12 ந் தேதியிலிருந்து மூன்று மாத காலத்துக்குள் இதனடியிற் கையொப்பமிட்டவருக்கு ஒருவரும் அறிவியாமலிருக்கும்படித்து, காணியுரிமை நிரணயச் சட்டத்தின் 5 (1) ம பிரிவினப்படி அக்காணியை முடிக்கூறிய காணியென வெளியிட்டுத்தி முடிக்கூறிய காணியாக அதன் விஷயத்திற் செய்யவேண்டியன செய்து முடிக்கப்படுமென்று மேற்கொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவினப்படி இதனால் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது

1953 ம் ஆண்டு (பெப்ரவரி) மார்ச் மாதம் 20 ந் தேதியிலுள்ளது கொழும்பிலுள்ள காணியுரிமை நிரணயப் பகுதிக் கந்தோறற் கொடுக்கப்பட்டது

டபிள்யூ ஏ டி ஏ இ எஸ் வணிகசேகரா,
காணியுரிமை நிரணய உதவி உத்தியோகத்தார்

**மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரித்துக்களைக்கொண்ட காசித் உறைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் நிரணய அறிவித்தல் உரிமை என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்

குறிப்பு —(அ) இக்காணிகளைப் பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செற்றிலமென ரெயிசர்) காணி நிரணய உத்தியோகத்தாரிடமும் அவைகளின் அளவைப்பட்டிகள் (சாவேயர் ஜெனரல்) நில அளவைக் காரியகாதாரிடமும் பெற்றுக்கொள்ளலாம்

(b) இக்காணிகளெவற்றிலேயுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்க

(c) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணைமில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி, மேற்கூறிய அறிவித்தலின் கீழ் விசாரணை பண்ணப்பட மாட்டா அவ்வித காணித் துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை

அட்டவணை

வடமேல் மாகாணம், குருனாகல் டிஸ்திரிக், வேடலிலுஹற்பத்துவ, வடக்கு மஹாகல்பொட மெகொட கோறனை, தலஹேவ பலாதத்தைச் சேர்ந்த தலஹேவ (ஒரு பகுதி) கிராமத்தின் உள்ள கீழ்க்காணும் காணித்துண்டுகள் இக்காணித்துண்டுகளெல்லாம் கீழ்க்காணும்மெல்லக்கருவிகளினரான —

வடக்கு தெதுறு ஓய
கிழக்கு தெதுறு ஓய
தெற்கு கட்டொல்வலேவத்த
மேற்கு எல்

பிரதமபடம் நி A 749

காணித் துண்டு	காணியின் பெயர்	விசாலம் ஏ ரு ப
1	கட்டொல்வலேவத்த (தெதுறு ஓயவுடன் சேமிப்பு)	0 1 12
2	ஓய (தெதுறுஓயவுடன் சேமிப்பு)	0 3 11
மொத்தம்		1 0 23

குருநாகல் நி உ 19—1953

காணியுரிமை நிர்ணயச் சட்டம்

I ம பாகம்

காணியுரிமை நிர்ணய விதிகள்
 2,883 (குருநாகல்)

இக்கொண்டித்திருக்கும் அட்டவணைமையில் விவரிக்கப்பட்டுள்ள காணிகளில் எதற்கு மேலும் அதன் எப்பங்குகளையும் அதில் எச்சொந்தக்கொள்ளும் தமக்கு உரித்து அடையுமாறு 1953 ம் ஆண்டு (1953) ஆகி மார்ச் 12 ந் தேதியிலிருந்து மூன்று மாத காலத்துக்குள் இன்னொரு வகையொப்பமிடவருக்கு ஒருவரும் அறிவிக்காமலிருக்கும்படித் தர காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம பிரிவினையடி அக்காணிய முடிக்கூடிய விவரம் வெளிப்படுத்தி முடிக்கூடிய காணியாக அகல விளங்குதற்கு செய்யவேண்டிய செயலு முடிக்கப்பட்டு மென்று மேற்கொள்ளிய சட்டத்தின் 1 ம பிரிவினையடி இத்தனும் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றன.

1953 ம் ஆண்டு (பெப்ரவரி) மார்ச் மாதம் 20 ந் தேதியிலன்று கொழும்பிலுள்ள காணியுரிமை நிர்ணயப் பகுதிக் கந்தோறிய கொடுக்கப்பட்டது

டபிள்யூ ஏ டி ஏ இ எஸ் வணிகசேகரா
 காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகத்தார்

** மேற்காணும் அறிவித்தலின்படி வரும் விதிகளைக்கொண்ட சாகித உறைகளின் இடது கைப்பாட மெல் மூலையில் நிர்ணய அறிவித்தல் உரிமை என்ற சொற்களை தெளிவாகவும் விளக்கமாகவும் எழுதவும்

குறிப்பு—(அ) இக்காணிகளைப் பற்றிய இன்னும் மெல்திகமான விபரம் கொழும்பு (சென்றில்மென் ரெப்பிசா) காணி நிர்ணய உத்தியோகத்தாரிடமும் அவைகளின் அளவைப்படிக்கள் (சாவேயா ஜெனரல்) நில அளவைக் காரியகாத்தாரிடமும் பெற்றுக்கொள்ளலாம்

(ஆ) இக்காணிக் கொவற்றிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமைப்பதை அறிந்துகொள்க

(ச) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணைமில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துணடுகளைவிட, விவரித்துள்ள எல்லகட்குள்ளிருக்கும் வேறு காணித் துணடுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின் கீழ் விசாரணை பண்ணப்பட மாட்டா அவ்வித காணித் துணடுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை,

அட்டவணை

வடமேற்கு மாகாணம், குருநாகல் டிஸ்திரிக், வன்னி ஹற்பத்தவ, மீயோயென் என்கொட கோறணை கிரிபாவா பலாததையைச்சேர்ந்த கொகமடுவ கிராமத்திலுள்ள மேற்காணும் காணித் துணடுகள் இக்காணித்துணடுக் கொல்லாம் மேற்காணும்மெல்லகட்குள்ளிருக்கின்றன —

வடக்கு ஹொரொவளல் கொகமடுவழக்கலான ,
 கிழக்கு கொகமடுவழக்கலான ,
 தெற்கு கொகமடுவழக்கலான ,
 மேற்கு கொகமடுவழக்கலான, பிரதமபட்டம் A 801 ல் உள்ள 1 ம காணித்துணடு ஹொரொவ ளல்

பிரதமபட்டம் திர A 801

காணித் துணடு	காணியின் பெயர்	விசாலம் ஏ று ப
2	கொகமடுவழக்கலான (ஹொரொவளல்வுடன் சேமிப்பு)	0 0 24
3	கோவடிஹைத் அல்லது கொகமடுவழக்கலான	1 2 37
		மொத்தம் 1 3 21

2 ம பாகம்

வடக்கு கொகமடுவழக்கலான
 கிழக்கு கொகமடுவழக்கலான
 தெற்கு கொகமடுவழக்கலான கட்டு (குளம்), கொகமடுவழக்கலான ,
 மேற்கு கொகமடுவழக்கலான
 குறிப்பு—காணிகளுள்ளாகச் செல்லும் ஹொரொவளல் நீப்கலாக

பிரதமபட்டம் திர A 801

காணித் துணடு	காணியின் பெயர்	விசாலம் ஏ று ப
4	சூரியகண்ணுமுடி அல்லது கொகமடுவழக்கலான	6 1 36
5	சியம்பல்கணுவத்த அல்லது கொகமடுவழக்கலான	0 3 36
6	ஷெ ஷெ ஷெ	0 1 22
7	ஷெ ஷெ ஷெ	0 0 20
8	சியம்பல்கணுவத்த அல்லது கொகமடுவழக்கலான (ஹொரொவளல்வுடன் சேமிப்பு)	0 0 5
9	சியம்பல்கணுவத்த அல்லது கொகமடுவழக்கலான (ஹொரொவளல்வுடன் சேமிப்பு)	0 0 4
10	ஷெ	2 0 16
11	சியம்பல்கணுவத்த அல்லது கொகமடுவழக்கலான (ஹொரொவளல்வுடன் சேமிப்பு)	0 0 29
12	ஷெ	1 1 4
13	சியம்பல்கணுவத்த அல்லது கொகமடுவழக்கலான (ஹொரொவளல்வுடன் கொகமடுவழக்கலான (குளம்) கட்டுடன் சேமிப்பு)	0 2 17
		மொத்தம் 12 0 29

குருநாகல் தி உ 20-1953

அரசாட்சியாரின் தேளவைக்காணிய காணி விளம்பரங்கள்

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 5 ம பிரிவினையடியான பிரகடனம்

மேற்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்யுகின்றேன்

கொழும்பு 1953 ம் ஆண்டு சித்தம்பரம் 21 ந் உ. பி பீ புலங்குலம்
காணியும், காணி அபிவிருத்தி மந்திரி

மாநாண் அல்லது டிஸ்திரிக் எசுலாடுவின் இலக்கம் } Q 4575/J/H/58/52
 காணி காணி அபிவிருத்தி மந்திரி காரியாலையத்தின் இலக்கம்

காணியின் விபரம்

கொழும்பு டிஸ்திரிக் ஹேவகம் கோறணவில் தலங்கம் வடக்கிலிருக்கும் சுமார் 1½ ஏக்கர் விசாலமுள்ள கொற்றகிம்புல்குவத்த என்னும் காணியும் சுமார் 1½ ஏக்கர் விசாலமுள்ள ஏற்றம்பகணுவத்த என்னும் காணியிலிருந்து ஒரு பகுதியும், எல்லைகள் பின்வருமாறு —

- வடக்கு ஹெற்றி ஆரச்சிகே எப்பிரகம் அப்புலாமி உரிமைகேட்கும் காணி
- கிழக்கு அததுருகிய பொறல்ல பி டபிள்யூ டி ரேட்டூ
- தெற்கு திரு டபிள்யூ சைமன் பொனசேகா உரிமைகேட்கும் காணி
- மேற்கு கொன் எடவின் ஹெற்றி ஆரச்சிகே உரிமை கேட்கும் காணி

1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம பிரிவினப்படியான பிரகடனம்

மேற்காணும் காணி ஒரு பரிசுரக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்தற்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின் பிரகாரம் நில நில அபிவிருத்தி மந்திரி புகுசி பண்டா புலங்குலம் ஆகிய நானு இததால் பிரகடனம் செய்கின்றேன்

இலக்கம் J/LLD/2800/LM 5513

கொழும்பு

1953 ம மூல (ஏப்பிரல்) 9 ந ல

காணியின் விபரம்

கேகலே டிஸ்திரிக்டில் தெற்குமடல் கோற்றை லோவ புளதகம் காரியாதிகாரியின் பிரிவில் மாபிறற்கம் கிராமத் தலைவரின் பகுதியில் மாபிறற்கம் கோண்கல் எனமும் கிராமங்களில் அன்மிந்தள்ளுமொன்று பின்வரும் காணி

- 1 ஓல்கொட குழப்பற எனமும் காணியில் ஒரு பகுதியான 0 ஏ 0 னா 6 60 பே விசாலம் காணியின் எல்லைகள் —
வடக்கு தெற்கு மேற்கு இதே காணியின் மிகுதி
கிழக்கு பாஹல்கொட முதத்தாத்துவ
- 2 பாஹல்கொட முதத்தாத்துவ எனமும் காணியில் ஒரு பகுதியான 0 ஏ 0 னா 36 00 பே விசாலம் காணியின் எல்லைகள் —
வடக்கு தெற்கு மேற்கு இதே காணியின் மிகுதி
கிழக்கு கொடவத்தே எல்
மேற்கு இஹல்கொட குழப்பற
- 3 நாகத்தியே பங்கு எனமும் காணியில் ஒரு பகுதியான 0 ஏ 0 னா 20 00 பே விசாலம் காணியின் எல்லைகள் —
வடக்கு கிழக்கு மேற்கு இதே காணியின் மிகுதி
தெற்கு பி பிளியு உ ரோட
மேற்கு இதே காணியின் மிகுதியும் கொடவத்தே எல்வும்
- 4 கல்கொட கலே எனமும் காணியில் ஒரு பகுதியான 0 ஏ 0 னா 17 78 பே விசாலம் காணியின் எல்லைகள் —
வடக்கு பி பிளியு உ ரோட
தெற்கு கிழக்கு மேற்கு இதே காணியின் மிகுதி
- 5 கல்கொட கலே எனமும் காணியில் ஒரு பகுதியான 0 ஏ 0 னா 18 91 பே விசாலம் காணியின் எல்லைகள் —
வடக்கு கிழக்கு தெற்கு மேற்கு இதே காணியின் மிகுதி
- 6 கல்கொட கலே எனமும் காணியில் ஒரு பகுதியான 0 ஏ 0 னா 6 45 பே விசாலம் காணியின் எல்லைகள் —
வடக்கு கிழக்கு தெற்கு மேற்கு இதே காணியின் மிகுதி
- 7 கல்கொட கலே எனமும் காணியில் ஒரு பகுதியான 0 ஏ 0 னா 32 89 பே விசாலம் காணியின் எல்லைகள் —
வடக்கு கிழக்கு தெற்கு மேற்கு இதே காணியின் மிகுதி
- 8 கல்கொட கலே எனமும் காணியில் ஒரு பகுதியான 0 ஏ 0 னா 9 78 பே விசாலம் காணியின் எல்லைகள் —
வடக்கு கிழக்கு மேற்கு இதே காணியின் மிகுதி
தெற்கு கொள்கொல பாடசாலையின் எல்லை
- 9 கைக்காபொத்தே வத்த எனமும் காணியில் ஒரு பகுதியான 0 ஏ 0 னா 27 64 பே விசாலம் காணியின் எல்லைகள் —
வடக்கு கொள்கொல பாடசாலையின் எல்லை
தெற்கு இப்பிறற வத்த
கிழக்கு மேற்கும் இதே காணியின் மிகுதி
- 10 இப்பிறற வத்த எனமும் காணியில் ஒரு பகுதியான 0 ஏ 0 னா 15 27 பே விசாலம் காணியின் எல்லைகள் —
வடக்கு கைக்காபொத்தே வத்த
கிழக்கு இதே காணியின் மிகுதி
தெற்கு பொத்தேகொட ஓவிறற
மேற்கு கைக்காபொத்தே வத்தயின் மிகுதி
- 11 எல்லபிறற வத்தயின் ஒரு பகுதியான 0 ஏ 0 னா 11 56 பே விசாலம் காணியின் எல்லைகள் —
வடக்கு தெற்கும் இதே காணியின் மிகுதி
கிழக்கு கொடவத்தயின் எல்லை
மேற்கு இப்பிறறவத்தயின் எல்லை
- 12 கொடவத்தே வத்தயின் ஒரு பகுதியான 0 ஏ 0 னா 16 00 பே விசாலம் காணியின் எல்லைகள் —
வடக்கு தெற்கு கிழக்கு இதே காணியின் மிகுதி
மேற்கு இப்பிறறவத்தயின் எல்லை
- 13 சிலிலான எல்லேட்டில் ஒரு பகுதியான 0 ஏ 0 னா 5 33 பே விசாலம் காணியின் எல்லைகள் —
வடக்கு தெற்கு கிழக்கு இதே காணியின் மிகுதி
மேற்கு கொலை ஓய

1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவினப்படியான பிரகடனம்

மேற்காணும் காணி ஒரு பரிசுரக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்தற்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின் பிரகாரம் நில நில அபிவிருத்தி மந்திரி புகுசி பண்டா புலங்குலம் ஆகிய நானு இததால் பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு

1953 ம மூல மே மாதம் 11 ந ல

காணியின் விபரம்

- மாகாண அல்லது டிஸ்திரிக்ட் சர்க்கரின் இலக்கம் LD 4707
நிலமும் நில அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J/H/155/53
- கண்டி டிஸ்திரிக்ட் கண்டி எல்லேட்டில் பாத்த ஹேவாட்ட பகுதியும் கண்டி நகர சஷ்பு எல்லேயினும் சங்கராஜா மாவத்தவிஷ ஏறக்குறைய 0 ஏக்கர் 1 னா 16 பொச்சல விசாலமுள்ள ரோல கொட்டேஜ் எனப்படும் எல்லா காணியின் எல்லைகள் பின்வருவனவை —
- வடக்கு நிலம் அளப்பவரின் வீடு
கிழக்கு மத்திய மாகாணம் சபியினடென்டிங் இன்ஜினியர் வீடு
தெற்கு தெப்பநல்ல ரோட
மேற்கு தாதிகளின் பள்ளிக்கூடத்தின் இடம்

1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம பிரிவினாபடியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசீலனை செய்யும் வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 8-வது பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவினா (1) ம உட்பிரிவினா பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புகுதி பண்டா புலங்குலம் ஆகிய நான்கு இடங்களில் பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு

1953 ம ஆண்டு (மே) மாதம் 21 ந ட

பி பி புலங்குலம்

காணி, காணி அபிவிருத்தி மந்திரி
எஸ் எப் அமரசிங்க,
நிர்வாகக் காரியதரிசி

மாகாண அலுவலர் இலக்கம் LA 3170

காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J/LLD 167/53 (VI)

காணியின் விபரம்

30 மாதத்தின் இலத்திரிகளில் மாதத்தின் கீழ்க்கண்ட பள்ளம், மெற்றிஹக்க எனனும் கிராமங்களில், குறுப்பில்லில், குளோடா தோட்டத்தில் சமாரா
எக்கா விசாலம் கொண்ட ஐந்து துண்டுகள் இவற்றின் எல்லைகளாவன பின்வருமாறு —

- (1) வடக்கே கோவிலுக்கு உடந்தையான காணிகள்
கீழ்க்கே அகல் எனனும் இடத்தில் நெல் வயல்கள்,
தெற்கே பொருள்கொடு பெற்றோ எனப்பாருக்கு உடந்தையான காணிகள்,
மேற்கே சபையா எனப்பாருக்கு உடந்தையான காணிகள்
- (2) வடக்கே ஆறும் குளோடா தோட்டமும்
கீழ்க்கே குளோடா தோட்டம்,
தெற்கே கோயாவும் குளோடா தோட்டமும்,
மேற்கே ஆறும் நெல் வயல்களும்
- (3) வடக்கே இறந்த வி சி அதிகாரியின் தோட்டம்
கீழ்க்கே கிராமவாசிகளின் காணிகளும் நெல்வயல்களும்,
தெற்கே கோவிலு காணியும், சபையா எனப்பாருக்கு உடந்தையான காணிகளும்,
மேற்கே லோலுவளை எனனும் இடத்திற்குப் போகும் காணி
- (4) வடக்கே பண்டமலைத் தோட்டம்,
கீழ்க்கே கிராம வாசிகளுக்கு உடந்தையான காணிகள்,
தெற்கே பண்டமலைத் தோட்டம்
மேற்கே பண்டமலைத் தோட்டம்
- (5) வடக்கே ஹப்புகுண்ட கொட்டுவ தோட்டம்,
கீழ்க்கே லோலுவளை எனனும் இடத்திற்குப் போகும் காணி,
தெற்கே குளோடா தோட்டம்,
மேற்கே ஹப்புகுண்டகொட்டுவ, நெல் வயல்களும் அரசாங்க காணிகளும்

1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம பிரிவினாபடியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசீலனை செய்யும் வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 8-வது பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவினா (1) ம உட்பிரிவினா பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புகுதி பண்டா புலங்குலம் ஆகிய நான்கு இடங்களில் பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு

1953 ம ஆண்டு (மாச) மாதம் 31 ந ட

பி பி புலங்குலம்

காணி, காணி அபிவிருத்தி மந்திரி

மாகாண அலுவலர் இலக்கம் LP 6518

காணி காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J/AL/2218

காணியின் விபரம்

- (1) காணி இலத்திரிகளில் டப்பததுவில் மாகெதற எனனும் இடத்தில் 6 போச்சல் விசாலமுள்ள முன்கண்ட வல் எனனும் ஒரு துண்டு எல்லைகள் —
வடக்கு, கீழ்க்கு முன்கண்டவதத,
தெற்கு மாகெதறஎல்
மேற்கு பல்லேகுமபுற
- (2) காணி இலத்திரிகளில் டப்பததுவில் மாகெதற எனனும் இடத்தில் 16 போச்சல் விசாலமுள்ள பல்லேகுமபுற எனனும் ஒரு துண்டு எல்லைகள் —
வடக்கு பி டபிளபு டி பாதை
கீழ்க்கு இஹலவில்வல்
தெற்கு முன்கண்டவதத
மேற்கு அதே காணியில் மீதியுள்ளவை
- (3) காணி இலத்திரிகளில் டப்பததுவில் மாகெதற எனனும் இடத்தில் 20 போச்சல் விசாலமுள்ள வில்லெவல் எனனும் ஒரு துண்டு எல்லைகள் —
வடக்கு பி டபிளபு டி பாதை
கீழ்க்கு அதே காணியில் மீதியுள்ளவை
தெற்கு மாகெதறஎல்
மேற்கு லடுமுல்ல
- (4) காணி இலத்திரிகளில் டப்பததுவில் மாகெதற எனனும் இடத்தில் 24 போச்சல் விசாலமுள்ள பல்லேகுமபுற எனனும் ஒரு துண்டு எல்லைகள் —
வடக்கு பி டபிளபு டி பாதை
கீழ்க்கு மேற்கு அதே காணியில் மீதியுள்ளவை
தெற்கு மாகெதறஎல்எவும் அதே காணியில் மீதியுள்ளவைகளும்
- (5) காணி இலத்திரிகளில் டப்பததுவில் மாகெதற எனனும் இடத்தில் 12 போச்சல் விசாலமுள்ள லடுமுல்லெவல் எனனும் ஒரு துண்டு எல்லைகள் —
வடக்கு பி டபிளபு டி பாதை
தெற்கு கீழ்க்கு, மேற்கு பல்லேகுமபுற
- (6) காணி இலத்திரிகளில் டப்பததுவில் மாகெதற எனனும் இடத்தில் 20 போச்சல் விசாலமுள்ள லடுமுல்லெவல் எனனும் துண்டு எல்லைகள் —
வடக்கு பி டபிளபு டி பாதை
கீழ்க்கு பல்லேகுமபுறஎவும் அதே காணியில் மீதியுள்ளவைகளும்
தெற்கு மாகெதறஎல்
மேற்கு போகுகொடுல்லாவும் அம்பகஹலியட்டவும்
- (7) காணி இலத்திரிகளில் டப்பததுவில் மாகெதற எனனும் இடத்தில் 13 போச்சல் விசாலமுள்ள பின்கண்டபு எனனும் ஒரு துண்டு எல்லைகள் —
வடக்கு பி டபிளபு டி பாதை
கீழ்க்கு, தெற்கு லடுமுல்ல
மேற்கு போகுகொடுல்ல
- (8) காணி இலத்திரிகளில் டப்பததுவில் மாகெதற எனனும் இடத்தில் 10 போச்சல் விசாலமுள்ள உட்குமபுற எனனும் ஒரு துண்டு எல்லைகள் —
வடக்கு, கீழ்க்கு மாகெதறஎல்
தெற்கு உடலியட்ட
மேற்கு உடலியட்டாவும், மண்திட்டும்

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டம் 5 ம பிரிவின்படியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நிலமும், நில அபிவிருத்தி மந்திரி புகுசி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு,

1953 ம (நூ) மே 13 ந உ

பி பி புலங்குலம்,
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி

மாகாண அலலது டிஸ்திரிக் ஏசனடுவின் இலக்கம் LD 4603

நிலமும், நில அபிவிருத்தி மந்திரி காரியாலையத்தின் இலக்கம் J/AL/2275

காணியின் விபரம்

கண்டி டிஸ்திரிக், பாதத் துமபற் பகுதி, வத்தேகம் கிராமத்திலிருக்கும் கோனபில தோட்டம், அலலது மெதின தேயிலை லடேர் எனப்படும் காணியிலிருந்து சுமார் 0 5 ஏக்கர் விசாலமுள்ள நிலப்பகுதியின் எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு அதே காணியின் பாகங்கள்

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டம் 5 ம பிரிவின்படியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புகுசி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு,

1953 ம (நூ) மே 20 ந உ

பி பி புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

மாகாண அலலது டிஸ்திரிக் ஏசனடுவின் இலக்கம் LP 6166

காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலையத்தின் இலக்கம் J/HLG/2245

காணியின் விபரம்

காலி டிஸ்திரிக் வெல்லப்பொட பத்துவில் பட்டுவ-கொப்பிரவு எனும் கிராமங்களில் 08 0 று 30 4 பேச்சல் விசாலமுள்ள ஆரம்பப்பட இல நொ A 1322 இன்னும் அளந்தபடி 1, 2, 3, 4, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 15 18 22, 24, 27 ம துண்டுகளில் கரடபுள்ளன

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டம் 5 ம பிரிவின்படியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணியும், காணி அபிவிருத்தி மந்திரி புகுசி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு,

1953 ம (நூ) ஜூன் 13 ந உ

பி பி புலங்குலம்,
காணியும், காணி அபிவிருத்தி மந்திரி

மாகாண அலலது டிஸ்திரிக் ஏசனடுவின் இலக்கம்

காணியும், காணி அபிவிருத்தி மந்திரி காரியாலையத்தின் இலக்கம் } Q 3973/J/TW/1204

காணியின் விபரம்

(1) கொழும்பு டிஸ்திரிக், ஹப்பிறிகம் கோறையில், வெல்லிலமுல்ல எனும் கிராமத்திலிருக்கும் மயோவத்த எனும் காணியிலிருந்து சுமார் 3 7 பாச்சல் விசாலமுள்ள ஒரு பகுதி எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு உலோக பாறைக்குப் போகும் 12 அடி அகலமுள்ள பாதை,
கிழக்கு பி டபிளயு டி ரோட்டு,
தெற்கு மேரி நோன டிசானியாவுக்குரிய மயோவத்த எனும் காணி,
மேற்கு திரு செறாலிகுரிய மயோவத்த எனும் காணி

(2) கொழும்பு டிஸ்திரிக், ஹப்பிறிகம் கோறையில், வெல்லிலமுல்ல எனும் கிராமத்திலிருக்கும் மயோவத்த எனும் காணியிலிருந்து சுமார் 580 சதுரஅடி விசாலமுள்ள ஒரு பகுதி எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு மெடகம்பிறியிலிருந்து பாறைக்குப் போகும் கிராமச்சங்க ரோட்டு,
கிழக்கு ஸ்ரீமதி மேரி நோன டிசானியா உரிமை கேட்கும் காணி,
தெற்கு திரு சேகு அலி உரிமை கேட்கும் காணி
மேற்கு திரு ஜே டி சேரம் உரிமை கேட்கும் காணி

(3) கொழும்பு டிஸ்திரிக், ஹப்பிறிகம் கோறையில், வெல்லிலமுல்ல எனும் கிராமத்திலிருக்கும் கஹறகஹவத்த எனும் காணியிலிருந்து சுமார் 28 6 பொச்சல் விசாலமுள்ள ஒரு பகுதி எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு உலோக பாறைக்குப் போகும் தற்போதிருக்கும் ரோட்டு,
கிழக்கு ஜி பி அமாரிஸ் சிங்கோவுக்குரிய கஹறகஹவத்த,
தெற்கு திரு யோன டி சேரம் அவாகட்குரிய கஹறகஹவத்த எஸ்றேற,
மேற்கு திரு யோன டி சேரத்துக்குரிய கஹறகஹவத்த

(4) கொழும்பு டிஸ்திரிக், ஹப்பிறிகம் கோறையில், வெல்லிலமுல்ல எனும் கிராமத்திலிருக்கும் கஹறகஹவத்த எனும் காணியிலிருந்து சுமார் 4 6 பொச்சல் விசாலமுள்ள ஒரு பகுதி எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு அமாரிஸ் சிங்கோ உரிமை கேட்கும் கஹறகஹவத்த,
கிழக்கு திரு புகாரியும் மறறவாகட்கும் உரிமை கேட்கும் கஹறகஹவத்தவும், தற்போது இருக்கும் ஏறடிப்பாதையும்,
தெற்கு திரு புகாரி உரிமை கேட்கும் மயோவத்த,
மேற்கு திரு யோன டி சேரம் அவாகட்கு உரிய கஹறகஹவத்த

(5) கொழும்பு டிஸ்திரிக், ஹப்பிறிகம் கோறையில், வெல்லிலமுல்ல எனும் கிராமத்திலிருக்கும் கஹறகஹவத்த எனும் காணியிலிருந்து சுமார் 6 4 பொச்சல் விசாலமுள்ள ஒரு பகுதி எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு திரு புகாரிக்கும் மறறவாகட்கும் உரிய கஹறகஹவத்த
கிழக்கு கல்பியா-பல்லவல்-பி டபிளயு டி ரோட்டு,
தெற்கு மேரி நோன டிசானியாவுக்குரிய மயோவத்த,
மேற்கு ஜி பி அமாரிஸ் சிங்கோவுக்குரிய கஹறகஹவத்த

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டம் 5 ம பிரிவின்படியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புகுசி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு,

1953 ம (நூ) மார்ச் பங்குனி 30 ந உ

பி பி புலங்குலம்,
காணியும், காணி அபிவிருத்தி மந்திரி

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம பிரிவின்படியான அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்களான ஏனப்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நான இத்தால அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

பிரதமபட இல A 3,349 கிராமம்—வெறகொட

துண்டு 1 ல இருந்து 9 வரைக்கும் 1953 ம (ஸ்) (ஒகலற) ஆவணி மாதம் 19 ந் திகதி காலை 9 30 மணிக்கு

துண்டு	காணியின் பெயர்	விபரம்	உரிமை கேட்பவரின் பெயர்	விசாலம் ஏ ரு ப
1	புலுகஹகுமபுற	நெல்வயலும், வாயக்காலும்	எதிரிசிங்ஹ ஆராச்சிகே ஜீன சிங்ஹோ, மதுமகே விலியம் சிங்ஹோ, மதுமகே சலி நோனா, இவர்கள எல்லாரும் வெறகொடவிலிருப்பவர்கள், மதுமகே அபில நோனா, அனுராதுபுரம், மதுமகே பொடி நோனா, கலளலிய	0 0 17 5
2	மீகாஹவத்த	தென்னந் தோட்டமும், வயலும்	எதிரிசிங் ஆச்சிகே ஜீனசிங்ஹோ, வெறகொட	0 0 3 0
3	பற்றவெலகுமபுற	நெல்வயலும், வாயக்காலும்	எதிரிசிங் ஆச்சிகே ஜீனசிங்ஹோ, எதிரிசிங் ஆச்சிகே மாட்டின் சிங்ஹோ, மொறுகமபுச்சமுவு, பொஹொறம்பகே சொயதா நோனா, ஹபபு ஆச்சி பொஹொறம்பகே பாபிலிச சிங்ஹோ, ஹபபுஆச்சி பொஹொறம்பகே யோன சிங்கோ இவர்கள் எல்லாரும் வெறகொடவிலிருப்பவர்கள் ஹபபுஆச்சி பொஹொறம்பகே மங்க நோனா, ருக்க வெல, ஹபபுஆச்சி பொஹொறம்பகே பீரிஸாபபு, ஹபபுஆச்சி பொறம்பகே பொடி அபபுஹாமி, ஹால்புஆச்சி பொஹொறம்பகே ஜயசேகர, ஹபபுஆச்சி பொஹொறம்பகே சிறிசேன, ஹபபுஆச்சி பொஹொறம்பகே பியடாசா, ஹபபுஆச்சி பொஹொறம்பகே பொடிஹாமினி, இவர்கள் எல்லாரும் வெறகொடவிலிருப்பவர்கள், பெறம்புலி ஆராச்சிகே யேன நோனா, வெறகொட	0 0 18 9
4	டெல்கஹவத்த	திறந்த உபயோகமற்ற காணி	ஹபபுஆச்சி பொஹொறம்பகே சொயதா நோனா, மேறபடி பாபில சிங்ஹோ, மேறபடி யோன சிங்ஹோ, மேறபடி எங்கநோனா, இவர்கள் வெறகொடவிலிருப்பவர்கள், ஹபபுஆச்சி பொஹொறம்பகே மங்க நோனா, ருக்கவிலை	0 0 0 5
5	பற்றவெலகுமபுற	நெல்வயலும், வாயக்காலும்	லொக்கு கொனவேகே சேதிரிச பெரேரா, மிதல வெல, வலலவெல	0 0 8 1
6	பற்றவெலகுமபுற	ஒவிறறவும, வாயக்காலும்	எதிரிசிங்ஹ ஆராச்சிகே சாலிஸ் சிங்ஹோ, மேறபடி பீரிச சிங்ஹோ இருவர்களும் குமபலொலுவ விலிருப்பவர்கள், எதிரிசிங்ஹ ஆராச்சிகே விலலியம் சிங்கோ, மேறபடி ஜீன சிங்ஹோ, மேறபடி மெநதோனிஸ் சிங்ஹோ, வெறகொடவிலிருப்பவர்கள், எதிரிசிங் ஆராச்சிகே மாட்டின் சிங்ஹோ, அனவா எதிரிசிங் ஆராச்சிகே கரோலினிஹாமி, நபபெட்டா, எதிரிசிங் ஆராச்சிகே பெல நோனா, கல்கமுவு, வெயாங்கொட, இ ஈ பாட்டின் சிங்ஹோ, மபபிறறிய, கல்கமுவு	0 0 8 9
8	பற்றவெலகுமபுறபற்றவெலவத்த	நெல்வயலும், உபயோகமற்ற காரணியும், வாயக்காலும்	எதிரிசிங் ஆச்சிகே குணசேகர, குமபலொலுவ	0 0 19 0
9	இநதுரபற்றமுலகுமபுற	நெல்வயலும், வாயக்காலும்	பஸயல ஆச்சாரிகே மடஒனச்சில, வத்துறவு ஆராச்சிகே சலியல, மேறபடி பபிலிஸஹாமி, மேறபடி சபோ நயிட, இவர்கள் வெயாங்கொட குமபல ஒலுவவிலிருப்பவர்கள்	0 1 6 9

துண்டு 1 ல இருந்து 5 வரைக்கும் 1953 ம (ஸ்) (ஒகலற) ஆவணி மாதம் 19 ந் திகதி, பிற்பகல் 2 30 மணிக்கு

பிரதமபட இல A 3,350 கிராமம்—வெறகொட

துண்டு	காணியின் பெயர்	விபரம்	உரிமை கேட்பவரின் பெயர்	விசாலம் ஏ ரு ப
1	பெலிகல்முல்ல	நெல்வயலும், அணியும்	எல ஜி டி சீதிரிச பெரேரா, மெடல்வலல, ஆர பி எல்பின் சிங்ஹோ, வெறகொட	0 0 8 6
2	ஷெ	ஷெ	எம் விலலியம் சிங்ஹோ, வெறகொட	0 0 3 5
3	கெபெல்லெஹிறற	ஒவிறறவும, நெல்வயலும்	ஆர் பீ பீறரா சிங்ஹோ, வெறகொட, இ ஈ பொடிஹாமி, குமபலொலுவ	0 0 16 0
5	ஹீனஎலஹேன	தென்னந் தோட்டம்	எல் எ பொடி சிங்ஹோ, எல் ஏ யோன சிங்ஹோ, கல்கொமுவு	0 0 6 9

மேற்குறித்த காணிகளுக்கு உரிததுப்பேசுகின்ற சகலரும் தாமத அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காராமுலமாக 1953 ம (ஸ்) குறிக்கப்பட்ட தேதியிலும் நேரத்திலும் கொழும்புக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்துமபடியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநதைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விவரங்களையும் 1953 ம (ஸ்) (ஒகலற) ஆவணி மாதம் 5 ந் தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால கேட்டுக்கொள்ளப்படுகின்றன

கொழும்புக் கச்சேரி,
1953-ம் (ஸ்) (ஜூன்) ஆனிப் 6 ந் உ

ஏ செயின். வி விஜயமான,
உதவி மேல மாகாண அரசாட்சி ஏசண

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம பிரிவினாபடியான அறிவித்தல்

LH 704

ஒரு பகிர்வக தேவைக்கு பெடாடியகான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் எனப்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம பிரிவினா (1) ம உட்பிரிவினா பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

பிரதம பட இல A 2943 இராமம்—குடா னேற்றியங்கல (கனத்தறை நகரசபை எல்லைக்குள்) கனத்தறை டிஸ்திரிக்

துணடு	காணியின் பெயர்	காணி விபரம்	உரித்துக்கேட்பவா பெயர்	விசாலம்
1	டிகனனேவத்த வரிமதிப்பு இலக் 3 கம இலலை) வட்டார இல 3	35-45 வயதுள்ள 3 தெனனை மரங்கள கொண்ட ஒரு தோட்டம்	ஐ எல் எம் லயிலா உமமா, மொஸ்க லரீற, கனத்தறை, எல் எம் கலி உன மரிககார, அபடுள ரகுமன மரிககார, சலகா உமமா, இல 68 மூல லரீற, கனத்தறை	0 0 3 2
2	டிகனனேவத்த வரிமதிப்பு இல 97, மொஸ்க லரீற வட்டார இலக்கம் 3	35-45 வயதுள்ள 39 தெனனை மரங்களும், 30 வய துள்ள ஒரு ஈரப்பலா மரமும் கொண்ட ஒரு தோட்டம்	எம் சற எம் மஉன, மொஸ்க லரீற, குடா னேற்றியங்கல, கனத்தறை	0 1 31 8
3	டிகனனேவத்த வரிமதிப்பு இல 103/1, மொஸ்க லரீற வட்டார இல 3	35-45 வயதுள்ள 12 தெனனை மரங்களும், 5-8 வய துள்ள 41 தெனனை மரங்களும் 15 வயதுள்ள ஒரு ஈரப்பலா மரமும், 5 வயதுள்ள 2 பலா மரங்களும், 4-10 வயதுள்ள 17 கழக மரங்களும், 2-3 வயதுள்ள 3 அநோட மரங்களும் கொண்ட ஒரு தோட்டம்	எம் எல் எம் கஜர், 74, மொஸ்க லரீற, குடா னேற்றியங்கல, கனத்த துறை	0 0 38 0
4	டிகனனேவத்த வரிமதிப்பு இலக் 3 கம 103, மொஸ்க லரீற, வட்டார இல 3	35-45 வயதுள்ள 20 தெனனை மரங்களும், 1-5 வய துள்ள 7 அநோட மரங்களும், 50 வயதுள்ள ஒரு பலா மரமும், 4-10 வயதுள்ள 4 கழக மரங்களும், 5-8 வயதுள்ள 10 தெனனை மரங்களும், மண் சுவர் கள கொண்டதும், கிடுகூக கூரையும் உள்ளதாகிய ஒரு நிரந்தரமற்ற கட்டிடமும் கொண்ட ஒரு தோட்டம்	மொறட்டுவாலிலுள்ள, கொடுறறு ருவாலிலிருக்கும் எ எல் எம் நியால	0 0 37 9
5	டிகனனேவத்த வரிமதிப்பு இலக் 3 கம 111 மொஸ்க லரீற, வட்டார இல 3	35-45 வயதுள்ள 70 தெனனை மரங்களும், 2-15 வய துள்ள 2 மா மரங்களும், 10 வட்டான ஒரு கழக மரமும், 75 வயதுள்ள ஒரு பலா மரமும், 3 வய துள்ள ஒரு மஞ்சடி மரமும், 30 வயதுள்ள ஒரு கொடப்பொறு மரமும், 8 வயதுள்ள ஒரு எம்பெ ரொலா மரமும், 2-3 வயதுள்ள 4 காபி மரங்களும், 10 வயதுள்ள ஒரு குஆவா மரமும் 20 வயதுள்ள ஒரு மண்டரின மரமும், 2-4 வயதுள்ள 3 அநோட மரங களும், ஒரு வயதுள்ள 5 வாழைச செடிகளும், ஒரு தோண்டப்பட்ட கிணறும் கொண்ட ஒரு தோட்டம்	எம் ஐ என் எ கஜா, இல 521, மெயின லரீற, கனத்தறை, எ எல் இலமெயில், 'யலீல லரோஸ, கனத்தறை	0 3 30 9

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேச்சுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரராமுலமாக 1953 ம இஸ் ஆடி மாதம் 28 ந தேதி பிற்பகல் 3 00 மணிக்ரு கனத்தறைக கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்கான உடநதைகளின தனமையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம இஸ் ஆடி மாதம் 20 ந தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

கனத்தறைக கச்சேரி,
1953 ம இஸ் ஆடி 3 ந உ

ஐ எல் பேடினனன,
அதி உதவி அரசாட்சி ஏசண்டு
கனத்தறை டிஸ்திரிக்

LH 344/4

கனத்தறை டிஸ்திரிக் கட்டுக்குருநலகயில் ஒரு மாக்கெட்டுக்காக (சந்தைக்காக) எனமும் பகிர்வக தேவைக்கு வேண்டியதான பின்னாச சொல்லப் படும காணியை, அ தால் —

துணடு	பிரதமப்படது இல	காணியின் பெயர்	குறிச்சி—கட்டுக்குருநதை (கனத்தறை நகர சபைக்குட்பட்டது)	விசாலம்
4	A 1 860	கொன தெரு பரங்கியாவத்த தெரு	239 ம வரி தோட்டம், 1 தெனனைமரம், 50 வயது, 1 தெனனைமரமும் 3 ஈரமுதுமரமும் 15 வயது, இலக்கத்தில் ஓர் பகுதி, கொழும்பு சொந்தக்காரர் திரு எம் எல் எம் ஹத்தாத, திரு எம் எல் எம் ஓமா, திரு எம் எல் எம் ஹுசெனும் ஸ்ரீமதி எம் எல் எம் சித்தி கஜீஜா, உமமா அயிசா, எல்லோ ரும் கட்டுக்குருநதை, கனத்தறை	0 0 7 5

எடுத்துக்கொள்வதற்கான எத்தனையெவையுமபடி காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தினது (203 ம அதிகர்ம) 5 ம பிரிவினா ஏற்பாடுகளின் பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரியவர்கள் எனக்குக் கற்பனைசெய்திருப்பதனால் அக்காணியை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார் எனப்பதை 6 ம பிரிவினாபடி வேண்டிய பிரகாரம் நான் இத்தனைக்கொண்டு பிரசித்தமாய விளம்பரஞ்செய்கின்றேன்

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேச்சுகின்ற சகலரும் தாமாக அல்லது அவரவருடைய காரியகாரராமுலமாய 1953 ம இஸ் (ஜூலை) ஆடி மாதம் 15 ந தேதியிலன்று முற்பகல் 10 0 மணிக்ரு கனத்தறைக கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்த தத்தமக்கு அக்காணியிலுள்ள உடநதைகளினது தனமையையும் அவவுடநதைகளுக்காய்த தாம் சாதிக்கும் உரித்துகளின் தொகையையும் விவரங்களையும் சொல்லும்படி இத்தனால் அவர்களிடத்திற் கேட்டுக்கொள்ளப்படு கின்றது

கனத்தறைக கச்சேரி
1953 ம இஸ் (ஜூலை) ஆனிமீ 8 ந உ

எ ர கோகனி மொறடுகாட,
உதவி அரசாட்சி ஏசண்டு

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம பிரிவினாபடியான அறிவித்தல் LD 4378 J/HLG/1409

ஒரு பகிர்வக தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் எனப்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம பிரிவினா (1) ம உட்பிரிவினா பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

கண்டி டிஸ்திரிக் உடுவூர யடிவூர றட்டேமாஹத்தயாவின பகுதி, (உடுவூர) கங்கயலாதத் கோரலை, பிக்கிலலிலிருக்கும் புலலைவத்தனி லிருந்து 0 ஏ 0 றா 01 9 பொச்சல விசாலமுடா எல்வா நிலப்பகுதி ஆரம்பப்பட இலக்கம் A 1950 ல் லொட 1 என விவரிக்கப்பட்டிருக்கிறது பிலிகலலிலிருக்கும் திவட்கெற்ற அப்புலா உரிமை கோருகிறார்

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேச்சுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரராமுலமாக 1953 ம இஸ் ஜூலை மாதம் 21 ந தேதி பி ப 3 00 மணிக்ரு கண்டி கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்கான உடநதைகளின் தனமையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத தொகையையும் அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம இஸ் ஜூலை மாதம் 14 ந தேதிக்கு முன்னா எழுத்தில் இரு பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

கண்டி கச்சேரி,
1953 ம இஸ் ஜூலைமீ 9 ந உ

ஈ ஈ கிறெனியர்,
கண்டி டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசண்டு

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டம் 7 ம பிரிவின்படியான அறிவித்தல்

LD 4384

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

மத்திய மாகாணம், கண்டி. டிஸ்திரிக், உடுறுவர, யடி நுவர பகுதி, மெதபலாத்த கோரலே (யடி நுவர) தெயியன்கே, கிராமத்தில் 1 ஏக்கர் 2 றூட 25 3 பொச்சல விசால்முள்ள, குகலாலேவதத எனப்படும் நிலப்பகுதி, ஆரம்பப்படும் இலக்கம் A 1900 ல துண்டு 1, 2 என அளக்கப்படும் விவரிக்கப்பட்டுமிருக்கிறது —

உரிமை கோருபவரின் பெயர்

துண்டு 1 தெயியன்கேவிவிருக்கும் ஹப்பீபு லெபேவும், ஹஸன லெபேவும்,
துண்டு 2 தெயியன்கேவிவிருக்கும் எ செய்யது மொஹமது

மேற்குறித்த காணிக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரராமுலமாக 1953 ம (நூ) ஜூலை மாதம் 28 ந தேதி காலை 10 மணிகு கண்டி கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநதைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தறகான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும் நஷ்ட ஈட்டுத தொகையையும், அத தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம (நூ) ஜூலை மாதம் 21 ந தேதிக்கு முன்னா எழுத்தில் இரு பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

கண்டி கச்சேரி,

1953 ம (நூ) ஜூன் மாதம் 4 ந உ

ரா கிறெனியா,

டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசணடு

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டம் 7 ம பிரிவின்படியான அறிவித்தல்

LD 4480

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

மத்திய மாகாணம், கண்டி. டிஸ்திரிக், ஹாரிஸ்பத்தவ பகுதி, உட்கம்பஹ கோரலே, மலவான ஹினன கிராமத்தில் 0 ஏக்கர் 1 றூட 05 5 பாச்சல விசால் முள்ள மலவானவதத எனப்படும் நிலப்பகுதி, FPA 1961 லொடல 1, 2 என அளக்கப்படும் விவரிக்கப்பட்டுமிருக்கிறது

உரிமைகோருபவரின் பெயர்

லொட 1 அவலத்துகொட 8 வது கட்டையிலிருக்கும் கே எம் நூரமொஹமட,
லொட 2 அதே இடத்திலிருக்கும் யு எம் எச மொஹமட,

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரராமுலமாக 1953 ம (நூ) ஜூலை மாதம் 21 ந தேதி மு ப 10 30 மணிகு கண்டி கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநதைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தறகான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத தொகையையும் அததொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம (நூ) ஜூலை மாதம் 14 ந தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

கண்டி கச்சேரி,

1953 ம (நூ) ஜூன் 4 ந உ

ரா கிறெனியா,

கண்டி டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசணடு

இது சம்பந்தமான கடிதங்களில் இவ்விவரங்களைக் குறிப்பிடுக LD 626 (J/E/804)

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டம் 7 ம பிரிவின்படியான அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

ஆரம்பப்படத்தின் இலக்கம் A 1,673

இருப்பு மத்திய மாகாணம், நுவரெலியா டிஸ்திரிக் வளப்பனை பகுதி, ஓய பலாதத கோறனை, புழுகொல்ல கிராமம்

துண்டு இலக்கம் 1

காணியின் பெயர் அங்கெலிபிடடியேறன

விபரம்: இரண்டு நிரந்தரக் கட்டிடங்கள் (நிராகரிக்கப்பட்டவை) ஒரு தறகாலீக்க கட்டிடம், இரண்டு அரச மரங்கள் 30 வருடங்கட்கு மேற்பட்ட

ஒரு முதிர் மரமும் கொண்ட தோட்டம்

சொந்தக்காரர் பீ ஜி சது மெனிக்கா பீ ஜி டிங்கிரி மெனிக்கா பீ ஜி கொயின் மெனிக்கா, பி ஜி ரண மெனிக்கா, பீ ஜி டிக்கிரி மெனிக்கா, பீ ஜி ரண பண்டா பீ ஜி நவரதன் பீ ஜி பனிங்கு மெனிக்கா பீ ஜி உக்குபண்டா பீ ஜி சதுமெனிக்கா, பீ ஜி டிக்கிரி மெனிக்கா, பீ ஜி ஹீன் மெனிக்கா, பீ ஜி அப்புஹாமி, பீ ஜி பண்டார மெனிக்கா, பீ ஜி புஞ்சிபண்டா புழுகொல்ல, வதது முல்ல

பரப்பு 0 ஏ 2 றூ 19 08 ப

மேற்குறித்த காணிக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரராமுலமாக 1953 ம (நூ) ஜூலை ஆடி மாதம் 21 ந தேதி காலை 10 30 மணிகு நிலநதஹினன சாக்குயிட பங்களாவில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநதைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தறகான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும் நஷ்ட ஈட்டுத தொகையையும் அததொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம (நூ) ஜூலை ஆடி மாதம் 11 ந தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

நுவரெலியா கச்சேரி,

1953 ம (நூ) ஜூன் ஆனிமீ 3 ந உ

சீ ஜே சேசெவஹ

டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசணடு

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டம் 7 ம பிரிவின்படியான அறிவித்தல்

L 3416

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

பிரதமப்பட இல A 1,964 கிராமம்—தொம்பாவெல்

விசால்ம

துண்டு காணியின் பெயர்

விபரம்

உரித்தாளரின் பெயர்

ஏ றூ ப

1 கொல்கஹுபவதத	5 வருடத்துக்கு மேல் 25 வருடத்துக்குட்பட்ட காலமாய் 8 பாக்கு மஹவெலயில் தொம்பாவெலவில்	0 0 12 8
	மரங்கள் 10 வருடங்களுமாய் 1 ஹலமில்லமரம், 2 வருடத்துக்கு மேல் 10 வருடங்களுக்குட்பட்ட காலமாய் 4 இலவமமரங்கள், 5 வருடத்துக்கு மேல் 15 வருடங்களுக்குட்பட்ட 14 மிளகு கொடி களும் கொண்ட தோட்டம்	வசிகும எல் எம் முத்துபண்டா, எல் எம் லொக்குபண்டா, எல் எம் ஹீனபண்டா

மேற்குறித்த காணிக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரராமுலமாக 1953 ம (நூ) ஜூலை ஆடி மாதம் 23 ந தேதி காலை 10 மணிகு மாதத்தனை கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநதைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தறகான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத தொகையையும், அததொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம (நூ) ஜூலை ஆடி மாதம் 16 ந திகதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

மாதத்தனை கச்சேரி,

1953 ம (நூ) ஜூன் ஆனிமீ 5 ந உ

எ ஆ இரத்தினவேல்,

டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசணடு

இலக்கம் LA 7582 A/F 3999

றிதிபெந்திள என்னும் திட்டத்திற்கும் கீழ் தணணீர் பிரித்து கொடுக்கும் கருவி அமைப்பதற்காக என்னும் பரிசீலனை தேவைக்கு வேண்டியதான பின்னாச் சொல்லப்படும் காணியை, அ தாவது —

பிரதமபட்டத்துல 15 நீர்ப்பாய்ச்சல் அளவை அனுபந்தம் 1 குறிச்சி—கலபிட்யாகம்

துண்டு காணியின் பெயர்	காணி விபரம்	உரித்தாளியின் பெயர்	விசாலம் ஏ ரு ப
510 தமிழ்க்ஹமுலவத்த	10 வருடம் உள்ள 1 புளிய மரமும் 20 வருடமாகவுள்ள 1 தென்னையும் (1) R M டிங்கிரிஹாமி (2) W O 1 36 2 பலாவுடும், 3 யமுணூரமும், 3 தோடையும், 3 எலும்பிச்சையும் அடங்கிய தென்னந்த தோட்டம்	M குணபண்டா	

எடுத்துக்கொள்வதற்கான எத்தனஞ்செய்யும்படி காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தினது 5 ம பிரிவின (203 ம அதிகாரம்) ஏற்பாடுகளின் பிரகாரம் தேசாதிபதியவர்களின் எண்ணப்படி சனாதிக்கார ஆட்சி மந்திராலோசனைச்சபை எனக்குக் கற்பனைசெய்திருப்பதனால் அக்காணியை ஆட்சி ஒப்புக் கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார் எனபதை 6 ம பிரிவினப்படி வேண்டிய பிரகாரம் நான் இதனைக்கொண்டு பிரசித்தமாய விளம்பரஞ்செய்கிறேன்

மேற்கூறிய காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது அவரவருடைய காரியகாரமுலமாய 1953 ம ஞ்சு ஆகஸ்ட் மாதம் 12 ந தேதியிலன்று காலை 9 30 மணிக் கு நிக்ாவெர்ட்டி வாடி லீட்டில் எனமுன்பாக வெளிப்படுத்த ததமக்கு அக்காணியிலுள்ள உடநதைகளினது தனமையையும் அவ்வடநதைகளுக்காய்த தாம் சாதிக்கும் உரித்துகளின் தொகையையும் விபரங்கனையும் சொல்லும்படி இதனால் அவர்களிடத்திற் கேட்டுக்கொள்ளப்படுகின்றது

குருணாகல் கச்சேரி,
1953 ம ஞ்சு ஜூன் மாதம் 1 ந உ

என் என டி ஜில்லா,
உதவி அரசாட்சி ஏசண்ட்,

இலக்கம் LA 7505/J/HLG/1911

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 7 ம பிரிவினப்படியான அறிவித்தல்

ஒரு பரிசீலனை தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள எனபதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நான் இததர்ல அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

குருணாகல் டிஸ்த்ரிக், கடுகம்பொல அடபட்டு, மெடபத்து கீழ்க்கு கோரல், மல்கமுல கிராமத்திலுள்ள இமபுலகஹமுலவத்த எனனும் காணியின் 2 ஏக்கர் 2 றாட 28 4 பாச்சல் விசாலம், 381 ம இலக்கப் பிரதம பட்டத்துக்கு 3 ம இண்பட்டத்தில் 14 ம துண்டாக அளந்து காட்டப்பட்டுள்ளது

மேற்கூறிய காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரமுலமாக 1953 ம ஞ்சு ஆகஸ்ட் மாதம் 6 ந தேதி காலை 9 மணிக் கு குருணாகல் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநதைகளின் தனமையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்கனையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விக்ரங்கனையும் 1953 ம ஞ்சு ஜூன் மாதம் 31 ந தேதிக்கு முன்னா எழுத்தில முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இததால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

குருணாகல் கச்சேரி,
1953 ம ஞ்சு ஜூன் மாதம் 5 ந உ

என் என டி ஜில்லா,
உதவி அரசாட்சி ஏசண்ட்

காணி மீட்டற் சட்டம்

LA 3413/J/LLD/228/53

1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம பிரிவினப்படியான பிரகடனம்

1942 ம ஆண்டின் 61 ம இலக்கக் காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் கொமிஷனா தீர்மானித்திருப்பதால்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சிபண்டா புலங்குலம் ஆகிய நான் 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம பிரிவின கீழ் [இதைக் குறித்த சட்டத்தின் 3 (5) ம பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம பிரிவுடன் சோதது வாசித்து] குறித்த காணி ஒரு பரிசீலனை தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இததால் பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு,
1953 ம ஞ்சு (ஏப்பிற்) சித்திரைமீ 6 ந உ

பி பி புலங்குலம்,
காணி காணி அபிவிருத்தி மந்திரி

அட்டவணை

துண்டு காணியின் பெயர்	ஆரம்பப்பட இல A 1 229 கிராமம்—மொறுக்குளியி	விசாலம் ஏ ரு ப
1 கடடுவே மாதங்கஹேறன் கடடுவ ஹக்கஹ 30 வயதுள்ள ஒரு தென்னந்தோப்பு திருமதி றிறு பாணுநதுபுள்ளே “ சிசல்லவில்ல வதத	விபரம்	உரித்தாளியின் பெயர்
		சிசல்லவில்ல 0 3 27 தங்கொடலே

LB 2194-LRO/APL 5607-J/LLD/317/53

1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம பிரிவினப்படியான பிரகடனம்

1942 ம ஆண்டின் 61 ம இலக்கக் காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் கொமிஷனா தீர்மானித்திருப்பதால்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான் 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம பிரிவினகீழ் (இதைக் குறித்த சட்டத்தின் 3 (5) ம பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம பிரிவுடன் சோதது வாசித்து) குறித்த காணி ஒரு பரிசீலனை தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இததால் பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு,
1953 ம ஞ்சு (மே) வைகாசிமீ 22 ந உ

பி பி புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

அட்டவணை

துண்டு காணியின் பெயர்	ஆரம்பப்பட இல, A 1443 கிராமம்—ஹெட்டியவெல்	விசாலம் ஏ ரு ப
1 ஆத்மகே வதத	காணி விபரம்	உரிமைகேட்பவர் பெயர்
	தென்னை, பலா, ஈரப்பலா இன்னும் பாகு மரங்களும், ஒரு தற்காலிக் கடட்டிமும் உள்ள தோட்டம்	கோரல்கே லீடிஹாமி, ஹெட்டியவெல், இன்னும் வந்தனாக அநதிரயால, கிரிந்த மகின்-இஹல்
		2 1 23

GA'S NO LA 1060/LRO

இலக்கம் LRO/APL 5276—J/LLD/211/53.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்டற் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் கொமிஷனா தீர்மானித்திருப்பதால்,

காணியும் காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சிபண்டா புலங்குலம் ஆகிய நான 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம் பிரிவின [இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம் பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 82 ம் பிரிவுடன் சேர்த்து வாசித்து] குறித்த காணி ஒரு பரிசீலன தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின்கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு,
1953 ம் மூல (ஏப்பிரல்) சித்திரைமீ 6 ந் உ

பி டி புலங்குல
காணியும், காணி அபிவிருத்தி மந்திரி
எஸ் எப் அமரசிங்கஹ,
நிரந்தரக் காரியதரிசி

அட்டவணை

துண்டு	காணியின் பெயர்	ஆரம்பப்பட இல 1,777 கிராமம்—சனிபுரம்	விசாலம்
1	இந்திரன்	வடலிகளும், 39 பனைகளும் உள்ள நெல் வயல்	உரித்தாளியின் பெயர் எ ரு ப குணரத்தினமும் மனைவி செல்வமும் இருவரும் சனிபுரம், யாழ்ப்பாணம்

LB 2193/LRO/APL 3491—J/LLD/309/53

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்டற் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் கொமிஷனா தீர்மானித்திருப்பதால்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம் பிரிவின்கீழ் (இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம் பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம் பிரிவுடன் சேர்த்து வாசித்து) குறித்த காணி ஒரு பரிசீலன தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின்கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு,
1953 ம் மூல (மே) வைகாசிமீ 20 ந் உ

பி டி புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

அட்டவணை

துண்டு	காணியின் பெயர்	ஆரம்பப்பட இல A 1429 கிராமம்—கறகல்	விசாலம்
1	வறக்கொடகுட்டிய	றப்பா	உரிமைகேடனவா பெயர் எ ரு ப ஐ எல் எம் முஹமமத் இப்ராஹிம் நொ 949, கடே வீதிய, மாத்தறை
2	ஷெ	தோட்டம்	0 0 21
3	ஷெ	ஷெ	0 1 5
4	ஷெ	20 வருஷக்கு சென்ற புல் எண்ணெய் மரம்	0 1 15
5	ஷெ	றப்பா, புல் எண்ணெய் மரம், நெல்வயல், இன்னும் ஒரு போடப் பட்ட ஒரு சீமந்தக் கட்டிடம், மேயப்பட மண் கொட்டிலும், ஒரு போடப்பட்ட ஒரு புகை அறையும், ஒரு போடப்பட்ட ஒரு மலசல் கூடறும், ஒரு வெட்டுக் கிணறும் உள்ள தோட்டம்	0 3 5
			21 2 28
			மொத்தம் 23 0 34

Q 4409/LRO/APL 5891

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி அறிவித்தல்

(1) 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்டற் சட்டத்தின் பொருட்டு இதனகத்துள்ள அட்டவணியில் விவரிக்கப்பட்ட காணிகளை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணிகளை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்படவேண்டுமென்றும்,

(3) அத்தகைய காணிகளில் உரித்துக்கேடும் ஒவ்வொருவரும்—

(அ) நோழுகமாக, அல்லது எழுத்தமுலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவா மூலமாக 1953 ம் மூல ஆகஸ்ட் (ஆவணி) மாதம் 6 ந் திகதி மாலை 3 30 மணிக்கு என்முன வந்த தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத் தொகையைத் கணக்கெடுத்த விவரத்தையும் 1953 ம் மூல ஜூலை மாதம் (ஆடி) 23 ந் திகதியன்று அல்லது அதற்கு முன் எழுத்தமுலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

மேல் மாகாணத்து உதவி எஜனற கொழும்பு டிஸ்திரிக் எ செயின வி விஜயமான் ஆகிய நான் மேற்சொல்லிய 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கச் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்

கொழும்புக் கச்சேரி,
1953 ம் மூல ஜூன் மாதம் 6 ந் உ

எ செயின வி விஜயமான்,
மேல்மாகாண உதவி அதிபர்

அட்டவணை

துண்டு	காணியின் பெயர்	ஆரம்பப்பட இலக்கம் A 3292 கிராமம்—உடுகம்	விசாலம்
1	கல்குமபுற	நெல்வயல்	உரிமைகேட்பவா பெயர் எ ரு ப சந்திரசேகர ஆரச்சி அப்புஹாமில்கெ சியதோரிஸ் அப்புஹாமி நைவல், வெயாங்கொட
2	ஷெ	ஷெ	0 0 - 9
			1 1 6
			மொத்தம் 1 1 15

Q 4561/LRO/APL 4443 A

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவினாடி அறிவித்தல்

(1) 1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதன்கத்தளள அட்டவணியில் விவரிக்கப்பட்ட காணிகளை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணிகளை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்பட வேண்டுமென்றும்,

(3) அத்தகைய காணிகளில் உரித்துக் கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நோழுகமாக, அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவா மூலமாக 1953 ம (நடு) (ஒகஸற்) ஆவணிமீ 8 ந திகதி, காலை 9 30 மணிக் கு எனமுன் வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகையைக் கணக்கெடுத்த விவரத்தையும் 1953 ம (நடு) (ஜூலை) ஆடி மாதம் 24 ந திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்து மூலம் முப்பிரதிகளாக எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

மேல் மாகாணத்து உதவி அரசாட்சி எஜனற், கொழும்பு டிஸ்திரிக், எ செயின் வி விஜயமான ஆகிய நான மேற்சொல்லிய 1950 ம ஆண்டின் 9 ம இலக்கச் சட்டத்தின் 7 ம பிரிவினாடி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்

கொழும்புக் கச்சேரி

1953 ம (நடு) (ஜூன்) ஆனிமீ 6 ந உ

எ செயின் வி விஜயமான
மேல் மாகாண உதவி அதிபர்அட்டவணை
ஆரம்பப்பட இலக்கம் A 3335 கிராமம்—பொஹோநறுவ

துண்டு	காணியின் பெயர்	விபரம்	உரிமைகேட்பவா பெயர்	விசாலம்
1	டியல்கநத் கஹலநத்	மறுநாமம் கஹற் றப்பாத் தோட்டம்	ஜெ எம் வில்லியம் சிங்ஹோ, கக்கெல்ல, பல்ல வெல்	3 1 7
2	ஷெ	தென்னந் தோட்டம்	ஷெ	1 3 24
3	ஷெ	ஷெ	ஷெ	0 0 36
4	ஷெ	தென்னந் தோட்டம், நிரநத்ரமற் ற இரு கட்டிடங்களும்	ஷெ	2 1 1
5	ஷெ	றப்பா தோட்டம்	ஷெ	0 0 35
6	ஷெ	ஷெ	ஷெ	6 1 4
7	ஷெ	ஷெ	ஷெ	0 0 4
மொத்தம்				14 0 31

Q 4530/LRO/APL 5593

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவினாடி அறிவித்தல்

(1) 1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதன்கத்தளள அட்டவணியில் விவரிக்கப்பட்ட காணிகளை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணிகளை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்பட வேண்டுமென்றும்,

(3) அத்தகைய காணிகளில் உரித்துக் கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நோழுகமாக, அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவா மூலமாக 1953 ம (நடு) (ஒகஸற்) ஆவணி மாதம் 7 ந திகதி, காலை 2 30 மணிக் கு எனமுன் வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகையைக் கணக்கெடுத்த விவரத்தையும் 1953 ம (நடு) (ஜூலை) ஆடி மாதம் 24 ந திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்து மூலம் முப்பிரதிகளாக எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

மேல் மாகாணத்து உதவி அரசாட்சி எஜனற் கொழும்பு டிஸ்திரிக், எ செயின் வி விஜயமான ஆகிய நான மேற்சொல்லிய 1950 ம ஆண்டின் 9 ம இலக்கச் சட்டத்தின் 7 ம பிரிவினாடி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்

கொழும்புக் கச்சேரி,

1953 ம (நடு) (ஜூன்) ஆனிமீ 6 ந உ

எ செயின் வி விஜயமான,
மேல் மாகாண உதவி அதிபர்அட்டவணை
ஆரம்பப்பட இலக்கம் A 3,240 கிராமம்—கலுப்பிறற்

துண்டு	காணியின் பெயர்	விபரம்	உரிமைகேட்பவா பெயர்	விசாலம்
1	டெல்கஹவத் தத்	தென்னந் தோட்டம்	கே டி சாலஸாப்படி, கலுப்பிறற், ருக்ம	0 0 7
2	ஷெ	ஷெ	ஷெ	0 0 10
3	ஷெ	ஷெ	ஷெ	0 0 25
4	ஷெ	தென்னந் தோட்டம், மண்ணாலை கட்டப்பட்ட வீடு	ஷெ	0 3 8
மொத்தம்				1 0 10

Q 4497/LRO/APL 2462

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவினாடி அறிவித்தல்

(1) 1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதன்கத்தளள அட்டவணியில் விவரிக்கப்பட்ட காணியை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணியை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்படவேண்டுமென்றும்,

(3) அத்தகைய காணியில் உரித்துக் கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நோழுகமாக, அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவா மூலமாக 1953 ம (நடு) ஆகஸட் (ஆவணி) மீ 6 ந திகதி, காலை 2 30 மணிக் கு எனமுன், வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகையைக் கணக்கெடுத்த விவரத்தையும் 1953 ம (நடு) ஜூலை ஆடி மீ 23 ந திகதியன்று அல்லது அதற்கு முன் எழுத்துமூலம் முப்பிரதிகளாக எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

மேல் மாகாணத்து உதவி அரசாட்சி எஜனற் கொழும்பு டிஸ்திரிக், எ செயின் வி விஜயமான ஆகிய நான மேற்சொல்லிய 1950 ம ஆண்டின் 9 ம இலக்கச் சட்டத்தின் 7 ம பிரிவினாடி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்

கொழும்புக் கச்சேரி,

1953 ம (நடு) ஜூன் மாதம் 6 ந உ

எ செயின் வி விஜயமான,
மேல் மாகாண உதவி அதிபர்அட்டவணை
ஆரம்பப்பட இலக்கம் A 3250 கிராமம்—பெலுஹற்

துண்டு	காணியின் பெயர்	காணியின் விபரம்	உரிமைகேட்பவா பெயர்	விசாலம்
1	மில்கஹவத் தத் கஹ வத் தத்	மறுநாமம் ஹல் தென்னந் தோட்டம்	ஜெ சி வீரசேர இல 2, ஹேவ அவெனியடி, கொழும்பு	3 0 11

LB 2188—LRO/APL 5800—J/LLD/223/53

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவினா அறிவித்தல்

(1) 1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதனகத்தின அட்டவணியில் விவரிக்கப்பட்ட காணிகளை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்

(2) அந்தக் காணிகளை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்பட்ட வேண்டுகோளும்

(3) அத்தகைய காணிகளில் உரித்துக்கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நோயுக்காக, அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவா மூலமாக 1953 ம ஆண்டு (ஒகஸ்ட்) ஆவணி மாதம் 22 ந் திகதி காலை 10 ம மணிக்கு எனமுன் வந்து தெரியப்படும்

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகையைக் கணக்கெடுத்த விவரத்தையும், 1953 ம ஆண்டு (ஒகஸ்ட்) ஆவணி மாதம் 15 ந் திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்துமூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுகோளும்,

மாததறை டிஸ்திரிக்டு கூட்டு உதவி எஜென்ட் எம்மென்ட் மஹிந்த விஜேனாயக ஆசிரிய நான் மேற்சொல்லிய 1950 ம ஆண்டின் 9 ம இலக்கச் சட்டத்தின் 7 ம பிரிவினாடி இததால் அறிவித்தல் கொடுக்கிறேன்

மாததறைக் கச்சேரி

1953 ம ஆண்டு (ஜூன்) ஆனிமீ 5 ந உ

ர எம் விஜேனாயக,
கூட்டு உதவி அதுபா

அட்டவணை

துண்டு காணியின் பெயர்	ஆரம்பப்பட்ட இல A 1,427 பிராமம்—மிலலவெவ விபரம்	உரிமைகேட்பவரின் பெயர்	விசாலம் ஏ ரு ப
1 பனசலகாவவத்த	30 வருஷஞ்சென்ற தெனனந தோட்டம், 20 வருஷஞ்சென்ற ஒரு பலாமரம் அடங்கியது	என் ஏ பியடால், என் ஏ ஞானவதி என் ஏ கருணவதி, என் ஏ குமாரசேன, தளபாவில, மாததறை காலஞ்சென்ற கே ஜீ டாலினு உ சில்வாவின் உரிமையாளர்	0 0 17 3
2 ஷெ	30 வருஷஞ்சென்ற தெனனந தோட்டம் 14 தெனனை மரங்களும், 20-30 வருஷஞ்சென்ற 5 பலாமரங்களும், 7 தெனனங் கன்று களும், 2 பாகுமரங்களும், 1 தேக்கமரமும், 2-7 வருஷஞ்சென்ற 1 தொம்பமரமும் அடங்கியது	ஷெ	0 0 18 2
3 ஷெ	ஏறக்குறைய 30 வருஷஞ்சென்ற தெனனந தோட்டம், 20-30 வருஷஞ்சென்ற 3 பலாமரங்கள் அடங்கியது	ஷெ	0 2 39 2
மொத்தம்			0 3 34 7

இல LA 1038/LRO

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவினா அறிவித்தல்

(1) 1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதனகத்தின அட்டவணியில் விவரிக்கப்பட்ட காணிகளை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணிகளை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்பட்ட வேண்டுகோளும்

(3) அத்தகைய காணிகளில் உரித்துக் கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நோயுக்காக அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவா மூலமாக 1953 ம ஆண்டு (ஜூலை) ஆடி மாதம் 27 ந் திகதி காலை 10 மணிக்கு எனமுன் யாழ்ப்பாணக் கச்சேரியில் வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகையைக் கணக்கெடுத்த விவரத்தையும், 1953 ம ஆண்டு (ஜூலை) ஆடி மாதம் 17 ந் திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்து மூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுகோளும்

வட மாகாணத்து அரசாட்சி எஜன்ட் பீ ஜே ஹடஸன் ஆசிரிய நான் மேற்சொல்லிய 1950 ம ஆண்டின் 9 ம இலக்கச் சட்டத்தின் 7 ம பிரிவினாடி இததால் அறிவித்தல் கொடுக்கிறேன்

யாழ்ப்பாணக் கச்சேரி,

1953 ம ஆண்டு (மே) வைகாசிமீ 30 ந உ

பீ ஜே ஹடஸன்,
வட மாகாண அதுபா

அட்டவணை

ஆரம்பப்பட்ட இலக்கம் A 1,767 பிராமம்—சிலலாலை மாதகல்

துண்டு காணியின் பெயர்	விபரம்	உரிமைகேட்பவரின் பெயர்	விசாலம் ஏ ரு ப
1 கல்லியம்பிட்டி	நெல்வயல்	ர மாணிக்கம் கைம்பென நாகம்மா, பண்ணுக்கம் தெற்கு, சளிபுரம், பண்டத்தரிப்பு	0 1 31
2 ஷெ	ஷெ	ஷெ	0 2 12
3 சந்தை	வடலிகளும் பனைகளும் உள்ள பனங்காணி	(1) வெலுப்பிள்ளை கந்தையாவின் மனைவி, (2) வல்லிபுரம் சுப்பிரமணியம் மனைவி (3) கனகா கந்தையாவின் மனைவி (4) கனகா வேலாபுரம் மனைவி, யாவரும் பன்னிப்புலம், சளிபுரம், பண்டத்தரிப்பு	0 1 0
மொத்தம்			1 1 3

இல LA 1045/LRO

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவினா அறிவித்தல்

(1) 1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதனகத்தின அட்டவணியில் விவரிக்கப்பட்ட காணிகளை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணியை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்பட்ட வேண்டுகோளும்

(3) அத்தகைய காணியில் உரிதனுகேட்கும் ஒவ்வொருவரும்—

- (அ) நோமுகமாக, அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவர் மூலமாக யாழ்ப்பாணக் கச்சேரியில் 1953 ம் ஆண்டு (ஜூலை) ஆடி மாதம் 27 ந் திகதி காலை 10 மணிக்கு என்முன வந்து தெரியப்படும்,
- (ஆ) அக்காணியில் தமக்குள்ளே உரித்தின தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈடுத தொகையையும், அத தொகையைக் கணக்கெடுத்த விவரத்தையும் 1953 ம் ஆண்டு (ஜூலை) ஆடி மாதம் 17 ந் திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்து மூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

வட மாகாணத்து அரசாட்சி ஏஜனர டீ ஜே ஹடலன் ஆகிய நான மேற்சொல்லிய 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கச் சட்டத்தின் 7 ம் பிரிவினையி் இததால் அறிவித்தல் கொடுக்கிறேன்

யாழ்ப்பாணக் கச்சேரி,
1953 ம் ஆண்டு (ஜூன்) ஆனிமீ 3 ந் உ

டீ ஜே ஹடலன்
வட மாகாண அதிபர்

அட்டவணை

ஆரம்பப்பட இலக்கம் A 1,802 கிராமம்—வேலிணை மேற்கு

குண்டு	காணியின் பெயர்	விபரம்	உரிமைகேட்பவர் பெயர்,	விசாலம் ஏ று ப	
1	உமிககொட்டியவயலும், வயலும்	வினாசி நெலவயல	கார்த்திகேசு பொன்னையாவும், கார்த்திகேசு செல்லையாரையும், இருவரும் வேலிணை கிழக்கு, வேலிணை	0 0 11	
2	ஷெ	ஷெ	ஷெ	0 3 13	
				மொத்தம்	0 3 14

இலக்கம் LA 1037/LRO

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவினையி் அறிவித்தல்

- (1) 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்டற் சட்டத்தின் பொருட்டு இதனகத்தின அட்டவணையில் விவரிக்கப்பட்ட காணிகளை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,
- (2) அநதக் காணிகளை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈடுக் கோரிக்கைகளை எமக்கு அனுப்பப்படவேண்டுமென்றும்,
- (3) அத்தகைய காணிகளில் உரிதனுகேட்கும் ஒவ்வொருவரும்—
- (அ) நோமுகமாக, அல்லது எழுத்துமூலமான அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவர் மூலமாக 1953 ம் ஆண்டு (ஜூலை) மாதம் 27 ந் திகதி, காலை 10 மணிக்கு என்முன யாழ்ப்பாணக் கச்சேரியில் வந்து தெரியப்படும்,
- (ஆ) அக்காணியில் தமக்குள்ளே உரித்தின தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈடுத தொகையையும், அததொகையைக் கணக்கெடுத்த விவரத்தையும் 1953 ம் ஆண்டு ஜூலை மாதம் 17 ந் திகதியன்று அல்லது அதற்கு முன் எழுத்துமூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

வட மாகாணத்து அரசாட்சி ஏஜனர டீ ஜே ஹடலன் ஆகிய நான மேற்சொல்லிய 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கச் சட்டத்தின் 7 ம் பிரிவினையி் இததால் அறிவித்தல் கொடுக்கிறேன்

யாழ்ப்பாணக் கச்சேரி,
1953 ம் ஆண்டு வைகாசி மீ 30 ந் உ

டீ ஜே ஹடலன்,
வட மாகாண அதிபர்,

அட்டவணை

ஆரம்பப்பட இலக்கம் A 1,776 கிராமம்—கரம்பன

குண்டு	காணியின் பெயர்	காணியின் விபரம்	உரிமைகேட்பவர் பெயர்	விசாலம் ஏ று ப	
1	கிணறடித் தனுவினும், தனுவினும்	ஒரு நிரந்தரமான (கட்டி முடியாத) முகடு போடாத கட்டிடமும், ஒரு கற கிணறும், ஒரு கிடுகுக கொட்டிலில் ஒரு பகுதியும், ஓர் நெல வயலும் உள்ள தென்னந் தோட்டம்	டீ ஆர் தமமி ஐயர், ருஜா 19 கட்டிடம், பெரிய கடை, யாழ்ப்பாணம்	1 18	
2	ஷெ	மூன்று கல்லால், கட்டப்பட்ட கிணறுகளும், தென்னந் தோட்டமும், புகையிலைத் தோட்டமும், வெண்காயமும், மற்றும் போக் காலப் / பயிர்களும் உள்ள வெளியான தரவை நிலம்	ஷெ	33 0 17	
3	ஷெ	தென்னந் தோட்டம்	ஷெ	0 3 22	
4	ஷெ	தென்னந் தோட்டமும், ஒரு கிடுகுக கொட்டிலில் ஒரு பகுதியும் ஒரு கிடுகுக கொட்டிலும்	ஷெ	2 0 31	
				மொத்தம்	55 2 8